




விருவரமுநயேரம
விவம்விவினுமபட்டிகத்

ஸ்ரீ மத்கம்பராமாயணம்
தெய்வப்புகழம்

கம்பநாட்டர் ழ்வாரி

அருளிச் செய்தது.
ஐந்தாவது

சுந்தரகாண்டம்



இயற்றமிழாசிரியர்

அ - வீராசாமிசெட்டியாரவர்கள்

மாணக்கரும் தார்மல்கல்லி ஜித்தமிழ்ப்புலவரும்
ஆதிய
கோமளபுரம்

இராசகோபாலபிள்ளையவர்களால்

பலபிரதினைக்கி காண்டராபித்து
கையெழுத்தா லுவவாகிபவமுக்கினைக்கினைந்து

பங்கத்தூர்

ம-சபாபதிமுதலியாரது

கல்விவிளக்க அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.

இஃது

வையாஜர்


அருணாசலமுதலியாரால்

நிறைவேதியது

சீதாத்திரி(ரு) - சித்திநாமம் 1859



ஹரிஓம்.




நன்றாக குருவாழ்க குருவே துணை.




கம்பநாட்டாழ்வார் திருவடிகளே சரணம்.



ஸ்ரீமத்கம்பரா மாயணம்.



ரு^{வது} சுந்தரகாண்டம்.



முதலாவது - கடருவுபடலம்.

தனியன்.

மெச்சிசிட்டர்பொதுநோக்கிற்சீர் தூக்கிக்கம்பனெனுமேதக் கோன்றன், உச்சிட்டமுலகிலுளகசடறக்கற்றுயர்புலவ ருருந்றியாப் பில், வைச்சிட்டசொற்பொருடுணக்கணிமுதலவென்பர்தனிமிதிலக் காந்தை, விச்சிட்டமணவாளன்புகழெனின்மற் றிதன்றகைமை விள ம்பற்பாற்றே.

காப்பு.

அலங்கவிறீரூண்றும்பொய்ம்மையரவெனப்பூதமைந் துட் விலங்கியவிசாரப்பாட்டின்வேறுபாடுற்றவீக்கம் கவங்குவதெவரைச்சீர்ப்பாலவொன்பர்கைவிலேந்தி இலங்கையிற் பொருகாநீறேமறைகளுக்கிதுதியாவார். (ச)

தூல்.

ஆண்டகையாண்டவ்வானோர் துறக்கநாடருகர்கண்டான்
 ஈண்டி. துதான் கொல்வேலையிலங்கையென்றையமெய்சா
 வேண்டருவிண்ணுடென்னுமெய்ம்மைகண்ணிள்ளீட்டான்
 காண்டருதோதையும்பரிவெனக்கருத்துட்கொண்டான். (உ)

கண்டனலிலங்கைமுதூர்க்காடிபொழிந்தகனகநாஞ்சில்
 மணீடலமநிலுங்கொற்றவாயிலுமணியிற்செய்த
 வெண்டளக்கனகமாடவீதியம்பிறவுமெல்லாம்
 அண்டமுந்நுசைகொட்டுநடுங்கத்தோள்கொட்டியார்த்தான். (ங)

வன்றந்தவரிக்கொண்கம்வயங்கன ஓமிடும்வாய
 பொன்றந்தமுறைமுடோறும்புறத்தூராய்ப்புரண்டுபோவ
 றின்றந்தமிடலாணான்றெறிந் துகீழமுந்நீநீலக்
 குன்றந்தவ்யிறுதிப்பிதுங்கினகுடர்கண்மான். (ச)

புதலருமுறைமுடிபுட்பிசும்பொங்குளைச்சீயம்பொன்றி
 உகலாநங்குருகிகக்கியுள்ளறெறிந்தஜழிண்
 அகலிரும்பரவைநாணவரற்றுறுகுரலவாகிப்
 பகலொளிசரப்பவாணைமறைத்தனைபருவையெல்லாம். (ரு)

மொய்யுறுசெவிசடாவிழுதுகுறமுறைகாறள்ள
 மையுறுவிசும்பினூடுநீமிர்ந்தவாலதியமஞ்சீண்
 மெய்யுறத்தழிதியமெல்லெலைபிடியொயிம்பெருவலோமும்
 கையுறமரங்குள்ளுந்நிப்பிளிமினகளிநல்யாணை. (ர)

பொன்பிறழ்சிமயக்கோடுபொடியுறப்பொழியுஞ்சிந்த
 மின்பிறழ்சுமிமிக்குன்றம்வெரிநுறவிரியுட்டேலை
 பன்புறமயிரும்புவாக்கட்புலம்புறத் துநாரு
 வன்புறழ்வாயிற்கவ்விலவல்லியமிரிந்தமாதோ. (ஏ)

தேக்கறுசுகரக்கூன்றத்திரிந்துமெய்நீநெறிந்துசுந்தத்
 தூக்குறுதொலர்வாளர். துரித்ததினெழுந்ததோற்றம்
 தாக்குறுசெருவினேரார்தாளறவிசத்தாவி
 மெக்குறவிசைத்தாொன்னப்பொலிந்தனர்விஞ்சைவேந்தர். (அ)

தாரகைகடர்கண்மேகமென்றிவைதவிரத்தாழ்ந்து
 பாரிடைபழுந்துகின்றபட்டிநெய்ப்பனிமாக்குன்றம்
 கூருகர்க்குவவுத்தோளான்கும்பென்குமிழிபெய்து
 ஆர்கலியமுவுத்தாமுங்கலெனலாயிற்றன்றே. (ஆ)

பாது துறறு மின்சந்தங்குங்குமங்குவிசந்தண்ணெண்
 போதுகுபொலன்ருதென்றித் தொடக்கத்தயாவும்புகி
 மீதுறுசனைநீராடியருவியொயிலகின்வீழ்வ
 ஒழியகுள்றங்கீண்டு குருதிநீர்சொரிந்தாலொத்த.

(ய)

கடலுறுமத்தி தென்னக்கருவகாழிரியுங்காலை
 மிடலுறுபுலன்கள்வென்றமெய்த்தவரிசும்பினுற்றூர்
 சிடலுறுகிரியிற்றாந்தஞ்செய்வீணமுற்றிமுற்ற
 துடலுறுபாசம்வீசா தும்பர்செலவாருமாதாரர்.

(யஉ)

வெயிலிபற்குள்றங்கீண்டுவெடித்தலுநயிக்கமெய்நி
 மயிலியற்றேவிமர்கடழீஇக்கொளப்பொவிந்தவாமோர்
 அயிலெயிற்றரசுகனளளத்திரிந்தநாளாணங்குபுல்லக்
 கயிலியினி ருந்ததேவையத்தணத்தணக்கடித்தலசெய்தாரர்.

(யஉ)

உளறியறறவுமுற்ற குற்றமுமுணர்வைபுண்ணைச்
 சீறியமனத்தரிசெய்வமடந்சையருடநீர்வுந்
 ருறினாஞ்சுகின்ருரன்பதைத்தழுவிபும்பர்
 ஏறினரிடநீத்தலபங்கினி ககிரங்குகிலுருர்.

(யக)

இத்திறநிகழு ம்வேலைபிடைமவரமுணவரிமற்றை
 முதறிநத்தலுக்கத்தாருமுறைமுறைவினாவின்மொய்த்தாரர்
 தொத்ததுமலருஞ்சாந் துஞ்சுண்ணமுமணியுந் தூவி
 வித்தகசென்றீயென்றார்வீர னும்வினாவதானான்.

(யச)

குறுமுனி குடித்தவேலைகுப்புறுங்கொள்கைத்தாதல்
 வெறுயிதுவிசயம்வைருமவிலங்கற்றோளலங்கல்வீர
 சிறுவிதென்றிகமுற்பாலையல்லநீசேறியென்னு
 உறுவலித்துணைவரிசொன்னு கொருப்பட்டான பொருப்பையொய்
 [பாவி, (யரு)]

இலங்கையினளவிற்றன்ருலிவ்வுருவெறித்ததோற்றம்
 விலங்கவுமுறைதன்றென் றுவிண்ணவரிவியந் துநோக்க
 அலங்கருழ்மாபிபன்முன்றூழ்ந்தடித்தனைபழுத்தலோபிம்
 பொலன்செழுமலபுந்தாளும்புகலம்புகடமாமோ.

(யசா)

வால்விசைதெறித்துவன்ருண்டமடக்கிமார்பொயிக்கிமானத்
 தோள்விசைத்தூண்கள்பொங்கக்கழுத்தனைச்சுருக்கித்தூண்பிம்
 கால்விசைத்தடக்கைநீட்டி, க்கட்டபுலங்க துவாவண்ணம்
 மெல்லிசைத்தெழுந்தா னுச்சிவி ரிஞ்சுருபிரிஞ்சுவீரன்.

(யசா)

கடறவுபடலம்

ஆயவ்வெழுதலோடுமரும்பரணம்மரங்கடாமும்
வேயுபயாகுன்றும்வென்றிவேழமும்பிறவுமெல்லாம்
நாபபண்பணியிடுதென்றளிர்கடவிலங்கைதாமும்
பாய்வனவெண்ணவாண்டபடர்ந்தனவெழுமமாண்.

(109)

இசையுடையண்ணல்சென்றவேகத்தாலெழுந்தகுன்றும்
பசையுடையமரணமாவும்பல்லுயிர்க்காலமும்வல்லே
துசையுறச்சென்றுசென்றுசெறிகடவிலங்கைசேரும்
விசையிலவாகத்தளீளிவிழ்ந்தனவெண்ணவிழ்ந்த

(110)

மாவொடுமரணங்கல்லும்வல்லியுமியாவுமற்றும்
போவதுபுரிந்தவீரணவிசையினுற்புணரிபொங்கத்
தூவினகீழுமேலுந் தூர்ந்தனசுருதியுண
சேவகங்கீருமுண்ணஞ்சேதுவுந்தெரிந்தமாதோ.

(111)

கீண்டதுவேலைநன்னீர்கீழுறக்கிடந்தநாகர்
வேண்டியவுலகமெங்கும்வெளிப்பட்டமணிகண்ணின்ன
ஆண்டதையனைநோக்கியரவினுக்கரசர்வாழ்வும்
காண்டகுதவத்தனெனியானெனக்கருத்தூட்டுகாண்டான்.

(112)

வெய்கிலவான்சிறையினுனீர்வேலைகையக்கிழியவீசி
நொய்சிறைமுதல்கொண்டநோண்டையேறுவலுநாகர்
உப்துநாமென்பதெண்ணையுறுவலிக்கலுமுணாழிண்
எய்துறையெமன்றஞ்சிமறுக்கமுற்றிரியலபொலர்.

(113)

தூள்ரியமரமீன்கபிடிப்பறச்சுறவுதூங்க
ஒள்ளியபனைமீன்குஞ்சுநிலங்கையலுழிக்காவின்
வள்ளுநிலாவீரண்செல்லும்விசைபொறுமறுகிவாரி
காப்பியநிறாகண்முந் துற்றிலங்கைமேற்றவழ்ந்தமாதோ.

(114)

இடுக்குறுபொருள்களெண்ணெமண்டிசைசுமந்தயானை
நடுக்குறவிசையிற்செல்லுநாயகன் தூதனாகம்
எடுக்குறுதாலவண்காற்றிடிபொருடொடியவந்நாள்
முடுக்குறக்கடவிற்செல்லுமுத்தலைக்கிரியுமொத்தான்.

(115)

கொட்டியுபுரவித்தெய்வக்கூர் துதிக்குவிசத்தாற்கும்
கட்டியுலங்குவலாகுளேகத்தாற்கட்டும்மண்ணும்
உட்டபதங்கட்டியண்டமுறவுள்செவவினெற்றைய
புட்டபவிமானந்தாண்வலிலங்கைமேற்பொலுத்தூத்த

(116)

விண்ணவோத்தவேதமுனிவரரிவியந் துவாழ்த்த
மண்ணவரிறைஞ்ச்ச்செல லுமாருகிமறமுட்கூர
அண்ணல்வாளர க்கண்த்நீனையமுக்குவாமின்னமென்கூ
கண்ணுதலொழியச்செல லுங்கலையங்கிரியுமொத்தான். (உ௬)

மாநரிபாப்டேவடந்தாங்கிமலரயற்கறிவுமாண்டோர்
ஆனியாயுலகுகெல்லாமறம்பொருணிரப்புமண்ணல்
சேணுயர்நெறிநாமுர்ந்ததிரிதலைச்சிறுவன்மலனைச்
காணியவினாவிற் செல்லுங்கனகமால்வரையுமொத்தான். (உ௭)

மழைகிழித்துதிரமீன்கண்மறிகடல்பாயவானம்
குழையுறநீசைசகளீறமேருவுங்குலுங்கக்கோட்டின்
முழையுடைக்கிரிணமுற்றமுடுக்குவான்முழவுக்காலத்
தழிவுறக்கடுக்குடவேகத்தாடைதயுடனையனானை. (உ௮)

தடக்கைநாலிந் துபத்துத்தலைகருமுடையான்ரோனே
அடக்கியைம்புலன்கள் வென்றதவப்பயனறுதலோபிம்
பெடக்குறியாகமாதங்கிழக்கெழுவுழக்குநீங்கி
வடக்கெழுந்திலங்கைசெல்லும்பரிநிவானவனுமொத்தான். (உ௯)

புறத்தறவஞ்சுவேரேரரணம்புக்குறைதல்போக்கி
மறத்தொழிலரககர்வாழுமாநகர்மனுவிண்வந்த
கிறத்தடையிராமனென் னுஞ்செவகற்பற்றிச்செல்லும்
அறத்தகையரசன்றிண்போராரழியுமனையனானை. (௩௦)

தேழுலாமுமுநிலாவிற்கிளொளியிருளைக்கீறப்
பாழிமாமேருநாணவிசுப்புறப்படர்ந்ததொளான்
ஆழிசுமுலமெல்லாமருங்கனன்முநங்கவுண்ணும்
உழிநாள்வடபாற்றேன்முமுவாமுமுமதியுமொத்தான். (௩௧)

அடலெலாந்திகிரிமாயற்கமைந்தனறற்றல்காட்டக்
குடலெலாமவுணர்சிந்தக்குன்றெனக்குறித்துநின்ற
கிடலெலாந்தொடர்ந்துசெல்லச்சேண்விசும்பொதுங்கத்தெய்வக்
கடலெலாங்கலங்கத்தாவுங்க லுழனுமனையனானை. (௩௨)

நாலினேயிலகமுன்நுநிக்குறவடுக்கிறாகர்
மேலின்மேனின்றகாறுஞ்சென்றகூலத்திண்விண்பி
சாலினையாந்தவான்முசட்டையங்கடக்கக்கால
வரவிஞ்சுலாந்தானென் னுயர்வன்வாழ்நாச்சென்றான். (௩௩)

விளித்துப்பின்வேலைதாவும்வீரன்வால்வேதமெய்க்கும்
 விளித்துப்பினதுமனென்னுமறந் துணைபெற்றதாயும்
 விளித்துப்பின்றெழின்மேனின்றவரக்கரிகண்ணுறுவராமென்
 றெழினித்துப்பின்செல்லுங்காலபாசத்தையொத்ததன்றே. (௩௪)

மேருவைமுழுதுஞ்சூழ்ந் துமீதுற்றவேகநாகம்
 கார்நிறத்தண்ணலேவக்கலுழய்வந் துற்றகால்
 சோர்வுறுமனத்ததாகிசுகற்றியசுற்றுநீங்கிப்
 பேர்வுறுகின்றவாறுமொத்ததப்பிறங்குபேர்வால். (௩௫)

குன்றொழுகுணிக் குங்கொற்றக்குவவுத்தோட்குரக்குச்சீயம்
 சென்றுறுவேகத்திண்காலெறிதரத்தேவரவைகும்
 மின்றொடர்வானத்தானவிமானங்கள்விசையிற்றம்பின்
 ளுன்றொடொன்றுடையத்தாக்கிமாக்கடலுற்றமடாதோ (௩௬)

வலங்கையின்வயிரவேதிரைத்தவன்வைகுநாயும்
 கலங்குவதேகுவான்மண்கருத்தென்கொலென்னுங்கற்பான்
 விலங்கயிலையிற்றுவிர்ன்முடுக்கியவேகம்வெய்யோர்
 இலங்கையினளவன்றெண்ணவிம்பர்நாடிநித்திப்பால். (௩௭)

ஓசனைபுலப்பிலாதவுடம்பமைந்துடையவெண்ணத்
 தேசமுதாலுஞ்சொல்லுந்திமிங்கிலகிலங்களோடும்
 ஆசையைபுற்றவேலைகலங்கவன்றண்ணலயாக்கை
 வீசியகாலின்வீந்துமித்தனமீன்களெல்லாம். (௩௮)

பொருவருமுருவத்தனானுன்போகின்றபொழுதுவேகம்
 தருவனதடகைதள்ளாந்மிர்ச்சியதம்முளொப்ப
 ஒருவருங்குணத்துவள்ளலோருயிர்த்தம்பியோடும்
 இருவருமுன்னர்ச்சென்றொலாத்தவவ்விரண்பிபாலும்,
 வேறு. (௩௯)

இந்நாகமன்னுனெறிகாலெனவேகும்வேலை
 துந்நாகமாவிற்செறிக்கீட்டிசைக்காவல்செய்யும்
 கைந்நாகமந்நாள்கடல்வந்ததொர்காட்சிதோல்
 மைந்நாகமென்னுமலவாறுவந்ததன்றே. (௪௦)

மீயோங்குசெம்பொன்முடியாயிரமின்னிமைப்ப
 ஓயாவருவித்திரணுத்தரியத்தையொத்த
 தீயோருளராகியதாலவர்மீமைதீரிப்பான்
 மாயோன்மகரக்கடனின்றெழுமாண்பதாகி,
 (௪௧)

நூலேந் துகேள்வி துகராப்புலனோக்க லுற்றூர்
போலேந் துநின்ற சனியாண்மெய்பொ ருதுநீங்கக்
சாலாழ்ந்த முந்தி க்கடல்புகழுழீஇக்க ச்சமாகி
மாலைந் தவொங்கு நெயிமந்தர மேபுமான,

(சஉ)

எள்ளந்தருநற் சிறைமாடுதழைப்பொடோங்க
எள்ளந்தருநற் சிறைமெல்லையி லாதபுல்ல
வள்ளந்தடலைகெடநீ க்கிமருந் துவவ்வி
உள்ளுந் தெழுமோருவணத்தர சேயுமொத்த.

(சரு)

ஆன்றொநெய்நீரிடையா டியொடந்தமாகித்
கோன்றாதுநின்ற னருடோன்றிடமுந் துகோன்று
மூன்றாமுலகத்திடைமுற் றுயிராயமற்றும்
என்றாயினியீ ன்றசுவணத்தனியண்டமென்ன,

(சஎ)

இந்நீரினென்னைத்தருமெந் தையெய்தியன்றிச்
செந்நீர்மைசெய்யேனெனச்சிந்தனைசெய்து நொய்தின்
அந்நீரிவந் துமுதலந்தணனாதிநாளம்
முந்நீரின்முழுகித்தவமுற் றிமுனைத்தவாபோல்,

(சஊ)

புவாலிடையுறுபுகுந்தபொ ருதநஞ்சின்
கோவாமுனிசீ திடவாரிகுளித்தவெலலாம்
மூவாமுகரையன்மீளமுயல் றவந்நாளி
தேவாசுரர்வேலையில்வந் தெழுதிங்களென்ன,

(சஈ)

நிறங்குங்குமொப்பனநீ னிறம்வாய்த்தநீரின்
இறங்கும்பவளக்கொடிசுந் தினசெம்பொனெய்ந்ந்
பிறங்குஞ்சிசரப்படாமுந் திற்றொறும்பிணுவோ
பிறங்கும்மகரங்களுயிர்ப்பொடு ணர்ந்தலாவ,

(சஏ)

கூன்சூன்முதிரிப்பிசுலாக்கநினைத்தபாசி
வான்சூழ்மழையொப்பவயங்குபளிங்குமுந் தி
றான்சூலநாளிற்றகைமுத்தமுயிரித்தசங்கம்
மீன்சூழ்வருமம்முழு வெண்மந் வீறுகேற,

(சஅ)

பல்லாயிரமாயிரங்காசினம்பாடி னைமக்கும்
கல்லாரசிமயத்தடங்கைத்தலைநீ ணெடுகாட்டத்
தொல்லார்கலியுட்டபுகழுழ்கிவயங்குகோற்றத்
தெல்லாமணியீட்டமுகந் தெழுக்கின்றதென்ன,

(சக)

மீனையிற் பொலிமாசுநெடுங்கொடிமாலையேப்ப
 வினையிற்றிரள் வெள்ளாருவித்திரநீங்கிவீழ
 நினைவிற்கடலூட்டெழுலோடுமுணர்ந்துநீங்காச்
 கணையிற்பனைமீன்நிமிலோடுதொடர்ந்துதுள்ள,

(௫௦)

கொடுநாலொடரண்குலப்பகைகுற்றமழன்றும்
 சுடுநூனம்வெளிப்படவுய்த்ததுயக்கிலார்போல
 விடநாகமுதைத்லைவிம்மலுமுன்றுநீங்க
 நெடுநாள்பொறைபுற்றவுயிர்ப்புநிமிர்ந்துநிற்ப,

(௫௧)

எழுந்தோங்கிவிண்னெடுமண்னெக்கவிவங்குமாடி
 உழுந்தோடுதாலத்திடைபும்பரினிம்பொங்கும்
 கொழுந்தோடநின்றுகொழுங்குண்டைவிந்நுநோக்கி
 அழுங்காமணத்தண்ணவிதென்கொலெவையிர்த்தான்,

(௫௨)

நீர்மேற்படராநெடுங்குன்றுநிமிர்ந்துநிற்பல்
 சீர்மற்படராதெனச்சிந்தையுணர்ந்துசெல்வான்
 வேர்மற்படவன்றலைகிழிப்படநூக்கிவிண்ணெம்
 ஊர்மேற்படரக்கடிதும்பரினீதுயர்ந்தான்,

(௫௩)

உந்தாமுணலைந்துயர்வேலையொளித்தசூன்றும்
 சிந்தாகுலமுற்றதுயின்னருந்தீர்விலன்பால
 வந்தோங்கியாண்டோர்சிறுமானிடவேடமாகி
 எந்தாயிதுகொனவிண்ணவிசைத்ததன்றே,

(௫௪)

வேற்றுப்புலத்தோனெனையவிலங்கலெல்லாம்
 மாற்றுச்சிதையென்றரிவச்சிரமாணவோச்ச
 வீற்றுப்படநூறியவேலையின்வேலையுய்த்துக்
 காற்றுக்கிறைவனெனைக்காத்தனன்புகாக்க,

(௫௫)

அன்னானருங்காதலதைவினன்பதாண்ட
 என்னாலுனக்கீண்டுசெயற்கரிதாயதின்மை
 பொன்னூர்சுகரத்திடையாறனைபோதியேனும்
 உன்னாலுயர்ந்தேனுயாவிற்குமுயர்ந்ததோளாய்;

(௫௬)

கார்மேடவண்ணன்பணிபுண்டருங்காவின்மைந்தன்
 தேர்வான்வருகின்றதுசீதையைத்தேவருய்யப்
 பேர்வானயல்சேறியிதிந்பெறும்பேறிலெண்ண
 நீர்வேலையுடெண்ணையுதைத்ததுநீதுநின்றாய்,

(௫௭)

நற்றாபிணுநல்லெனன்கீவனென்றுநாடி
 இற்றிறபிறையெய்திணையெய்தித் துலோடியெண்ணில்
 டொற்றுகன்மார்பதம்மில்லுழைவந்தபோதே
 உற்றாரிசெய்மற்றுமுண்டோவெனவுற்றுநாத்தான் (௫௮)

உரைத்தானுரையாலிவனூறில்னென்பதுன்னி
 ளிநாத்தாமரைவாண்முடிபிட்டுவிளங்குவீரன்
 சிரித்தானாவேசிரித்துத்திசைசெல்லநோசு
 வரைத்தானெயிம்பொற்குமிழித்தலைமபிண்டான் (௫௯)

வருந்தேனதுவெய்றுணைவானவன்வைத்ததாவல்
 அருந்தேனினியானுமென்றசைநிரப்பினல்லால்
 பெருந்தேன்பொழிசாரனின்னல்புணித்தபோதே
 இருந்தேனுகர்ந்தேனினினூஉங்கினியீவகுண்டே (௬௦)

முன்பிற்சிறந்தாரிடையுள்ளவர்காணமுற்றப்
 பின்பிற்சிறந்தார்குணநல்விதுபெற்றயாக்கைக்
 பென்பிற்சிறந்தாயதொருற்றமுண்டென்னலாமே
 அன்பிற்சிறந்தாயதொர் பூணையர்கண்ணே, (௬௧)

கண்ணடியாகடிசேகியிலங்கைவிலங்கெய்தி
 ஆண்டானடிமைத்தொழி லாற்றவி னுற்றலுண்டேல்
 மீண்டயானுகர்வென்னல்விருந்தெனவேண்டெய்மெய்மமை
 பூண்டானவல்சட்டபுலம்பிற்படமுந்துபோனால், (௬௨)

செவ்வாங்கதிருங்குளிர்தங்களுந்தேவர்கைசும்
 வெவ்வேறுவிமானமுமீனெய்மெகமற்றுமம்
 எவ்வாபுலசத்தவுண்டியிருந்ததம்மின்
 ஸ்வவாதனவொத்திடஆழிவெங்காலுமொத்தான் (௬௩)

நீர்மாக்கடண்மேனிமிர்கின்றநீமிர்ச்சிகேநாக்காப்
 பார்மேற்றவழ்சேவடிபாய்நடவாப்பகத்தே
 தேர்மேற்குகுகொண்டவனித்திறல்சிறந்தைசெய்தான்
 ஆர்மேற்கொலென்றெண்ணிபருக்கனுமையமுற்றான் (௬௪)

வாளொத்தொளிர்வாலெயிறுழிம்மருங்கிடைப்ப
 நீளொத்துயர்வாலின்விசம்புநிரம்புமெய்யன்
 கோளொத்தவல்மேனிவிசம்பிருகூறுசெய்த
 நாளொத்ததுமேலொளிசீழிருளுற்றலால் (௬௫)

முன்றுற்றதலத்திடைமுற்றியதுன்பம்வீப்பான்
 ஏன்றுற்றுநதான்வலிமெய்ம்மைபுணர்த்துநீயென்
 றுன்றுற்றவானோர்சுறைநேரவரக்கியாகித்
 தோன்றுற்றுநீண்டுள்ளசரசைப்பெயர்ச்சிநதைதூயாள் (௬௬)

பெழ்வாயொரரசக்கியுருக்கொடுபெப்பினோங்கித்
 கோழ்வாயரியின்சுலத்தாய்கொய்க்குற்றுமுட்டக
 வாழ்வாபெனக்காமிடமாய்வருவாய்கொலென்று
 நீழ்வாய்விசும்பின்தனதுச்சிநெருங்கிநீண்டுள் (௬௭)

தீயேயெனலாயபசிப்பிணிதீர்த்தல்செய்வாய்
 ஆயேவினாவற்றெண்பண்மிணைண்மைபாள
 நீயேயினிவந்தெண்ணிங்கொள்பிணங்கொயிற்றநீன்
 வாபேபுகுவாய்வழிமற்றலைவானினெல்லுள் (௬௮)

பெண்பாலொருநீபசிப்பிணையொறுக்கெநாந்தாய்
 உண்பாலெனதாக்கையையானுதவற்குநேர்வல்
 பிண்பாலவர்நாமதனேவலிநழத்தூட்டிண்டால்
 நண்பாலெனச்சொல்லியதல்லவிவாளனக்காள் (௬௯)

காய்ந்தேமுலகங்களுங்காணநியாயக்கைதகல்லை
 ஆய்ந்தேபசிதீர்வெனினிணையென்றனைச்சொன்னுள்
 ஓர்ந்தானுபிகழ்ந்தொருவேனிணதூழில்பேழ்வாய்
 சேர்ந்தேகுகின்றென்வலுபாமெனிற்றினினியென்றுள் (௭௦)

அக்காலையரக்கியுமண்டமனந்தமாசப்
 புக்கானிறையாதபுழைப்பெருவாய்ஜிறந்து
 விக்காதுவிழுங்கநின்றுளதுநோக்கிவீரன்
 சிக்காரவள்வாய்சிந்தாமவகைசேணினீண்டான் (௭௧)

நீண்டாநுடனேசுருங்காநிமிர்வாள்வயிற்றநீன்
 உண்டானெனவுற்றொருயிர்ப்புயிராதமுன்னர்
 மீண்டானதுகண்டனர்விண்ணுறறவொர்மெம்மை
 ஆண்டான்வலெனன்றலர்தூஉப்பெநடிதாசிக்கொன்னுள் (௭௨)

மின்மேற்படர்நொண்மையனுபுடல்வீங்கிநீங்கத்
 தன்மேனியளாயவடாயினுமன்புதாழ
 என்மேன்முடியாதனவென்றினிசேத்திநின்றுள்
 பொன்மேனியனுநெடிதாசியுணர்ந்துபோனுள் (௭௩)

கீதங்களிசைத்தனர்கின்னரர்கீதநின்ற
பேதங்களியம்பினர்பேதையராடல்பின்னர்ப்
பூதங்கடொடர்ந் துபுத்தூந்தனபூசுசோசர்
வேதங்களியம்பினர்தென்றல்விருந் துசெய்து.

(எச)

மந்தாரமுந் துமடரந்தமணந்தவாடை
செந்தாமலாவாண்முதத்திற்தெறிவேர்சிறைப்பத்
தந்தாமுலகத்தினைஊவிஞ்சையர்பாணிதள்ளும்
கந்தாரவீணைககளிசெஞ்செவிக்காதுநுங்க.

(எடு)

வேறு.

வெங்கார்நிறப்புணரிவேறெயுமொன்றைப்
பொங்கார்கலிப்புணறரப்பொலிவதேபோல்
இங்கார்கடத்தொனவென்றெழுந்தாள்
அங்காரதாஊபொரிதாலால்மன்னள்.

(எசு)

காதக்கடுங்குறிகணக்கிதுதிகண்ணீர்
பாதச்சிலம்பிடுவெலிவேலையொலிபம்ப
வேதக்கொழுஞ்சுடநாநாடிநெறிமேனாள்
ஓதத்தினீமேவுமதுவைதடவலையொத்தாள்.

(எச)

துண்டப்பிறைத்தூணையசைச்சுடரொயிற்றாள்
கண்டத்திடைக்கைறையுடைக்கடவுள்வைப்பா
முண்டத்தூரித்தவரிபாண்முளரிவந்தான்
அண்டத்தினுக்குறைமையமைத்தபிலவாயாள்.

(எஅ)

நின்றாணியிர்ந்தலைநெயிங்கடலினீர்தன்
வன்றாளலம்பமுடிவான்முகடுவவ்வ
அன்றாய்கிறத்தவனறத்தையருளோடும்
கின்றொளாருத்தியிவளென்பதுதெரிந்தான்.

(எக)

பேழ்வாயகத்தலதுபேருகைமுடும்
நீழ்வானகத்தினிடையேருநெறிநேரா
வாழ்வானணுக்கனவளாழிபிலவயிற்றைப்
போழ்வானினத்தினையவாய்மொழிபுகன்றான்.

(அய)

சாயாவரந்தமுவினாய்தழியபின்னும்
ஓயாதுவந்தவிசைகண்ணினரகில்லாய்
வாயாலளந்தூநெயிவான்வழியடைத்தாய்
நீயாரையெண்ணியிவணினற்றினையென்றான்.

(அக)

பெண்பாலெனக்கருதுபெற்றியொழியுற்றால்
விண்பாலவர்க்குமுயிரினி யிறுதல் மெய்யே

சண்பாலபித்தவுயிரிசாலன்வருமேனும்

உண்பானருத்தியதொழிப்பரியதென்றார்

(௨௨)

திறந்தாடொயிற்சையவளண்ணவிடைசென்றார்

அறந்தாடாற்றியதயர்த்தமரொய்த்தார்

இறந்தானெனக்கொடொரிமைபடதனின்முன்னம்

பிறந்தானெனப்பெரியதோளரிபெயர்ந்தான்

(௨௩)

சள்வாயரக்கிததற்குடர்சணத்தில்

தொள்வார்தடக்கையின்விசும்பைமிசைகொண்டான்

முள்வாழ்பொருப்பின்முழையெய்திமிசைநொய்தின்

உள்வாயரக்கொடெழுதின்தலுமுடெனத்தான்

(௨௪)

சாதாவரத்தலைவரிற்றிலகமன்றான்

சாதாவரக்கிசுடர்சொண்டிடெனமுந்தான்

மாதாலசைப்பவடமண்ணினுறவாலோ

பாதாயமுற்றதகலிக்குவகமபாநான்

(௨௫)

ஆர்த்தனர்கர்வானவர்கடானவரமுங்கா

வேர்த்தனர்கிரிஞ்சனும்வியந்தும்லர்வெள்ளம்

தூர்த்தன்னசன்சைலையிற்றொலைவிடேலானும்

பார்த்தனம்முனித்தலைவராசுடன்பகர்ந்தார்

(௨௬)

மாண்டாளரக்கியவள்வாய்வயிறுதாலும்

கீண்டானிமைப்பினிடைமேருகிரிசீழா

நீண்டான்வயக்கதிநினைப்பினெடெதென்றாய்

பூண்டானருக்கனாயர்வானின்வழிபோனான்

(௨௭)

சொற்றார்கர்சொற்றதொகையல்லதுணையொன்றே

முற்றமுடிந்தநெறியானினிடைமுந்தீர்

இற்றாவிபெற்றெறியுடையானினியிலங்கை

உற்றால்விலங்குமிடைபுறெறனவுணர்ந்தான்

(௨௮)

உளறுசுடிதூறுவனவூறிவறமுன்றை

தேநிலியரக்கர்புரிசீமைபவைதீர

வேறுபுகையாண்டையவிராமெனவெல்லாம்

மாறுமுகிமாறுபிதினில்வெனவலித்தான்

(௨௯)

வேறு.

நகம்புடைக்கனநாஞ்சிற்படிமநிறித்துநோக்கான்
 அசும்புடைப்பிரசத்தெய்வக்கற்படநாட்டையன்மி
 விசும்பிடைச்செல்லுய்வீரன்விலங்கிவேறலங்கைமுதூர்ப்
 பசஞ்சுடர்சசோலத்தாங்கோர்பவளமால்வரையிற்பாய்ந்தான் (கூடு)

மெக்குறச்செல்வோன்பாயவிலங்கிநீரிலங்கைவெற்பு
 நூக்குறுத்தங்குமிங்குந்தன்ளுறநூடங்குநோன்மை
 பொக்கினுக்கிடைபுறாப்பயலொடுபொதிர்தவாடை
 தாக்குறத்தளர்ந்துசிற்துங்கலமெனத்தக்கதலீழே (கூஉ)

மண்ணடிபுற்றுமீதுவானுறவரம்பின்றன்மை
 எண்ணடிபுற்றுநுறத்தலத்துநின்றெய்த்நோக்கி
 விண்ணிடைபுலசமென்னுமெல்லிபன்மேனிநோக்கக்
 உண்ணடிவைத்ததன்னவிலங்கையைத்தெரியக்கண்டான் (கூஉ)

நன்னடரணைநோக்கிநளிணக்கைமறித்துநாடர்
 பொன்னடரிதனையொக்குமென்பதுபுல்லிசும்மா
 அந்நடரிதனிநன்றேடண்டத்தெழுநூதமாள்வான்
 இந்நடரிருந்துவாழ்வானிதுவசற்கேதுவென்ருள் (கூங)

மாண்டதோர்நலத்திறுமுமென்றுணர்த்துதல்வாய்மைத்தன்ருல்
 வேண்டடிவகைண்டெனய்துவெறுப்பின்றிவிழைந்ததுய்க்கும்
 ஈண்டரும்போவென்பமீறிலசுயாண்டிக்கண்டாம்
 ஆண்டதுதூறக்கமல்கேயருமறைத்துணியுமட்டமா (கூச)

உட்புலவெழுநூறென்பர்யோசனைபுலமுன்றிவி
 மகட்புறுபொருள்களெல்லாமிதனுழைச்செறிந்தவென்றால்
 றுட்புலமுணங்குமேள்விநுழைவிலொனிநுநோக்கும்
 உட்புலன்வரம்பிறுமேகாட்சியுங்கையிற்றமே (கூடு)

உட்புலபடலம் முற்றிற்று. ஆக நிருவிருத்தம்-கூகூ,
 உட்புலநாட்டாழ்வார்திருவடிகளேசரணம்.

உ-வது-ஊர்தேடுபடலம்

வேறு.

பொன்ஊண்டுகைத்தூமணியைக்கொடுபொதிந்த
 மின்பொண்டுகைத்தவையிலக்கொடுசமைத்த
 என்ஊண்டுகைத்தியவெனத்தெரிக்கலாத
 வன்ஊண்டல்லிட்டுமதிமுட்டுவனமாம். (5)

நாகாலயங்களொடுநாகருலகுந்தம்
பாகாமருங்குதுயிலவெண்ணவுயர்பண்ப
ஆகாயமஞ்சவகன்மேருவையனுக்கும்
மாகாலவழங்குகிறுதென்றல்வரநின்ற. (உ)

மாகாரின்மின்கொடிமடக்கினரடுக்கி
மீகாரமெங்கணுநறுந் துகள்விளக்கி
ஆகாயங்கையினையங்கையினிள்ளிப்
பாகாயசெஞ்சொலவர்விசுபடுகாரம். (ஈ)

வேறு.

பஞ்சியூட்டியபாட்டிசைக்கிண்கிணிப்பதுமச்
செஞ்செவிச்செழும்பவளகதின்கொழுஞ்சுடர்சுத்தி
மஞ்சினஞ்சனநிறமறைத்தரக்கியர்வடித்த
அஞ்சிலோதியோடுவமையவவர்க்குறுமுலமை. (ச)

நானநான்மலர்க்கற்பகநறுவினாநாறப்
பானம்வாயுறவெறுத்தொளாறுடைப்பறவை
தேனவாவினாச்செழுங்குழநீர்த்துயிலசெய்ய
வானயாறுதம்மரமிபததலந்சொறுமடுக்க. (ஊ)

குழலும்வீணையும் யாழுமென்றீணயனகுழைய
மழலைமென்மொழிகிளிக்கிருந்தளிக்கின்றமதளிர்
சுழலுநன்னெடுந்தடமணிச்சுவர்தொறுந் துவன்றும்
நிழலுந்தம்மைபுமெய்ம்மைபின்றறிவருநிலைய. (ஈ)

இணையமாடங்களிந்திரந்தமைவரவெடுத்த
மன்னயின்கொட்கியவெண்ணிசச்சொல்லுமாசுண்ணும்
அணையதாமெனிநரக்கர்த்தந்நிருவுக்குமளவை
நீணையலாமன்றியுமையுமன்னதாநிற்கும். (எ)

மணிகளெத்தூண்பெரியவுமாநிருமார்பின்
அணியுங்காசுணுக்ககன்றனவுளவெனலரிதால்
திணியுநன்னகர்த்திருமனைதெய்வமாத்ச்ச்சன்
துணிவினாவந்தனன்ருட்டழகிழைத்தவத்தொழில்கள்- (அ)

வாழுமன்னயிர்யாவையுமொருவழிவாழ
ஊழிநாயகன்றிருவயிரொத்தூளதிவ்வூர்
ஆழியண்டத்தினருக்கன்றனலங்குதேரீப்புரவி
எழுமல்லனவீண்பிளகுநிளையுமெல்லாம். (ஊ)

மரமடங்கலுங்கற்பகமனையெலாங்கனகம்
 அரமடந்தையர்சிலதி யராக்கியர்க்கமரர்
 உரமடங்கிவந்துழையராயுழல்பவொருவர்
 தீரமடங்குவதன்றி துதவஞ்செய்ததவமால்.

(ய)

போரிபைபந்தனதோற்றவென்றிகழ்சலிற்முறம்போய்
 நேரியன்றவன் நிசைதொறுநின்றுமாநிற்க
 ஆரியந்தனி யைங்கரக்களி னுமோராழிச்
 சூரியன்றனித்தேருமேயிந்நகாதொகாத.

(யக)

தேவொன்பவர்பாரும்பித்திருநகர்க்கிணைவற்
 சேவல்செய்கிலாரோவோயெண்வகையுருவின்
 முவர்தம்மினு மகிகனென்றலவன்முயலும்
 தாவின்மாதவமல்ல துபிறிதொன்றுதருமீமா.

(யஉ)

சுழங்குபேரியினர்சுவிகைநெடுங்களிறு
 முழங்குமோசையுமுரிநீர்முழக்கொடுமுழங்கும்
 கொழுங்குழற்புதுக்குதலையர்நூபுரக்குரலின்
 வழங்குமட்பெருந்துழனிவளவயின்றெறுமறையும்

(யங)

மரகதத்தினுமற்றுளமனியினும்வனைந்த
 சூரகதத்தடந்தேரினமவைப்பில் கொட்டில்
 இரவிவெள்கநின்நிமைக்கின்மவியற்கையென்றால்
 நரகமொக்குமானலினெயிந்துறக்கமிந்நகர்க்கு

(யச)

திருகுறுஞ்சினத்தரக்கருங்கருநிறந்தீர்ந்தார
 அருகுபோகின்றதிங்களுமறுவற்றதழகைப்
 பருகுமிந்நகாத்துண்ணொளிபாய்சலிற்பசும்பொன்
 உருகுகின்றதுபோன்றுள துலகுசூழுவரி.

(யரு)

அண்டமுற்றவும்வீங்கிருளகற்றுநின்றலரி
 கண்டவாற்றினிக்சடிநகர்நெயிழைக்கதிர்கள்
 உண்டவாற்றினொன்றுரைப்பரிதொப்பிடிற்றண்முண்
 விண்டவாய்ச்சிறுமின்மினியெண்ணவும்விளங்கா.

(யசு)

சேனஞ்சாந்தமுமாண்மதஞ்செநிறறுஞ்சேறும்
 வானநாண்மலர்க்குந்பகமலர்களுமவயமாந்
 தானவாரியுநீரொடுமித்தலிற்றழீஇய
 மீனுந்தானுமோர்வெறிமணங்கமமுமாய்வேலை.

(யசு)

தெய்வத்தச்சீனப்புதழ்துமோசெங்கண்வாளர்க்கண்
மெய்யொத்தாற்றியதவத்தையேவியத்தமோவிரிஞ்சன்
ஐயப்பாடிலாவரத்தையேமதித்தமோவறியாத்
தொய்யற்சிந்தையாம் யாவையாதென்றுதுதிட்பாம். (௮௮)

வேறு.

வானுந்நிலனும்பெறுமானினிமற்றுமுண்டோ
கானும்பொழிலும்விலைசெங்கணகத்தினாலும்
எனைம்மணியாலுமியற்றியவேனும் யாவும்
தேனும்பலருங்கனிநந்தரச்செய்தகெட்டை. (௮௯)

வேறு.

நீரும்வையமுநெருப்புமேனிமிர்நெடுங்காலும்
வாரிவானமும்வழங்கலவாகுந்தய்வள்ளர்ச்சி
ஊரினிந்நெடுங்கோபுரத்தையர்ச்சிசெண்புணர்ந்தால்
மேருவெங்ஈனம்விளர்க்குமோமுழுமுற்றும்வெள்கி. (௯௦)

முன்னம்பாவருமிராவணன்முனிபுமெய்வெண்ணிப்
பொயினிமாநாடார்மீச்செலாம். கதிருடைபுசல்வாரி
சன்னிபாசாயினொளியினிந்தண்ணுக்கூறுதல்
உன்னிநாடொறுப்பிலங்கினல் பொதகையணரா. (௯௧)

தீயசெய்குநர்தேவராலண்பவந்சேரும்
வாபிலல்லகோர்வரம்படைக்குவமெனமதியாக்
சாயமெண்ணுமக்கணக்கறுபத்ததைடங்கீச
எயுநம்மதிவிட்டனளையையெயித்தால். (௯௨)

சுறங்குதான்புதாதிரவனொளிபுகாமறவி
மறம்புகாதினிவானவர்புகாநொண்டைவம்பே
திறம்புகாலத்தூர்யாவையந்சீசையினுஞ்சீசையா
அறம்புகாதிந்தவணிமதிக்கிடக்கைகநின்றகத்தின்

கொண்டவாள்நிகாக்குகாட்டலிசையதார். த்சுடுமி
எண்டவாவிசும்பெட்டநின்நிடைக்கின்றவெழிலால்
பண்டைநாண்ப்பள்ளியாணுந்தியிற்பயந்த
அண்டமேபுமொத்திருந்ததவ்வனசரமைதி (௯௩)

பாடுவார்பலொன்னிம்மற்றவரினுப்பலரால்
ஆடுவார்கண்மற்றவரினுப்பலருளரமைதி
கூடுவாரிடையின்னியங்கொட்டுவார்பூட்டால்
வீடுகாண்குறுந்தேவரால்விழுநடங்காண்பார் (௯௪)

வானமாதரோடிசுநுவர்விஞ்சையர்மகளிர்
 ஆனமாதரோடாடுவரியக்கியரவரைச்
 சோனவார்சுழலரக்கியர்தொடர்சுவர்தொடர்ந்தால்
 ஷணநாடியரருநடக்கிரியையயந்திருப்பார் (உ௬)

இழையுமலைபுமாடையுஞ்சாந்தமுமேந்தி
 உழையரென்னநின்றதவநிதியங்கொருவர்
 விழையும்போகமேபிங்கிதுவாய்கொண்டுவிளம்பிவர்
 குழையுநெஞ்சினுணியினுமாசென்றுகொள்ளும் (உ௭)

பொன்னிண்டால்வரைமேன்மணிபொழிந்தன்னபொருத்தி
 உன்னுநான்முகத்தொருவனின் ஊழ்முறையுரைக்கப்
 பன்னிநாள்பலபணி யுழன்றரிநிநிந்படைத்தான்
 சொன்னவானவர்தச்சுற மிந்நகர் துதிப்பான் (உ௮)

மகரவீணையின்மந்திரகீதத்தின்மறைந்த
 சகரவேலையினூர்கலிதிசைமுகன்றடவும்
 சிகரமானிகைத்தலந்தொறுந்தெரிவையர்நிவந்த
 அகருதாபத்தினமுந்தினமுகிற்குலமணத்தும் (உ௯)

பளிக்ருமானிதைத்தலந்தொறுமிடந்தொறும்பசுந்தேன்
 னுளிக்ருங்கற்பகத்தண்ணறுஞ்சோலைகடோறும்
 அளிக்ருந்தேறலுண்டாபிநர்பாபுநராகிக்
 களிக்கின்றாரலாற்கவல்கின்றொருவரைக்கானேன் (௩௦)

தேறன்மாந்தினர்தேனிசைமாந்தினர்செவ்வாய்
 ஊறன்மாந்தினரின்னூரைமாந்தினரூடல்
 கூறன்மாந்தினரணையவர்த் தொழுதெழுக்கோபத்
 றன்மாந்தினரரக்கியர்க்குயிரன்னவரக்கர் (௩௧)

சுருங்குமத்தினமுலையெழுதியதொழில்கள்
 த்தமேனியிற்பொலிந்தனரூடலிற்கனன்று
 மறித்துநோக்கியர்மலரடிமஞ்சளப்பஞ்சி
 குறித்தகோலங்கள்பொலிந்தனவரக்கர்தங்குஞ்சி (௩௨)

விளரிச்சொல்லியர்வாயினுன்வேலையுண்மிடைந்த
 பவளக்காடெனப்பொலிந்ததுபடைநெய்குண்கண்ணை
 குவளைக்கோட்டகங்கித்ததுசுளிர்முகக்கமுழுவான்
 முளரிக்கானமுமானதுமுழங்குநீரிலங்கை (௩௩)

வேறு.

சுடந்தனரீதிரிந் துவைகு மிடத்தாயின்றகாறும்
கிழிந்திடுதண்டென் னு மிதீனையேகிளப்பதல்லால்
அடந்திநிர்றாவதென்னே யலருளோததியாக
ஒழிந்தபேருயிர்க்கெல்லாமரக்கருக்குறையும்போதா (௬௪)

காயத்தாற்பெரியர்வீரங் கணக்கிலருலகங்கல்லும்
ஆயத்தார்வரத்தின் றன்மையளவற்றாநிசநேற்றும்
மாயத்தார்நகர்க்கெங்கேனும்வரம்புமுண்டாமேடற்றேரர்
தேயத்தார்தேயஞ்சேறல்தெருவினோர்தெருவின்சேறல் (௬௫)

சமுலிலாக்கா லுங்காலவயிலிலாக்கையுங்காந் தும்
அமுலிலாக்கண்ணுமி லலாவாடவரீல்லையன்றார்
குழலுலாங்களிவண்டார்க்குங்குஞ்சியாற்பஞ்சிசுன்றா
மழலையாழ்க்குதலைச் செவ்வாய்மாதருமில்லையோ (௬௬)

பள்ளுநக்தனிந்தபங்கியரக்கரைக்கித்தகாதல்
பள்ளுறத்தொடர்வமேனிபுலா லுறககடி துபோவ
வெள்ளுறுப்பெயிற்றசெய்யதலையனசரியமெய்ய
உள்ளுறக்களித்தகுன்றினுயர்ச்சியவோடையானே. (௬௭)

வள்ளிநுண்மருங்குல. ள்னவானவர்ப்பகளிநுள்ளம்
தள்ளுறப்பாணிக்ளாநடம்புரித்தங்கண்மாதர்
வெள்ளிவெண்முறுவறேறாந் மடந்தையர்வெள்குகின்றார்
கள்ளிசையரககர்மடர்க்களியிடுசூரவைகாண்பார் (௬௮)

ஒறுத்தலோநிற்கமற்றெம்முயர்படைக்கொருங்கிவ்வூர்வந்
திறுத்தலுமெளிதாமற்றும் யாவர்க்குமியக்கமுண்டே
கறுத்தவாளர்க்கிமாருமரக்கருங்கழித்துவீசி
வெறுத்தபுணவெறுக்கையாலேதுருமிவ்வீதிடுயெல்லாம்

வடங்களுங்குழையும்புணுமாலையுஞ்சாந் தும்பாணிக்
கடங்களுங்கலினமாவிலாழியுங்கணக்கிலாத
இடங்களுமிடங்கடோறும் யாற்றொடுமெந்தீசுவெல்லாம்
அடங்கியதென்னிலென்னே யாழியினுழந்தகுண்டோ (௬௯)

விற்படைபெரிதென்கோயான்வேற்படைமிகுமென்கோயான்
மற்படையுளதென்கோயான்வாட்டடைவலிதென்கோயான்
கற்பணந்தண்பிண்பாபாலென்னினையகாந் தும்
நற்படையுடைத்தென்கோயான் நாயகற்குணக்குநாளில். (௭௦)

சன்றனனி லங்கை நோக்கியினை யனபலவு மெண்ணி
 தின்றவாளரக்கர்வந் தூநேரினுநேர்வொன்றைத்
 தன்றையென பமேனி சுருக்கியச்சரளச்சாரற்
 குன்றிடை யிருந்தான் வெய்யோன் குறாகடல் குளிப்பதானான் (சஉ)

வேறு.

எய்வினை பிறுதியிற் செல்வ மெய்தினான்
 ஆய்வினை மனத்திலான நிரூர்சொற் றகாளான்
 வீயினை நினைக்கிலா னொருவன் மெய்பிலான்
 தீயினை யெனவிருள் றசறிந்த தெங்குமே (சஉ)

கரித்தமுன் நெயிலு டைக்கணிச்சிவானவன்
 எரித்தல பந்தணரி கழுத்தயானையை
 உரித்தபேருரிவை யாலுக்குக்கோருறை
 புரித்தனனா மெனப் பொலியும் பொற்பதே (சச)

அணங்கரவரசர்கோ னளவிலாண் டெலாம்
 பணங்களி ன்றலை தொறுமுயிர் த்தபாப்விடம்
 உணங்கலி னுலகெலா முறையினுண் றிவந்
 துணங்கெரி புனையொடு மெழுந்த தென்னவே (சரு)

வண்மை நீங்கா நெடுமர பின்வந்தவன்
 பெண்மை நீங்காத சுற்புடைய பேதையைத்
 துண்மை நீங்காத வன்சிறை வைத்தானே னும்
 வெண்மை நீங்கிய புதல்விரி ந்த தென்னவே. (சசு)

அவ்வழி பவ்விருள் பரந்தவாயிடை
 எவ்வழி மருங்கி னுமரக்க கோகினர்
 செவ்வழி மந்திர த்திசையார யினும்
 வெவ்வழி யிருடர மிதித் துமீச்செல்வார் (சசு)

இந்திரன்வா நகர்க்கே குவாரிகற்
 சந்திர னுலகினைச் சார் குவார் கலித்
 தந்தக ணுறையுள யணு குவாரியல்
 வெந்தெ ழுலரக்கன தேவன்மேயினர் (சசு)

பொன்னகர் மடந்தையர் விஞ்சைப் புவையர்
 பன்னகவனிதையரி யக்கர்பாவையர்
 முண்ணி பணிமுறை மாறமுந் துவார்
 மின்னி னமிடைந் தெனவிசும்பின் மீச்செல்வார் (சசு)

தேவருமவுணருஞ்செங்கணுகரும்
மேயருமியக்கரும்விஞ்சைவேந்தரும்
யாவரும்விசும்பிருளிரியவீணடினார்
தாவரும்பணிமுறைதழுவுந்தன்மைபார். (௫௧)

சித்திரபத்தியிற்றேவரிசென்றனர்
இத்துணைதாழ்ந்தனமுனியுமென்றதம்
முத்திரைங்களுமுடியின்மாலையும்
உத்தரீயங்களுமிரியவோடுவார். (௫௨)

தீண்டருந்தீவினதிக்கத்தீந்துபோய்
மாண்டறவுலர்ந்ததுமாருதிப்பெயர்
ஆண்டகைமாரிவந்தளிர்க்கவாயிடை
நண்டறமுனைத்தெனமுனைத்ததிந்துவே. (௫௩)

வந்தனனிதாகவன் னூதன்வாழ்ந்தனன்
எந்தையேயிந்திரனாமென்றேமுற
அந்தமில்கீட்டிசையளகவானுதற்
சந்தரிமுடமெனப்பொலிந்துதோன்றிற்றே. (௫௪)

சுற்றைவெண்கவரிபோற்கடவின்வெண்டினா
சுற்றுநின்றலமரப்பொலிந்துதோன்றிற்றால்
இற்றதெம்பகையெனவெழுந்தவிந்திரன்
கொற்றவெண்குடையெனக்குளிர்வெண்டிங்களே. (௫௫)

கொரிந்தொளிர்நிங்கள்வெண்குடத்தினாற்றினா
முரிந்துயர்பாற்கடன்முசந்துமுரிவான்
சொரிந்ததேயாமெனதுள்ளிமீனெழும்
யிரிந்ததுவெண்ணிலாமேலுங்கீழுமே. (௫௬)

அருந்தவன்சுரபியேயாகுவானமா
விரிந்தபேருதயமேபீமடிவெண்டிங்கள்
வருந்தவின்முலைக்கறிர்வழங்குதாராயாச்
சொரிந்தபாவொத்ததுநிலவின்றேற்றமே. (௫௭)

எண்ணுடையநாமன்மேலிந்தபுமழை
மண்ணிடைவீழ்கிலமறித்தும்போகில
அண்ணல்வாளர்க்கணயஞ்சியாய்குறி
விண்ணிடைத்தங்கினபோன்றமீனெலாம். (௫௮)

எல்லியினிமிரிருட்குறைபுமவீரிகள்
கல்லியநிலவின் வெண்முறியுங்கள்வன
புல்லியபகையெனப்பொருவபோன்றன
மல்லிகைமலர்தொழும்பொதிந்தவண்டெலாம்.

(ருஅ)

வீசுறுபசங்கதிரீக்கற்றைவெண்ணிலா
ஆசுறவெங்கணுறுழைந்தளாயது
காசுறுகடிமதுலிலங்கைக்காவலூர்த்
தூசுறைறயிட்டதுபோன்றுதோன்றிற்றே

(ருக)

இகழ்வரும்பெருங்குணத்திராமனெய்ததோர்
பகழியின்செலவெனவநுமன்பற்றினால்
அகழ்புகுந்தரண்புகுந்திலங்கையன்னவன்
புகழ்புகுந்தூலாயதோர்பொலிவும்போன்றதே

(ருய)

அவ்வழியநாமனுமணுகலாம்வகை
எவ்வழியென்பதைபுணர்வினெண்ணினால்
செவ்வழியொதுக்கினன்றேவரோத்தப்போய்
வெவ்வழியரக்களூர்மேவன்மேயினால்
வேறு.

(ருக)

ஆழியகழாகவரிதாயமர்வாழும்
எழுலகின்மேலவெளிகாறுமுகடேறிக்
கேழரியபொன்கொடுசமைத்திளர்வெள்ளத்
தூழிதிரிநாளுமுலையாமறிலையுற்றான்

(ருஉ)

கலங்கலிங்கபிங்கதிரீகண்மீதுகடிதேகா
அலங்கலயில்வஞ்சகணையஞ்சியெனினன்றால்
இலங்கைமதுலிங்கிழையேறலரிதென்றே
விலங்கியகல்கின்றனவினாந்தெனவியந்தான்

(ருங)

தெவ்வளவிலாதவிறைசேறலுளதென்றால்
அவ்வளவதன்றரணமண்டமிடைமாக
எவ்வளவினுண்டிவெளியீறுமதுவென்றோ
வெவ்வளவரக்கணமனக்கொளவியுந்தான்.

(ருச)

மடங்கலரியேறுமதமால்களிறுநாண
நடந்துதனியேபுகுதுறம்பிறணிமுதூர்
அடங்கரியதானையிலந்தகனதானைக்
கபிந்திறலின்வாயணையவாயிலெதிர்கண்டான்

(ருரு)

மேருவைநிறுத்திவெளிசெய்ததுகொல்விண்ணோர்
 ஊர்புதவமைத்தபடிகால்கொலுலகேழும்
 சோர்விலநிலைக்கநறிவிட்டதொருநூலோ
 நீர்புகுசுடற்குவழியோவெனநினைந்தான் (காசு)

எழுலகின்வாழுமுயிரியாவையுமெதிரீந்தால்
 ஊழிள்முறையன்நியுடனேபுகுதலுண்டே
 வாழியரியங்குவழியீதெனவகுத்தால்
 ஆழிப்புளவேழினளவன்றுபகையென்றான் (காசு)

வெள்ளமொருநூலொருநூறுமுடைவீரக்
 கள்ளவினைவெவ்வலியரக்கரிருகையும்
 முள்ளொயிறும்வாளுமுறமுன்னமுறைநின்றார்
 உள்ளாரியகாவலினைபண்ணலுமெழிர்ந்தான் (காசு)

சூலமழுவாொடயிற்றோமரமுலக்கை
 காலவயிவிற்பகழிகற்பணமுசுண். 9
 கொல்கணயம்நமிசுலிசஞ்சாரிகைகுந்தம்
 வாலமுதலாயுதம்வலித்தனரவலத்தார் (காசு)

அங்குசுநெறிங்கவணயிற்சிலைவழங்கும்
 வெங்குசையபாசமுதல்வெய்யபயில்கையார்
 செங்குருதியன்னசெறிசுஞ்சியர்சினத்தோர்
 யங்குனிமலர்ந்தொளிர்வலாசவனமொட்பார் (எய)

அளக்கவரிதாநீயகணக்கொடயனிற்றும்
 விளக்கினமிருட்டனைவிழுங்கிவெளிகால
 உளக்கடியகாலன்மனமுட்குமணிவாயில்
 இளக்கமில்லகடற்படையிருக்கையைெய்திர்ந்தான் (எய)

எவ்வமரொவ்வவுணொவ்வருளொண்ணே
 கவ்வைமுதுவாயிலினெழிங்கடைகடப்பார்
 தெவ்வரிவரிசேமமிதுசேவகனும்பாழும்
 வெவ்வமர்தொடங்கினினொவிளையுமென்றான்

கருங்கடல்கடப்பதரிதன்றநகர்காவற்
 பெருங்கடல்கடப்பதரிதெண்ணமிறைபேரின்
 அருங்கடல்முடிப்பதரிதாமமர்சுடைக்கின்
 நெருங்கமர்சுடைக்குநெறிநாளைநினைந்தான் (எரு)

வாயில்வழிசேறலரிதன்றியும்வலித்தோர்
ஆயிலவர்வைத்கவழியேசலழகன்றால்
காய்கதிரியக்கின்மதிலைக்கடிதுதாவிப்
போயிநகர்புக்கிடுவெனென்றொரயல்போனான் (எசு)

வேறு

நாணாநந்தானல்கியகாவனனிமூதார்
வாணாநந்தாள்போவதின்மேலேவழிநின்றார்
தூணமென்றுந்தோளுடையாணைசுடரோனைக்
காணாவந்தகட்செவியென்னக்கனல்கண்ணாள் (எடு)

எட்டுத்தோளாணவழுகத்தாளுலகேமும்
தொட்டுப்பேருஞ்சோதிநிறத்தாள்சுழல்கண்ணாள்
முட்டிப்பேரின்புலகத்தைமுதலோடும்
கட்டிச்சிறுங்காவல்லவத்தாள்கமையிலார் (எசு)

பாராநின்றாளெண்டிசைதோறும்பலரப்பால்
வாராநின்றாரோவெனமாரிமழையேபோல்
ஆராநின்றாணாபுரமச்சந்தருதாளாள்
வேராபெய்யாணமின்னினிமைக்குமிளிர்பூணாள்; (எஎ)

வேல்வாள்சூலம்வெங்கதைபாசம்விளிகங்கம்
கோல்வாள்குந்தங்கொண்டகரத்தாள்வடகுன்றம்
போல்வாடிங்கள்போழிநெயிற்றாள்புகைவாயிற்
காலவாள்காணிற்காலனுமுட்குங்கதமிக்காள் (எஆ)

அஞ்சுவணத்தினுடையுடுத்தாளரவல்லாம்
அஞ்சுவணத்தின்வேகமிசுத்தாளருளிவல்லாள்
அஞ்சுவணத்தினுத்தரியத்தாளலையாரும்
அஞ்சுவணத்தின்முத்தொளிாரரத்தணி கொண்டாள் (எக)

சுந்தரத்திண்செச்சையணிந்தாள் தெளிநூல்யாழ்
அந்தாரத்தினேர்வருசொல்லாளறைதும்பி
கந்தாரத்தினின்னிசைபாடிக்களிகூரும்
மந்தாரத்தின்மலையலம்புமகுடத்தாள் (எடி)

எல்லாமுட்குமாழியிலங்கையிகன்பூதார்
நல்லாளவ்வூர்வைகுறையொக்குநயனத்தாள்
நில்லாய்நிலையென்றுரைநேர்வாணிணையாமுன்
வல்லேசென்றாண்டாருதிகண்டாள்வருவென்றான் (எஈ)

ஆகாசெய்தாயஞ்சனபோ லுமறிவில்லாய்
சாகாமுலந்தின்னுமல்வார்பாற்சலமென்றும்
பாகாரிஞ்சிப்பொன்மதிருவிப்பதையாதே
போகாயென்றாள்பொங்கனலென்னப்புக்கைகண்ணாள் அஉ.

களியாவுள்ளத்தண்ணைமனத்திற்கசமுழ்ச
விளிதாநின்றேநீதிநலத்தின்வினையார்வான்
அளியாலிவ்வூர்காணுநலத்திணைகின்றேன்
எளியேனுற்றால்யாவதுணக்கிங்கிழுவென்றான் (அக)

என்றமுன்னமேகெனவேகாதெதிர்பாற்றம்
சொன்னாயேநீடாவனடா.தொல்புரமட்டான்
அன்றோனுமஞ்சவொய்தற்களியுற்றால்
உன்றலெய்துமுரிகொலிவ்வூரென்றுநகக்காள் (அச)

நக்காணக்கண்டையன்மனத்தோர்நகைகொண்டான்
நக்காய்நீயார்யார்சொலவந்தாயுனதாவி
உக்காலேதாடுடையென்றாளினியிவ்வூர்
புக்காலன்றிப்போகிலென்னென்றபுகழ்க்கொண்டான் (அரு)

வஞ்சங்கொண்டான்வானரமல்லன்வருகாலன்
துஞ்சங்கண்டாலென்னையிவன்சூழ்திரைடாழி
நஞ்சங்கொண்டகண்ணுதலைப்போனசுகின்றான்
நெஞ்சங்கண்டேகல்லெனநின்றேநீனைவுற்றான் (அசு)

கொல்வாமன்றேற்கோளுறுமிவ்வூர்
வெல்வாய்நீயேவென்றியெனத்தன்விழிதோறும்
வல்வாய்தோறும்வெங்கனல்பொங்கமதில்வாயில்
செல்வாயென்றமுழவிலைவேலைச்செலவிட்டான் (அஎ)

தடித்தாமென்னத்தன்னெதிர்செல்லுந்தழல்வேலைக்
கடித்தாலுக்கம்விண்ணின்முரிக்குங்கருளன்மோல்
ஒடித்தான்கையாலும்பருவப்பவயர் காலம்
பிடித்தாணஞ்சந் துண்ணெனவெண்ணப்பிழையாதாள் அஅ

இற்றுச்சூலநீறெழுகாலத் தெரியொப்பான்
மற்றுத்தெய்வப்பலபடைகொண்பிடல்வாண்மேல்
உற்றுக்கையாலாயுதமெல்லாமொழியாமல்
பற்றிக்கொள்ளாவிண்ணிலெறிந்தான்பழியொர்வான் (அஆ)

வழங்குந்தெய்வப்பவ்வுடையாணை மலிவால்மேல்
முழங்கும்மேகமென்னவரப்பிமுதிர்க்கின்றள்
கழங்குப்பந் துங்குன்றுகொடாடுங்கமோச்சித்.
சீழங்குஞ்செந்சீச்சிந்தவழித்தா டசவில்லாள் (கூய)

அடியாமுன்னமங்கையனைத் து மொருகையால்
பி டயாவென்னைபெண்ணிவள்கொள்விற்பிழையென்ன
ஒடிடாநெஞ்சத்தோரடிக்கொண்டானுயிரோசும்
இடியேறுண்டநாசமெனட்பாரிடை வீழ்ந்தாள் (கூக)

விழுந்தாணெந்தாள்வெங்குருகிச்செம்பனல்வெள்ளத்
தழுந் தாநின்றாணைமுசுரைச்சம்மருணன்றி
எழந்தாள்யாநும் யாவையுமெல்லாவலசத்தும்
தொழுந்தாள்வீரன்று துவன்முன்னிநிவைசொன்னால் (கூஉ)

வேறு.

ஐயசேள்வையநல்குமயனருளமைதியாக
எய்கியிம்முதூர்காப்பெனிலங்கைமாதேவியென்பேர்
செய்தொழிவிழுக்கியுள்ளந் துகைத்திந்தச்சிறுமைசெய்தேன்
உய்கிசெயன்றளித்தியாயினுணர்ந்தவலுண்மைவெள்ளள். (கூங)

எத்தனைசாலங்காப்பல் யானிந்தமுதூரொன்று
முத்தென்னினவினேற் குமுரணவலிக்குரங்கொன்றுனைக்
கைத்தலமசுறன்றீண் டக்காய்ந்தவன்றெய்னைக்காண்டி
சித்திரநகரம்பின்னைச்சிதைவதுந் ண்ணமென்றள் (கூச)

அன்னதேமுடிந்ததையவறம்வெல்லும்பாவந்தோற்கும்
என்னுமீதியம்பவேண்டிந்தகையதோவினிமற்றுன்னால்
உன்னியவெல்லாமுற்றுமுனக்குமுற்றாததுண்டோ
பொன்னகர்புகுதியென்னாப்புடித்தவளிதைஞ்சிப்போளுள். (கூடு)

உட்கிரும்பினேநாக்கிமெய்ம்மையென்பையுமல்தென்

ரியன்மலபாதமகத்துறவணங்கியாண்டப்

பூரியிலங்கைமுதூர்ப்பொன்மதிருவிப்புகடால்
சரிபபாலின்வேலைசிறுபிணாதெறித்ததன்னை; (கூசூ)

வாண்டொடர்மணிபிற்செய்தமையறுமாடனோடி
ஆன்றபேரிருளைச்சித்துப் பகல்செய்தவழுகைநோக்கி
உன்னியவதயத்துச்சியொற்றைவானுருளைத்தேரோன்
தோன்றினன்கொல்லோவென்னவறிவதுத்துணுக்கங்கொண்டான். (கூசூ)

மெய்ப்பம்மணிமாடமுதூர்முழுதிருளகற்றுந்தானே
 மெய்ப்பம்மையணரினாமிகையெனவிலங்கிப்போனான்
 இம்மதிவிலங்கைநாட்பெணய்துமேற்றன்பாலெய்து
 பின்மினியல்லவேவவ்வெயிற்கதிர்வேந்தனென்றான் (கௌ)

பொசிவுறுபசும்பொற்சன்னிநீர்பொம்மதினடுவட்டித் து
 வசையறவிநங்குஞ்சோதிமணியினுலமைந்தமாடத்
 தசைவிலலிங்கைமுதூராரிளளின்மையாலே
 நிசுசரராயிற்றம்மாநெடுநகர்நீருதொல்லாம் (கௌ)

என்றனனிபம்பிளினியேசுசலிமுக்கமென்னாத்
 தன்றகையினயமேனிசுருக்கிமாளிகையின்சாரல்
 சென்றனென்பமன்றேதேவருக்கமுதமீந்த
 குன்றெனவையோத்திவேந்தல்புகழெனக்குவடித்தோளான் (ந)

ஆத்தூறுகால்கொறுமாணியின்கூடநீதோறும்
 மாத்துறுமாடநீதோறும்வாசியின்பந்திதோறும்
 காக்காறுடைகொறுங்கருங்கடல்கடந்தகாலால்
 பூத்தொறுமவாவிச்செல்லும்பொறிவரிண்டிப்போனான் (நக)

பெரியநாளொளிவொணாவிதமணிப்பிச்சிப்பிச்சி
 சொரியமாசிழல்களாநீர்ச்சுந்நலாந்காவில்நேரன்றல்
 கரியனுவெளியகதிச்செய்யனைய்க்காட்டுந்காண்டந்
 கரியனுவெளியனய்த்தன்னைத்தூறையழகலேபோல் (நடி)

கானகமயிள்களென்னக்களிமடவன்மென்ன
 ஆனனகமலப்போதுபொலிசரவரக்கர்மாசர்
 தேனுசுசரளச்சோலைதெய்வநீராற்றிற்றெண்ணீர்
 வானவரிமகளிராட்டமஞ்சனமாடுவாரா (நடி)

கூட்டுவாரிசுவமலான்மற்றீட்டிவலையையிள்கை
 காட்டினர்விதியாரைதுணைகிற்பாரிசாண்மினம்மா
 பூட்டுவாரிமுலைபொருதபொய்யிடைநையப்பூநீர்
 ஆட்டுவாரமரர்மாதராபிவாரரக்கர்மாசர் (நச)

இலக்கணமரபிற்கேற்றவெழுவகைநரம்பினல்பாழ்
 அலத்தகத்தளிர்க்கைநோவளந்தெய்தித்தெய்தாடல்
 கலக்கறமுழங்கிற்றென்றுசேடியர்கண்ணிமாசர்
 மலர்க்கையான்மாடத்துழ்ப்பம்முடியிள்வாய்ப்பொத்துவாரா (நடு)

சந்சுப்பும்பந்தர்வேயந்ததமனியவரங்கிற்றத்தம்
 சிந்தித்ததுசவுந்தெய்வமணியிளக்கொளிநஞ்சேக்கை
 வந்தொத்தூந்நூரிதமாக்கள்விளம்பித்தந்நெறிவழாமை
 கந்தர்ப்பமகள்ளிராபிராடகங்காண்கின்றாரா

(௩௭)

திருத்தியபளிக்குவேதிதெள்ளியவேல்களெண்ணக்
 கருத்தியல்புரைக்குமுண்டக்கருங்கயல்செம்மைகாட்ட
 வருத்தியகொழுநந்தம்பால்வரம்பின்றிவளர்ந்தகாம
 வருத்தியபயிர்க்குநீர்போலருநறவருந்நுவாரா

(௩௮)

கோதறுங்குவளைநாட்டங்கொழுநர்க்கூட்டங்கொள்ளத்
 தூதுளங்கனியைவென்றதுவர்த்தவாய்வெண்மைதோன்ற
 மாதருமைந்தர்தாமுமொருவர்மேலொருவர்வைத்த
 காதலங்கள்ஞானடார்போன்முறைமுறைகளிக்கின்றாரா

(௩௯)

விற்படர்பவாப்பாதத்தலத்தகமெழுதிமேனி
 பொற்பனாவில்லாவாசப்புணைநறுங்கலவைபூசி
 அற்புதவடிக்கணவாளினஞ்சனமெழுதியந்தில்
 கற்பகங்கொய்க்கவாங்கிக்கலண்டெறிந்தணிகின்றாரா

(௪௦)

புலியமதுகைமைந்தர்புதுப்பிழையுயிரைப்புக்கு
 நன்விடவமுதவாயானச்சயிசுத்தயிற்கணல்வாரி
 மெலிவுடைமருங்குண்டின்னினலமரச்சிவம்புவிம்மி
 ஒலிபடவுதைக்குந்தோறுமயிர்புளகுதிக்கின்றாரா

(௪௧)

உள்ளுடைமபக்காவுண்கண்சிவந்துவாய்வெண்மைபூறித்
 துள்ளிடைப்புருவங்கோட்டித்தூடிப்பவேர்பொடிப்பத்தாய
 ிவள்ளிடைமருங்குவாரிதம்மதிமுகம்வேறொன்றாகிக்
 உடத்தோன்றநோக்கிக்கணவரைக்கவல்கின்றாரா

(௪௨)

கண்மலியின்சாரன்முழையினிலமுதவாரிச்
 பிற்துவசரில்லிற்சோனகர்மனயிற்றாய
 ிக்கொளவொணாதவேற்கணர்குமுதச்செவ்வாய்
 ற்நூறுநீந்தேன்மாத்தினர்மயங்குவாரா

(௪௩)

பறுகணவர்தம்மைநவைபுறப்பிரிந்தூறல்கு
 முழையறுதலவைதியமுள்ளிலாமுளரிச்செங்கெழ்
 மலர்மிசைமலர்பூத்தென்னமலர்க்கையாச்வதனைந்தாங்கி
 உலவருமுயிரிளேறிநெடிதிருந்நூயிரிக்கின்றாரா

(௪௪)

எதிபங்கொழுநீர்தம்பாலெய்நியசலத்தீர்வைகும்
 தாசியங்கமனிச்சீக்கையுபிரிலாவுடலிற்சார்வாரி
 மாணாயர்க்காதறு ஸ்வழிபின்மீமல்வைத்தண்ணூர்
 தாசியர்முறுவளைக்கியுயிர்ப்புந் துதுடிக்கின் றுரை (ரயசு)

சங்கொயிசிலம்புதூலும்பாதசாலசமுந்தாமுபி
 பொங்குப ஸ்முரசமா ரீப்பவில்லுறைதெய்வம்பேணி
 கொங்கலர்க்குந்கற்செவ்வாயரம்பையர்பாணி கொட்டி
 ஸ்வலகீசம்பாடமலரீப்பவிவகுக்கின் றுரை (ரயசு)

இழைதொடர்வில்லும்வாளுமி நுளொடுமலையயாணர்க்
 குழைதொடர்நப நக்கூர்வேல் துமரீநெஞ்சுருவக்கோட்டி
 முழைதொடர்சங்கம்பேரி முகிலெனமுழங்கமுழரி
 மழைதொடர்மஞ்சைகு யென்னவிழாவொடுவருகின் றுரை (ரயசு)

பள்ளிபின்னை மந்தொடுமுடி யபபண்டிநீங்கி
 ஒள்ளியலலிப்பிபுசலுடற்றுதற் குருத்தெநஞ்சர்
 மெள்ளவேபிடைபநீக்கியஞ்சுணவிமுதுயெய்ந்த
 கள்ளவாணெயிங்கணெண்ணுவாளுறகழிக்கின் றுரை (ரயசு)

ஒளிபண்பமாதமுடினருணர்யோபிள்ளம்
 மேலியபரணமற்றுங்கொழுநீரொடுழிபயாணர்க்
 தூரியம்பேடையென்னமின்னெனத்தூவளவேகி
 ஆவிபுந்தாமுமேசென்றருங்கதவடைக்கின் றுரை (ரயசு)

கின்னரமிதுணம்பாடவெண்மழைகிழித்தூத்தோன்று
 மின்னெனத்தரளம்பேய்ந்தவெண்ணிறவிமானமுழர்ந்து
 பன்னகமகளிர்சுற்றிப்பலாண்டிசைபரவப்பண்ணைப்
 பொன்னகர்விதித்தோறும்புதுமண்புகுகின் றுரை (ரயசு)

கோவையுங்குழையுமின்னக்கொண்டலின்முரசுமாரீப்பத்
 தேவரீவந்தாசுகூறமுனிவர்கோபனங்கள்செப்பப்
 பாவையர்குழாங்கள்குழப்பாட்டொடுவானநாட்டுப்
 புவையர்பலாண்டுகூறப்பதுமணம்புணர்கிணர் றுரை (ரயசு)

இயக்கியரரக்கிமார்க்கையொஞ்சில்விஞ்சை
 முயற்கறைமலராத்திங்கண்முகத்தியர்முதலினுரை
 மயக்கறநாடியேசுமாருகிமலையினிவையும்
 வயத்தமிதுயிற்சீக்கும்பகருணைக்கண்கண்கண்டான் (ரயசு)

வேறு.

ஓசனையேழுகன்றுயர்ந்தவும்பரிஸீ
வாசவன்மணிமுடிசுகவித்தமண்டபம்
வசறவிளங்கியதிருளையெண்வகை
ஆசையினிலைதெடவலைக்கலான்றது. (௧௧௨)

அன்னதனடுவனோரமளிமீமிசைப்
பன்னசவரசெனப்பரவைதானெனத்
தூன்னிருளொருவழி,தொக்கநாமென
உன்னருந்தீவினையுருக்கொண்டென்னவே. (௧௧௩)

முன்னியானகடண்முழுசிமுவகைத்
தன்னியல்கதுபொயிதழுவித்தானுரு
மன்னைங்கற்பகவனத்தூள்வையிய
இன்னிளந்தென்றலவந்தழுக்கியேகவே. (௧௧௪)

வானவர்மகளிர்தால்வருட்டாமதி
ஆநனங்கண்டமண்டபத்துளாய்கதிரீக்
கானகூதாந்தமீக்கான்றகாமரீரீ
தூயிறநறுந்தளிமுகத்திற்பேற்றவே. (௧௧௫)

முசியவுயிர்ப்பெனுமுயிசுவாதமும்
வாசலின்முறத்திடைநிறுவிலன்மைபான்
நாகிபினளவையினடத்தக்கண்டவன்
கூசினன்சூதித்தனன்விதிர்த்தகையினான். (௧௧௬)

பூழியின்றொகைவிசும்பணவப்போய்ப்புகும்
கேழிலவங்கிளர்கிடையுயிர்ப்புக்கீகடலா
வாழிபவலதெலாந்துடைக்குமாருதம்
ஊழியின்றவரவுபார்த்துழல்வதொத்ததே (௧௧௭)

பகையெனமழியினப்பகுத்துப்பாற
வகையில்பேழ்வாய்மறித்தருந்துவானெனப்
புகையொயிமுழங்குபேருயிர்ப்புப்பொங்கிய
நகையிலாமுழுமுகத்தெயிறுநற்றவே. (௧௧௮)

தடைபுகுமந்திரந்தகைந்தநாகம்போல்
இடைபுகலரியதோருறக்கமெய்தினான்
கடையுகமுடிவெனுங்கால்ம்பார்த்தயல்
புடைபெயராநெயிங்கடவழிப்போலவே (௧௧௯)

வேற.

ஆவதாகியதன்மையவர்க்கண்பரக்கர்
கோவெனாதின்றகுணமிலியிவ் லெனக்கொண்டான்
காவனாட்டங்கள் பொறுபுக்ககன லெனக்கனன்றான்
எவ்மேலுவிவன்முயரினெருவனும்ட்டான் (நாகு)

குறுகிநோக்கிமற்றவன்மலையொருபதுங்குறித்த
இறுகுநீண்டபுயமிருபதிங்கிவனில லென்னொ
மறுகிபேறியமுனி வெனும்வடவைவெங்கனலை
அறிவெனும்பெரும்பரவையம்புனலினுலவித்தான் (நாகு)

அவித்துயின்மெவகுபினுமாகவென்றங்கை
கவித்துநீங்கிடச்சிலபடலென்பதுகருதாச்
செயிக்குத்தேவென விராசவன்புகழினத்திருத்தும்
கவிக்குநாயகனைபயனுறைபுனைக்கடந்தான் (நாகு)

மாடகூடங்கண்மாளிசையோளிடைமகளிர்
ஆடரங்குகளம்பலநீதேவராலயங்கள்
பாடலவீதிசைபட்டமண்டபமுதற்பலவும்
நாடிமயகினனிராசவன்புகழெழுநுநலத்தான் (நாகு)

மணிவொள்வாயிலுட்சாளரத்தாள்களின்மலரில்
கணிவொணாத்திற்காலினுப்புக்கையினுங்கலக்கும்
துணுகும்வீங்குமற்றவனிலயாவோறுவல்யார்
அணுவின்மேருவினாதிபானெனச்செலுமதுமன் (நாகு)

எந்தலிவ்வகையெவ்வழிமருங்கினுமெய்திக்
காந்தனைமெல்விசன்மடந்தையர் யாராயுங்காண்பான்
வேந்தர்வேதியர்மேலுமோர்கீழுமோர்விரும்பப்
பொந்தபுண்கணிகண்ணகன்மேகாயிலுட்புக்கான்

பளிக்குவேதிசைப்பவளத்தின்கூடத்திற்பகந்மேதன்
துளிக்குங்கற்பகப்பந்சுநிற்கருமிறத்தோரை
வெளித்துவைகுயதருமையென்றவருருமேயி
தீளித்துவாழ்கின்றதருமமன்னைமுன்பற்றான் (நாகு)

உற்றுநின்றவனுணர்வைத்தன் னுணர்வினா னுணர்ந்தான்
குற்றமில்லகோர்குணமுளனிவெனக்கொண்டான்
செற்றநீங்கியமணத்தினெருசிறைசென்றான்
பொற்றைமடாடங்கள்கோடியோர்நொடியிடைப்புக்கான் (3)

முந்தரம்பையர்முசலினர்முழுமதிமுதீத்துச்
 சிந்தரப்பயில்வாய்ச்சியர்யாராயுந்நெரிந்து
 மந்திரம்பலகடந்தவன்மணத்திம்முன்செல்வான்
 இந்திரன்சிறையிருந்தவாயிலின்சடையெதிர்ந்தான் (௩௩௮)

எதியேந்நியதடக்கையர்பிறையெயிறிலங்க
 மூதுரைப்பெருங்கதைகளும்பிதுர்களுமொழிவார்
 ஒதுலாயிரமாயிரமுணர்விலியரக்கர்
 காதுவெஞ்சினக்களியினர்காவலைக்கடந்தான் (௩௩௯)

முக்கனோக்கினன்முதன்மகனறுவகைமுதலும்
 திக்குநோக்கியபுயங்குஞ்சிலகரந்தீனயான்
 ஒக்கநோக்கியர்சுழாத்திடையறங்குதின்ருனைப்
 புக்குநோக்கினன்புகைபுகாவாயிலுப்புருவான் (௩௪௦)

வளையும்வாளெயிற்றரக்கனோகணிச்சியான்மகனோ
 அளையில்வாளரியையவன்யாவனோவறியேன்
 இளையவீரனுமேந்தலுமிருவருட்பலநாள்
 உளையவுள்ளபோரிவெனெடுபுளதெனவணர்ந்தான் (௩௪௧)

இவளையின்றுணையுடையபோரிராவண்ணெல்லே
 புவனமுன்றையும்வென்றதோர்பொருளெனப்புதறல்
 சிவனைநான்முதத்தொருவனைத்திருநெடுமாலாம்
 அவனையல்லவர்நிகர்ப்பவொன்பதுமறிவோ (௩௪௨)

என்றுதையம்மறித்திடையநின்றுகாலத்தையிகப்ப
 தன்றுபோவதென்றாயிரமாயிரத்தடங்காத்
 துன்றுமாளிகைபோளிகடுரிசறத்தூருவிச்
 சென்றுதேடினனிந்திரசித்தீனைத்தீர்ந்தான் (௩௪௩)

அக்கன்மாளிகைகடந்தூபோய்மேலதிகாயன்
 தொக்ககோயிலும்பொருநரர்களில்முந்தூருவித்
 தக்கமந்திரத்தலைவர்கண்டனைகளுந்தாலிப்
 புக்குநீங்கினனிர்காவல்கழுவலன்ப்புகழோன் (௩௪௪)

இன்னராமிரும்பெரும்படைத்தலைவர்களுக்கைப்
 பொன்னின்மாளிகையாயிரகோடியம்புக்கான்
 கன்னிமாநகர்ப்புறத்தக்கன்கரந்துறைகாண்பான்
 சொன்னமுன்றினுநடுவணத்திழியத்தொடர்ந்தான் (௩௪௫)

தலிக்கடக்களீறெனவொருதுணையிலான்றாங்
 பனிக்கடற்பெருங்கடவுடன்பரிபவந்நுடைப்பான்
 இனிக்கடப்பதன்றேழ்கடல்கிடந்சுதென்றிசைத்தால்
 கனிக்கடற்குளீர்தொடர்ந்தவனகழியைக்கண்டான் (௩௪௬)

பாழிநன்னைடுங்கிடங்கெனப்பார்வறோற்பல்லோர்
 உளழி:ாலறியினுலகெலாங்கலலினுமுலவா
 ஆழிவெஞ்சினத்தரக்கணையஞ்சியாழ்கடல்கள்
 வருழிந்நடர்கலாயதுவொலாமெனவிசைத்தான் (௩௪௭)

ஆயதாசியவசாய்புனலகழியையடைந்தான்
 தாயவேலையினிருமடிவிசைகொடுத்தாவிப்
 போயதாலத்தும்போக்கரிதென்பதுபுகன்றான்
 நாயகன்புகழ்தந்தபேருலகெலாநடந்தான் (௩௪௮)

வேறு

மேக்குநால்வகைமேகமுங்கீழ்விழத்
 தூர்க்கினுலன்னதோயத்தாய்த்துயர்
 ஆக்கினுன்படையன்னவகழியைய
 வாக்கினுலுணாவைக்கலுமாசுமோ (௩௪௯)

ஆணமும்மகமும்பரியாழியும்
 வானமங்கையர்குங்குமவாரியும்
 நானமாதர்நறைக்குழலாவியும்
 தேனுமாரமுந்தேய்வையுநாறுமால் (௩௫௦)

உன்னுநானாமகன்நில்புதாவுளில்
 அன்னங்கோழி:ண்டானங்களாழிப்புள்
 கின்னரங்குரண்டங்கிலுக்கஞ்சிரல்
 சென்னங்காகங்குணுலஞ்சிலம்புமே (௩௫௧)

நலத்தமாதர்நறையகினுவியும்
 அலத்தகக்குழம்புஞ்செறிந்தாடிய
 விலக்கணக்கரியோடிளமென்னடைக்
 குலப்பிடிக்குமொருடல்கொடுக்குமால் (௩௫௨)

நறவுநாறியநாணறுந்தாமரை
 துறைகடோறுமுக்கிழ்த்தனதோன்றுமால்
 சிறையினெய்தியசெல்விமுகத்தினு
 நிறவுதாமுடையாரொடுங்கார்களேர் (௩௫௩)

பளிங்குசெந்நிக்குயிற்றியபாயொளி
வினிம்பும்வெள்ளமுமெய்தெரியாதுமேல்
தெளிந்த்சிந்தையருஞ்சிறியார்களோ
டளிந்தபோதறிதற்கெளிதாவரோ (௩௩௪)

நீலமேழுதனன்மணிநித்திலம்
மேலகீழ்பல்வேறொளிவீசலால்
பாலிவ்வேலமுதற்பலவேலையும்
கால்கலந்தனவோவெனக்காட்டுமே (௩௩௫)

அன்னவேலையதழியையார்கலி
என்னவேகடந்திஞ்சியும்பிற்படத்
துன்னருங்கடமாநகர் துண்ணினான்
பின்னொய்தியதன்மையும்பேசுவாம், (௩௩௬)

தரியநாழிகைபாழியிற்காலனும்
வெருவியோடுமரக்கீர்தம்வெம்பதி
ஒருவனையொருபன்னிருயோசனைத்
தெருவுமும்மைநூரூயிரந்தேடினான்.
வேறு. (௩௩௭)

வேரியுமடங்கினநெடுங்கடல்விளம்பும்
பாரியுமடங்கினதடங்கியதுபாடல்
காரியமடங்கினர்கள்வட்டியர்கண்மும்மைத்
நூரியமடங்கினதொடங்கியதுறக்கம். (௩௩௮)

இறங்கினநிறங்கொள்பரியேமமுறவெங்கும்
கறங்கினமறங்கொளையில்காலவர் துடிக்கண்
பிறங்கினர்நறுங்குழலிரன்பர்பிரியாதோர்
உறங்கினர்பிணங்கியெதிருடினவரல்லார். (௩௩௯)

வடந்தருகடங்கொள்புயமைந்தர்கலவிப்போர்
கடந்தனரிடைந்தனர்களித்தமயில்போலும்
மடந்தையர்கடந்தனமுகட்டிடையங்கிக்
கிடந்தனர்நடந்ததுபுணர்ச்சிதருகேதம். (௩௪௦)

வாமநறையின் துறைமயங்கினர்மறந்தார்
காமநறையின்றிறகர்ந்தனர்களித்தார்
பூமனறையண்டறையலங்கமளிபுக்கார்
நாமநறையின்றிறையின்நிலர் துயின்றார். (௩௪௧)

பண்ணிமையடைத்தபலகட்பொருநரிபாடல்
விண்ணிமையடைத்தனவிளைந்ததுருள்வினை
சண்ணிமையடைத்தனதழங்கிசைவழங்கும்
கண்ணிமையடைத்தனவடைத்தனகபாடம். (௩௬௨)

விரிந்தனநரந்தமுதல்வெண்டலர்விளாகத்
துரிஞ்சவருதென்றலுயிரிண்டபுடையுலாசீ
சொரிந்தனதருங்கணைவருதுள்ளிதருவெள்ளம்
எரிந்தனபிரிந்தவர்தமெஞ்சுதலினெஞ்சம். (௩௬௩)

இளக்கரிமுதெஞ்சவிழுமெண்ணருவிளக்கைத்
துளக்கியதுதென்றல்பகைசொரவுயர்வோரினி
அளக்கொடளக்கரியவாசையுறவீசா
விளக்கினம்பிளக்கமுணிமெய்யுறுவிளக்கம். (௩௬௪)

நித்தநியமத்தொழிலராய்நிறையுளானத்
துத்தமருறங்கினர்களையோகியர்துயிலீரூர்
மத்தம்தவெங்கினுறங்கினமயங்கும்
பித்தருமுறங்கினரினிப்பிறிதென்றும். (௩௬௫)

ஆயபொழுதம்மதுவகத்தரசர்வைகும்
ஆயதெருவொன்றொருகோடிதுருவிட்போய்த்
தீயவனிருக்கையயல்செய்தவழிஞ்சி
மேயதுகடந்தனவினைப்பகையைவென்றான். (௩௬௬)
வேறு.

போரியற்கையிராவணன்பொல்பனை
சீரியற்கைநிரம்பிப்பதிங்களாத்
தாரகைக்குமுவிற்றமுவித்தொடர்
நாரியர்க்குறைவாமிடநண்ணினான். (௩௬௭)

முயற்கருங்கறைநீங்கியமொட்டி
அயர்க்கும்வாண்முதத்தாரமுதலினவர்
இயக்கர்மங்கையிராயருமீண்டினர்
நயக்குமாளிகைவீதியைநண்ணினான். (௩௬௮)

நழைந்தமொய்யொளிபெய்மணித்தாழ்தொறும்
இழைந்தநூலினுமின்னிளங்காலினும்
அழைந்ததுநொய்தினிண்டெய்யநநோக்கினான்
சிறிழைந்தவெவ்வினைவேரறவீசினான். (௩௬௯)

அத்திரம்புணையாணைபரக்கலிமேல்
வைத்திந்நையர்வாங்குமுயிர்ப்பினர்
பத்திரம்புரைநாட்டம்பதைப்பறச்
சித்திரங்கொனவிருந்தார்சிலர். (௩௭௩)

வள்ளல்வெஞ்சரமாரணையஞ்சியோ
மெள்ளவேகனவின்பயன்மேவண்டியோ
கள்ளமென்வொலநிந்திலங்கண் முகிழ்த்
துள்ளமின்றியுறங்குகின்றார்சிலர். (௩௭௪)

பழுதின்மன்மதன்வெங்கணைபன்முறை
உழுதொங்கையஞ்சலுயிர்ப்பினர்
அழுதுசெய்வதெண்ணையரக்கணை
எழுதலாங்கொலென்றெண் ணுகின்றார்சிலர். (௩௭௫)

ஆவதொன்றொளாயெனதாவியைக்
கூவுகின்றிலகூறலைசென்றொட்ப
பாவைபேசுவம்பாற்கண்பனிப்புறப்
பூவையோடும்புலம்புகின்றார்சிலர். (௩௭௬)

நரந்தென்றலிழுதமெலிந்துதம்
பாரக் கொங்கையைப்பார்த்தனர்பாதகன்
வீரத்தொள்களில்வீக்தநீனைந்துயிர்
சோரச்சோரத்துளங்குகின்றார்சிலர். (௩௭௭)

நக்செம்மணிநாறியநாணிழல்
பக்சம்வீசுறுபள்ளியிற்பல்பகல்
ஒத்தவாசையுலக்தவுலத்தவர்
செக்கர்வான்றருதிங்கொள்குந்தார்சிலர்.

வாளினாற்றெளிதற்படவல்லியர்
தோளிநாற்றியதூங்கமளித்துயில்
நாளினாற்செவியிற்புதநாமபாழ்த்
தேளிநாற்றிகைப்பெய்துகின்றார்சிலர். (௩௭௮)

கவ்வுதீக்கணைமெருவைக்கால்வளைத்
தெவ்வினாண்டிலம்பந்நியவேந்துதோள்
வவ்வுசாந்துதம்மாமுலைவெளவிய
செவ்விசுண்டுருலாவுகின்றார்சிலர் (௩௭௯)

கூடிநான் குயர்வேலைபுங்கோக்கநின்
 றாடினாண்புகழங்கைநரம்பினுள்
 நாடிநாற்பெரும்பண்ணுநயப்பறப்
 பாடினாண்பெயர்பாடுகிணரூர்சிலர்

(௩௭௮)

இணையதன்மையியக்கியொய்திய
 மீனயொராயிரமாயிரதோடியாம்
 அனைபவன்சூலத்தாயினழபாரிடம்
 நினைவினெய்தினனிதுயினெய்தினுன்

(௩௭௯)

வேறு

எரிசுடர்மணியின்செங்கேழிவெயிலிடைவிடாது
 விரியிருள்பருகிநானும்விளக்கின்றிவிளங்குமாடத்
 தரிவையர்சூழவுநீங்கவாசையுந்தாமுமேயாய்
 ஒருகிணையிருந்துமேனவுள்ளத்தோடுபிவாரும்

(௩௮௦)

நகையெரிக்கற்றைநெற்றிநாவித்தாய்ந்தனைபவோடு
 புகையெனத்தும்பிசுற்றப்பதுமலர் பொங்குசேக்கை
 பகையெனவெகியான்றபளிங்குடைச்சீதப்பள்ளி
 மிகையெபிங்காதகாமவிம்மலின்வெதுப்புவாரும்

(௩௮௧)

சுவிபபிதகைசால்வாண்ந்தாடுறொருமேனிடாகக்
 குவிபுமீரொமாகமின்கொடியருங்குலாகக்
 கவிரொளிச்செக்கரிக்கற்றையோதியாமடை
 அவிராமறிநெற்றியாகவந்திவாரொக்கிலிருரும்

(௩௮௨)

பானலுண்கண்ணும்வண்ணப்படிமுறைமாறட்பண்ணைச்
 சோனைபோன்றளிகள்பம்புஞ்சுரிசூழற்கற்றைசோர
 மேனிடமிர்ந்தெழுந்தமாடவண்ணிலாமுன்றினண்ணி
 வானமீன்கையினவாரிமணிக்கழங்காடுவாரும்

(௩௮௩)

உழைபுழைபரந்தவானயாற்றுநிலும்பர்நாட்டுக்
 குழைமுதத்தாயந்தந்தபுனல்குளிர்ப்பிலவெண்ணாடி
 இழைதொடுத்திலங்குமாடமிடைதடுமாறவேறி
 மழைபொதுத்தொழுஞ்சீரான்மஞ்சனமாடுவாரும்

(௩௮௪)

பன்னசவரசர்செங்கேழ்ப்பணமணியலிதிந்பற்றி
 இன்னுயிர்க்கணவனிந்தானுமெனவிருத்தவிஞ்சை
 மன்னவர்முடியும்புணுமாரும்பணியமாகப்
 பொன்னணிபலகைசூதுதுயில்கிலர்பொருகினிருரும்

(௩௮௫)

தென்னகுருடமுட்பாடல்சித்தியரிசைப்பத்தீர் சொற்
பன்னகமகளிர்வள்வார்த்தணைணுமைபாணிபேணப்
பொன்னகரீத்தரளப்பந்தரீகற்பகப்பொதும்பர் பொற்றேள்
இன்னகையரம்பைமாரையாடல்கண்டிருக்கிரும் (௩௮௬)

ஆணியிற்றிகூந்தகாதலகஞ்சுடவருவியுண்கண்
சேணுபருறக்கந்திரந்தசிற்தையர்செய்வதோரார்
வீணையுங்குழலுந்தத்தமிடறும்வேற்றுமைபுந்தீர்ந்த
பாணிகளளந்தபாடலமிழ்துகப்பாடுவாரும் (௩௮௭)

தண்டலவாழையன்னகுறங்கிடையல்குற்றட்டில்
கொண்டபூந்துகிலுங்கோவைகலைகளுஞ்சோரககூர்ங்கள்
உண்டலமந்தகண்டேறேசலிடிலாவுகின்ற
குண்டலந்திருவிலவீசக்குரவையிற்சுழற்றுவாரும் (௩௮௮)

நச்செனக்கொடியநாகக்களொளபுகுருதிநக்கிப்
பிச்சரிற்பிதற்றியல்குற்பூந்துகிலலாபட்டிநிக்
குச்சரித்திறத்தினைசைளங்கொளக்குமுகொண்டணைச்
சச்சரிப்பாணிகொட்டிறைதபிமாறுவாரும் (௩௮௯)

தயிர்திறத்துறுஞர்ளந்தள்ளுறவறிவுசள்ளிப்
படர்வுறத்தெய்வமென்மீம்படிந்ததுபாரிமினென்கு
உயிர்பிராத்திரண்டிகையமுசசிமேலுபரநீட்டி
மபிரிசிவிந்ததுடலுங்கூசிவாய்விரித்தொயிங்குவாரும் (௩௯௦)

இத்திறத்தரக்கிமார்களிரிருகோடியிட்டப்
பத்தியருறையுந்தெய்வப்படர்நெறிந்செருவும்பார்த்தான்
சித்தியருறையுமாடத்தெருவும்பின்னாச்செய்யாரன்
உத்திசைவிஞ்சைமாதருறையுனைமுறையினுற்றான் (௩௯௧)

வேறு

வளர்ந்தகாதலர்மகரிகைநெறிமுடியரக்கீனவரக்காரார்
தாரந்தசிறந்தைதம்மிடையினுநிங்கிடவுயிரொடுமொறிக்
களந்தவாநெறிங்கருவியிற்றைககளிற்செயிரியர்கலைகண்ணால்
அளந்தபாடல்வெவ்வரவுதஞ்செவிபுகவலமரலுறுகிலாரர் (௩௯௨)

புரியுறன்னெறிமுனிவரும்புலவரும்புகலிஷாப்பொறைகூர
ளரியும்வெஞ்சினத்திகலகிகொடுந்திறலிராவுணற்கெஞ்சூர்நூன்றும்
பரியுநெஞ்சினரிவரொனவயிர்த்தகதோர்பகைகொடுபனிதறிங்கள்
செய்யரியும்வெங்கதிர் துணைமுலைக்குவைசுடர் கொடியளிற்றுடக்கின்

சிறுகூலங்களுழி 3ளாம்வகைதிரிந்துசிறந்தனைசிறந்த
முறுகுசாசலின்மீவதீனையுழப்பவர்முயங்கினர்முலைமுன்றில்
இறுகுசுநீந்தமுமெழுதுநற்குமிசருமின்னுயிர்ப்பொறையீர
மறுகுவாட்டண்கள்சிவப்புறநோகுகினர்வயிர்ந்தனருயிர்ககின்றார் ()

ஆயலிஞ்சையர்மடந்தையருறைவிடமாமிரண்டமைதோடி
தூயமாளிதைநெறிந்தெருத்தருவிப்போய்த்தொலைவில்முன்றுலகி
நாயகன்பெருங்கோயிலைநண்னுவான்கண்டனைளிர்துங்கர் [ந்கும்
மாயநந்நிபவாண்முகத்தொருதனிமயன்மகளுறைமாடம் (11கூடு)

கண்டெண்ணெடுசருத்தொயிடாவினன்காரணங்கடைநின்ற
துண்டிவேறொருசிறப்பெங்கனாயகர்க்குயிரினுமுநியாண்க
கொண்டிப்போந்தவன்வைத்ததோருறைபுள்கொலகூலமணிபனைக்கெ
வ்லாம், விண்டிவின்றமார்பினினைமணியொத்ததிதுவெனவியப்பிற
[முன். (11கூடு)

அரம்பைமெனகைதுலோத்தமைபுருப்பசியாதுயர்மலர்க்காமன்
சரம்பெய்தூணிட்பாறளிசடிதாந்தொடச்சாமராபுணிமாறக்
கரும்பைபுஞ்சுவைகைப்பித்தசொல்லியர்காமரங்கனியாழின்
நரம்பினினைசைசெவிபகநாசியிந்தற்பகவிரைநாற (11கூடு)

விழைவுநீங்கியமேன்மைபாராயினுங்கீழ்மையோர்வெகுள்வற்றால்
பிழைகொணன்மைகொல்பெறுவதென்றையுழிழையாற்பெருந்
தென்றல்-உழையர்குவப்புக்கேதெனப்பெயர்வதொருசலினுளதாரு
பழையம்பாமெனப்பணியிலசெய்வோபரிணிதர்பயனோவார் [11]

இன்னதன்மையினெரிமணியிளக்கங்களெழிட்கெடப்பொலிகின்ற
தன்னைதுண்டிதழைப்புறத்துயில்வறுதையலைத்தகைவில்லான்
அன்னளாகிபசானகியிவெனவயிர்ந்தகத்தெழுவுவந்தீ
துன்னுமாருயிருடலொகிசுறிவதோர் துயருழந்திவைகொன்றான் ()

எற்புவான்றொடர்யாக்கையாற்பெறும்பயனிகந்தனெனிதுநிற்க
அற்புவான்றினையிற்றிறப்பதொருமிக்கழ்ந்துதன்னருந்தெய்வக்
கற்புநீங்கிபகனங்குழையிவெனநீர்காருத்தன்புகழோம் [ன்
பொற்புப்பாதுமிவ்விவங்கையுமரக்கரும் பொன்றுதுமின்றென்ற

மாணுயுத்திருவடிவினளவளிவண்டாறுகொண்டனள்கூறின்
தானியக்கியோகானவர்சையலோவைபுறுந்தகையானள்
காணுயர்த்தகாரிராமன்மேனென்கியசாதல்காரிகையார்க்கு
மீணுயர்த்தவன்மருங்குதான் மீனாமேறினந்ததுமிக்கையென்றான்.

இலக்கணங்களுஞ்சிலவுளவென்வினுமெல்லைசென்றிண்க்கல்லொ
அலக்கெனய்துவதனியதுண்டென்றெறித்தறைகுவதிவள்யாக்கை
மலர்க்கருங்குமுல்சோர்ந்துவாய்வெரிஇச்சிலமாற்றங்கன்பறைகின்ற
உலக்குமிங்கிவள்கணவனுமழிவுமிவ்யினகர்க்குளாதென்றான். [ள்

என்றுணர்ந்துநின்றேமுதுமிந்நிலைநிற்கவித்திறனென்றாப்
பின்றுசுந்தையன்பெயர்ந்தனனெடுமனைபின்படப்பெருமீமருக்
குன்றுகுன்றியககையுறவோங்கியகொற்றமாளிகைதன்னில்
சென்றுபுக்கனனிராவணற்கெழிப்பருங்கிரியெனத்திரடோளான் ()

நிலந்நூடித்தனநெடுவரைபொடித்தனநிருதர்சங்குலமாதர்
பொலந்நூடிக்கமைமருங்குல்லோற்கண்களும்புருவமும்பொற்றே
வலந்நூடித்தனமாதிரந்நூடித்தனதடித்தின்றிமதிவானம் [ரும்
கலந்திடித்தனவெடித்தனபூரணமங்கலகீலசங்கள். (உாச)

புக்குநின்றதன்புலன்கொடுநோக்கினன்பொருவருந்திருவுள்ளம்
நெக்குநின்றனனீங்குமந்தோவிந்தநெடுநகர்த்திருவென்ற
எக்குலங்களினயாவாயினுமிருவினையெல்லோர்க்கீழம்
ஒககுமுழமுலையல்லதுவலியதொல்நில்வெனவுணர்வுற்றான் (உாரு)

நூற்பெருங்கடனுணங்கிடகேள்வியலோக்கினனியலோன்றான்
வேற்பெருங்கடல்புடைபரந்தீண்டியவெள்ளிகடலியன்டோயில்
பாற்பெருங்கடற்பன்மணிப்பெற்றிரைப்பரப்புடைப்பர்புலேலை
மாற்பெருங்கடல்வதிந்ததேயனையதோர்வாட்பினன்றுயில்வானை ()

சுழவினாயினுசுன்றிவந்தீனையனகுருமணிநெடுமோவி
இழைக்கொழிநின்றினவெயிலெறித்திடவிரவெனுப்பொருள்வீய
முழைகொண்மேருவின்பொகுட்டிடைக்கணகனைமுருக்கியமுரடீ
யம்- தழைகொடொளொடுதலைபலபரப்பிமுன்றுயில்வதோர்க்கை
[யானை. (உாஎ)

ஆயபொற்கலத்தாய்வீனாயரம்பையராயிரரணினின்ற
ஆயபொற்கவரித்திரளியக்கிடச்சுழிப்பிபுகங்காற்றின்
வீயகற்பகத்தேனன்றுளிராயனவீழ்தொறுநெடுமேனி
நீயநற்றொடிச்சீதையைநினைதொறுமுயிர்த்துயிர்த்தேய்வானை (உாஅ)

சுழந்தைவெண்மதிக்குழிமியநெடுவரைகுலுக்கியகுலத்தோனைக்
கழிந்நூபுக்கிடகரந்தனவநங்கன்வெங்கியிங்கணைபலபாய
உழந்தவெஞ்சமத்தாயர்திசையானையினொளிமருப்புற்றிற்ற
பழந்தீழும்பினுக்கிடையிடையேசிலபசும்புண்கள்கம்புற (உாகு)

சாந்தளாவியசல்வமேற்றவழ்வுறுதண்டமிழ்ப்பசுந்தென்றல்
 ஏந் துகாமவெங்கண் ளினுக்குமிழ்சட்டிருத்தியினுயிர்ப்பேறக்
 காந்தன் மென்விரற்சனகிமேன்மனமுதற்கரணங்கடிகடிதோடப்
 பாந்தணிங்கியமுழையெனக்குழைவுறு நெஞ்சுபாழ் பட்டானே ()
 வேறு

கொண்டபேருக்கமுளத்திசைதொறுங்குறித்துமேனாள்
 மண். உயசெருவில் வீரத்தோள்களால்வாரிவாரி
 உண்டதுவெறிட்டிப்பேழ்வாய்க்கடைகடோரொழுதிப்பாயும்
 அண்டர் தம்புகழிற்றேன் றும்வள்ளொயிற்றமைதியானே (உாயக)

வெள்ளிவெண்சேக்கைவெந்து பொறியெழுவெதும்பமேனி
 புள்ளிவெண்மொக்குளென்னப்பொடித்துவோகொதித்துப்பொங்
 கள்ளவிழ்மலைத்தும்பிவண்டொடுங்கரிந்துசூசாம்ப [கக
 ஒள்ளினார்மலைதீயபயிர் க்கினை நவயிர்ப்பினானே (உாயஉ)

தேவியுனையிபாணிற்சிந்தைமெய்த்திருவினேகப்
 பூவியமணிமேலாப்பொய்புறக்குறங்குவானைக்
 காவி பங்கண்ணிகடன்பாற்கண்ணிபகாதனிர்
 ஆவியையுயிர்ப்பென்றே துமம்மிபிடகாக்கின்குணே (உாயக)

மிசுந்தகைநனைப்புமுற்றவுருவெளிப்பட்டவேலை
 நகுந்தகைமுதநீண்டதாநையிக்குறுமெய்யன்வார்தேன்
 உகுந்தகைமொழிபாண்முன்னமொருவகையுறைமனாள்
 புகுந்தகைன்றேவென்றுமயிர்புறம்பொடிக்கின்குணே (உாயச)

மென்றொழிந்தலாபமஞ்ஞைவேட்டைகடீக்கூருமேனும்
 குன்றொழிந்தொருமாக்குன்றினரிதிற்சேரிகொள்கைபோல
 வன்றொழிந்தொற்றப்பொற்றேனமணந்தருமயிலேயன்றி
 ஒன்றொழித்தொன்றினேகவரியதோரொழுக்கினானே (உாயரு)

வேறு

தழுவாநின்றதருங்கடண்மீதுதயகிரியிற்சுடர்தயங்க
 ளழுவானென்னமின்னிமைக்குமாரம்புரனாமியல்பிற்றாய்
 முழுவானவராயுலகமொருமுன்றுங்காக்குமுதற்றேவா
 மழுவானேமிசுவிசத்தின்வாய்மைதுடைத்தமார்பானே (உாயசு)

வேறு.

தொடுமுக்கண்டார்வண்பிந்திசையானமதந்துண்தந்தவண்டுஞ்சுற்றி
 மாமிமுத்தறுங்கலவைவயக்களிற்றிவ்விந்தூர்த்தைமாறுகொள்ளக்
 கோடுமுத்தமார்பான்கொலையுமுத்தவாஉவேவிள்கொற்றமஞ்சுத்
 தாடொழுதபகைவேந்தர்முடியுமுத்தமும்பிருந்த சரணத்தானே ()

வேறு.

தொண்டதோருருவமாயன்குறளிணங்குறுகநின்றான்
 திண்டலைபத்துந்கோள்களிருபத்துந்கெரியநோக்கிக்
 கண்டனன் தாண்டலோடுந்கிவருத்தியிமுண்டால்செந்தீ
 விண்டனவண்டன்கீண்பிவெடித்தனளீமுமேலும்.

(உாய்அ)

வேறு.

தொளாற்றலென்றொருமேனிக்குஞ்சொல்லென்கும்
 வாளாற்றணைவிளவஞ்சித்தான்மணிமுடியென்
 தாளாற்றலாவிடித்துந்கலைபத்துந்ககரித்தென்றன்
 ஆளாற்றல்காட்டெலையெய்யெய்யமுடிமேயே.

(உாய்கு)

நடுத்துவாழ்தகைமையதோவடிமை-ானன் னுலைப்
 பிடித்தவாளாக்ரையான்செண்டுப்பிழைப்போ
 ஓடுத்துவாரீறோனைத்துந்கலைபத்துமுனைத்துருட்டி
 முடித்துவிவ்லரிமுடித்தான்மேன்முடிவெகலாமுடிந்தொழி.

()

என்றாக்கியெய்யிழைத்துந்கருகரனும்பிசைந்கெழுந்
 தின்றுக்கியுணர்ந் துடைப்பானேமியோல் பணியன்ருல்
 ஒன்றுக்கிபொன்றிவழத்த னுணர்வுடைமைக் குரித்தகீறல்
 பின்றுக்கினிதுசால்பிழையாகுமெனப்பெயர்ந்தால்.

(உாஉஉ)

ஆலம்பார்த்துண்டவன்போலாற்றலமைந் துளானினும்
 சீலம்பார்த்துரியோர்களைண்ணுதுசெட்டவோ
 மூலம்பார்த்துறினாலகைமுற்றுவிக்கமுறைதெரினும்
 காலம்பார்த்துறையேலைதவாதகடலொத்தால்.

(உாஉஉ)

இற்றைப்போர்ப்பெருள்சீற்றமென்றெடுமுடிந் தியெ
 கற்றைப்பூங்குழலானசீசிகை நவைத்தண்டலனை
 முற்றப்போர்முடித்தகொருகரங்கென் றான்முனைவீரன்
 கொற்றப்போர்ச்சிலைத்தொழிற்குக்குறைவுண்டா மெனக்குறைந்தா

[ன்.

அந்நிலையான்பெயர்ந் துடைப்பாய்விளக்கையணியிழையார்
 இந்நிலையானுடன் அயிலவாருளரல்லரிவனிலையும்
 புன்னிலையகாமத்தாற்புலர்கின்றநிலைபுறவ
 நன்னிலையினுளளென் னுநலவெணைக்குநல்குமால்.

(உாஉச)

என்றெண்ணியீண்டினியோர்பயனிலையெனநீனடாக்
 சூன்றன்னதொளவன்மல்தொடனபிற்படப்பெயர்ந்தான்
 நின்றெண்ணிபுன் னுவாநந்தோவிந்நெடுந்தகம்
 பொன்றன் னுமணிப்பூணிலொன்னப்பொருமுறான்.

(உாஉடு)

[சு]

கொன்றோடு சந்ப்பிபாக்குலமகனைச் சொபிந்தெர்ழிலால்
 தினீரோடுவப்பந்தேசெறித்தாடுசிறையறியேன்
 ஒன்றனுமுணரகிலென்மீண்டினிப்பேர்பெண் னுரைக்கேன்
 பொன்றதொருபுதிதனக்குக்கொநிந் துபரம்போகாதால். (உாஉ௬)

சண் றிவருமென்றிருக்குங்காசுத்தண்கவிசுலத்தோன்
 தொண்டிவருமென்றிருக்கும்பானிழைத்தகோளி துவால்
 புண்டரிசநபனத்தான்பாவிண்ணம்போவேடு
 விண்டவரோமிடல் வீயாதுயான்வாளாவிளிவேலே. (உாஉ௭)

சண் றியநாள்தழிந் துளவாற்கண்டிலென்றகனங்குழையே
 விண் னடைதுமென்றாயாண்டிருத்தவிரைந்தயான்
 எண்ணிபதுமுடிக்ககிலென்யானமுடியாதிருப்பேடு
 புண்ணிபமென்றொருபொருளென்னுநழிந் துட்போயதால். ()

எழுநூறேசனைசூழ்ந்தெயில்கிடந்ததவ்விலங்க
 வாழுமாமன் னுயிரியான் காணாதமற்றில்லை
 ஊழி யான்பொருந்தேவியெரருவனாயுட்பான் காணேன்
 ஆழிதாயிடராழிபிடையேவீழ்ந்தழிவேலே. (உாஉ௯)

வல்லரக்கன்றண்ப்பற்றிவாயாறுசுருதியுசுக்
 சல்லரக்குங்கரதலக்காந்தாட்டென் றுகாண்கேடு
 எல்லரக்குமபினுகிவேவிராவணனுமவ்வூரம்
 மெல்லரக்கினுருக்கியுசுவெந்தழலால்வேட்கேடு. (உா௩௩)

வானவரோமுதலோனாவினவுவெனேவ்வல்லரக்கன்
 தானொருவனுளாகவுரைசெய்யந்தருக்கலரால்
 ஊண்பார்களைங்குரைப்பாரொவ்வண்ணந்தெரிக்கேடு
 ஊணழிபநீங்காதவுயிரிசுமந்தவுண் றினில்லை. (உா௩௪)

எருவைக்குமுதலாய்சம்பாதுயிலங்கையிலத்
 திருவைக்கண்டெனென் னுணவனுரையுஞ்சிதைந்ததால்
 சருவைக்குநெறிநகரைக்கடவிடையெகனாயாநென்
 உருவைக்கொண்டின்னமுந்நானுளெனுகியுழல்கேடு. (உா௩௫)

வடித்தாய்ப்புங்குழலானவானபிபுண்ணறியப்
 பிடித்தானிவ்வல்லரக்கென்னுளநறம்பிழையாதால்
 எறித்தாழிபிலங்கைகணையிருக்கடவினிப்படினை
 முடித்தானியான்முடிசுநமுறைமன்றவென் றுணர்வால். (உா௩௬)

எள்ளுறையமுடிபாம்பல்யாண்டையுறமுளையுத்தன்
 உள்ளுறையமுடிபாம்பல்யாண்டையுறமுளையுத்தன்
 புள்ளுறையமுடிபாம்பல்யாண்டையுறமுளையுத்தன்
 உள்ளுறையமுடிபாம்பல்யாண்டையுறமுளையுத்தன்.

(உருகச)

உளர்சேயுபடலம் - முற்றிற்று.

ஆபடலம் - உ - இ - கிருவிருத்தம் - காநய,
 கம்பநாடாழ்வார் கிருவழிகளேசரணம்.

ந . வ து . காட்சிப்படலம்.



வேறு.

மாநிலிநவம்மணிமலர்ச்சேலையையருவித்
 தேடியுள்வழிபாண்டெனேற்றீருமென்சிறும
 உளர்கண்டெனெனிற்பின்ன நரியதொன்றில்லை
 வீடுவேண்டற்றிவிலங்கனெமலிலங்கையைவிட்டி.

(க)

என்றுசேலையுக்கெய்தின னிராவணன் தூதன்
 ஒன்றிவானவர்ப்புமழைசொரிந்தனருவந்தார்
 அன்றவானரக்கன்சிறைபவழி வவத்த
 தூன்றலோதிதன்னிலபினைச் செல்லுவான் றுணிந்தாம்.

(உ)

வம்மாநங்கல் வானரக்கிபர் நெருக்கிவங்கிருந்தார்
 சன்மருங்கெழுந்தென்றுமொர் தூளிவரக்காண
 நன்மருந்துபோனலனறவுணங்கிபநங்கை
 மென்மருங்குல்போல்வேறுள வங்கமுமெலிந்தாள்.

(ங)

தூயிலெனக்கண்களிமைக்கலுமுகிழ்த்தலுந் துறந்தார்
 வெயிலிடைத்தந்தவிளக்கெனவொளியிலாம்பையாள்
 மயிலிபற்குயிர்மழலைபாண்மானிளப்பேடை
 அயிலெயிற்று வெம்புலிக குழாத்தெப்படதல் னாள்.

(ச)

விழுதல் சிம்முதன்மெய்புறவெ தூம்புதல்வெருவல்
 எழுசுலேங்குதவிசங்குதவிராமன் செயண்ணித்
 தொழுதல்சேருதறுளங்குதறுயருமுந் துயிர்த்தல்
 அழுதல்சிறிமற்றபலொன்றுஞ்செய்வதறியாள்.

(ஞ)

நழைத்தபொன்முலைத்தடநீட்டந்தருவிபோய்த்தாமுப்
 புழைத்தபொலநீர்நீரந்தரம்பொழிவின்றபொலிவால்
 இழைக்குநண்ணிபமருங்குலாள்ளிணைநெறிங்கண்கள்
 மழைக்கெண்ணிபதுகாரணக்குறிப்பென்பகுத்தாள்.

(ஈ)



காட்சிப்படலம்

அரிநம்சிசெயு... சனமுதலிவையதிகம்
 கரியரண்டலு... னீர் கடல்புக்கலுழ்வார்
 உரியகாதலி... ருயரோடுபாருவாயுலகில்
 பிரிவென... துயருருவுகொண்டாலனபிணியாள். (௦)

துப்பினுற்... சைககொடுகால்பெற்றதுளிமஞ்
 சொப்பினு... மனை நினைதொறு நெய்க்கண்களுகுத்த
 அப்பினு... நீநுந் துயருயிர்ப்புடையாக்கை
 வெவ்வி... னுற்புலர்ந்சொருநிலையுருதமென்றுகிளாள். (அ)

அரிதுபோக... வோவிசிவலிசுடதீசலெம்மஞ்சிப்
 பரிதிவான... வன்சுலகைதயும்பழிபையுப்பாராசு
 சுருதிநாய... தவரும்வருமென்பதோர் துணியால்
 கருதிடா... திரயனைத்தையுமளக்கின்மடண்ணாள். (ஆ)

சமையினு... டருமுதத்தயங்க துப்புறக்கவ்விச்
 சமையு... டைக்கற்றை நிலத்திடைக்கிடந்ததாமதியை
 அமைபவா... யிற்பெய்துமிநிதின்றவயிலெயிறற்றவிற்
 குழைமு... றத்திரண்டொருசுடையாகியசுழலாள். (இ)

ஆவியந்... துகில்புனைவதொன்றைநிலேறநியாள்
 தூயி... யன்னமென்புனலிடைசீதோட்கிலா மெய்யாள்
 டீகவு... டெண்டலமிநிதுகொண்டநங்கவேள்செய்த
 ஓவிய... ம்புடையுண்டதெயொக்கின்றவுருவாள். (ஐ)

கண்டில... ன்கொல்லாபிளவலுங்கனைதடனபிவண்
 உண்டி... லங்கையெய்றுணர்ந்நிலருலகெலாடொறுப்பான்
 கொண்... டுற்றதமையறிகிலராமெனக்கருழையாப்
 புண்... டுற்றத்தினெரிஅழைந்தாலெண்டிபுடையாள். (ஊ)

மாண்நி... போயினனெருவைகட்கரசன்மன்மற்றோர்
 யா... க்குடையெண்ணிலையறிவுறுப்பார்களிப்பிறப்பில்
 காண்... டலோவரிதென்றென்றுவிம்முறுங்கலங்கும்
 மீண்... டெண்ணிபுக்கெரிஅழைந்தாலெனமெலிவாள். (஋)

எனனை... நாயதணினவலையெண்ணலாவினைமென்
 கொண்... னவார்த்தைகெட்டநிலிலெனத்ததுறந்தாரென
 மு... ன்நினைமுடிக்ககொடுவென்றென்றுமுறையால்
 உ... ன்நினைமுடிக்ககொடுவென்றென்றுமுறையால்
 உ... ன்நினைமுடிக்ககொடுவென்றென்றுமுறையால். (௠)

அருந் துமெய்லடசாரிடவருந் துமென்றமுங்கும்
விருந் துணைபோதென்னுறுமீமாவென்றுவிம்மும்
மருந் துமுண்மி கொல்பாண்டுணைநோய்க்கென்றுமயங்கும்
இருந்தமாநிலஞ்செல்லரித்திடவுமாண்டெழாகாள். (யரு)

வன்சண்வஞ்சையரக்கரித்துணைப்பகல்வையார்
தின்பொய்னிணிச்செய்தக்கென்றுநீர்ந்தானே
தெய்துலப்பொறைதன்பொறையெனத்தணிந்தானே
எய்கொலெண்ணுவெனென்னுமங்கிராப்பகலில்லாள். (யசு)

பெற்றசாயருந்தம்பியும்பெயர்த்தும்வந்தெய்திக்
கொற்றமாநகர்கொண்டறந்தாரிகளோருநித்தூசு
கொற்றவாண்டெலர்முறைந்தன்றியந்தகர் துண்ணன்
உற்றதுண்டெனப்பட்டுந் துறாதேறாயுறுவாள். (யஎ)

முரெனனத்தகுமொய்ப்பினேர்முன்பொருதவர்போல்
வரணுமாயமுமவஞ்சமுமவரம்பிலவல்லார்
பொருநிடுந்நீதார்புசலுண்டாமெனப்பொருமாக்க
கரெனதுநததுண்டனளாமெனக்கவல்வாள். (யஅ)

வேறு

தெம்மடங்கியசேணிலங்கையர்
தம்மடந்நைதபுந்தம்பிபதாமென
மும்மடங்குபொலிந்தமுக்கினன்
வெம்மடங்கிலையுன்னிவெதும்புவாள். (யக)

மெய்த்திருப்பதமெவன்றபோதினும்
இத்திருத்தறநதெனென்றபோதினும்
சித்திரத்தினலர்ந்தசெந்தாமரை
ஒத்திருக்கமுக்கத்தையுன்னுவாள். (உய)

தேங்குகங்கைத்திருமுடிச்செங்கணன்
வாங்குகோலவடவவாவாரிகிலை
எங்குமாத்திரத்திற்றிரண்டாய்விழ
கீங்குகோளைநீனைந்துமெலிந்துளாள். (உச)

இன்னலம்பரவேந்தந்கியந்நிய
பன்னலம்பதினாலாயிரம்புடை
கன்னன்முன்றிகளாப்படிக்கால்வினை
வின்னலம்புகழ்ந்தேற்றிவெதும்புவாள். (உஉ)

ஆழநீர்க்கங்கையம்பிதடாவிய
 சைமவேடனுக்கெம்பிநின்றம்பிநீ
 சோழன்மங்கைகொழுந்திபெயர்த்தொண்ண
 வாழிரண்பிணையுன்னிமயங்குவாள். (உ௬)

மெய்த்ததாதைவிரும்பினனீட்டிய
 சைத்தலங்களைக்கைகளினீக்கிவெ
 னாய்த்தபொதுதருப்பையிலுண்பதம்
 வைத்தவேதுகைச்செய்திமணக்கொள்வாள். (உ௭)

உரங்கொடேமலர்ச்செண்ணியுரிமைசால்
 வரங்கொள்பொன்முடிசும்பிவண்ணந்திலன்
 திரங்குசெஞ்சடைடட்டியசெய்வினைக்
 கிரங்கியேங்குவதெண்ணிபிரங்குவாள். (உ௮)

பரித்தசெல்வமொழிப்படருநாள்
 அருத்திவேதியர்க்காண்குலமீந்தவர்
 கருத்திருசைக்கனாயின்மைகண்டிறை
 கிரித்தசெய்தைநீனைந்கமுஞ்செய்கையாள். (உ௯)

மழுவினவாளினன்மன்னரைமுழுவெழு
 பொழுதினாமிப்புலவுறுபுண்ணினீர்
 முழுக்கொன்றவமொய்ப்பொடுமுரிவில்
 சமுவுமேன்மைநீனைந்துயிர்சாம்புவாள். (உ௯)

ஏதவாளியவ்விந்திரண்காதல்மேல்
 போடவேவிபதுகண்டொபாடித்தநாள்
 காசமுற்றுமொர்க்கண்ணிலவாக்கிய
 வேகவென்றியைத்தன்நிலமேற்கொள்வாள். (உ௯)

வெவ்விராணமேல்வருந்தீவினை
 வவ்விமாற்றருஞ்சாபமுமாற்றிய
 அவ்விராமையுன்னித்தன்ருயிர்
 செவ்விராதுணர்வொய்த் துடறேறம்புவாள். (உ௯)

வேறு.

இருந்தனாடரிசடையென்னுயிஞ்சொலில்
 திருந்திஞொழிபமற்றிருந்தீவினை
 அருந்திறலரக்கியரல்லுநள்ளுறப்
 பொருந்தீலுந்துயினைமைக்களிபொருந்தினார். (உ௯)

ஆயிடைத்திரிசடையென்னுடையினுள்
 சாயினுமினிபவ டல்லைநோக்கினுள்,
 தாயநீதேட்டியென் றுண்ணியாடுடனா
 மேயதோர்சட்டினாவிளம்பன்மேயினுள்.

(௩௧)

நலந் துடிக்கின் றதோநான்செய்தீவினைச்
 சலந் துடித்தின்னமுந்தருவ துண்மைமேயா
 பொலந் துடிமருங்குல ய்புருவங்கண்முகல்
 வலந் துடிக்கின் றிலவருவதோர்கிலேன்.

(௩௨)

முனி யொடுமிதிலையின் முகல்வன்முந் துநாள்
 துனிப அபுருவமுந் தோளுநாட்டமும்
 இனியன துடித்தலை வீண்மிமாண்டென
 நனி துடிக்கின் றனவாய்ந் துநல்குவாய்.

(௩௩)

மறந்சினெனி துவுமோர்மா ற்றங்கேட்டிப்பால்
 அறந்கருகி ந்தையெய் னுவிநாயகன்
 யிறந்கபார்முழுவ துந்கம்பியேபெறத்
 துறந் துகான்புஞ்நநாள்வலந் துடித்தகே.

(௩௪)

நஞ்சனையான் வனத்திழைக்குநாளிடை
 வஞ்சனையால்வலந் துடித்தவாய்மையால்
 எஞ்சலவீண் றிதாமிடந் துடித்ததால்
 அஞ்சலென் றிரங்குதற்குப்பதியாதென்றான்.

(௩௫)

என்றலுந் திரிசடையியைந்சசோபனம்
 நன்றி துநன் றெருநயந்சிந்தையாள்
 உன் றுண்ணக்கணவீனயுதுத லுண்மைமயால்
 அன்றியுங்கேட்டியென்றதைன்மேயினுள்.

(௩௬)

உணனி மம்பசுட்டிபுறவுயிரியிர்ப்புற
 இன்னி றத்தேனிசையினிய நண்பினால்
 மின்னி மருங்குலாய்செவியின் மெல்லெனப்
 பொன்னி றத் துட்பிவந் துதிட்டீபோயதால்

(௩௭)

ஆய துதேரி னுண்ணிநாயகன்
 எய துதா துவந்கெதிர்த லுண்மைமயால்
 தீப துதியவர்க்கெய்தறிண்ண மென்
 வாய துதேளெனமறித் துய்கு லுவாள்.

(௩௮)

*
 துயிலில்வாசலிற்சனவுதோன்றல
 அயில்விழி யொருகனவமைந் துநோக்கினேன்
 பயில்வனபழு சிலபழுதி னுடென
 வெயிலினுடெய்ப்பனவுரைத்தன்மேயினான். (௩௬)

எண்ணெய்ப்பொன்முடிசொறுமிழுதியீ நிலாத்
 துண்ணெயிங்கழுதைபேப்பூண்டமேதரின்மேல
 அண்ணலவ்விராவணனரத்தவாடையன்
 நண்ணினன்மென்புலனவையில்கற்பினாய். (௩௭)

மக்களுஞ்சுற்றமுமந் துளொர்சுறும்
 புக்கனரப்புலப்போந்தகுலீயால
 சிக்கறமேநாககினென்றீயவின்னமும்
 மிக்கனமேடெனவிளம்பன்மேயினான். (௩௮)

ஆண்டகையிராவணன்வளர்க்குமவ்வனம்
 ஈண்டனவிற்றந்வாலினங்கொள்செஞ்சினை
 தூண்டருமணிவிளக்கமுலுந் தென்கண்டனை
 கீண்டதாலவானவேமெறநியக்கீழைநாள். (௩௯)

பி உமகம்பிறந் தனபிறங்குமேரியும்
 இடியெனமுழங்குமாலிரட்டலின்றிபே
 சடியுடைமுகிற் குலமின்றித்தாவில்வாண்
 வெடிபடவதிருமா லுதிருமீனெலாய். (௪௦)

விற்படலின்நியேயிரவுவிண்டற
 எற்படவெரிந் துளதென்னத்தோன்றுமால்
 மற்படலர்ந் ததேதோண்மைந்தர்கூடிய
 கற்படமாலையும்புலவுத லுயால். (௪௧)

திரியுமாலிலங்கையுமதி லுந் திக் கெலாம்
 எரியுமாற்சந்சரிப்பநகரமெங்கணும்
 தெரியுமான்மங்கலகலசஞ்சிந்தின
 ஶிரியுமால்விளக்கினை வி முங்குமாலிருள். (௪௨)

தோரணமுறிந்தன துணியச்சூழிமால்
 வாரணமுறியுமால்வலத்தவாண்மருப்
 பாரணமந்திரத்தந் துந்நாட்டிய
 பூரணகுடத் துநீர்நறவுபொங்குமால். (௪௩)

வீண்டொடர்மதியிணைப்பினந் துமீனெழும்
புண்டொடர்சூர்தியிற்பொழியும்போர்மழை
தண்டொழுகிரிவாடனு வென்றின்னன
மண்டமர்புரியுமாலாழிமாறுந். (சஎ)

மங்கையர்மங்கலத்தாலிமற்றையோர்
அங்கையின்வாங்கினொவருமன்றயே
தொங்கையில்வீழ்ந்தனசூறித்தவாற்றினால்
இங்கிதனற்புதமின்னுங்கேட்டடியால். (சஅ)

மன்னவல்மேலியம்மயன்மடந்தைதன்
பின்னவிழோதியும்பிறங்கிவீழ்ந்தன
ஆன்லிநூஞ்சுடர்சுடச்சுறுக்கொண்டேறின
இன்னலுண்டெனுமிதந்தேதுவீச்சு. (சக)

என்றனளியம்பிவேறிசைப்பக்கேட்டடியால்
இன்றிவணிப்பொழுதியைந்ததோர்சூ
வன்றுணைக்கோளரியிரண்டிமாநிலாக்
குன்றிடைபுழுவையங்குமுக்கொண்டெண்டியே. (ரு)

வரம்பிலாமதகரியுறையுமவ்வனம்
நிரம்புறவளைந்தனநெருக்கிறேநர்ந்தன
குரம்பறுபிணைப்படக்கொன்றமாநிலாப்
புரம்புதவிருந்ததோர்மயிலும்போய்சால். (ருக)

ஆயிரந்திருவிளக்கமையமாட்டிய
சேயொளிவிளக்கதொன்றேந் திச்செய்யவள்
நாயகன்றிரமனைநின்றநண்ணுதல்
மேயினள்வீடணல்தோயின்மெய்சொலாம். (ருஉ)

பொன்மனைபுக்கவப்பொருவில்போதினில்
என்னைநீயுணர்ந்தனைமுடிந்ததில்லென
அன்னையேயதன்சூநைநகாணெல்முயினமு
இன்னமுந் துயில்கெனவிருகைகூப்பினுள். (ருக)

இவ்விடையண்ணலவ்விராமனேவிய
வெவ்விடைமனையபோர்வீரத்தூதனும்
அவ்விடையெய்முன்னரிதிசூககுவான்
தொவ்விடைமடந்தைதன்னிருக்கைநோக்கினுள். (ருச)

அவ்வயினரக்கியர நிவுற்றம்மலோர்
 செவ்வயிற்றுயினடைச்செருத்தீ செரு
 எவ்வயிற்றுமருங்கினுமெழுந் துலீங்கினர்
 வெவ்வயிற்றுமெழு வெழுச்சுலவெங்கையார். (100)

வயிற்றிடைவாயினர்வளை ந்தநெற்றியின்
 குயிற்றியவிழியினர் கொடியநோக்கினர்
 எயிற்றிணுக்கிடையிடையானையானிபேய்
 ஆயிற்சொள்வெம்பிலெனனத்தொட்டவாயினர். (101)

ஒருபதுகையினொற்றைச்சென்னியர்
 இருபதுகையினரி ரண்டுகையினர்
 வெருவருதொற்றத்தீவிசடவேட த்தீ
 பருவனையெழுலைபலவுநாற்றினர். (102)

சூலம்வாள்சக்கரந்தோட்டிதோமரம்
 காலவேல்கற்பணங்கற்றகையினர்
 ஆலமேபுருவுகொண்டையமேனியர்
 வாலமேதரித்தவன்வெருவும்மணையார். (103)

கரிபரிவேங்கைமாக்கரடியாளிபேய்
 அரிநரிநாயெனவணிமுதத்தினர்
 வெரிநறுமுதத்தினர்விழிமணமுண்ணினர்
 புரிதருகொடுமைபுரையும்வாயினர். (104)

எண்ணினுக்களவிடலரியலீட்டினர்
 கண்ணினுக்களவிடலரியலீட்டினர்
 பெண்ணெனப்பெயர்கொடுநிரியும்பெற்றியர்
 'ஆண்ணெனத்தாயினுணர்ந்தெழுந் துசுற்றினர்.' (105)

ஆயிடையுரையழித்தமுசன்றேவியும்
 தீயினையவர்முதநோக்கித்தேம்பினுள்
 நாபகன்நாதனும்கிரைவினண்ணினுள்
 ஓய்விலதுயர்மரப்பணியனுப்பரான். (106)

அரக்கியரயின்முதலேந் துமங்கையர்
 நெருக்கியகுழுவினர் துயிலுநீங்கினர்
 இருக்குநர்பலரிதற்கேதுவென்னெனப்
 பொருக்கெனவவரிடைப்பொருந்தநோக்கினர். (107)

விரிமழைக்குலங்கிழித்தொளிருமின்னெனக்
கருநிறத்தரக்கியர்குழுவிந்கண்டனன்
உருநிறத்தொருதனிக்கொண்டலாழியான்
இருநிறத்தூற்றவெற்கியைந்தகாந்தத்தை. (௬௩)

தொடற்கருமாக்கியர்காவல்சுற்றுளாள்
மடக்கொடச்சிதையாமாதரோகொலாம்
கடற்றுணைநெடியதன்கண்ணினீரீப்பெருந்
தடத்திடையிருந்ததோரணத்கண்மையாள். (௬௪)

வீழின்தன்றன்யானும்வீடலேன்
தேடினென்கண்டனென்றேவியெயொ
ஆடினன்பாடினனாண்டிமிண்பிப்பாய்ந்
தோடினனாலாவினனாகைத்தேனாண்டான். (௬௫)

எள்ளருமுருவினவ்விலக்கணங்களும்
வள்ளநன்னாறையொயிமாறுகொண்டல
கள்ளவாநரகநற்கமலக்கண்ணா
உள்ளாறையுயிரினையொளித்தனவைத்தவா. (௬௬)

மூவகையுலகையுமுறையினீக்கிய
பாவிதன்னுயிர்தொள்வானிழைத்தபண்பிதால்
ஆவதேயையமிலரவினீங்கிய
தேவனேயவனிவள்கமலச்செல்வியே. (௬௭)

மாசண்டமணியறள்வயங்குவெங்கிரீத்
தேசண்டநிங்களுமென்னத்தேபிந்துளாள்
காசண்டகூந்தல்லாங்கற்புங்காவலும்
எசண்டநிலைபாலறத்துக்கீறுண்டோ. (௬௮)

புண்கழலிராகவன்புயத்தையோபுகழ்
வனிதையர்கிலகத்தினுமனத்தினுமாண்டையோ
வனைகழலரசரினவண்மைவீக்கிடும்
சனகர்தங்குலத்தையோயாதைச்சாற்றுகேன். (௬௯)

தேவரும்பிழைத்திலர்தெய்வவேதியர்
எவரும்பிழைத்திலரறமுமீதின்றால்
யாவநிங்கினிச்செயலரியதெம்பிராந்
காவவென்னமுமையுமபிழைத்தினுமன்றோ. (௭௦)

தேழிலாணிநறயிறைகீண்டதாமெனிள்
ஆழியான்முனிவெனுமாழிமீக்கொள
ஊழியினிறுதிவந்துறுமென்றுண்ணினேன்
வாழியருலகினிவரம்பிஞளொலாம். (எக)

வெங்கனன்முழுதிபும்புலன்சள்வீக்கியும்
நுங்குவருந்நுவநீக்கினோற்றவர்
எங்குளர் குலனிவந்திலலின்மாண்புடை
நங்கையர்மனத்தவநவிலற்பாலதே. (எஉ)

பேணநோற்றதுமனைப்பிறவிபெண்மைபோல்
நாணநோற்றுயர்ந்ததுநங்கைகோன்மலால்
மாணநோற்றீண்டுவளிநுநகவாமெலாம்
காணநோற்றிலனவன்மலக்தகண்களாம். (எங)

முனிபவரக்கியர்முறையினீங்கினார்
இனிபவடானலாகியாருமிலையால்
தனிமைபும்பெண்மைபுந்தவமுமின்னதே
வனிசையர்க்காதநல்லறத்தினீமாண்பெலாம். (எச)


தருமமேதாத்கதோசமுக்கன்றன்வினைக்
கருமமேதாத்கதோகற்பின்காவலோ
அருமையையருமையையாரிதாற்றுவார்
ஒருமையையெய்மமேனீக்குகைகற்பாலதே (எடு)

செல்வமோவதுவவர்நீமையோவிது
அல்லினும்பகலினுமமரராட்செய்வார்
ஒல்லுமோவொருவர்க்கீதுறுகணயாதினி
வெல்லுமோநீவினையறத்தைமெய்மையால். (எசு)

என்றிளையினையனவெண்ணிவண்ணவான்
பொன்றிணிநெறிமரப்பொதும்பர்புக்கவண்
தின்றனனவ்வழிநிகழ்ந்ததென்னைனின்
தன்றுபுஞ்சோலையாக்கன்றேன்றினான் (எஊ)

காட்சிப்படல முற்றிற்று.

ஆசிரியர் காட்சிப்படலம்-௩-இ திருவிருத்தம் - சாள்
சம்பநாட்டாழ்வார் திருவடிகளேசரணம்.





சுந்தரகாண்டம்.

ச.வது. நிந்தவணப்படலம்.

சுந்தரவணகுமிமிநெறிவகாயெவையுமொருவழிநிரண்டனசுவண
மசரிசைவயிரகுண்டலம்புநீண்டமற்றம்முள்புடைவயங்கச்
சசரவேலையினீர்நெடுவியதநீர்நிறலொதுந்தலைதொதுந்தயங்கும்
வகையபன்மசுடமிளவெயிலெறிப்பக் கங்குலும்பகலபடவந்தான்.

உருப்பசியுடைவாளெடுத்தனடொடரமேணசை வெள்ளடையுதவச்,
செருப்பினைத்தாங்கித்திலைத்தன்மசெல்லவரம்பையர்சூழாம்புடை
சுற்றக், உருப்புரஞ்சாந்துங்கலவையுமலருங்கலந், சூழிழ்பரிமளசந்த
ம், உருப்புடைப்பொருப்போர்மாநிரக்சளிந்நின்றுகிசைவாண்முக
கிடைமடுப்ப. (உ)

நானநெய்விளக்கநாவிருநோடி நங்கையரங்கையிலெடுப்ப
மேனிவந்தெழுந்தமணியுடையணியின் விரிசதிரிருளொலிவீழ்ங்க
க், தான்முதற்ருடர்ந்தநூபுரஞ்சிலம்பக்கிண்கிணிகலைபொடுங்கலிப்
பப்பானிறத்தன்னக்குழாம்படர்ந்தென்னப்பற்பலமழலையும்பசர()

அந்தரம்புகுந்ததூண்டெனமுனிவுற்றருந் தூயினீங்கிணைண்டை
சந்திரவதனத்தருந்ததியிருந்தகண்ணறுஞ்சோலையின்மீனபோ [ச
மந்திரம்யாதோயாரொடுப்போமேவென்றுமாமணமறுக்குறலால்
இந்திரன்முதல்வாரிமைப்பிலாநாட்டமுகிழ்த்தன ருயிர்ப்பவிந்திரு
[ப்ப. (ச)

நீனிமக்குன்றினெடிதினிற்றாழ்ந்த நீத்தவெள்ளருவியி னிமிர்ந்த
பானிறப்படிண்டைமலையுத்தரியம் பண்புறப்பசும்பொ ருரத்தின்

* மானிறப்புடவியுடையுறப்பரந்தவளர்சதிரிளவெயில்பொருவச்
சூனிமக்கொண்முக்கிழித்திடைதுடிக்கு மினைனெனமார்பிணுறுளங்
[ச. (ரு)

தோடொறுந்தொடர்ந்தமசரிசைவயிரக்கம்புரிவலயமாச்சுடர்சள்
நாடொறுஞ்சுடருங்கலிசெழுவிசும்பி னுளொயிகோளினைநக்கத்
தோடொறுந்தொடர்ந்த தழங்குபொற்கழலின் றகையொளிநெழிலி
ந்தடவக், தோடொறுந்தொடர்ந்தமுறுவல்வெண்ணிலவிச் முகமலரி
ரவினுங்களர. (சு)

தன்னிறத்தோடுமாறுதந்திமைக்கு நீவியந்தழைபடவுழித்
பொண்ணிறத்தாகசருவகாடிருங்கிற் றமுவிபுதுவெயில்பொருவ
மின்னிறத்ததிரிற்சுற்றியபசும்பொன் விரற்றலையவிரொளிக்காசின்
கன்னிறக்கற்றறநெழிமுல்புத்த சற்பசமுழுவணங்கவின். (எ)

* நிறப்புடவி - வலித்தல்விபாரம்.

சன்னவீரத்தகோவைவெண்டரள முழியினிந்துதியிற்றனித்த
 பொன்னெடு வரையிற் றேற்றியகோளு நானுமொத் திடையிடை
 போவிய, மின்னெளிமெளலிபுசயமால்வரையின் மீப்பாடர் வெங்க
 திரிச்செவ்வர், பன்னிருவரினுமிருவரைத்தவிர்வுற் றுதித்ததோர்பாடி
 யொகிபரப்ப. (அ)

பயிலெயிற்றிரட்டைப் பணைமருப்பொடியப் படியினிற்பரிபவ
 ளுள்மந்த, மயிலுட்தொழுக்கினையமாமதத்த மாதுரக்காவன்மால்
 யானை, கயிலையிற்றிரண்டமுரண்டொடர் தடந்தோட் கனகனதுய
 ச்வரங்கடந்த, அயிலெயிற்றரியின்சுவமிதன்கரத்தா லனைந்தமாக் கரி
 யினிஹந்த. (ஆ)

அங்கயற்கருங்க ணியக்கியர் துயக்கி லரம்பையர் வீஞ்சையர்க்க
 மைந்த, மங்கையர்நாகமடந்தையர்சித்தர் நாரிய ரரக்கியர்முதலாக்
 குங்குமக்கொங்கைக்குவிமுலைக்கனிவாய்க் கோகிலந்துயர்ந்தமென்
 குதலை, மங்கையரிட்ட மால்வரைதழீஇய மஞ்சையங் குழுவெனம
 யங்க. (ப)

தொனையுறுபுழைவேய்த்துக்கிசைக்கானந் துயல்வுறுவொருநிலை
 படர, இனையவர்மிடறுயிற்றிலையிசைப்பக் கிந்நரர்முறைநிறுத்தெ
 யுத்த, கினையுறுபாடல்சில்லரிப்பாண்டி றமுடியமுழுவொடு கெழு
 மி, அனையுறுமரவுமுதுவாய்குப்பவண்டமும்வையமுமளப்ப. (யக)

அன்னபுஞ்சு துக்கஞ் சாமராயுக்க மாதியாம்பரிசையிற்கமைந்த-
 உன்னரும்பொன்னின்மணியினிந்துணந்த விழைக்குலமுழைக்குல-
 மனைய, மின்னிடைய்செய்வாய்க்குவிமுலைப்பிணத்தோள் வீங்குதே
 ரல்குலாசிதாங்கி, நன்னிறக்காரின்வரவுகண்டுவக்கு நாடகமயிலென
 தப்ப. (யஉ)

தந்திரிநெறியிற்றுகுறுகருவி துக்கினொழுவிதச்சதியின்
 முந் துறுகுணிலோடியைவுறுகுறட்டிற் சில்லரிப்பாண்டிலின் முறை
 யின், மந்திரகேத்திசைப்பதந்தொடர வகையுறுகட்டினவழாமல்
 அந்தரவானத்தரம்பையர்கரும்பிற் பாடலாரருகுவுந்தகவ. (யக)

அந்திவெளநங்கனமுல்படத்தூரத்தவயில்முசுப்பகழியாயுத்த
 வெந்துறுபுண்ணின்வேணுழைந்தாங்கு வெண்மதிப்பகங்கதீர்விரவ
 மந்தமாருதம்போய்மலரிதொறும்வாரிவயங்குநீர்மம்மலின் அருதென்
 சிந்துறுணியினிசீகரத்திவிலுபுருக்கியசெம்பெணத்தெயிப்ப. (ய)

இழைப்புரைமருங்குலிறுமிறுமெனவு மிறுசலாவனமுலையிரட்டை
உழைபுகுசெப்பிடுளுளிதரமறைத்த வுத்தரியத்தினொல்கிக் [சீ
குழைபுகுசமலங்கோட்டினர்நொக்குங்குறுநகைக்குமுதவாய்ப்படவி
மழைபுரைதடங்கட்செங்கடையிட்ட மார்பினுந்தோளினுபலைய. (1)

மாலைபுஞ்சாந் துங்கலவையுப்புணும் வயங்கு நண்டு சொடுகாகம்
சொலையின்னொழுதிக்கற்பகத்தருவாநிதின ளுங்கொண்டியில் றொடர
ப்பாலின்வெண்பரவைத்திணைசருங் கிரிமேற்பரந் தெனச்சாமரைப
கைப்ப, வேலைநின்றயருமுயலில்வெண்மதியின் வெண்குடைமீதுற
விளங்க, (யக)

ஆர்தருமகழியருவரையிலங்கையடி பெயர்ந்திடுதொறுமழுந்தி
நேர்தரும்பரவைப்பிறழ்திணைவழிந்து நெய்ந்தடந்திசைசொறுநி
மிரச்சீ; சார்தருங்கம்பினெயிறுடைப்புகுவா யநந்தனுர்தலைபடு மாற
முரிநீராடையிருநிலைநகை முதுகுளுககுற்றண்புரல. (ய௭)

கேடகத்தோடு மழுவுமூச்சுல மங்குசங்கற்பணங்கிடுகோ.
டாடகச்சடர்வாளயில்சிலைகுலிச முதலியவாயுதமனைத்தும்
தாடகைக்கிரட்டியெறுழ்வலிக்கமைந்த தகைமையர்தட வரைபொறு
க்கும், குடகத்தடக்கைச்சுடுகினத்தடுபோர ரக்கியர்தலைதொறுஞ்சும
ப்ப. (ய௮)

விரிசளிர் முகைபுக்கொப்படைமுதல்வேரிவையெலாமணிபொரு
ல்விரிந்த, தருவுயர்சொலை திசைதொறுங்கரியத் தழலுமிழியிர்ப்பு
முன்றவழித், திருமகளிருந்த திசையறிந்திருந்துந் திகைப்புறுகிந்
தையன்கெயித்தீ, தொருமணிநெடுப்பற்பல்லையரவினுழைதொறு
முழைதொறுமுலாவ. (ய௯)

இனையதோர்தன்மையெறுழ்வலியரக்க ருந்தல்வந்தெய்துகின்ற
னை, அனையதோர்தர் மையஞ்சுனைச்சிறுவன் கண்டனைமையறநோ
க்கி, வினையமுஞ்செயலுமேல்வளைபொருளு மிவ்வழிவிளங்குமெ
ன்றெண்ணி, வண்பழலிராமல்பெருப்பெயரோதி யிருந்தணன் வந்
தயன்மறைந்தே. (உ௦)

ஆயிடையரக்கனரம்பையர்சு முவுமல்லவழிவேறயலகல
மேயினன்டெண்ணின்விளக்கெனுந்தகையா ளிருந் தழியாண்டவள்
வெருவிப், போயினவுயிரளாமெனநடுங்கிப்பொதுவரியெறுழ்வலி
ப்புகைக்கட, காய்சினவுழுவைதின்னியவந்தகலையிளப்பினையெனக்
கரைந்தாள். (உ௧)

வேறு.

கூசியாவி சூலைவுறுவாணையும்
ஆசையா னுயிராசுழியாணையும்
காசில்கண் ணிணைசான்றெனக்கண்டனன்
உளசலாடிபுனையுளத்தினான். (உஉ)

வாழிசானகிவாழியிராகவன்
வாழிநான்மறைவாழியரந்தணர்
வாழிநல்லறமென்றுறவாழ்த்தினான்
உளழிதோறும்புதிதுறுங்கீர்த்தியால். (உ௩)

அவ்விடத்தரு பெய்தியரக்கல் றான்
எவ்விடத்தெனக்கின்னருளீவது
நொவ்விடைக்குயிலேறுவல்செய்றனன்
வெவ்விடத்தையமிழ்தெனவேண்டுவான். (உ௪)

ஈசற்காயினுயீடழிவுற்றிறை
வாசிப்பாடழிபாதமனத்தினான்
ஆசைப்பாபிமந்நாணுமடர்த்திடக்
கூசிக்கூசியிணையனகூறினான். (உ௫)

இன்றிறந்தனநாணையிறந்தன
என்றிறந்தருந்தன்மையிதாலெனைக்
கொன்றிறந்தபின்சுடுதியோசுழை
சென்றிறங்கிமறந்தருசெங்கைய். (உ௬)

உலகமொன்றொடரண்டொருங்கோம்புமென்
அலகில்செல்வத்தரசியலாணையில்
திலகமேயுன்றிறத்தநங்கன்றரு
கலகமல்லதெளிமையுங்காண்டியோ. (உ௭)

பூந்தண்வார்குழற்பொற்கொழுந்தேபுகழ்
எந்துசெல்வமிசுழ்ந்தணையின்னுயிரீக்
காந்தன்மாண்டிலன்காடுகடந்துபோய்
வாழ்ந்தவாழ்வதுமானிடர்வாழ்வுல்கோ. (உ௮)

நோற்கின்றாரீசரு நுண்பொருணுண்ணிதின்
பார்க்கின்றாரும்பெறுப்பயன்பார்த்தேயல்
வார்க்குன்றமுலையென்சொன்மொளவியால்
எற்கின்றாரொடுதனுறையின்பமால். (உ௯)

பொருளும்பாழும்விளரியும்பூவையும்
மருளுநாளுமழலைவழங்குவாய்
தெருளுநாண்முகன்செய்ததுன்சிந்தையின்
அருளுமின்மருங்கும்மரிதாக்கியோ. (௩௩)

ஈண்டுநாளுமிளமையும்ண்டில
மாண்மமாண்மபிநிதுறுமாலைய
வேண்டுநாள்வெந்தேவிளிந்தாலினி
யாண்டுவாழவ்விடருழன்றழ்தியோ. (௩௪)

இழவெனக்குயிரீக்கெய்கிணுமெய்துக
குழைமுகத்தூறின்சிந்தனைகோடினால்
பழகறிந்புறும்பண்பிவைகாமத்தோ
டழகிணுக்கினியாருளராவோ. (௩௫)

பெண்மையும்மழகும்பிறழாமனத்
திண்மையும்முதல்யாவையுஞ்செய்வாய்க்
கண்மையும்பொருந்திக்கருணைப்படர்
வண்மையென்கொல்சனகரிண்மாண்டவா. (௩௬)

வீட்டுங்காலத்தலறியமெய்க்கூரல்
கேட்டுங்காண்டற்கிருத்திகொல்கிள்ளைநீ
நாட்டுங்காநெடுநல்லறத்தின்பயன்
ஊட்டுங்காலத்திகழ்வதுறுங்கொலோ. (௩௭)

தக்கதென்னுயர்வீடெனிற்றழ்கிலா
தொக்கசெல்வமுலையுமொருஉதிநீ
புக்குயர்ந்ததெனும்புகழ்ப்பாக்கிவே
றுக்கதென்னுமுறுபழிகோடிடோ. (௩௮)

தேவர்தேவியர்சேவடிக்கைதொழும்
நாவின்முவுலகின்றனிநாயகம்
மேவுகின்றதுதுண்கண்விலக்கினை
யாவோழையர்நின்னிணிலங்கிழாய். (௩௯)

குடிமைமுன்முலகுஞ்செயுங்கொற்றத்தென்
அடிமைகோடியருளுதியாலென
முடியின்மீதுமுக்கிழ்ததுயர்கையினன்
படியின்மேல்விழுந்தான்பழிபார்க்கலான். (௪௦)

வேறு.

காய்ந்தனசலாகையன்னவுநாவந் துத துவாமுன்னம்
தீந்தனசெவிகளுள்ளந்திரிந்ததுசிவந்த்சோரி
பாய்ந்தனகண்களொன்றுப்பரிந்தில றுயிர்க்குட்பெண்மைக்
கேய்ந்தனவல்லாவெய்யமாற்றங்கள்ளையசொன்னுள். (௫௮)

மல்லபிதிரடோள்வஞ்சன் மனம்பிறிதாசும்வண்ணம்
கல்லொபிந்தொடர்ந்தெஞ்சங்கற்பியின்மேற்பண்டதூண்டோ
இல்லொபிந்தொடர்ந்தமாதர்மேகய்வனவல்லவெய்ய
சொல்லிதுதெரியக்கேட்டி தூரும்பெண்க்கணைந்துசொன்னுள். (௫௯)

மேருவையுருவல்வேண்டின் விண்பிளந்தேகல்வேண்டின்
நீரொழுபுவனம்யாவுமுற்றுவித்திடுதல்வேண்டின்
ஆரியன்பகழிவல்லதநிந்தி ருந்தநிவிலாதாய்
சீரியவல்லசொல்லித்கலைபத்தூஞ்சிந்துவாயோ. (௬௦)

அஞ்சினையாதலானன்றிரியனற்றநோக்கி
வஞ்சனைமாவெண்ணேறவிமாயைபான்மறைந் துவந்தாய்
உய்ஞ்சனையோதியாகின்விடுகியுல் குலத்தகக்கெல்லாம்
நஞ்சினையெய்திந்தபோதுநோக்குமேநின தூநாட்டய். (௬௧)

பசுதுளதலையுந்தோளுப்பலபலபதழி தூவி
வித்தகவிலினிறைக்குத்திருவினையாடந்தேற்ற
சுழிசிரவிலக்கமாதமல்லதுசெருவிலேற்கும்
சத்தியைபோலின்மேனாள்சடாயுவாற்றலாயின்விழ்ந்தாய். (௬௨)

தோற்றனைபாவைக்கன்றுஅள்ளுநீர்வெள்ளஞ்சென்னி
எற்றயன்நாநால்வெள்ளையன்நெணினிறத்தியல்நே
நோற்றதோற்புடையவாழ்நாள்வரமிடைதுனித்தவெல்லாம்
கூற்றினுக்கண்நேவீரலசரத்திற்குந்குறித்ததூண்டோ. (௬௩)

பெற்றுடைவாளுநாளுப்பிறந்தடைபுரனுப்பின்னும்
மற்றடைபெவையுந்சுந்தமலரயல்முதலோர்வார்த்தை
விற்றொடைபிராமல்கோத்தூவிடுதலும்வில்லக்குண்டெல்லாம்
இற்றிடைந்நிறுதன்மெய்யேவிளக்கின்முன்னிருளுண்டாமோ (௬௪)

குன்றுநீயெயித்தநாடல்சேவடிக்கொழுந்தாலுண்ணை
வென்றவன்புரங்கள்வேவத்தனிச்சரந்தூரந்தமேரு
என்றுண்க்கணவொற்றற்றஞ்சுரனிலாத்திறுவிழ்ந்த
அன்றெழுந்தாய்ந்தவொகைக்கேட்டிசுடோலுமடம்பா. (௬௫)

வேறு.

மலையெடுத்தெனினடிசைகாக்குமாக்கலை
நிலைகெடுத்தேனெனுமாற்றநேநநீ
சிலையெடுத்திளையவனிந்தச்சேர்ந்திலை
தலையெடுத்தினமுமகளிற்றூழ்தியோ.

(சசு)

எழைநின்றொளித்துறையின்னகாமென
வாழியங்கோமகனறியவந்ததாள்
ஆழியுமிலங்கையும்ழியத்தாமுமோ
உறுதியுந்தியமுண்ணுயிரொடையுமோ.

(சசு)

வெஞ்சினவரக்கரைவிளித்துறியுமோ
வஞ்சனைநீசெயவள்ளசிற்றத்தால்
எஞ்சலிலுலகெலாமெஞ்சுமெஞ்சுமென்
றஞ்சுகின்றேனிதற்கறனுஞ்சான்மறோ.

(சசு)

அங்கண்மாஞாலமும்கிசம்புமஞ்சவாழ்
வெங்கணுப்புண்ணொழில்விலக்கிமேற்கொளாய்
செங்கண்வாணமுதன்சிவனென்றேனெல்லோ
எங்கணுபகனைபுறினைந்ததெழைநீ.

(சசு)

மாணுபரிவொனமனக்கொண்டாயெனின்
காணுபுர்வரைநிகர்நாததவிரியம்
தாணுமனிதனற்றாநீநாளானெனில்
தேனுயர்தெரியலான்றன்மைமீதீநியால்.

(சசு)

இருவொன்றிதழ்ந்தனைவென்னினியாண்டெல்லை
ஒருவனன்றேயுலகழிக்ஞமுழியார்
செருவருங்கால்வென்மெய்க்மைதீநியால்
பொருவருந்திருவிழந்தநாயம்பெர்நறுவாய்.

(சசு)

பொற்கணுநம்பியென்றினைப்பொந்தொழில்
விந்கொணுண்பொருவுதொளவுணர்வேறுளார்
நற்கணுநல்லறநிறுந்தநாளினும்
இற்கணுலிறந்திலரிநந்நுநீங்கினார்.

(சசு)

வேறு.

பூவிலோனுகியாகப்புவன்கள்போதெறியிற்போகாத்.
தேவகோவவுணர்நாமோநிலைநின்னுவினையிற்றீநீந்தார்
ஏவெலவ்வுலகுஞ்செய்பசீசெல்வநிற்கியைந்தவென்றால்
பாவமோமுன்னீசெய்யத்தரும்கொதெரியப்பாராய்.

(சசு)

இப்பெருஞ்செல்வநிள்கணீந்தபேரிசன்யான்றிம்
 அப்பெருஞ்செல்வந்துய்ப்பா னின்றமாதவத்தினன்றே
 ஒப்பருந்திருவுநீங்கியுறவொடுமுலக்கவுன்னித்
 தப்புதிபறத்தைமீயழாப்தருமத்தைக்காடியாய்த்.

(10ச)

மறந்திறம்பாசுதோலாவலியினொனிணுமாண்டார்
 அறந்திறம்பினருமக்கட்டருஓறம்பினருமன்றே
 பிறந்திறந்தாழலும்பாசப்பிணக்குடைப்பிணியிற்றீர்த்தார்
 துறந்தரும்பகைகணமழன்றுந் துடைத்தவர்பிறர்யார்சொல்லாய்.

(10)

சென்றமிழுதாத்தோன்முன்னாடி துதீர்முனிவர்யாரும்
 புன்றொ டிலாக்கர்க்காற்றம்மேநாற்கிலம்புகுந்தபோதே
 தொன்றருணின்னாலன் றாகுறைவதுசரதங்கோவே
 என்றநர்பாமன்னேட்டேனீயிதற்கியைவசெய்தாய்.

(10ச)

உன்னைபங்கேட்டிமற்றுன் னூற்றமுமுடையநாளும்
 பின்னைபிவ்வர்க்கரிசேனைப்பெருமைபுமுனிவர்மேணிச்
 சொன்னபிணுங்கைமுக்குமும்பியர்தோளுந்தாளும்
 சின்னபின்னங்கள்செய்தபுதனைநீசிந்தியாய்யா.

(10)

ஆயிரந்தடக்கையானின்னைநீநார்க்குசரமும்பற்றி
 வாய்வழிந்ருகிலேசாரக்குத்திவாங்கிற்றையிலைவத்த
 தூபவண்வயிரத்தோள்சபிணித்தவன்றொலைந்தமாற்றம்
 நீயறிந்திலையோவேகுநெறியறிந்திலாதநீசா.

(10அ)

சுடிக்குமல்லலரவுங்கேட்டகுமந்திரங்களிக்கின்றோயை
 அபிக்குமீதாதென்றன்றவேதுமேவாடறிவுகாட்டி
 லுஓக்குறியிலையுள்ளாரொண்ணிபதெண்ணியுண்ண
 முஓக்குறொன்றபோதுமுஓவஹிமுஓவதுண்டோ.

(10க)

வேறு.

என்றறத்துறைகேட்டலுமிருபதுபனம்
 மின்நிறப்பனவொத்தனவெயிலிவிபகுவாய்
 குன்றிறத்தெழித்தூரப்பினன்குறிப்பதென்காமன்
 தன்றிறத்தைபுந்தந்ததுசீற்றத்தின்கைமை.

(10ய)

வளர்ந்தநாணினைமாநிரமனைத்தையுமறைவித்
 தளந்ததேரானனல்சொரிகண்ணினனிவீண்ப்
 பிளந்ததுபின்னென்றன்றன் பெயர்ந்தனன்பெய்தான்
 சொந்தசீற்றமுங்காதது மெதிரொதிரிசுட்டப்ப.

(10க)

அன்னகாலயின நாமனுமருந்தகிக்கற்பின்
என்னையாளுடைநாயகன்றேவியையென்முன்
சொன்னநீசன்னைதொழிவதன்முன்றுடைத்துழக்கிப்
பின்னைநின்றதுசெய்குவெனென்பதுபிடித்தான்.

(சுஉ)

தனிபினின்றனன்றலைபத்துங்கடிதுகத்தாக்கிப்
பனிபிட்டுவலையிலங்கையைக்கீழுறப்பாய்ச்சிப்
புனிசுமாதவத்தணங்கினைசுமந்தனன்போவான்
இனிநினைன்பதுநினைந்தனன்கரம்பிசைந்திருந்தான்.

(சுச)

ஆண்டவாளர்க்கன்கணன்றண்டத்தையழிப்பான்
முண்டசாலவெந்தீயெனமுற்றியசீற்றம்
நீண்டகாசனீர்ந்தீக்கத்தின்விவுறுநிலையின்
மீண்டிநின்றொருநதன்மைபாசிலையிவைவிளம்பும்.

(சுச)

வேறு.

கொல்வெனென்றுடன்றேனுண்ணக்கொல்கெலன்றித்துச்சொன்
சொல்லுவாவற்றுக்கெல்லாங்காரணநீதொரியச்சொல்லின் [ன
ஒல்வதிதொல்லாதிதென்றெனக்குமொன்றுலகத்துண்டோ
வெல்லதுந்தொற்றறனுமவினையாட்டிவின்நதமெனார்.

(சுசு)

ஒன்றுதேளுநாக்கறிந்தோருயிரொனவுரியோன்றண்ணக்
கொன்றுக்காளிழைத்தானீநின்னுயிரிவிழிற்குற்றங்கூடும்
என்றறநயிருநீங்குமென்பதையிபையவெண்ணி
அன்றுநான்வஞ்சஞ்செய்ததாரொனக்கமரினேர்வார்.

(சுசு)

மாநென்பதறிந்துபோனமானிடராவார்மீண்ட
யானென்பதறிந்தால்வாரா றோழைமையெண்ணீநோக்கல்
தேனென்பதறிந்தசொல்லாய்தேவாதாம்பாவயோபெங்
கோநென்பதறிந்தபின்னைத்திறம்புவார்துறையினல்லால்.

(சுசு)

வென்றோருமிருப்பயார்க்குமேலவர்வினிவிலாதோர்
என்றோருமிருப்பவன்றேயிந்திரனேவல்செய்ய
ஒன்றாதவலமுன்றுமுணர்சிங்நவொருவாயானே
மென்றோளாயிதற்குவேறோர்காரணம்விரிப்பதுண்டோ.

(சுசு)

முயருந்தேவர்தாமமுமுரணுகமுற்றுங்கொற்றம்
பாவயின்பொருட்டினலோர்புழிபெறப்பயன்றீநோன்பின்
ஆவியிசாமனிதர்தம்மையிடுகிலேனவராபிண்டித்
கூனிநின்றேவல்கொள்வென் காணுதிருவலச்சொல்லாய்

(சுசு)

சிற்றியற்சிறுமையாற்றல்சிறுகொழிண்டறவரோடே
முற்றியபகாவில்வீரமுனிவென்கண்வினயாதேனும்
இற்றையிற்பகவின்னெய்தியிருவனாயொருகையாலே
பற்றியென்கொணருந்தண்மைகாணுதிபழிப்பிலாதாய் (எழ)

பதவியமனிதரோனும்பைந்தெரடிநினைத்தந்த
உகவிரையுணரநோக்கினுயிர்கொலைக்குரியரல்லர்
சிகழவுறலயர்க்குவேண்டிந்செய்கிறன்றேர்ந்ததெண்ணின்
இந்நினைக்கிதேயாகினியற்றுவுல்காண்டியின்னும். (எஉ)

பள்ளநீர்போத்திறண்ணிப்பரதனேமுதலிரோண்
பள்ளாவர்தம்மையெல்லாபுயிர்குடித்தாழித்தீயின்
வெள்ளநீர்மிதலைம்பாடாவேரறுத்தெளிதினெய்திக்
கொள்வெனின்னுயிருமெண்ணையநிந்திலைகுறைந்தநாளாய். (எஉ)

நதுலாத்தழாண்டபொங்கியெரிசுதிரவானேநோக்கித்
தீதுயிரிக்கழைககுநாளுந்திங்கனோரிரண்டெய்யந்த
தாக்கலினின்றவெண்ணையநிந்தவாறறிவாயென்றாய்
பொதரிக்கண்ணினைபயததுவைத்தூரப்பிப்போனும், (எஉ)

அஞ்சலித்தானுமொன்றாலறிவுறத்தேற்றியானும்
வஞ்சியிற்செய்வியானாவசித்தென்பாலவருவீரன்றால்
நஞ்சுமக்காவெண்ணெருநகையிலாமுகத்துப்பேழ்வாய்
வெஞ்சினத்தரக்கமாய்குமேறுறவுணர்த்துப்போனும். (எச)

போயினனரக்கன்பிண்ணப்பொங்கிராநுங்கிக்காலற
தூயவெண்மதியைபொத்ததோகையைத்தொடர்ந்துசுற்றித்
தீயவல்லரக்கமாய்குடழித்தித்தெழித்தூரப்பிச்சிந்தை
மெயினவண்ணமெல்லாம்விளம்புவருடன்றுமிக்கார். (எரு)

வேறு

முன்முன்னின்றர்கண்கனல்சிற்தமுடுகுற்றார்
மின்மின்னென்னுஞ்சுலமுய்வேறுமினயையோச்சிக்
கொன்பின்னொன்பின்னொன்றுகுறைத்துக்குடராரத்
தினமின்றிப்பினென்றுதெழித்தார்சிலவொல்லாம். (எசு)

வையந்சந்தநான்முகன்மைந்தம்மகன்மைந்தல்
ஐபன்வேசமாயிரம்வல்லோன்றிவாளன்
மெய்யுடையுள்பால்வைத்துளதல்லால்வினைவென்றேறன்
செய்யும்புண்மையானுகொல்லென்றார்சிலவொல்லாம். (எஎ)

மண்ணிற்றீயமாநாயரித்தம்வழியோடும்
பெண்ணிற்றீயோய்நீன்முதன்மாயும்பிண்செய்தாய்
பண் விற்கோவிட்டாலனசொல்லிப்பொதுநோக்காய்
எண்ணிக்காணும்மெய்மெய்யுமென் றூர்சிலொல்லாம்.

(எஅ)

புக்தவழிக்கும்போந்தவழிக்கும்புகைவெந்தீ
ஒக்கவிதைப்பாயுற்றணையல் றேறுணர்விலலாய்
இக்கணமிற்றாய்முந்தினமெல்லாமினிவாழாய்
சுக்கவுகாத்தேமென்றுதெழித்தார்சிலொல்லாம்.

(எஆ)

கொல்வாணுற்றேர் பெற்றிமைபாதுங்குறையாதார்
வெல்வானந்தோன்றின்னுமின்வம்மென்பவரெய்யும்
வல்லாப்பெய்யோனாவனுமெல்லாமனம்வைத்தார்
நல்லாணல்வகணகள்கனுந்நீநேநகுகிள் றுள்.

(அய)

இவ்வேரான்னவெய்தியநாலத்திடைநீன் றுள்
முன்னேசொல்லேனெண்டகளுவின்முடிவம்மா
பின்னேவாளாபேதுறுவீமோற்பிழையெய் றுள்
அய்னேநன்மென் றுரவொல்லாமவிவுற்றார்.

(அக)

அறிந்தாரன்னமுச்சுடையென்பாளவள் சொல்லப்
பெரிந்தார்சீற்றமல் னணையஞ்சிப்பிழிதில்லா
செறிந்தாராய்சீவினையன் றுர்தெறவெண்ணார்
தெறிந்தாரோநிப்பேதைமுடிவிநிலைநீன் றுள்.

(அஉ)

நிந்தனைப்படலம் முற்றிற்று.

ஆட்படலம் - ச - இ - திருவிருத்தம் - சஅக.

உட்பநாட்டாழ்வார்திருவடிகளேசரணம்.

நவது உருக்காட்டுப்படலம்

காண்டற்கொச்சகாலமுமீதேதெறுகாவல்
தூண்டற்கொக்கிந்சையினாந் துயில்கில்லார்
வேடத்தஞ்சாரொன்றெருவிஞ்சைவினைசெய்தான்
மாண்டற்குற்றாந்மெனவெல்லாபயர்வுற்றார். (க)

துஞ்சாதாருந் துஞ்சுதல்கண்டாயிராற்றார்
நெஞ்சாலொன்றுமுய்வழிகாணொண்குகின் றுள்
அஞ்சாநின் றுள்பன்னெடுநாளுமழிவுற்றார்
எஞ்சாவன்பாலின்னபகர்ந்தாங்கிடருற்றார். (உ)

உருக்காட்டுப்படலம்.

வேறு

கருமேகநெடுங்கடல்சாரணையான்
நருமேதனியேனெனதாருயீர்நான்
உருமேஹழ்வெஞ்சிலநாணெலிதான்
வருமேபுரையாய்வலியார்வலியே. (ந)

சல்லாமழியேததிர்வரணிலவே
செல்லாவிரவேசிறுகாவிருளே
எல்லாமெனயேமுனிவீர்நீணயா
வில்லாளணயாதும்விளித்தவிரோ. (ச)

தழல்வீர்சுல்லாய்வருவாடைதழீஇ
அழல்வீர்ரொணதாவியநீந்திலிளோ
நிழல்வீர்நாயகுருடனீர்நெநிநாள்
உழல்வீர்நொடியீருரையாடிவிலிளோ. (ரு)

வாராதொழியானெனும்வண்மயினால்
ஓராபிரகோடியிடர்க்குடைவேன்
நாராவொருநாள்வலிசேவகனே
நாராயணனெனநாயகனே. (சு)

நுவொன்றியகானடைவாய்தவிர்நீ
வருவென்சிலநாளினின்மாநகர்வாய்
இருவென்றணயின்னருடானிதுவேல்
ஒருவென்றனியாவியையுண்ணுதியோ. (எ)

பேணும்முணர்வேயுயிரோபெருநாள்
நாணின்முழல்வீர்தனிநாயகனைக்
காணுந் துணையுங்கழிவீரலிர்நான்
பூணும்பழியோடுபொருந் துவதோ. (அ)

முடியாமுடிமன்னன்முடிநீகிடவும்
படியேழுநெறிந் துயர்பாவிடவும்
முடியாநெறிவந் துவனம்புகுதும்
பொடியார்வருமென்றுகுலாவுவதோ. (ஆ)

என்றென்றாயிர்விம்மியிருந்தழிவாள்
யின்முன்னுமருங்குல்விளங்கிழையாள்
ஒன்றென்றாயிருண்டெனிணுண்டாயான்
பொருள்முன்பொழுதேபுகழ்ப்புணுமெனா. (ஐ)

வேறு.

பொறையிருந்தாற்றியென்னுயிரும்போற்றினேன்
அறையிருங்கழலவற்காணுமாசையால்
நிறையிரும்பல்பகனிருதர்நீணகர்
சிறையிருந்தேனையப்புனிதன்நீண்டுமோ. (103)

உண்ணினர்பிறொனவுணர்நீதுமுயந்தவர்
சொன்னனசொன்னனசெவியிற்றுங்கவும்
மன்னுயிரீகாத்திருங்காலம்வைகினேன்
என்னின்வேறரக்கியர்பாண்டையார் கொலோ. (104)

சொற்பிரியாப்பழிசுமந் துதூங்குவேன்
நற்பிறப்புடைமையுநாணுநன்றோ
உற்புடைமடந்தையர்கதையுளோர்கடாம்
இற்பிரிந்தாயந்தவர்பாவாயானலால். (105)

பிறர்மனையெய்தியபெண்ணைப்பேணுதல்
கிறனலதென்றுபிரீக்கிறைவன்றீர்ந்தனன்
புறனலரவனுறப்போதுபோக்கியான்
அறனலதுயற்றிவேறென்கொண்டாற்றுகேன். (106)

எப்பொழுதிப்பெரும்பழிபிசெய்தினேன்
அப்பொழுதேயுயிர்துறக்குமாணையேன்
ஒப்பரும்பெருமறுவுலகமோதயான்
துப்பழிந்துய்வதுதுறக்கந் துன்னவோ. (107)

அன்பழிசிந்தையராயவாடவர்
வன்பழிசுமக்கினுஞ்சுமக்கவாணுயர்
துன்பழிபெரும்புகழ்க்குலத்தூட்டோன்றினேன்
என்பழிதுடைப்பவொண்ணின்யாவோ. (108)

வஞ்சனைமானின்பின்மனைப்போக்கியென்
மஞ்சனைவைதுபின்வழிக் கொள்வாயென
நஞ்சனையானகம்புகுந்தநங்கையான்
உயஞ்சனெனிருத்தலுமுலகங்கொள்ளுமோ. (109)

வல்லியன்மறவர் தம்வடுவிற்றீர்பவர்
வெல்லினும்வெல்போர்விளிந்துவீசிச
இல்லியலறத்தையானிறந் துவாழ்ந்தபின்
சொல்லியவென்பழியவரைச்சுற்றமோ. (110)

வருந்தலின்மானமாவணையமாட்சியர்
பெருந்தவமடந்தையர்முன்புபேதையேன்
கருந்தனிமுகிலினப்பிரிந்துகள்வரூர்
இருந்தவளிவளெனவேசநிற்பெடுகு. (௧௧)

அற்புதனரக்கீர்தம்வருக்கமாசற
விற்பணிதொண்டருஞ்சிறையின்மீட்டநாள்
இற்புகத்தக்கலையென்னின்யானுடைக்
கற்பினையெப்பரிசுடைய்த்துக்காட்டுகேன். (௧௨)

ஆதலானிறத்தலேயறத்தினுறெருசீ
சாதல்காப்பவருமென்றவத்திற்சாம்பினூர்
நதலாதுடமும்கேறிக்கலையென்றெருரு
போதுலாமாதவிப்பொதும்பொய்தினூள். (௧௩)

கண்டனனநாமனுங்கருத்துமெண்ணினூன்
கொண்டனன்றுணுக்கமெய்தீண்டக்கூடவான்
அண்டர்நாயகனருதேய்யானெருத்
தொண்டைவாய்பயிலினைத்தொழுதுதோன்றினூன். (௧௪)

அடைந்தனையடியனேனிராமலணையால்
குடைந்துலகனைதலைதயுநாழிங்கொட்பினூல்
மிடைந்தவருலப்பிலர்தவத்தைமேவலான்
மடந்தைநின்சேவடிவந்துநோக்கினேன். (௧௫)

நண்பிநீயிருந்தகையிடரினவைகுறும்
ஆண்டகையறிந்திலனதற்குக்காரணம்
வேண்டிமேபரக்கீர்தம்வருக்கம்கேவொடு
மாண்டிலவீதலான்மாறுவேறுண்டோ. (௧௬)

ஐயுறலுளதடையாளமாரியன்
மெய்புறவுணர்ச்சியவுரையும்வேறுள
கையுறநெல்லியங்கனியிற்காண்டியால்
நெய்ப்புறுவிளக்கனாய்தினையல்வேறென்றான். (௧௭)

வேறு.

என்றவனிறைஞ்சுநோக்கியிரக்கமுமுனிவுமெய்தி
நின்றவனிருதனல்லெனநின்றொபாறிகளைந்தும்
வென்றவனல்லனாகினிவிண்ணவனாகவேண்டும்
நன்றுணர்வுராயல்புயனவையிலன்பொலுமென்கு. (௧௮)

அரக்கனையாகவேறோரமரனையாகவன்றிக்
 குரக்கினத்தலைவனேதானாகுகொடுமையாக
 இரக்கமேயாகவந்திங்கெம்பிரானுமஞ்சொல்லி
 உருக்கினனுணர்வைத்தந்தானுயிரிநினுதவியுண்டோ. (௨௪)

எனநினைத்தெய்தநோக்கியிரங்குமெனுள்ளங்கள்ளம்
 மனனசத்தூடையராயவஞ்சகர்மாற்றமல்லன்
 நினைவுடைச் சொற்கள்கண்ணீர்நிலம்புகப்புலம்பாநின்றான்
 வினவுதற்குரியனென்றவீரநீயாவனென்றான். (௨௫)

ஆயசொற்றலைமேற்கொண்டவங்கையனைநினைத்
 தூபயன்பிரிந்தபின்புதேடியதுணைவன்றொல்லிக்
 காய்ச்சிரிச் செல்வன்மைந்தன்கவிக்குலமவற்றுக்கெல்லாம்
 நாயகன்சுக்கிரீவனென்றுஎனவையிற்றீர்ந்தான். (௨௬)

மற்றவன்முன்னோனந்நாளிராவணன்வலிதன்வாலின்
 இற்றுக்கட்டடியெட்டித்திசையினுமெழுந்தூபாய்ந்த
 வெற்றியன்றேவரவேண்டவேலைபையிலங்கன்மத்தில்
 சுற்றியநாகந்தேயவமுதெழக்கடைந்ததோளான். (௨௭)

அன்னவன்றன்னைபுங்கோனம்பொன்றலாவிவாங்கிப்
 பின்னவற்கரசுநல்கித் துணையெனப்பிடித்தானங்கள்
 உன்னவன்றனக்குநாயென்மந்திரத்துள்ளென்வானின்
 நன்னெடுங்காலின்மைந்தனமுமநாமென்றான். (௨௮)

எழுபதுவெள்ளங்கொண்டவண்ணனவுலகமெல்லாம்
 தழுவிநின்றெறிப்பவேலைதனித்தனிக்கடக்குந்தாள
 குழுவினவுங்கொன்செய்யக்குறித்ததுகுறிப்பினுன்னி
 வழுவினசெய்தற்கொத்தவானரம்வானினீண்ட. (௨௯)

துப்புதுபரவையெழுஞ்சூழ்ந்தபாரோமுமாழ்ந்த
 ஒப்புதுநாகர்நாமிமுட்பரினிம்பர்காஹம்
 இப்புறந்தேடிநினையெதிர்த்திலவென்னினண்டத்
 தப்புறம்போயுந்தேடவவதுயினமைந்துபோன. (௩௦)

புன்றொழிலரக்கன்கொண்டுபோந்தநாள்பொதிந்ததூசின்
 குன்றிவனம்மருங்கினிட்டவணிகலக்குறியினுலே
 வென்றியானடியன்நன்னைவேறுகொண்டிருந்துகூறித்
 தென்றிசைசேறியென்றனவனருள்சிதைவதாமோ. (௩௧)

சு அ உருக்காட்டுப்படலம்

கொற்றவற்காண்நிக்காட்டிச்சொழித்தபோதழித்ததன்மை
பெற்றியினுணர்ந்தபாற்றீறுவுயிர்நிலைபிற்றுமுண்டோ
இற்றைநாளளவுமன்வைநீறுநீயிழித்ததூற்றீத்த
மற்றைநல்லணிகள் காணுண்டங்கலங்காத்தமன்றோ.

(௩௫)

ஆயவன்றன்மைநிற்கவங்கதன்வாலிமைந்தன்
எயவன்றென்பால்வள்ளமிரண்டோடுமுந் துசேனை
மேபினபடர்ந் துதீரவனைவவல்லிபித்தானெண்ணைப்
பாய்புனவிலங்கைமுதூர்க்கென்றனன்பழியைவென்றான்.

(௩௬)

எய்தவனுரைத்தலோடுமெழுந்துபேருவகையேற
வெய்துறலொடுங்குமேனிவானுறவிட்பியோங்கி
உய்தலவந் துற்றதோவென்றருவிநீரொழுருகண்ணுள்
ஐயசொலையன்மேனியெப்படிக்கறிதியென்றான்.

(௩௭)

பாடியெயித்தானாத்துக்காட்டுப்படித்தன்றபடிவம்பண்பின்
முடிவுளவுவமமெல்லா மிலக்கணமொழியுமுன்னீத்
துடியிடைபடையாளத்தினீரெடரவைதொடர்தியென்றோ
அடிமுதன்முடியின்காறுமறிவுறவநுமன்சொல்வான்.

(௩௮)

வேறு.

சேயிதழ்த்தாமரையென்றுசேணுளோர்
எயினரதன் றுணையெளியதில்லையால்
நாயகன்றிருவடிசுறித்தநாட்டுநின்
பாய்துரைப்பவளமுங்குவளைப்பண்பினும்.

(௩௯)

தளங்கெழுகற்பகமுதிமுந்தண்பிறை
இளங்கொடிப்பவளமுங்கிடக்கவென்னவை
துளங்கொளிரற்கெழிருதிக்கெஞ்சூரியன்
இளங்கதிரொக்கினுமொக்குமேந்திழாய்.

(௪௦)

சிறியவும்பெரியவுமாகித்திங்களோ
மறுவிலபத்துளவல்லமற்றினி
எறிசுடர்வயிரமோதிரட்சியெய்தில
அறிகிலெனுகிர்க்கியானுவமாவன.

(௪௧)

பொருந்திலநிலொடுபோந்துகாணிடை
வருந்தினவெனினது நூலமாறுகொண்
டிருந்ததுநின்றதுபுனம்பாவையும்
ஒருங்குடன்புணர்வல்துணர்க்கற்பாலதோ.

(௪௨)

தாங்கணைப்பணிலமுட்வளையுந்தாங்கரா
வீங்கணைப்பள்ளியானென்னும்வேறினிப்
பூங்கணைக்காற்கொருபரிசுதான்பொருடும்
ஆங்கணைக்காவமோவாவதன்னையே. (சாந)

அறங்கிளர்பறவையினரசுனாடெழிற்
பிறங்கெருத்தனையனபெயரும்பெற்றுடை
மறங்கிளரீமதகரிக்கரமுநாணின
குறங்கினுக்குவமையிவ்வுலகிற்கூடுமோ. (சாச)

வலஞ்சுழித்தொழுநீர்வழங்குதங்கையின்
பொலஞ்சுழி யென்றலும்புன்மைபூவொடு
நிலஞ்சுழித்தெழுமணியுந்தினேரினி
இலஞ்சியம்போலும்வேறுவமையாண்டரோ (சாரு)

பொருவருமரதகப்பொலன்கொண்டால்வரை
வெருவுறவிரிந்துயர்விலங்கலாகத்தைப்
பிரிவறநோற்றிலொண்ணிற்பின்னையத்
திருவினிற்றீருவுளார்பாவீதெய்வமே. (சாசு)

நீடுறுகீட்டிசைநின்றயானையின்
கோடுறுகரமெனச்சிறிதுகூறலாம்
தோடுறுமலரெனச்சுரும்புகற்றறாத்த
தாடொடுதடக்கைவேறுவமைசாலுமே. (சாசு)

பச்சிலைத்தாமரைபகல்கண்டாலெனக்
கைச்செறிமுகிழுகிர்கனகனென்பவன்
வச்சிரயாக்கையைவகிர்ந்தவன்றொழில்
நிச்சயமன்றெனினையநீங்குமோ. (சாசி)

திரண்டிலவொளியிலதிருவின்சேர்வில
முரண்டாநமேருவின்முரியழுரிநாண்
புரண்டிலபுகழில்பொருப்பென்றொன்றுபொன்
திரண்டிலபுயங்களுக்குவமமேற்குமோ. (சாசு)

கடற்படுபணிலமுங்கன்னிப்புகழும்
மிடற்றினுக்குவமையென்றுரைக்குமெல்லியோர்
உடற்படவொண்ணாமோவுரகப்பள்ளியான்
இடத்தூறைசங்கமொன்றிருக்கவெங்களால். (சாசு)

அண்ணறன்றிருமுகங்கமலமா மெனின்
 உண்ணிநுக்குவமைவேறிபா துகாட்டுகேன்
 தண்மதியாமெனவுரைக்கத்தக்கதோ
 வெண்மதிபொலிந்ததுமெலிந்துதேயுமால். (௫௧)
 வேறு.

ஆரமுமெலுநீலியகன்றதோளமலன்செவ்வாய்
 நாரமுண்டலர்ந்தசெங்கேழ்நளினமென்றுரைக்கநானும்
 ஈரமுண்டமுகமுறுமின்னுரையியம்பாதேனும்
 மூரலவெணமுறுவலபூவாப்பவளமோமொழியற்பாற்றே. (௫௨)
 வேறு.

முந்தங்கொல்லோமுழுதிலவின்முறியின்றிறனோமுறையமுதச்
 சொத்தினுள்ளிவள்ளியினந்தொடுத்தகொல்லோ துறையறத்தின்
 வித்துமுனைத்தவங்குரங்கொல்வேறேசிலகொன்மெய்ப்புகிழ்த்த
 தொத்தின்றொகைகொல்பா தென்றுபல்லுக்குவமைசொல்லுகேன்.)

எள்ளாநிலத்திந்திரநீலத்தேமுந்தகொழுந்தாமரகதத்தின்
 விள்ளாமுழுமாநிழற்பிழம்பும்வேண்டவேண்மீமெனியதோ
 தள்ளாவோதிதோபத்தைக்கவ்வந்துசாரிநததுவும்
 கொள்ளாவள்ளநிருமுககிற்குவமைபின்னுங்குணிப்பாமோ. (௫௩)

பனிக்கச்சுரத்ததுச்சரன்முதலோர்கவந்தப்படையும்பல்பேயும்
 சனிக்கைச்சிலையும்வானவருமுனிவர்சுருவுந்தனியறனும்
 இனிக்கட்டழிந்ததரக்கர்குலமென்னுஞ்சுருதியீரிர்ண்பும்
 குனிக்கக்குனித்தபுருவத்துக்குவமநீயேசோடியால். (௫௪)

வருநாட்டோன்றுந்தனிமறுவும்வளர்வுந்தேய்வும்வாளரவம்
 ஒருநாட்கவ்வுமுறுகொளுமிறப்பும்பிறப்புமொழிவற்றால்
 இருநாட்பகலினிலங்குமதியலங்கலிருளினெழினிழற்கீழ்ப்
 பெருநாணிற்பினவனெற்றிப்பெற்றிற்றாகப்பெறுமன்னே. (௫௫)

நீண்மிகுமுன்றுநெய்த்திருண்மிநெறிந்துசெறிந்துநெறிநீலம்
 பூண்மிகுபுரிந்துசாரிந்துகடைசுருண்மிகுபுகையுறும்பூவும்
 வேண்மிமல்லவெனத்தெய்வவெறியேகமமுநறுங்குஞ்சி
 ஈண்மிகுடையாயினதென்றான்மழையென்றுரைத்தலிழிபன்றே ()

புல்லலேற்றதிருமகளும்பூவும்பொருந்தப்புகியேழும்
 எல்லையேற்றநெய்க்குசெலவமெதிரிந்தஞான்றுமேஃதின்றி
 அல்லலேற்றகானகத்துமழியாநடையையிழிவான
 மல்லலேற்றினுளதென்றான்மத்தயானவருந்தாதோ. (௫௬)

இன்னமொழியவம்மொழிகேட்டெரியினிட்டமெழுதென்னத்
தம்: ஊனயறியாதயர்வாளைத்தரையின்வணங்கிநாயகரூர்
சொன்னகுறியுண்டடையாளச்சொல்லுமுளவாலவைநோடை
அன்னநடையாய்கேட்டுகென்னவறியவறைவானாயினால். (௫௯)

வேறு.

நடத்தலரிநாகுநெறிநாள்கள்சிலதாயர்க்
கடுத்தபணிசெய்திவணிநுத்துயெனவச்சொற்
குடுத்ததுகிலோடுமுயிருக்கவுடலோடும்
எடுத்தமுனிவோடுமயனிற் குமிசைப்பாய். (௬௦)

நீண்டமுடிவேந்தனருளேந்திநிறைசெல்வம்
புண்டதனைநீங்கிநெறிபோதலுறுநாளின்
ஆண்டநகராரையொடுவாயிலகலாமுண்
யாண்டையதுகானெனவிசைத்தகுமிசைப்பாய். (௬௧)

எள்ளரியதேரிதருசுமந்திரனிசைப்பாய்
வள்ளன்மொழிவாசகமனத்தூயர்மறந்தாள்
கிள்ளையொடுபுவைசள்கிளத்தல்கிளவென்னும்
பிள்ளையொடுதன்றிறமுணர்ந்ததுறிபெயர்த்தும். (௬௨)

மீட்டுமுறாவேண்டுவனவல்லையெனமெய்ப்பேர்
தட்டியதுதீட்டரியசெய்வையதுசெவ்வே
நீட்டிதெனநேர்ந்தனனெனநெடியகையால்
காட்டினனொராழியதுவாணுதலிகண்டாள். (௬௩)

இறந்தனர்பிறந்தபயனெய்தினர்கொலெண்ணோ
மறந்தனரறிந்துணர்வுவந்தனர்கொலெண்ணோ
தறந்தவுயிர்வந்துடைதொடர்ந்ததுகொலெண்ணோ
துறந்தெரிவதெண்ணெகொலிநன் னுதலிசெய்கை. (௬௪)

இழந்தமணிபுற்றரவெதிர்த்ததெனலானுள்
பழந்தனமிழந்தனபடைத்தவரையொத்தாள்
சுழந்தையையுயிர்த்தமலடிக்குவடைமகொண்டாள்
உழந்துவிழிபெற்றதொருயிர்ப்பொறையொத்தாள். (௬௫)

வாங்கினண்முலைக்குவையில் வைத்தனள்சிரத்தால்
தாங்கினண்மலர்க்கண்மிசையொத்தினுடந்தோள்
வீங்கினண்மெலிந்தனள்குளிர்ந்தனள்வெதுப்போ
டேங்கினனாயிர்த்தனளிதினெனதெனலாமே. (௬௬)

மோக்குமுலைவைத்துமமுயங்குமொளிர்நன்வீர்
 நீக்கிநிறைகண்ணினைதும்பநெயிநீள
 நோக்குறுவலக்கருதுமொன்றுறுவல்கில்லாள்
 மேக்குறிமிர்விம்மலள்விழுங்குறுறுகின்றாள். (௬௪)

நீண்டவிழிநேரிழைதன்மின்னினிறமெல்லாம்
 பூண்டதொளிர்மொன்னையபொம்மணிறமெய்யே
 ஆண்டகைதன்மொதிர மறித்தபொருளெல்லாம்
 தீண்டளவிலவேறுகைசெய்தெய்வமணிகொல்லோ(௬௫)

இருந்துபசியாலிடருழந்தவர்களெய்தும்
 அருந்துமமுதாபகதறத்தவரையண்மும்
 விருந்துமெனலாகியதுவியுயிரீர்மீரும்
 மருந்துமெனலாகியதுவாழிமணியாழி. (௬௬)

இத்தகையளாகியுயிரோமுறவிளங்கும்
 முத்தநகையாள்விழியிழைமுலைமுன்றில்
 தத்தியுகமென்சுதலைதள்ளவுயிரீர்தந்தாய்
 உத்தமவெனவினையவாசகமுடைத்தாள். (௬௭)
 வேறு

மும்மையாமுலகந்தந்தமுதல்வர்க்குமுதல்வன்றுதாய்ச்
 செம்மையாலுயிரீர்தந்தாய்க்குச்செயலென்னொளையதுண்டே
 அம்மையாயத்தொயவப்பனையருளின்வாழ்வே
 இம்மையேமறுமைதானுநல்கினையிசையோடென்றாள். (௬௮)

பாழியபணைத்தோள்வீரதுணையிலென்பரிவுதீர்த்த
 வாழியர்வள்ளலேயான்மறுவிலாமனத்தேனென்னின்
 ஊழியோற்பகலாயோதும்பாண்டெலாமுலகமேழும்
 ஏழுமீவுற்றநூன்முயின்றெனவிருத்தெயன்றாள். (௬௯)

பீண்டிரைவிளம்பலுற்றாள்விழுமியசுணத்தோய்வீரன்
 யாண்டையானிளவிலோபிமெவ்வழியெய்கிறுந்துணை
 ஆண்டகையடியேன்செய்கையாரசொலவறிந்ததென்றாள்
 தூண்டிரட்டந்தோளானுமுற்றதுசோறலுற்றாள். (௭௦)

உழைக்குலத்தீயமாயவுருவுகொண்பிறுதல்செய்தான்
 மழைக்கருநிறத்தாமாயவரக்கன்மாரீசனென்பான்
 இழைத்தமாரீபுத்தண்ணலெய்ப்பப்போய்வையஞ்சேர்வான்
 அழைத்ததவ்வொசையுண்ணமயக்குதற்குக்கன்சொல்ல. (௭௧)

இக்குரவிளவல்கேளாடுகாழிசெனவிறைவனிட்டான்
மெய்க்குரல்சாடம்பிண்ணைவினைநகநாவிதியின்மெய்ப்பம்மை
பொய்க்குரலென்றுபொலாம்பொருள்பின்னரிட்பயக்குமென்பான்
கைக்குரல்பரிவில்லாணுமினையவன்வரவுகண்டான். (௭௫)

கண்டபிணியையநீரண்முதத்தினுந்தருத்தையோர்ந்த
புண்டரீகத்தனானுமுற்றதுபுலககேட்டான்
உண்டிசைநசாவநகானின்நிருவடிவுகாணன்
உண்பியிரிநுந்தானின்னலுழப்பதற்கேதுவொல்கோ. (௭௬)

தேண்டேநீரெண்டேன்வாழித்திலென்கோனாகம்
புண்டமெய்யுயிரோபோகப்பொய்யுயிர்போலதீன்ற
ஆண்டைநெஞ்சினின்னமுடன்நிலையழிவுண்டாமோ
நண்ணிநீயிருந்தாயாண்டங்கெவ்வுயிர்விடுமிராமன். (௭௭)

அந்நிலையாயவண்ணலாணிநின்றுநீனைநின்று
தூயினிநருங்காணும்பாறுமலைநுந்தொடர்ந்துநாடி
இன்னுயிரின்நயேருமியந்திரப்படிவடிமொப்பான்
தன்னுயிர்புதுக்குவிற்றசடாயுவைந்நுசார்ந்தான். (௭௮)

வந்தவல்மேனிநோக்கிவானுயர்சூயரின்வை
எந்தைநியற்றதல்சையியட்பெனவில்நகைவேந்சன்
சுந்தரிநீலனைச்செய்தவஞ்சனைசொல்லச்சொல்ல
வெந்தனைவுலகமென்னநிமிர்ந்ததுசீற்றவெந்தீ. (௭௯)

சீறியிவ்வுலகமுன்அந்நீந்நுகச்சினவாயம்பால்
நூறுவெனென்றுகைவிடுஞக்கியகாலைநோக்கி
உளறொருசிற்போல்செய்யமுனிதியோவுலகையுள்ளம்
ஆறுதியென்றுதாசையாற்றலிற்சீற்றமாந். (௮௦)

எவ்வழியேகியுற்றாணியாண்டையானுறையுள்ளாது
செவ்வியோய்கூறுகென்னச்செப்புவானுற்றசெவ்வி
வெவ்வியவ்விதியின்கோட்பால்விடினைசமுதிகில்வேந்தன்
எவ்வியவரிவிற்செங்கையிருவருமிடரில்விழ்ந்தார். (௮௧)

அயர்ந்தவரரிதிற்றேறியாண்டொழிற்றுகைக்காண்டுச்
செய்தத்தகுடண்டையாவுந்தேவருமருளச்செய்தார்
சயத்தொழிவரக்கன்றனைநாடிநாங்காண்டுமென்றாப்
புயற்றொய்குமிக்குன்அங்கானமுங்கடிதுபோனார். (௮௨)

அவ்வழி நீனைக்காணாதயர்த்தவரரி திறேறிச்
 செவ்வழி நயனஞ்செல்லுநெடுவழிசேறுசெய்ய
 வெவ்வழி நுற்றமெல்லென்மெழுசெனவழிபெம்பயன்
 இவ்வழியினையடன்னியறிவழிந்தீரங்க ளுற்றான்.

(அ௮)

வேறு

கண்மத்தைஞாலத்தவராருளோசுடப்பார்
 பொன்மொய்த்ததோளான்மயல்கொண்டிபுலன்கள்வேறாய்
 நன்மத்தைநாகத்தயல்சூடியநம்பனேபோல்
 உண்மத்தனாண்மையொன்றுமுணர்ந்திலாதான்.

(அ௯)

பொகாயினபோதுனதண்புனலாடல்பொய்யோ
 சீதாபவளக்கொடியன்னவட்டேடியென்சண்
 நீதாதருகிற்றிலையேனெருப்பாதுயென்னை
 கோதாவிரியைசசினங்கொண்டனன் கொண்டொட்பான்.

(அ௧)

சூன்றேகடிதோடினைகோமளக்கொப்பரன்
 என்றேவியைக்காட்டுதிர்சாட்டலையென்னினிவ்வம்
 பொன்றேயமையும்முனாடைக்குலமுள்ளவெல்லாம்
 இன்றேபிளவாவெரியாக்கரியாக்கவெல்லான்.

(அ௧)

பொன்மாணுருவாற்சிலமாயபுணர்க்கவல் றே
 என்மானகல்வுற்றனளிப்பொழுதெல்சனென்னை
 நன்மாண்சனைநோக்கிநுந்நாமமுமாட்ப்பெனில்
 விண்மாண்கொலைவாளியினென்றுவெருண்டுநீள்நான்.

(அ௧)

வேறுற்றமணத்தவனின்னதொர்விட்டமனேவ
 ஆறுற்றநெஞ்சிற்றனதாருயிராயதப்பி
 கூறுற்றசொல்லென்றுளகோதறுநன்மருந்தால்
 தேறுற்றுயிர்பெற்றியல்பஞ்சிலசொல்லுற்றான்.

(அ௧)

வந்தானியொடுபிவானுயர்தேரின்வைசும்
 நந்தாவிளக்கின்வருமெங்குலநாதன்வாழும்
 சந்தார்தடங்குன்றினிற்றன்னுயிர்க்காதலோனும்
 செந்தாமரைக்கண்ணனுநட்டனர்தேவரூபம்.

(அ௧)

உண்டாயதுமுற்றதுமுற்றுமுணர்ந்தியுள்ளம்
 புண்டானெனநோயுறவிடமுறுகின்றபோழ்தின்
 எண்டானிமுந்திட்டனனேந்திழையாங்க்காட்டக்
 உண்டானுயர்வேதமுட்போதமுங்ஞான்கிலாதான்

(அ௧)

சுனிவின்றநஞ்சொற்சொடர்ந்ததன்மையத்தன்மைதல்னைத்
 துணிபொண் டுலங்குஞ்சுடர்வேலவன் றாயநின்கண்
 அணிசண் பிழியேயமுதந்தெளித்தாலுமாறாப்
 பிணிகொண்டகூபண்டதுண்டாயினும்பெர்ப்பதன்றால். (கூக)

அயர்வுற்றரிசூற்றெளிந்தம்மலைக்கப்பறத்தோர்
 உயர்பொற்கிரியுற்றுளவாவலியென்றோங்கலொப்பான்
 துயருற்றவிராவணல்வாலிடைப்பண்டிதூங்க
 மயர்வுற்றபொருப்பொயிடமல்தடறாவிவந்தான். (கூஉ)

ஆயானையோரப்பினிலாருயிர்வாங்கியன்பிற்
 றாயான்வயினவ்வரகீந்தவன்சுற்றுசேனை
 மேயான்வருவானெனவிடடனன்மேவுகாறும்
 ஏயானிருந்தானிடையுங்குளிரண்டிரண்டும், (கூ௩)

பிற்கூடியசேனைபெருந்திசைபின்னவாக
 விற்கூடுதூதறிருநின்னிடையேவவேவித்
 தெற்கூடுருவகூடிதேவினன்சேர்ந்ததென்ன
 முற்கூடியகூறினன்சாலமொழுந்துய்வல்லான். (கூ௪)
 வேறு.

அன்பினனிவ்வுறையுணர்ந்தவாரியன்
 வன்பொறைந்தஞ்சினனவுருத்தமுன்னுவான்
 என்புறவுருகினளிர்ங்கியேங்கினள்
 துன்பமுமுவுகையுஞ்சுமந்தவுள்ளத்தாள். (கூ௫)

நையறுசிந்தையணயனவாரியின்
 தொய்யல்வெஞ்சுழிபிடைச்சுழிக்குமேனியள்
 ஐயநீயளப்பருமளக்கர்நீந்தினை
 எய்தியதெப்பரிசியம்புவாயென்றாள், (கூ௬)

சுருங்கிடையுன்றொருதுணைவன் றாயதாள்
 ஒருங்குடையுணர்வினோய்வின்மாயையின்
 பெருங்கடல்கடந்தனர்பெயரும்பெற்றிபோல்
 கருங்கடல்கடந்தனென்காலினொலென்றான். (கூ௭)

இத்துணைச்சிறியதொண்ணிலியாக்கையை
 தத்தினைதடலதுவத்தித்யதோ
 சித்தியினியன்றதோசெப்புவாயென்றாள்
 முத்தினுநிலினுமுதுவன்முற்றினாள். (கூ௮)

சுடீழனனின் மனன் றொழுதகையினன்
விட்டுயர் தோளினன் விசும்பின் மேக்குயர்
எட்டரு நெய்முதெய்தி நீளுமேல்
முட்டி மென்றுருவொடுவீன ந்தமூர் த்தியான். (கக)

செவ்வழிப் பெருமையென்றுணாக்கூஞ்செம்மைதான்
வெவ்வழிப்பூதம்மாநாந் தின்மேலதோ
அவ்வழித்தன் றெனின நுடம்பாலதோ
எவ்வழித்தாகுமென்றெண்ணுமீட்டதே. (க)

ஒத்துயர்கனகவாண்கிரியிலேங்கிய
மெய்த்துறுமரந்தொறுமின்மினிக்ஞலம்
மொய்த்துளவாமெனமுன் னும்பின்னரும்
தொத்தினதாரகைமயிரின்சுற்றெலாம். (கக)

கண்டலமறிவொடுகடந்தகாட்சியன்
விண்டலமிருபுடை விளங்குமெய்ம்மைபக்
குண்டலமிரண்மெக்தோளின்மச்சுடர்
மண்டலமிரண்டொபிமாறுகொண்டவே. (கஉ)

எனிலவொருகுரங்கீதென்றெண்ணலா
அணியைய நுமனையமைபநோக்குவாள்
சேணுயர் பெருமையொர்திநத்ததன்றெனா
நானுறுமுலகெலாமாந்நநாயகன். (கக)

எண்டிசைமருங்கினுமுலகம்பாவினும்
தண்டலிலுயிரொலாந்நதல்னைநோக்கின
அண்டமென்றதினுறையமரர்யாராயும்
கண்டனன் றுணுந்தன் கமலக்கண்களால். (கச)

எழுந்துயர்நெய்ந்தகையிரண்டுபாசமும்
அழுந்துறவழுத்தலினிலங்கையாழ்கடல்
விழுந்ததுநிலமிசைவிநிந்தவெண்டொ
தழைந்தனபுரண்டனமீனந்தாமெலாம். (கரு)

வஞ்சியும்மருங்குலம்மறுவில்சுற்றினள்
சஞ்சமுட்புராவனகழலுங்கண்டொளாள்
துஞ்சினராக்தொன்றுவக்குஞ்சுழ்ச்சியாள்
அஞ்சினெனிவ்வருவடங்குவாயென்றாள். (கக)

முழுவதுமிவ்வுருக்காணமுற்றிய
 குழுவில்துலகினிக்குறுகுவாயென்றான்
 எழுவினுமெழிவிலங்கிராமன்றேரளிப்பனைத்
 தழுவினளாமெனத்தளிர்க்குந்தவ்மையாள். (௩௭)

ஆண்டகையநுமனுமருளதாமென
 மீண்டனனவிசும்பெனுப்பதத்தைமீச் செல்வான்
 காண்டலுக்குரியதோருருவங்காட்டினான்
 தூண்டருவிளக்கனானையெசால்வினான். (௩௮)
 வேறு.

இடந்தாயுலகைமலையோடுமெறித்தாய்விசும்பையிவைசுமக்கும்
 படந்தாயுலகையொருசரத்தாற்பறித்தாயெனிணுப்பயலிணு
 நடந்தாயிடைபென்றால் நாணுதினக்குநளிர்கடலைக்
 கடந்தாயென்றலென்றானுநுங் காற்றமுன்னகமிமையாய். (௩௯)

ஆழிநெடுங்கையாண்டகைதன்னருளுப்புகழுமழிவின்றி
 உழிபலவுநிலைநிறுத்தற்கொருவனியேபுளையாறாய்
 பாழிநெடுந்தோள்வீரநின்பெருமைக்கேற்பப்பகையிலங்கை
 எழுபுடற்குமப்புறத்ததாசாறுநுந்ததிழிபன்றே. (௪௦)

அறிவுமீதேயுருவீதேயாற்றலீதேயரும்புலத்தின்
 செறிவுமீதேசெயலீதேகேற்றமீதேதேற்றத்தின்
 நெறியுமீதேநினைவீதேநீதுமீதேநினைக்கென்றால்
 வெறியரன்றேருகுணங்கொண்டிரிஞ்சுசன்முதலாமெலானேர். (௪௧)

பிள்ளைொயிற்றுவல்லரக்கர்விக்கநோக்கவீரர்க்குப்
 பிள்ளைபிறந்தானல்லதோர் துணைபிலாதபிழைநோக்கி
 உன்னுநிசுமேபுடைகின்றென்றென்றிந்தேனையமுயிருயிர்த்தேன்
 என்னைநிநுதொன்றாவரிவனெயெங்கோண் துணையென்றால். (௪௨)

மாண்டெனெனிணுப்பமுதன்றேயின்றேமாயச்சிறைநின்றும்
 மீண்டெனென்றெயாறுத்தாசாக்குலங்களோடுமீவேறுதேசன்
 பூண்டெனங்கோன்பொலன்சமுலுப்புதழேயன்றிப்புன்பழிமும்
 தீண்டெனென்றமனமகிழ்ந்தாடிருவின்றமுததுத்திருவன்றான். ()

அண்ணற்பெரியோனடிவணங்கியறியவுரைப்பானருந்ததியே
 வண்ணக்கடலினிடைக்கிடந்தமணலிற்பலரால்வானரத்தின்
 எண்ணற்கரியபடைத்தலைவரிராமற்கடியார்பானவரிதம்
 பண்ணைக்கொருவெனென்போந்தேனெவக்கடவபணிசெய்வேன். ()

எ அ உருக்காட்டுப்படலம்

வெள்ளமேழுபத்துளதால்வீரன்சேனையிவ்விலைப்
பள்ளமொருகைநீரள்ளிக் குடிக்கச்சாலும் பாண்மைபதோ
கள்ளா வரக்கர்கடியிலங்கைகாணு தொழிந்ததாலன்றோ
உள்ள துணையுமுதாவதறிந்துபின்னுமுளதாமோ. (ராயடு)

வாஸிபிளவல்வன்மை மந்தன்மபிந்தன்றுமிந்தன்வயக்கமுதன்
நீலநிடபன் கமுதாக்கன்பன்சன்சாபநெறிஞ்சாம்பன்
காலன்னபுதன்மருடர்காம்பன்சவயன்சவயாக்கன்
ஞாலமறியுதற்சங்கன்வினதன்றுயிந்தனளனென்பான். (ராயடு)

தம்பன் றாமத்தனிப்பெயரோன்றதுபின்வதனன்சகவலியென்
திம்பருல்காடெவ்வலகுமெடுக்குமிக்ககிராமன்சை
அம்பினுதவும்படைத்தலவரவரைநோக்கினிவ்வரககர்
வம்பினமுலைபாயுறையிடவும்பாதார்கணக்குவரம்புண்டோ (ராயடு)

உருக்காட்டுப்படலம் முற்றிற்று.

அடலம் - ௫ - இ - திருவிருத்தம் - கூறகூ.

கம்பநாட்டாழ்வார் திருவாழகனேசரணம்.

கா-வது சூடாமணிப்படலம்.

வேறு.

உண்டி துணையென்னவெளிதோவுலகினம்மா
புண்டரி கைபோலுமிவளின்னப்புரிகின்றள்
அண்டமுதரூபகனதாவிபனைபாளைக்
கொண்டதல்வதேகருமென்றுணர்வுகொண்டான். (க)

கேட்டியடியே ணுரைமுனிந்தருளல்கேளார்
ஹட்டியிடுமேலவனை வேறல்லிணையன்சூல்
ஈட்டியினியென்பலவிராமனெதிர்நினைக்க
காட்டியடிதாழ்வெனி தூகாண்டியி தூகாண்ம். (உ)

பொன்றிண்பொலன்சொடியென்மென்மயிர் பொருந்தித்
தூன்றியபுயத்தினிதிருக்கதூயர்நிட்டாய்
இன்றுயிலினைக்கவொரிமைப்பினிறைவையும்
குன்றிடைபுனைக்கொடுகுடிப்பெணிகைகொள்ளேன். (ஈ)

அறிந்திடையரக்கீர்தொடர்வாரீராளராமேல்
முறிந்துதிரநூறியெதுரென்சினமுடிமேன்
நெறிந்தகுழனிண்ணிலைமைகண்டெநடியோன்பால்
வெறுங்கைபெயரோனொருவராலுட்வீளியாதேன். (ச)

இலங்கையொடுமேகுதிசொலெண்ணினுமிடந்தென்
வலங்கொளொருகைத்தலையிள்வைத்தெதிந்திட்பான்
விலங்கினரைநூறிவரிவெஞ்சிலையிடுரேர்தம்
பொலங்கொள்கழறூழுவெனிதல்னைபொருளென்றால்.

அருந்ததியுரைத்தியழைந்தருகுசென்றுள்
மருந்தனயதேவிநெறிவஞ்சர்சிறைகவப்பிஸ்
பெருந்துயரினோடுமொருவீடுபெறலிலலா
திரந்தனளெனட்படரினென்னடிமையென்றாம். (சு)

புண்டொடர்வகற்றியபுயத்திடுகுபுக்கேன்
விண்டவரீவலத்தையுட்விரித்தூரைசெட்கேனோ
கொண்புவருகிற்தலெனையிர்க்குறுகிகொண்டேன்
கண்புவருகிற்தலெனைகழறுகேனோ. (சு)

இருக்குமதில்சூழ்கடியிலங்கையையிமைப்பின்
உருக்கியெரியாவிகலரக்கரையுமொன்ற
முருக்கிநிருத்தகலமுடித்துவினைமுற்றிப்
பொருக்கவகலகெண்ணினுமதும்புபுரிக்கின்றேன். (சு)

இந்துறுதனின்னொடிவெணய்தியிகல்வீரன்
சுந்தையுறுவெந்துயர்தவிர்ந்துதெளிவோடும்
அருந்தமிலரக்கீரூலமற்றவியநூறி
நந்தவிலபுவிக்கணிடர்பிற்களைதனன்றால். (சு)

வேறினிவிளம்பவுளதன்றுவிதியாலிப்
பேறுபெறவென்சுணருடந்தருளுபின்போய்
ஆறுதுயரஞ்சொலிளவஞ்சியடியன்றேறர்
எறுகடிக்கென்றுதொழுதுன்னடிபணிந்தான். (சு)

வேறு.

ஏயநன்மொழியெய்தவிளம்பிய
தாயின்முன்னியகன்றனயான்நனை
ஆயதன்மைபரியதன்றொமனத்
நூயடுமன்சொலினையனசொல்லினார். (சு)

அரியதன்று நின்னாற்றலுக்கேற்றதே
 தெரியவெண்ணினை செய்வதுஞ்செய்தியே
 உரியதன்றெனவோர்க்கின்றகுண்டதென்
 பெரியபேதைடைச்சின்மதிப்பெண்மையால் (யஉ)

வேலையின்னிடையேவந்துவெய்யவர்
 கோலிடுவஞ்சரநின்றொடுங்கோத்தபோ
 தாலமன்னவர்க்கல்லையெற்கல்லையால்
 சாலவுந்தடுமாறுந்நினைமையோய். (யங)

அன்றியும்பிறிதுள்ளதொன்றாயின்
 வென்றிவெஞ்சிலைமாசுணும்வேறினி
 தன்றியென்பதம்வஞ்சித்தநாய்சளிள்
 நின்றவஞ்சனைநீயுநினைத்தியோ. (யச)

கொண்டபோரினுங்கொற்றவன்விற்பொழில்
 அண்டவோவருநோக்கவென்றாக்கையைக்
 கண்டபோரர்க்கல்லிழிகாகங்கள்
 உண்டபோதன்றியானுளொவெனே. (யரு)

வெற்றிநாணுடைவில்லியர்விற்பொழில்
 முற்றநாணிலர்க்கியர்மூக்கொயிம்
 அற்றநாணிணராயினபோதன்றிப்
 பெற்றநாணமும்பெற்றியதாருமோ. (யசு)

பொற்பிறங்கலிலங்கைபொருந்தலர்
 எற்புமால்வரையாகிலதேயெனின்
 இற்பிறப்புமொழுக்கூமிழுக்கமில்
 கற்புமயான்பிறர்க்கெங்ஙனங்காட்டுகேன். (யசு)

அல்லன்மாக்களிலங்கையதாருமோ
 எல்லைநீத்தவுலகங்கள்யாவுமென்
 சொல்லினாற்கடுவேனதுதூயவன்
 வில்லினாற்றற்குமாசென்றுவீசினேன். (யசு)

வேறுமுண்டிராகேளதுமெய்யமையோய்
 ஏறுசேவகன்மேனியல்லாலிடை
 ஆறுமைம்பொறிநின்றுமொணைநக்
 கூறுமிவ்வுருத்திண்பிதல்கூடுமோ. (யசு)

கீண்டிவானெனினித்தனைச்சேண்பகல்
 ஈண்டுமோடியிர்டெய்யினிமைப்பிழ்முன்
 மாண்டுதீர்வென்றேநிலம்பண்டையால்
 கீண்டுக்கொண்டெழுந்தேகினன்கீழ்மையால். (உய)

மேவுசிந்தையின்மாதனாமெய்தொழன்
 தேவுவன்றலைசுந் துகதீதெனப்
 பூவின்வந்தபுராதனனேபுகல்
 சாவமுண்டெனதாருயிர்தந்ததால். (உக)

அய்னசாவமுளதெனவாண்டையான்
 மின்னுமெளலியன் மெய்ம்மையல் வீடணன்
 சன்னியெய்வயின்வைத்தகருணையான்
 சொன்னதுண்டு துணுக்கமகற்றுவான். (உஉ)

ஆயதுண்டையினுமதன்மெனின்
 மாய்வென்மன்றவறம்வழுவாதென் றும்
 நாயகன்வலியெண்ணியநானுடைத்
 தாய்மைகாட்டவுமித்துணைதூங்கினேன். (உங)

ஆண்டுநின் றுமரக்கனகழ்ந் துகொண்
 டெண்டுந்வத்ததுளவலியற்றிய
 நீண்டசாலையொழிநிலைநின்றது
 காண்டியையநின் மெய்யுணர்கண்களால். (உச)

கீர்விலேனிதொருபகலுஞ்சிலை
 வீரன்மேனியைமானுமிவ்வீங்குநீர்
 நாரநாண்மலர்ப்பொய்கையைநண்ணுவென்
 சொருமாருயிர்காக்குந் துணிவினால். (உரு)

ஆதலானதுகாரியமன்றைய
 வேதநாயகன்பாலினிடண்டனை
 போதல்காரியமென்றனள்புவையகி
 கோதிலானுமினையனகூறினான். (உசு)

நன்றுநன்றிவ்வுலகுடைநாயகன்
 தன்றுணைப்பெருந்தேவிதவத்தொழில்
 என்றுசிந்தைகளித்துவந்தேத்தினான்
 நின்றசங்கையிடரொழிநீங்கினான். (உசு)

இருளுஞ்ஞாலமிராவணனாலிது
 தொளுநீயினிச்சிப்பகறங்குறின்
 ம்ருளு மன்னவற்கியான்சொலும்வாசகம்
 அருளுவாயென்றடியினிற்றஞ்சினான் (௨௮)

இன்னுமீண்டொருதிங்கனிநுட்பல்யான்
 றிணைநொக்கிப்பகர்ந்ததுநீயுயொய்
 பிணையாவிபிடிக்கினிற்றேனநீத
 மன்னனாணையிணைமனக்கொணி (௨௯)

ஆரந்தாநீதிருமார்பற்கமைந்ததோர்
 தாரந்தானலளேனுந்தயாவெனும்
 ஈரந்தானதத்திலல்லளென்றலுந்தன்
 வீரங்காத்தலவேண்டென்றுவேண்டுவாய். (௩௦)

எத்துமவென்றியிணையவற்கீதொரு
 வார்தலைகூறுதிமன்னருளாலெனைக்
 காத்திருந்தவற்கேகடலென்றிடை
 கோத்தவெஞ்சிறைவீடென்றுகூறுவாய். (௩௧)

திங்கனொன்றினென்செய்தவந்தீர்ந்ததால்
 இங்குவந்திலனையெனின்யாணர்நீர்க்
 கங்கையாற்றங்கடையடிபெற்றந்தன்
 செங்கையாற்கடல்செய்வென்றுசெய்புவாய். ௩௨.

சிறக்குமாயிபர்முவர்க்குஞ்சீசையாண்
 டிறக்கின்றொடாநூதாளெனுமின்னசொல்
 அறத்தினுபகைபாலருளின்மையால்
 மறக்குமாயினுநீமறவேலையா. (௩௩)

வந்தெனைக்காரம்பற்றியவைகல்வாய்
 இந்தவிப்பிறவிக்கிருமாதரைச்
 சிந்தையாலுந்தொடெனென்றசெவ்வரம்
 தந்தவார்த்தைதிருச்செவிசாற்றுவாய். (௩௪)

ஈண்டிநானிருந்தின்னாயிர்மாயினும்
 பீண்டிவந்துபிறந்துதல்கேனியைத்
 தீண்டலாவதோர் தீவினைதீர்வரம்
 வேண்டிஒடொழுதென்றுவிளம்புவாய். (௩௫)

அரசவீற்றிருந்தாளவுமாப்மணிப்
புரசையானையின்வீதியிந் போகவும்
விரசுகோலங்கள் காணவியுயிலேன்
உரைசெய்தென்னை யென்னுழிவினையுன்னுவேன் (1)

தன்னைநோக்கியுலகந்தளரீதற்கும்
அன்னைநாய்க்கும்பரதனங்காற்றறும்
இன்னனெனப் புகழ்க்கேசுவதன்றியே
என்னைநோக்கியிங்கெங்ஙனமெய்துமோ. (1௭)

வேறு.

எந்தையாய்முதலிபகிளைஞரியார்க்குமென்
வந்தனைவிளம்புகிதயிபின்மன்னனைச்
சுந்தரத்தேகாளனைத்தொடர்ந்துகாத்துப்போய்
அந்தமினெயிறகர்க்கரசுகன்க்கென்பாய். (1௮)

இக்கிறமனைபனவிளம்பவின்னூநீர்
தத்துறலொழிந்திலீர்தையலீரொன
எத்திறத்தேதுவுமிபைந்தவின்னூரை
ஒத்தனதெரிவுறவுணர்த்தினுனமோ. (1௯)

வேறு.

வீவாய்நீயிவண்மெய்யென்கே
ஓய்வானின்னூயிருய்வானும்
போய்வானந்தகர்புக்கன்றோ
மேய்வான்மொலிபுமெய்யன்றோ. (20)

கைத்தோடுஞ்சிறைகற்போயை
வைத்தோனின்னூயிர்வாழ்வானும்
பொய்த்தோர்வில்லிதன்மீபாவாராம்
இத்தொடொப்பதியாதுண்டே. (21)

நல்லோய்நின்னைநலிந்தோரைக்
தொல்லேமெம்முயிர்கொண்டங்கே
எல்லோருஞ்செலவெங்கேகானும்
வில்லோயிஞ்செலவேண்டாமோ. (22)

நீந்தாவின்னலினீந்தாமே
தேய்ந்தாருதபெருஞ்செல்வம்
நந்தானுக்குணையாதே
ஓய்ந்தாலெம்மினூயர்ந்தாரியார். (23)

நன் றூப் நல்வினை நல்லோரைத்
 தின் றூரி தங்குடாபெய்துன்னக்
 கொண் றூலல்ல துகொள்ளேனா
 டிடென் றூனுக்கிவைவமேலாவோ. (௪௪)

மாட்டாதார் சிறைவைத்தோயை
 மீட்டாமென்கிலமீள்வாமெல்
 நாட்டார் நல்லவர் நன் னூ லும்
 கேட்டாரி வ்வுரைகேட்பாரோ, (௪௫)

பூண்டாள் கற்புடையாள் பொய்யாள்
 தீண்டா வஞ்சகர் தீண்டா முன்
 மாண்டா ளென் றுமனந்தேறி,
 மீண்டால் வீரம் விளங்காதோ. (௪௬)

கெட்டே நீயுயிர்க்கே தத்தால்
 விடாயென்றி டுன் மெல்லம்பால்
 ஓட்டாரோ மிலகோ ரோமும்
 சீட்டர் லுந் தொலையாவன்றே. (௪௭)

முன்னே கொல்வான் மூவுலகும்
 பொன்னே யோங்கிய போர் வில்லான்
 என்னே நிண்ணியைத் தென்றால்
 பின்னே செம்மை யி டுப்பானே. (௪௮)

கோளா னூறுபிற்கோ ளோமும்
 மூளா வெஞ்சின முற்றுகா
 மீளா வேலயல் வே றுண்டோ
 மாளா சோபுவிவா னேமீடும். (௪௯)

சாழி க்கண்கடறம்மோமும்
 எழுக்கே முல க்கல்லாமன்
 ஆழி க்கையவனம்பம்மா
 உழாழித்தீ யெனவுண்ணுவோ (௫௦)

பறித்தான்வானவர் பற்றாராத்
 தறித்தான் நீவினை தக்காரா
 எறித்தானவ்வினையெந்நானும்
 கொறித்தானென் தீகைகொள்ளாரோ. (௫௧)

சினாநுணியிடர்சீராநாய்

இனாநுவைவலினெல்லோரும்

நன்னாள் காணுதனை றன்றே

உன்னுனல்லறமுண்டானால்

(ருஉ)

புளிக்குங்கண்டகர்புண்ணீரள்

குளிக்கும்பேய்குடையுந்தோறும்

ஒளிக்குந்தேவருவந்துள்ளம்

கனிக்குந்நல்வினைகாணுயோ

(ருக)

வேறு

உழிபினி னுதியினாநுமெறிந்தெனக்

கேழ்கினர்சுமிகணகிழித்தபுண்பொழி

நாழிருங்குருதியிற்றரங்கவேலைகள்

எழுமொன்றாகநின்றிடைப்பக்காண்டியால் (ருச)

சூலிநம்பெருவழிநலைத்துச்சொர்வுறும்

ஆலியங்கண்ணியரறுத்துநீத்தன

காலியுங்கடப்பருவனப்பவானுயர்

நாலியம்பெருமலைதயங்கக்காண்டியால்

(ருரு)

விண்ணினீளியபெநங்கழுதும்வெஞ்சிறை

எண்ணினீளியபெரும்பறவையீட்டமும்

புண்ணினீர்புணரியிற்படிந்துபூவையர்

கண்ணினீராந்நிநிற்குளிப்பக்காண்டியால் (ருச)

கரம்பயின்முரசினங்கறங்கக்கைதொடர்

நரம்பினுழிமிழிசைநவிலநாடகம்

அரம்பையராடியவரங்கினுண்டொழிந்

சூரங்குகண்முறைமுறைசூனிப்பக்காண்டியால் (ரு)

புறையுறுபுன்றொழிலரக்கர்புண்பொழி

துறையுறுகுருதியுநீர்ப்பச்செல்வன

வறையுறுபிணப்பெரும்பிறக்கமண்டின

கறையுறுநெங்கடறார்ப்பக்காண்டியால் (ருஅ)

வினைபுடையரக்கராமிருந்தைவெந்துகச்சு

சனகியன்றொருதழனடுவட்டங்கலான்

அனகண்கையம்பெனுமாவிலுதைபால்

கனகநீடிவங்கைநின்றருக்காண்டியால்

(ருஆ)

தாக்கியலிராவணன் நலையிற்றாவின
 பாக்கியமணையநின் பழிப்பின்மேணியை
 நோக்கியகண் தீள நுதுகொண்முக்கினால்
 காக்கைதகன் தவநீந்துகொண்டிண்ணக்காண்டியால்

மேலுறவிராவணன் தழிந் துவல்கிய
 நீலுறுதுசைக்கரி திரிந் துநிற்பன
 வாலுறவணையவன் நலையைவவ்வலில்
 காலுறுகணைதடிந் திடுவகாண்டியால். (கூக)

நீர்த்தெழுதணைமழைவழங்குநீலவான்
 வேர்த்தெதன் றிடைபிடைவீசுந் தூசுபோல்,
 போர்த்தெழுபொலன் கொடியிலங்கைப்பூழிபோ
 டார்த்தெழுதழுதுநாத்தாடக்காண்டியால். (கூஉ)

நீனிறவரக்கந்தங்குருதிநீத்தநீர்
 வேலைமிக்காற்றொடுமிளவேலைசூழ்
 ஞாலமுற்றுங்கடையுதத்தூந்ச்சுறக்
 காலனும்வெறுத்துயிர்காலக்காண்டியால். (கூங)

அணங்கினாமளிரொடரக்கராடுறு
 மணங்கிளரீகற்பாச்சீசோலைவாவிவாய்ப்
 பிணங்குறுவான்முறைபிடித்தூமாலைப
 கணங்கொடுகுரக்கினங்குளிப்பக்காண்டியால். (கூட)

செப்புறலென்பலதெய்வவாளிகள்
 இப்புறத்தர் க்கரைமுருக்கியேகின
 முப்புறத்துலகையமுடக்கமுட்டலாண்
 அப்புறத்தர்க்கருமவியக்காண்டியால் (கூடு)

ஈண்டொருதிங்களிவ்விடரின்வைசுதல்
 வேண்டுவதன் றுநான்வினாவின் வீரணக்
 காண்டலேகுறைவுபின்காலம்வேண்டுமோ
 ஆண்டகையினியொருபொழுதுமாற்றுமோ (கூஈ)

ஆவியுண்டென் னுமீ துண்டின்னாடியிர்ச்
 சேவகன்றிருவுருத்தீண்டத்தீதுலாப்
 பூவிலைதளிர்நிலைபொரிந் துவெந்திலாக்
 காவிலைகொடியிலை நெடியகாணெலாம். (கூஎ)

சோகம்வந்துறுவதுதெளிவுதொய்ந்தன்றோ
மேகம்வந்திடித்துவந்துருமுனிபுகினும்
ஆகமும்புயங்களுமழுந்தவைந்தலை
நாகம்வந்தடர்ப்பினுமுணர்வுநாறுமோ. (௬௮)

மத்துறுதயிரொனவந்துசென்றிடை
தத்துறுமுயிரொடுபுலண்கடள்ளுறும்
பித்துறிய்பிரிவினிற்றிற்றந்தவேளே
எத்தனைபுளவையெண்ணுமீட்டவோ. (௬௯)

இந்நிலையுடையவன்றரிக்குமென்றியேல்
மெய்ப்ந்நிலையுணர்ந்துழீஇ மிடைந்ததீசெனினீ
பொய்ந்நிலைகாண்டியான்புகல் றயாவமுன்
லைந்நிலைநெல்வியங்கனியிற்காட்டுமேன். (௭௦)

தீர்த்தனாங்கவிக்ஞலத்திறையுந்தேவிநின்
வார்த்ததைகேட்டுவப்பதன்முன்னர்மாக்கடல்
தூர்த்தனவிலங்கையைச்சூழமாக்குரங்
கார்த்தத்துகேட்டுவந்திருத்தியல்லைநீ. (௭௧)

எண்ணார்ப்பெரும்படைநாலையிந்தகர்
நண்ணியபொழுதுநடுவணங்கைநீ
விண்ணுறக்கருளல்மேல்விளங்குள்விண்ணிவிண்
கண்ணனையெல்லெனெடுவெரிநிற்காண்டியால். (௭௨)

உங்கதன்றோண்மிசையிளவலம்மலை
பொங்குவெங்குதுணைப்பொலியப்போர்ப்படை
இங்குவந்திறுக்குநீயிடருமையமும்
சங்கையுநீங்குதிதனிமைநங்குவாய். (௭௩)

சூராவருங்குழலியிக்குறித்தநாளினே
விராவருநெடுஞ்சிறைமீட்கிலானெனினீ
பராவருப்பழியொடுப்பாவப்பற்றுதந்
கிராவணனைவெனிராமனென்றனன். (௭௪)

வேறு

ஆகவிம்மொழியாசிலகேட்டறிவுற்றார்
ஓகைகொண்புகளிக்ருமணத்தருயர்ந்தார்
போகைநன்றிவனென்பதுபுந்தியின்வைத்தார்
தோகையுஞ்சிலவாசகமின்னனெசொன்னார். (௭௫)

சேறியையவினாந்தனைநீயகையெல்லாம்
வேறியானினி யொன்றும்கிளம்பலென்மேலோய்
கூறுகின்றனமுன்குறியுற்றனகோமாந்
கேறுமென்றவைசொல்லெனவிண்ணிசைப்பாள்.

(எ௭)

நாகமொன்றியநல்வரையின்நலைமேனாள்
ஆகம்பவந்தெனைவள்ளுகிர்வாளினனைந்த
காகமொன்றைமுனிந்தயல்கல்லெழுபுல்லால்
வேகவெம்படைவிட்டதுமெல்லவிளிப்பாய்.

(எ௮)

அங்கதஞ்சிநடுங்கியயல்பதியண்மி
இங்குநின்வரவென்னவெனகடனலவெய்த
மங்ககபங்குடெண்டிசையுஞ்செலமற்றோர்
தங்கடங்களிடங்கண்மறுத்தமைதப்பாய்.

(எ௯)

இந்திரன்றருமைந்தனுந்நாயர்யாவும்
அந்தரத்தினினின்றவர்கண்டிபந்தோ
எந்தைதல்கரணன்றியோர்தஞ்சமுமின்றால்
வந்தவல்கரணவீழ்க்கெனவுற்றதும்வைப்பாய்.

(எ௯)

ஐயனின்சரணஞ்சரணென்றவனஞ்சி
வைபம்பவந்துவணங்கிடவள்ளன்மகிழ்ந்தே
வெய்யவன்கணிரண்டொடுபோகெனவிட்ட
தெய்வவெம்படையுற்றுளதன்மைதெரிப்பாய்.

(அய)

எந்தைநின்சரணஞ்சரணென்றவிதன்னால்
முந்தநின்றுகூறையும்பொதைந்தனமுந்தன
சந்தமொன்றுகொடித்திரள்கண்டமக்கே
வந்தொர்நன்மணிநிற்கெனவைத்ததும்வைப்பாய்.

(அக)

வேகம்பிண்டிசயந்தன்வணங்கிவிசும்பில்
போகவண்டரீகள்கண்டலர்கொண்டிபொழிந்தார்
நாகனம்பனிளங்கிளைநன்ருணராத
பாகுதங்கியவென்றியினின்பொல்பணிப்பாய்.

(அஉ)

என்றொளின்னுயிர்மென்கிளிக்கியார்பெயரீகென்
மன்னவென்றலுமாசறுகைகயன்மாதென்
அன்னைதன்பெயராகெனவன்பிடுடைன்னுட
சொன்னபெய்ம்பொழிசொல்லுதிமெய்ப்படைதொடர்ந்தோய். ()

என்றுநாத்தினிதித்தீனபேரடையாளம்
ஒன்றுணர்த்துவதில்லெனவெண்ணியுணர்ந்தாள்
தன்றிருத்துகிலிற்பொலிவுற்றதுதானே
வென்றதச்சுடர்மேலொழிகீழுறமெய்யால்.

(அச)

வாங்கினுடல்மலர்க்கையினன்னதுமுன்ன
எங்கினுடலநுமனுமென்கொலிசென்ன
வீட்கினுள்வியந்தாணுலகேழுப்திமுங்கித்
தூங்குகாரிருண்முற்றுமிரிந்ததுசுற்றி

(அடு)

மஞ்சலங்கொளியோனுமிம்மாநகர்வந்தான்
அஞ்சலன்னெனவெங்கணரக்கரயிர்த்தார்
சஞ்சலம்புரிசக்கரவாகமுடன்றழ
கஞ்சமும்மலர்வுற்றனகாந்தினகாந்தம்.

(அசா)

கூந்தன்மென்மழைகொண்முகின்மேலெழுதோளின்
வேந்ததன்னதுமெல்லிபறன்னெழின்மேனி
சேந்ததந்தமில்சேவகன்சேவாடிபுலையுட்க
காந்துகின்றதுகாட்டினண்டாருதிசண்டாஃ

(அஎ)

ஆடையின்மணிகண்மணியொப்பனதொண்ணள்
ஆடையின்கணிநுந்ததுபேரடையாளம்
நாடிவந்தெனதுன்னுயிர்தல்கியநட்பா
கோடியென்றுகொபித்தனன்மெப்பட்டிகழ்கொண்டாள்.

(அஅ)

தொழுதுவாங்கினன்சுற்றியதுசினன்முற்றப்
பழுதுறாவகைபந்தீனசெய்தனன்வந்தித்
தழுதுமும்மைவலங்கொடிறைஞ்சினனன்போ
டெழுதுபாவையுமேத்தினளேகினனிப்பால்.

(அக)

ஆடாமணிப்படலம்- முற்றிற்சீ


ஆடபடலம் - சா - இ - திருவிருத்தம் - சாகூரு.

கம்பநாட்டாழ்வார்திருவடிகளேசரணம்,





எ-வது. பொழிவிறுத்தபடலம்.



நெறிக்கொடுவடக்குறநீனப்பினிமிர்ந்தான்
 பொறிக்குலமலர்ப்பொழிலிடக்கடி துபோவான்
 சிறுத்தொழின்புடத்தகறந்தெனநெறிந்தான்
 மறித்துமொர்செயற்குரியகாரியமதித்தான். (க)

ஈனமுறுபற்றலவையெற்றியெயின்முதூர்
 மீனநிலபத்தினுடவீசிவிழிமாண
 மாணவன்மலர்கடமுலீன்வைத்துமிலெனெல் ஈரல்
 ஆனபொழுதெப்பரிசி னுனடியரவேன். (உ)

வஞ்சனையாக்கினநெருக்கிநெடுவாலால்
 அஞ்சினெடுவஞ்சுதலைத்தாளுறவசைத்தே
 வெஞ்சிறையிலவைத்துமிலென்வென்முமிலெனெல் ஈரல்
 தஞ்சமொருவர்க்கொருவரென்றருடல்ஈரே. (ஈ)

சண்நிருக்கடல்கலக்கினன்வலத்தில்
 னீண்ஓறலரக்கனமிநுக்கொர்சிறத்தினீ
 மண்நுசுறந்சுவண்மலர்க்குழல்பிடித்ததுக்
 கொண்ப்சிறைவைத்திடுதலிற்றுறைவதுண்டோ. (ச)

மீட்டுமினியெண்ணுப்பினைவேறுமுளதல் ஈரல்
 ஓட்டியிவரக்கையிலைசுதுரிமைமெயல்லாம்
 காட்டுவிதுவகருமமன்னவர்கடுப்போர்
 மூட்டிம்வகையாவதுகொலென்றுமுயல்கில் ஈரன். (ரு)

இப்பொழிலினைக்கடிநிறுக்குவென்றுத்தால்
 அப்பெரியபூசல்சனிசார்தலுமரக்கர்
 வெப்பறுசினத்தொநிரீமெல்வருவ்வந்தால்
 துப்புறமுருக்கிடயிருண்பலிதுருதால். (ஊ)

வந்சுவர்கள்வந்தவர்கண்மீள்கிரம்மடிந்தால்
 வெந்திறலக்கனும்விலக்கருவலத்தால்
 முந்துமெண்ணன்னவன்முடித்தலைமுசித்தென்
 சிந்தையுறுகோபமுமவித்தினிதுசெல்வேன். (ஊ)

என்றுநீனையாவிரவிசந்திரனியங்கும்
 சூன்றமிருகோணையதன்னுருவுகொண்டார்
 அன்றுலகையிற்றிடைகொள்ளெனமெனலாளுள்
 தூன்றுகடிகாவினைபுடக்கொடுதுதைத்தால். (அ)

முடிந்தனபிளந்தனமுரிந்தனநெரிந்த
 மடிந்தனபொடிந்தனமறிந்தனமுறிந்த
 இடிந்தனதகாந்தனவெரிந்தனகரிந்த
 ஒடிந்தனவொசிந்தனவுதாந்தனபிதிர்ந்த. (ஆ)

வேரொடுமறிந்தசிலவெந்தசிலவிண்ணில்
 காரொடுமறிந்தசிலகாலினெடுவேலைத்
 தூரொடுமறிந்தசிலதூய்பிடியாடுவாரேனார்
 உரொடுமறிந்தசிலவுக்கசிலநெக்க. (இ)

சோனமுதலம்நறவைசுழற்றியதுசைப்போர்
 ஆனைநகரக்குளகுமானவடிபற்றா
 மேனிமிரவிட்டசாவிசும்பின்பழிப்போய்
 வானவர்கணந்தனவனத்தைபுமடித்த. (ஈ)

அலைந்தனகடற்றியாயர்க்கரசன்மாடம்
 சூலைந்துகவிடிந்தனசூலக்கிரிகளோடு
 மலைந்துபொடியுற்றனமயங்கிநெறிவானத்
 துலைந்துவிழுமீனிநெடுவெண்மலருதிர்ந்த. (ஊ)

முடக்குநெடுவேரொடுமுதலகமுற்றும்
 கடக்குவடைவீசினகளித்ததுசையான
 மடப்பிடியினுகருதவமையினிமிர்வைதை
 துங்கியனவொத்தனவெயிற்றினிடைஞாலம். (ஊ)

விஞ்சையுலகத்தினுமிபக்கர்மலைமேலும்
 தூஞ்சதலில்வானவர் துறக்கநகரத்தும்
 பஞ்சிபுடிவஞ்சிபர்கண்மொப்த்தனர்பறித்தார்
 நஞ்சுமனைபானுடையசோலையினறும்பு. (ஊ)

பொன்றிமிடனிப்பருமரன்றிசைகள்போவ
 மிளநிவ்வொத்தனவெயிற்றுகதிருமொத்த
 ஒன்றிநெடுமொன்றிடைபுடைத்துகிரஜுழின்
 தன்றிரொடுக்கிவிழுதாரகையுமொத்த. (ஊ)

புள்ளிஐவெண்டுமிந்நிறுங்குகொள்புவும்
 கள் னுமுதையுந்தளிர்க்கொடனியகாயும்
 வெள்ளநெடுவேலையிடைமீனிமனிநூங்கித்
 துள்ளினமரன்படநெரிந்தனதுடித்த* (யௌ)

தூவியமலர்ந்தொகைசுமந் துதிசைதோறும்
 பூவிம்மணநாறுவபுலால் தமழ்கிலாத
 தேவியர்களோடுமுயர் தேவரினிதாடும்
 ஆவியெனலாயதிரையார்பலிகளம்மா. (யௌ)

இடந்தமணியேதுயுமிறுத்தகடிகாவும்
 தொடர்ந்தன துரந்தனபடிந் துநெறி தூரக்
 கடந்து செலவென்பதுகடந்தவிருகாலால்
 நடந்து செல்லாகுமெனலாகிய துநண்ணீர். (யௌ)

வேனில்வினையாடுசுடரோனிஐளிவிம்மும்
 வாணினிடவீசியவரும்பணைமரத்தால்
 தானவர்கண்மாளிகைக்கர்ந் துபொடியாய
 வானவிடியலொடியுமால்வகைணமான. (யௌ)

எண்ணிறருகோடிகொழிந்தனசெறிந்தே
 தண்ணமலைமீபாலிடைகழைந்த துசலத்தால்
 அண்ணலநுமானடலிராவணனதந்நாள்
 விண்ணுமொருசோலயுளதாமெனவிதித்தான். (உஃ)

தேனுறை துளிப்பிறைபுட்பலசிலம்பப்
 பூநிறைமணிக்கருவிசும்பினிடையேபோய்
 மேன்முறைநெருக்கவொளிவாொளிவில்வீச
 வானிடையநடாயநெறிமாணமெனலான. (உ௪)

சாகநெறிமாப்பணைகழைத்தனதனிப்போர்
 நாகமணியானெறியமேனிமிர்வநாளு
 மாகநெறிவாணிடையிழிந் துபுணல்வாரும்
 மேகமெனலாயநெறிமகவிடல்வீழ்வ, (உ௫)
 வேறு.

ஊனமுற்றிடையணைஐநித்தவர்
 ஞானமுற்றுபுநண்ணினர்வீடெனத்
 தானகற்பகத்தண்டலையிண்டலம்
 போனபுக்கனமுண்ணுறைபொண்கள். (உ௬)

மணிகொள்குட்டிமடட்டித் துமண்டபம்
துணிபடுத்தியல்வாவிசுடீர்த்தொளிர்
துணிசுவர்த்தலஞ்சிந் திச்செயற்கரும்
பணிபடுத்தியர்குன்றம்படுத்தீமோ.

(௨௪)

வேங்கைசெற்றுமராமரம்வேர்பறித்
தோங்குகற்பகம்பூவொடொடித்தூராய்
பாங்கர்சண்பகப்பத்திபறித்தயல்
மாங்கனிப்பணைமட்டித்துமாற்றியே.

(௨௫)

சந்தனங்கடகர்ந்தனதாள்பட
இந்தனங்களின்வெந்தொரிசிந்திட
முந்தனங்கவசந்தன் முகங்கெட
நந்தனங்கவர்கலங்கிறபிங்கவே.

(௨௬)

காமரங்களிவண்டுகலங்கிட
மாமரங்கண்மடிந்தனமண்ணொடு
தாமரங்கவரங்குதகர்ந்துகப்
பூமரங்களரிந்துபொரிந்தவே.

(௨௭)

குழையுங்கொம்புங்கொடியுங்குயிற்குலம்
விழையுந்தண்டளிர்ச்சூழலுமென்மலர்ப்
புழையும்வாசப்பொதும்பும்பொலன் கொடேன்
மழையும்வண்டிமயிலுமறிந்தவே.

(௨௮)

பவளமாக்கொடிவீசினபன்மழை
துவளுமின்னெனச்சுற்றிடச்சூழ்வரை
திவளும்பொற்பணைமாமரஞ்சேர்ந்தன
கவளூரானையினோடையிற்காந்தவே.

(௨௯)

பறவையார்த்தெழுமோசையும்பன்மரம்
இறவெடுத்தவிடக்கூரலோசையும்
அறவனார்த்தெழுமோசையுமண்டத்தின்
புறநிலத்தையுங்கைம்மிகப்போயதே.

(௩௦)

பாடலம்படர்கோங்கொடும்பண்ணிசைப்
பாடலம்பனிவண்டொடுபஃநிரைப்
பாடலம்புயர்வேலையிற்பாய்ந்தன
பாடலம்பெறப்புள்ளினம்பாறவே

(௩௧)

வண்டலம்புநலாற்றின்மராமரம்
 வண்டலம்புணலாற்றின்மடிந்தன
 விண்டலம்புகநீங்கியவெண்புணல்
 விண்டலம்புதநீண்மரம்வீழ்ந்தவே. (௩௨)

தாமரைத்தடம்பொய்கைசெஞ்சந்தனம்
 தாமரைத்தனவொத்தகூடைத்தலின்
 காமரக்தமாவண்டொடுங்கள்னொடும்
 காமரக்தடம்புக்தடல்வண்டவே. (௩௩)

சிந்துவாரந்திசைதொறுஞ்சென்றன
 சிந்துவாரம்புரைநிரைச்சீந்தன
 தந்துவாரம்புதவொடுதாளறத்
 தந்துவாரந்துகள்படச்சாய்ந்தவே. (௩௪)

நந்தவாந்த்துநாண்மலர்நாறின
 நந்தவானத்துநாண்மலாநாறின
 சிந்தவாநந்திரிந்துசச்செம்மணி
 சிந்தவானந்திரிந்தநிலைக்கடல். (௩௫)

புல்லும்பொற்பண்ப்பம்மணிப்பொண்மரம்
 கொலனுமிப்பொழுதேயெனுங்கொள்கையால்
 எல்லியிட்டுவிளக்கியவிந்திரன்
 வில்லுமொத்தனவிண்ணுறவீசின. (௩௬)

ஆனைத்தானமுமாடலரங்கமும்
 பாணத்தானமுப்பாய்பரிப்பந்தியும்
 எண்ணத்தாரணிதொடுமிற்றன
 கானத்தார்தருவண்ணல்கடாவவே. (௩௭)

மயக்கில்பொற்கூலவல்லிகள்வாரிநேநீ
 இயக்கூறத்திசைதொறுமெறிந்தன
 வெயிற்ககிரிக்கநிறைபற்றுறவீழ்ந்தன
 புயற்கடற்றலைபுக்கனபோல்வன. (௩௮)

பெரியமாமரமும்பெருங்குன்றமும்
 இரிபவீசலினிநெறிப்பொன்மதில்
 நெரியமாடநெருப்பெழுநீறெழு
 இரியல்போனவிலங்கையுமெங்கணும். (௩௯)

தீயவர் தீயசெய்தநீயவர் தெரியினல்லால்
 தூயவர் துணிதலுண்டேறும்முடைச்சூழலெல்லாம்
 ஆயமானெய்தவம்மானினையவரைக்கர்செய்த
 மாயமென் றுரைக்கவேயுமெய்யெனமையல்கொண்டேர். (சஅ)

என்றனளரக்கிமார் கள்வயிறலைத்திரியல்போகிக்
 குன்றமுமுலகும்வாணங்கடல்களுங்குலையேவோட
 நின்றதோர்சயித்தங்கண்டாணிக்குவலிபிணையென்றாத்
 தன்றடக்கைகண்டிடிப்பற்றினன்றூதையொட்பாள். (சக)

கண்டொளவரி தூய் தூகால் கொளவரி துதிண்கால்
 எண்டொளவரி திராவுயிருள்கொளவரி துமாக
 விண்டொள நிவந்தமேருளென்றவெ தும்பியுள்ளம்
 புண்டொளவுயர்ந்ததிப்பாசிப்பொறைகொளவரி துபோலாம். (சூ)

பொங்கொளிநெடுநாளீட்டிப்புதியபால்பொழிவதொக்கும்
 திங்களை நக்குகின் றவிருளெலாம்வாரித்தின்று
 அங்கைபத்திரட்டியான் றன்றூணையாலமுமானப்
 பங்கயத்தொருவன்றூணைபகம்பொறைப்படைத்ததம்மா. (சூக)

தூணெலாஞ்சுடருங்காசுகுற்றிறலா முத்தஞ்சொன்னம்
 பேணலாமணியின்பத்திப்பிடொலாமொளிகள்கிம்மசீ
 சேணெலாம்விநியுங்கற்றைச்சேயொளிச்செவ்வற்றேயும்
 பூணலாமெம்மனூராற்புகழலாம்பொ துமைத்தன்றே. (சூஉ)

வெள்ளியங்கிரியைப்பண்டவ்வெந்தொழிலரக்கன்வேரோ
 டள்ளினனென்னக்கேட்டானத்தொழிற்கழிவுதோன்றப்
 புள்ளிமாமேருவென்னும்பொன்மலையெயிப்பாஸ்போல
 வள்ளுகிர்த்தடக்கைதன்றூண்மண்ணின் றும்வாங்கியண்ணல். (சூஈ)

விட்டனனிலங்கைதன்மேல்விண்ணுறவிநிந்தமாடம்
 பட்டனபொடிசளானபகுத்தனபாங்குநின்ற
 சுட்டனபொறிகள்கிணைத்துளங்கினரரக்கர்சாமும்
 கெட்டனர்வீரம்மாயிழைப்பொகேடுகுழந்தார். (சூச)

நீரிடுதுகிலரச்சர்நெருப்பிடுநெஞ்சர்நெக்குப்
 சீரிடுமுருவர்நெற்றிப்பிணங்கிபுதாளர்பேழ்வாய்
 ஊரிடுபூசலாரவுளைத்தனரோடியுற்றார்
 பாரிடுபூவச்சேலைபாரிக்கும்பருவத்தேவர். (சூசூ)

அரிபடுதீற்றத்தான் றனருகுசென்றழியின் வீழ்ந்தார்
கரிபடுகிசையினீண்டகாவலாய்காவலாற்றேரூம்
கிரிபடுசுவலத்திண்டோட்குரங்கிடைகிழித்தவீச
எரிபடு துகிலி லொய்தினிற்ற துகடிசாவென்றார்.

(௫௬)

சொல்லிடவெளியதன்றற்சோலையைக்காலிற்கையின்
புல்லொய்துகளுமின்றிப்பொடிபட நூறிப்பொன்னால்
வில்லிநீவொமந்தலைன வேலொடுவாங்கவீசச்
சில்லிடமொழியத்தெய்வவிவங்கையுஞ்சிதைந்ததென்றார்.

(௫௭)

ஆடகத்தீருவிண்சோலைபொடிபறித்தீர கீசர்காக்கும்
தேடருமோமம்வாங்கியிலங்கையுஞ்சிதைத்தீசம்மா
கோடரமொம்மேறன்றி கிராக்கதர் லொற்றஞ்சொற்றல்
மூடருமொழிபாரொன்னமன்ன முறுவலசெய்தான்.

(௫௮)

சேவரிடளிபின் னுமன்னவதனுருச்சுமக்குந்திண்மைப்
புவலயததையன்றோபுகழ்வ துபுலவரீபோற்றும்
மூவரினொருவனெல்லுபுகலகிணுமுடிவிலாத
ஏவமக்குரங்கையைபாணுதியின் னெயென்றார்.

(௫௯)

மண்டலங்கிழித்தவாயின்மறிசுடன்மோழைமண்ட
எண்டிசைசுமந்தமாவுந்தேவருமிரியல்போகத்தீ
தொண்டைவாயர்க்கிமாரீகள்சூல்வயி றுடைந்துசோர
அண்டமும்பிளந் துவிண்டதாமெனவ நாமனாத்தான்.

(௬௦)

பொழி லுறுத்தபடலம்-முற்றிற்று.

சீக படலம்-௭-இ- திருவிருத்தம்- ௭௮௫௫.

கம்பநாட்டாழ்வார்திருவடிகளேசரணம்.

அ-வ து-கிங்கரர்வதைப்படலம்.



அருவரைமுழையின்முட்டுமசனியினிடிப்புமாழி
வெருவருமுழக்குமீசன்னிலிற்றுமொலியுமென்னகி
ருருமணிமகுடகோடிமுடித்தலைகுலுங்கும்வண்ணம்
இருப து செவியினூடு றுதைந்ததவ்வெழுந்தவோசை.

(௬)

புல்லியமுறுவளேரூன் றப்பொறாடையுஞ்சிதி துபொங்ங
எல்லையிலாற்றைமாக்கொண்ணிறந்தாணாயேவி
வல்லையினகலாவண்ணம்வானையும்வழியையமாற்றிக்
கொல்லலீரூரங்கைநொய்திற்பற்றுதிர்கொணர்திரொன்றூன், (உ)

சூலம்வாண்முசலங்கூர்வேரூமரந்தண்ணடுபிண்டி
பாலமேமுசலாவுள்ளபடைக்கலம்பரித்தகையர்
ஆலமேயனையமெய்யசகலிடமழிவுசெய்யும்
காலமேலெழுந்தமுரிக்கடலெனக்கடிசுசெல்வாரி, (ரு)

நானிலமதணிணுண்டுபோனொனநவிவினச்சொல்
தேனிணுங்களிப்புச்செய்புஞ்சிந்தையர்க்தெரித்துமென்னின்
கானினும்பெரியசோசைகடலினுட்பெரியாகோத்தி
வானினுட்பெரியர்மேனிடலையினும்பெரியர்மாதோ, (சு)

திருகுறுஞ்சினத்துத்தேவர் தானவொன்றுந்தெவ்வீ
இருகுறும்பெறிந்துநின்றவிசையினூர்வசையென்றெண்ணிப்
பொருகுறும்பென்றுவென்றுபுணர்வகுபுலணவாழ்க்கை
ஒருகுறுங்குரங்கென்றெண்ணிறெழுதுநாணும்குரெஞ்சர், (ரு)

சட்டியவாளரிட்டகவசத்தர்கழலர்நிக்கைத்
சட்டியதோளர்மேகந்தடவியகையர்வானை
எட்டியமுடியர்நாளாலிடறியபொருட்பரிட்டிக்
கொட்டியபேரியென்னமழையெனக்குமுறுஞ்சொல்லார், (சு)

வானவொறிந்ததெய்வவடுபடைவடுக்கணமற்றைத்
தானவர்நூந்தவேறுத்தழும்பொடுதயங்குந்தோளர்
யானையும்பிடியும்வாரியிடுங்கயவாடரீன்ற
கூனவெண்பிறையிறீரூன்றுமெயிறீறினர்கொதிக்குங்கண்ணர், (எ)

சக்கரமுலக்கைதண்டுதாராவாள்பரிசஞ்சங்கு
முந்தரமுசுண்டிபின்:உபாலம்வேல்குமுட்கோல்
பொந்தரங்குவிசம்பாசம்புகர்மழுவுமுப்பொற்குந்தம்
விந்தரங்கணவிட்டேறுகழுக்கடையெழுக்கணமின்ன, (அ)

பொன்னின்றுகளுந்நெய்வப் பூணினர்பொருட்புத்தோளர்
மின்னின்றபடையுங்கண்ணும்வெயில்விரிக்கின்றமெய்யர்
என்னென்றூர்க்கென்னென்னென்றொய்தியதறிந்திலாதார்
முன்னின்றார்முதுகுதியப்பின்னின்றார்முடுகுதின்றார், (கூ)

வெய்துறுபடையின்மீன்னர்வில்லினர்வீசுசாலர்
 மையுறுவிசும்பிற்றேன்றுமேனியர்ம்மடிக்கும்வாடர்
 கைபரந்துலகுபொங்கிக்கடையுமுடியுங்காலைப்
 பெப்பவென்றெழுந்தமாரிக்குவமைசால்பெருமைபெற்றார். (௮)

பனியுறுசெயலைசிந்தியோமமும்பறித்ததம்மா
 சனியொருகுரங்குபோலாநன்றுநந்தருக்கென்கினாரர்
 இனியொருபழிமற்றுண்டோவிதனினைன்றிநாத்துப்பொங்கி
 முனிவுறுமனத்திற்றாவிமுந் துறமுடுகுகினாரர்; (௮௩)

எற்றுறுமுரசும்வின்னானேறுவிட்டெடுத்தவார்ப்பும்
 சுற்றுறுசழலுஞ்சங்குந்தெழித்தெழித்தூர்ப்புஞ்சொல்லும்
 உற்றுடன்றென்றார் பாங்கியொலித்தெழுந்தாழிப்போவில்
 நற்றிநாகடல்களோடு மழைகளைநாவடக்க. (௮௨)

கெருவிடமில்லென்றெண்ணிவானிடைச்செல்கினாரும்
 புருவமுஞ்சிலையுங்கோட்டிப்புக்கயுயிர்த்துயிர்க்கினாரும்
 ஒருவரினெருவர்முந்திமுறைமறுத்துருக்கினாரும்
 விரிவிடவிலங்கையென்றுவழிபெற்றார்விளிக்கினாரும். (௮௬)

வானுறைவிதிர்க்கினாரும்வாயினமடிக்கினாரும்
 தோளுறத்தகட்டிக்கல்லைத்துகள்படத்துகைக்கினாரும்
 தாள்பெயர்த்திடம்பெருதுதருக்கினர்நெருக்குவாரும்
 கோள்வளைபெயிறுதின்றுதீயெனக்கொதிக்கினாரும். (௮௭)

வேறு.

அனைவருமல்லெயனநின்றாரளவறுபடைகள்பயின்றார்
 அனைவருமமரினையர்ந்தாரகலிடநெளியநடந்தார்
 அனைவரும்வரனினைமைந்தாரசனியினணிகளணிந்தார்
 அனைவருமரகாபென்றரசுரகையுயிரையயின்றார். (௮௮)

குறுகினகவசருமின்போல்குரைகழலுரகரும்வன்போர்
 முறுகினபொழுதினுடைந்தார்முதுகிடைமுறுவல்பயின்றார்
 இறுகினநிறுகிழவன்பேரிசைகெடவளகையெறிந்தார்
 தெறுகுநரின்கையர்வன்றோடினவுறவுலகுநிரிந்தார். (௮௯)

வகாசனையிடறுமினென்றும்மறிகடல்பருகுமினென்றல்
 இரவியைவிழவிடுமென்றவெழுமழையிழிபுமினென்றல்
 அரவினதரசனையொன்றோதரையிடைமைபுமினென்றல்
 தரையினையெயிடுமெயிடுமென்றவெலாருவரதமைதல்சமைந்தார். (௯௦)

தாளியினிமிர்புடலம்போயிமையவர்விழி துறவெம்போர்
 மீளியினினைமெனவன் றுள்வினாபுலிநிளாயெனவிண்டோய்
 ஆளியினினைமெனவன் றேலலைகடல்விடமெனவஞ்சா
 வாளியின்விசைகொழிநிண்கார்வரைவருவனவெனவந்தார். (௩௮)

பொறிதரவிநியுயிரொன்றோபுகையுகவயிலொளிமின்போல்
 செறிதரவுருமதிர்க்கின்றார் திசைதொறும்விசைகொடுசென்றார்
 னறிதருகடையுகவன்சாலிடநிடவுருமினிமம்போய்
 மறிதரமழையகல்விண்போல்வடிவழிபொழிலவளைந்தார். (௩௯)

வயிரொலிவளையொலிவன்கார்மழையொலிமுரசொலிமண்பால்
 உயிருலைவுறதிமிரும்போருருமொலிசெவியினுணர்ந்தான்
 வெயில்விரிகதிர்வனும்போய்வெருவிடவெளியிடைவிண்டோய்
 கயிலையிலையெனநின் றுனணையவர்வருதொழில்சண்டாலை. (௪௦)

இதவியலிணுவெனமுந்தேயிரையவுறவினிதுதெரிந்தான்
 பசவியவநிபுபயந்தாலதினலபயனுளதுண்டோ
 சிதவிபல்கடிபொழிலொன்றோ சிதநியசெயறருகிண்போர்
 உதவியலிணிதுணுவந்தா னெவரினுமதிசூயர்ந்தான். (௪௧)

இவனிவனிவனெனநின்றாரிதுவெனமுதலியெதிர்ந்தார்
 பவனனிவமுடுகிறந்தார்பகலிரவுறமிடைகின்றார்
 புவனியுடலைபும்கிசும்பும்பொருவருநகருமுடன்போர்
 துவனியிசுதிர்விடம்போற்குடர்விடுபடைகிறந்தார். (௪௨)

மழைகளும்கிடலும்போய்மதமறமுரசமறைந்தார்
 முழைகளினிதழைமறந்தார்முதுபுகைகதுவமுனிந்தார்
 பிழையிலபடவரவின்றோள்பிடருறவடியிடுகின்றார்
 கழைதொடர்வனமெரியுண்டாலெனவெறிபடைஞரீகலந்தார். (௪௩)

அறவனுமசினையறிந்தானருகினிழகினமைந்தார்
 இறவினிணுவவுநெடுந்தா ருயர்மாமொருகையியைந்தான்
 உறவருதுணையெனவன்றோ வுதவியவடையுவந்தான்
 திறைகடல்கடையுநெடுந்தாண்டலை யெனநெயினிமிர்ந்தான் (௪௪)

பருவரைபுரையெனவன்றோள்பனிமலையருவிநெயிங்கால்
 சொரிவனபலவெனமண்டோய்துறைபொருகுருதிசொரிந்தார்
 ஒருவரையொருவர்தொடர்ந்தா ருயர்சுழையுடையருண்டார்
 அருவரைநெயியிழும்போசனியுமசையவறைந்தான். (௪௫)

பறைபுணாவிழிகள் பறிந்தார் படியிடை நெடிது படிந்தார்
பிறைபுணாயெயினுமிழந்தார் பிடொழிதலைகள் பிளந்தார்
குறையுயிர்சிதறநெரிந்தார் குடொழிகுருதி குழைந்தார்
முறைமுறைபடைகளை நிறந்தார் முடைபுடல்மறியமுறிந்தார் (௨௬)

புடையொடுவிடுதனவின் காப்பொறியிடைமயிர்கள் புகைந்தார்
தொடையொடுமுதுகுதுணிந்தார் சுழிப்பிகுருதிசொரிந்தார்
படையிடையொடிய நெறிந்தோள் பறிகரவயினுறுற்றந்தார்
இடையிடைமலையின் விழுந்தாரிசல்பொரமுடுகியெழுந்தார். (௨௭)

புதைபடவிருளின் மிடைந்தார் பொடியிடை நெடிது புரண்டார்
லிதைப்பிமுபிரர் விழுந்தார் விளவொடுவிழிபுழிழந்தார்
கதையொடுமுதுகரமலந்தார் கணைபொழிசூலையர்கலந்தார்
உதைபடவுரணுநெறிந்தாரநதொறுபிகுருதியுமிழந்தார். (௨௮)

அயலயன்மலை யொடறைந்தானபிபகையளசையடைந்தார்
வியவிடமறையவிரிந்தார் மிசையுலகடையமிடைந்தார்
புயறொடுகடலின் விழுந்தார் புடைபுடைசிகைவொடுசென்றார்
உயர்வுறவிசையினெறிந்தானுடவொடுமுலகுதுறந்தார். (௨௯)

வேறு.

பற்றித்தாளொடுதோள் பறித்தெறித்தனன்பாரினை
இற்றவெஞ்சிறைவெற்பினமாமெனக்கிடந்தார்
கொற்றவாலிடைக்கொயிந்தொழிலர்க்ககையடங்கச்
சுற்றிவீசலிற்பம்பரமாமெனச்சுழன்றார். (௩௦)

லாள்களிறறனவிற்றனவரிசூலவயிரத்
தோள்களிறறனவிற்றனசுடர்மழுச்சூலம்
நாள்களிறறனவிற்றனநகையெயிறீட்டம்
நாள்களிறறனவிற்றனபடைபுடைத்தடக்கை. (௩௧)

தெறித்தவலையலை தெறித்தனசெறிசுடர்க்கவசம்
தெறித்தபைங்கழல் தெறித்தனசிலம்பொடுபொலந்தார்
தெறித்தபண்மணிதெறித்தன பெரும்பொறித்திறங்கள்
தெறித்தகுண்டலந் தெறித்தனகண்மணிசெறி. (௩௨)

உக்கபற்குவையுக்கன துவக்கெலும்புதிரீர்வுந்
றுக்கமுந்தரமுக்கன முசுண், டுகளுடைவுந்
றுக்கசக்கரமுக்கனவுடறிந் துயிர்கள்
உக்ககற்பணமுக்கனவுயர்மணிமகுடம். (௩௩)

தாள்களாற்பலரிதடக்கைகளாற்பலரிதாக்கும்
 தோள்களாற்பலரிசுடர்விழியாற்பலரிதொடரும்
 கோள்களாற்பலரிசூத்தூகளாற்பலரிதத்தம்
 வாள்களாற்பலரிமரங்கனிஞாற்பலரிமடிந்தார். (௩௦௪)

ஈர்க்கப்பட்டனர்சிலர்சில ரிடிப்புண்டிபட்டார்
 பேர்க்கப்பட்டனர்சிலர்சிலரிபிடியுண்டிபட்டார்
 ஆர்க்கப்பட்டனர்சிலர்சிலரிடியுண்டிபட்டார்
 பார்த்தப்பட்டனர்சிலர்சிலரிபயமுண்டிபட்டார். (௩௦௫)

ஓடிக்கொன்றணன்சிலவரையுடலுடனேறும்
 கூடிக்கொன்றணன்சிலவரைக்கொடிநெடுமரத்தால்
 சாடிக்கொன்றணன்சிலவரைப்பிணந்தொறுந்தடவித்
 தேடிக்கொன்றணன்சிலவரைக்கமங்கெனத்தூரிவால். (௩௦௬)

முட்டிணர்படமுட்டிணன்முறைமுறைமுங்கிக்
 கிட்டிணர்படக்கிட்டிணன்கிரியெனநெருங்கிக்
 கட்டிணர்படக்கட்டிணன்கைகளின்மெய்யின்
 தட்டிணர்படத்தட்டிணன்மலியெனத்தகுவான். (௩௦௭)

மறக்கினுங்கொல்லுமுணரினுங்கொல்லுமால்விசும்பின்
 பறக்கினுங்கொல்லும்படரினுங்கொல்லுமின்படைக்கை
 நிறக்கருங்கழலரக்கர்செணரிதொறும்பொறிகள்
 பிறக்கநின்றெரிபடைநனைத்தடக்கையாற்பிடியையும். (௩௦௮)

சேறுமவண்டலுமழிளையுநிணமுமாய்த்தினிய
 நீறுசேரிநெடுந்தெருவெலாந்தீத்தமாய்நிரம்ப
 ஆறுபோல்வருங்குருதியவ்வறுமலைலப்புண்
 டூறில்வாங்கொறுமுமிழ்வதெயொத்தவ்விலங்கை (௩௦௯)

சுருதுகாலினுங்கையினும்வாலினிற்கட்டிச்
 சுருதுயெயன்னமாருதிமரத்திடைதூரப்பான்
 நிருதொந்திரத்திடுகரும்பாமெனநெரிவார்
 குருதுசாறெனப்பாய்வதுகுரைகடற்கூணில். (௩௧௦)

எயித்தரக்கையெறிதலுமவருடலெற்றக்
 கொடித்தினமாளிகையிடிந்தனமண்டபங்குலிந்த
 தடக்கையாணைகண்மறிந்தனகோபுரந்தகர்ந்த
 விடிக்குல்லங்களும்புரவிபுமவிந்தனபொரிய. (௩௧௧)

தத்தமாடங்கடம்முடலாற்சிலர்தகரீத்தார்
 தத்தமாததைத்தங்கழலாற்சிலர்சமைத்தார்
 தத்தமாக்களைத்தம்படையாற்சிலர்தடந்தார்
 எற்றிமாருதிதடக்கைகளான்விசித்தெறிய. (சஉ)

ஆடன்மாக்களிறையவனரக்கியர்க்கருளி
 விடுநோகடியேசெல்கென்றுசிலவனாவிட்டான்
 கூடொருர்க்கவருயிரொனச்சிலவனாக்கொடுத்தான்
 உடொருர்க்கவரீமனைதொறுஞ்சிலவனாயுத்தான். (சக)

சருவெலாமுட நெற்றியெலாமுடல் சதுக்கத்
 தருவெலாமுடலுடரியெலாமுடலுள்ளார்
 சருவெலாமுடல்காயமெலாமுடலரக்கர்
 தெருவெலாமுடறையமெலாமுடல்கிதறி. (சச)

உன்னெலாமுயிரீகவரீவுறுங்காலனையுந் துலந்தான்
 தானெலாயாமுருதிசாயிகைதவிரான்
 மீனெலாமுயிரீமேகமெலாமுயிரீமேன்மேல்
 வானெலாமுயிரீமற்றுமெலாமுயிரீகந்தி. (சடு)

ஆகவிச்செருவிளைவுறுமடைமதியினரக்கர்
 மோகமுற்றனராமெனமுறைமுறைமுனிந்தார்
 மாகமுற்றவுமாதிரமுற்றவுமவளைந்தார்
 மேகமொத்தனரீமாருதிவெட்யவனொத்தான். (சசு)

அடலரக்கருமரீத்தலினலைத்தலினயரப்
 புடைபெருத்துயரீபெருமையிற்சருமையிற்பொலிவிண்
 மிடலயிற்படைமீனெனவிலங்கலிந்கலங்கும்
 கடனிகரீத்தனரீமாருதிமந்தரங்கபுத்தான். (சஎ)

சரசலத்தினுங்காலினும்வாலினுங்க துவ
 றினாமணித்தலைநெரிந் துகச்சாய்ந் துயிரீநீப்பார்
 சரரீநடுக்குறவுமுதுகொண்டெழுந்தநாடொடரும்
 உரகொத்தனர துமனுங்கலுமுனெயொத்தான். (சஅ)

மானமுற்றதம்பகையினுன்முனிவுற்றுவளைந்த
 மீனுடைக்கடலுலகினினுளவெலாமிடைந்த
 உணநக்கொன்று துகைக்கவுமொழிவினாநிருநர்
 ஆனெயொத்தனராளரியொத்தனநுமன். (சக)

எய்தவெற்றினவெறிந்தனவீர்த்தனவிகலின்
பொய்தகுத்தினபொதுத்தனதொலைத்தனபோழ்ந்த
கொய்தசுற்றினபற்றினகுடைந்தனபொலிந்த
ஐயன்மற்பெரும்புயத்தனபுண்ணளப்பரிதால் (௫௮)

காரீகநுந்தடங்கடல்களுமழைமுனிந்தண்ணும்
வேர்க்கவெஞ்செருவினைத்தெழும்வெள்ளையிற்றரக்கீர்
போர்க்குழாம்படிபூசவினையினப்புக்கழுவற்
றூர்க்கும்விண்ணவரமலையேயுயர்ந்தகண்மமரில். (௫௯)

மேவும்வெஞ்சினத்தரக்கீர்கண்முறைமுறைவிசையால்
ஏவுப்பன்படையெத்தனைகோடகொணினும்
தூவுந்தேவருமடளிநுமுனிவருஞ்சொரிந்த
பூவும்புண்டாநுந்தெரிந்திலமாருதிபுயத்தில். (௬௦)

பெயர்க்குஞ்சாரிதைமறங்கெனத்திசைதொறும்பெயர்வின்
உயர்க்கும்விண்மிசையோங்கலி. மண்ணின்வந்துறலின்
அயர்த்துவீழ்ந்தனரழிந்தனரக்கிராயுள்ளார்
வெயர்த்திலன்மிசையுயிர்த்திலனல்லறவீரன். (௬௧)

எஞ்சலக்கணத்தறிந்திலமிராவணனேவ
நஞ்சமுண்டவராமெனவநுமன்மேனடந்தாரீ
தூஞ்சிரைல்லதியாவருமறத்தொழிந்தொலைவுற்
றஞ்சினுரில்லையரக்கரில்வீரர்மற்றியாரோ. (௬௨)

வந்தகிங்கரரோயெனுமாத்திகாமடிந்தாரீ
நந்தவானத்தூநாயகரோடினர்நடுங்கிப்
பிந்தூகாலினர்கையினர்பெரும்பயம்பிடரின்
உந்தவாயிரம்பிணக்குவைமேல்விழுந்தூனைவாரீ. (௬௩)

வினைவினுற்றனர்விம்மலுற்றியாதொன்றுமவிளம்பார்
கரதலத்தினுற்பட்டதூங்கட்பினைக்கின்றூர்
தராயினிற்கிலர்சுசைதொறுநோக்கினர்சலிப்பார்
அரசன்மற்றவரலக்கணையுரைத்திடவறிந்தான். (௬௪)

இறந்துநீங்கினரோவின்மெனணையையிகழ்ந்து
தூறந்துநீங்கினரோவன்றிவெஞ்சமர்வொலைந்தாரீ
மறந்துநீங்கினரோவென்கொல்வந்ததெல்லுரைத்தான்
நீறஞ்செருக்குறவாய்தொறுநெருப்புமிக்கின்றான். (௬௫)

வேறு.

சுலந்தலைக்கொண்டனராயதல்மையார்
அலந்திலர்செருக்களத்தஞ்சிரூரலர்
புலந்தெரிபொய்க்கரிபுகலும்புன்கனார்
குலங்கனினைவிந்தனர்குரங்கினுலென்றார். (௫௮)

எவனினெய்தினரிருந்தவெண்டிசைத்
தேவரைநோக்கினுணுஞ்சிந்தையான்
யாவதென்றறிந்திலின்பொலுமலென்றார்
மூவதையுலகையுடவிழுங்கமுள்கிள்குறான். (௫௯)

மீட்டவருரைத்திலர்பயத்திலீ விட்புவார்
தோட்டலரினமலர்த்தொங்கன்மோலயன்
வீட்டிபதரக்காரையென்னும்வெவ்வாரை
சேட்டதோகண்டதொகிளத்துவீரொன்றான். (௬௦)

கண்டனொபாருபுடைநின்றாண்டளால்
தெண்டிணாகடலெனவளைந்தமேசனையை
மண்டலந்திரிந்திதாருமரத்தினுலடி
உண்டதக்கிரங்கினமொழிவதனறென்றார். (௬௧)

கிங்கரீவதைப்படலம் - முற்றிற்று.

ஆகப்படலம் - ௮ - ௩ - திருவிருத்தம் - ௮௮௫௬.
கம்பநாட்டாழ்வார் திருவாடகளைசரணம்.

கூ-வது-சம்புமாலிவதைப்படலம்.

கூம்பினறையனின்றகுன்றெனக்குவவுத்திண்டோட்
பாம்பிவர்த்தறுகட்சம்புமாலியென்பவனைப்பாசந்
வாம்பரித்தானையோடு வளைத்ததன்முனைமாற்றித்
தாம்பினின்பற்றித்தந்தென்மனச்சினந்தணித்தியென்றான். (௧)

ஆயவன்வணங்கிவீர மாகத்தருமளக்கார்முன்னர்
நீயினுமுடித்தியென்றுநேர்ந்தனைநீனைவினெண்ணி
எயினையென்னப்பெற்றாலெண்ணின்யாருயர்ந்ததொன்றாய்
பொயினிலங்கைவேந்தன்மேரிச்சினம்போவதொப்பான். (௨)

[௩௪]

11 கா சம்புமாலிவதைப்படலம்

தன்னுடைத்தானையோடுநீதயமுசுன்றருகென்றேய
மன்னுடைச்சேனையோடுநீதாதைவந்தீந்வாளின்
பின்னுடைப்பரவையோடுமீவேறுளொர்சிறப்பின்விட்ட
பின்னுடையனிததீதாடும்பெயர்ந்தனன்பெரும்போர்பெற்றான் (க)

உருமொத்தமுழக்கிற்செங்கண்வெள்ளையிற்றோடைநெற்றிப்
பருமித்தகிரியிற்றோன்றுய்வேழமுப்பகுமத்தண்ணல்
நிறுமித்தவெழிவிமுற்றிற்றென்னலாநிலையநேமி
சொரிமுத்தமால்சூழந் துகிற்சொடித்தடந்தேர்சுற்ற. (ச)

காற்றினமருங்கிற்கட்டிக்கால்வகுத்துயிருங்கூட்டிக்
கூற்றினையேற்றியன்ன குலப்பரிசுநூவகஞ்சுற்றின்
தூற்றினினெழுப்பியாண்பித்தொகுத்தெனச்சுழல்பங்கண்ண
வேற்றினப்புவியேறென்னவியந்தெழுப்பதாதுயீட்டம். (சு)

தோமரமுலக்கைகூர்வாள்சுடர்மழுக்கூலிசந்தோட்டி
தாமரநீசின்மகூர்வேறழலொளிவடஞ்சாபம்
காமாதண்டெழுக்கள்காந்துங்கற்பணங்காலபாசம்
மாமரம்வலயம்வெங்கோல்முதலியவயங்கடாடோ. (சு)

எத்தியவயில்வேல்குந்தமெழுக்கமுமுதலவேந்நிக்
குத்தியநினைப்பமீதிற்குமுவினமழைமாக்கொண்மூப்
பொத்துகுபொருவினன்னீர்சொரிவனபோவபோலச்
சித்திரப்பதாசையீட்டந்திசைதொறுஞ்செந்வசெவ்வ. (சு)

பல்லிபந்துவைப்பநன்மாப்பணிலங்கண்முரலப்பொன்றேரிச்
சிலலிதனிடிப்பவாசினித்திதுடச்செறிபொற்றரும
விலலுந்நிநிசைப்பயாணமுழக்கம்விட்டார்ப்பவிண்டோய்
ஒலல்லாவிவான்றேவருரைந்தரிவொழிக்கமல்கோ. (சு)

பிண்ணகுதிகளையாவுமெருவின்விநங்கித்தோன்றத்
தொன்நகர்பிறவுழைல்லாம்பொலிந்தனகுறக்கமென்ன
முன்னவன்கேனைசெல்லவார்தலியிலங்கையய
பொன்னையரிதகரிந்துபொங்கியார்தெழுதாளிபோர்ஊ. (சு)

ஆயிரமைந்தொடைந்தாமாழியந்தடந்தேரத்தேர்க்
கேயினவிரட்டியானையானையினிரட்டிபாட்டமா
பொயினபதாதிசுர்ன்னபுரவியினிரட்டிபோலாம்
தீயவன்முடந்தேர்சுற்றித்தெற்றெனச்சென்றசேனை. (ய)

விண்மறைக்கிழவர் நானாவிஞ்சையர்வர்த்தினிமிக்கார்
வன்மறக்கண்ணராற்றல்வரம்பிலாவயிரத்தோளார்
தொன்மறக்குலத்தீர் தூணிதூக்கியபுறத்தீர்மார்பின்
கண்மறைத்தொளிநுஞ்செம்பொற்கவசத்தீர்கழிந்தேரடிகள். (௮௧)

பொருதுசையான்யூரும்புனிதன்ப்பொருவும்பொற்பர்
சுரிபடைத்தொழி லுமற்றையங்குசத்தொழி லுந்தொக்கார்
நிநுதிநிநிநந்தீரீரீநநருப்பிடைபரப்புங்கண்ணர்
பரிதியிற்பொவியுமெய்யர்பரிமதக்களிற்றின்பாகர். (௮௨)

எர்கெழுதுசையஞ்சாரிபதினெட்டுமியல்பினெண்ணிப்
போர் கெழுபடைபுங்கற்றவித்தகப்புலவர்போரில்
தேர் கெழுமறவர்பானச்செவகர்சிரத்திற்செல்லும்
தாரகெழுபுரவியெண்ணுந்தம்மணந்தாவப்போளா. (௮௩)

அந்நெயிந்தானைசுற்றவாமரையச்சஞ்சுற்றப்
பொண்ணெயிந்தேரிந்போளூன்பொருப்பிடைநெருப்பிற் பொங்கித்
சன்னெயிங்கண்கள்நாந்தத்தாழ்ப்பெருங்கவசமார்பின்
பிலினிடவெயிலுமீசவிவிலிபிமெயிற்றுவிர்ன். (௮௪)

நாயகன்

வந்திலரரக்கொண்ணுமனத்தினன்வழியையேநோக்கிச்
சந்திரன் முசலவானமீனெலாந்நெருவநின்ற
இந்திரதனுவிற்றேரூன்றுந்தோரணமிவர்த்துநின்றான். (௮௫)

தேழி நமணிபும்பொண்ணும்விசும்பிருள்கிழித்துவிங்க
உயிநுங்குகிர்களோயிந்தோரணத்தும்பர்மேலான்
சூழி நுங்குகிர்களெல்லாந்தோற்றிடச்சுடருஞ்சோதி
ஆழிபிளபிவட்டோன்றுமருக்கனையனையனானான். (௮௬)

செல்லொடுமேதஞ்சிந்தத்தினாக்கடல்சிலப்புத்தீர்ச்
கல்லனாகிடந்தநாகமுயிரொடுவிடமுங்காலக்
கொல்லியலக்கர்நெஞ்சிந்குடிபுகவசசம்வீரன்
வில்லெனவிடிக்கவிண்ணோர்நபிக்குறவீரனாத்தான். (௮௭)

நின்றனதுசைக்கணவேழநெயிங்களிச்செருக்குநிங்கத்
தென்றிசைநமனுமுள்ளந் துணுக்கெனசசிந்திவானில்
பொன்றவிண்மீன்களெல்லாம்பூவெனவுதிரப்புவும்
சூன்றமும்பிளக்கவேலை துளக்குறக்கொட்டினுண்டுள்ளான். (௮௮)

அவ்வழியாகத் தொல்நாமலை நெடுங்கடலினூர் தீதார்
 செவ்வழிச் சேறலாற்றார் பிண்பெட்டுங்குணர்ந்தென்றி
 வெவ்வழிக்குறுகிவெள்ளம்புடைமிடைந் துயர்ந் துவீங்க
 எவ்வழிச்சுறு மென் றார் தமருடம்பிடறிவீழ்வார். (௧௬)

ஆண் பிநின் றரக்சன் வெவ்வேறணிவகுத்தனிசுந்தல் னை
 மூண் டருபுடையுமுன் னுமுன் றமுறைமுகசீவவித்
 தூண் டுண் றுணுந் திண் டேர் கோரணத்திருந்ததோன் றல்
 வேண் டுய நெறுந் தா னெண் னவீங்கின ன்னிசயத்திண் டோள். (௧௭)

ஐயனுமடைந் துநின் றுழிபானளவினாமம்
 நெய்கடர்விளககிற் றுண் டு நெற்றியே நெற்றியாக
 மொய்யபரிசுசேனைபொங்கமுரணயிலுகிர்வாண் மொய்த்த
 டையனோகைகனாகக்கடகைகழைநிறுவாலாக. (௧௮)

வயிர்கள்வால்வளைகள்விடம்பவரிசிலைபிழைப்பமாய்ப்
 பயிர்சனார்ப்பெய்ப்பிப்பழரிப்பவ்விபங்குமுறப்பற்றிச்
 செயிரொகைவாளரக்சர்சீற்றங்குசெருகினர்படைள்சிர்தி
 வெயிலகள்பொலொளிகள்வீரவீரன்மேற்கடிதுவிட்டார். (௧௯)
 வேறு.

கருங்கடலரக்சர்தம்படைந் தலங்கரத்தால்
 பெருங்கடலுறப்புடைத்திதுத்துகப்பிசைந்தான்
 விரிந்தனபொறிக்குலநெருப்பெனவெசண்டான்
 டுருந்தவன் கிடந்ததொழொழுத்தெரிந்தெடுத்தால். (௨௦)

இருந்தனெனமுந்தனனிழிந்தனனுயர்ந்தான்
 திரிந்தனன்புரிந்தனெனநனிதெரியார்
 விரிந்தவர்குவிந்தவர்விலங்கினர்கலந்தார்
 பொருந்தினர்நெருங்கினர்களப்படப்புடைத்தான். (௨௧)

எறிந்தனவெய்தனவிடயுருமேன்மேன்
 செறிந்தனபடைக்கலமிடக்கையிற்சிறைத்தான்
 முறிந்தனதெய்வநிமுடிந்தனதடந்தோர்
 மறிந்தனபரிநிறாவலக்கையிலமலந்தான். (௨௨)

இழந்தனநெடுங்கொடியிழந்தனவிருங்கோ
 டிழந்தனநெடுங்கடலிழந்தனவியன் றுள்
 இழந்தனமுழங்கொலியிழந்தனமசும்பார்
 டிழந்தனபெருங்கடலிருங்கவுள்யானை. (௨௩)

நெரிந்தனதடஞ்சுவர்நெரிந்தனபெரும்பார்
 நெரிந்தனறுசம்புடைநெரிந்தனவதன்சால்
 நெரிந்தனகொடிஞ்சில்கணெரிந்தனவியன்றார்
 நெரிந்தனகயம்பார்நெரிந்தனநெயிந்தேர். (௨௭)

ஓடிந்தனவுருண்டனவுலந்தனபுலந்த
 இடிந்தனவெரிந்தனநெரிந்தனவெழுந்த
 மடிந்தனமறிந்தனமுறிந்தனமலைபோல்
 படிந்தனமுடிந்தனகிடந்தனபரிமா. (௨௮)

வெருண்டனர்வியந்தனர்விழுந்தனொழுந்தார்
 மருண்டனர்மயங்கினர்மறிந்தனரிந்தார்
 உருண்டனருலைந்தனருழைத்தனர்பிழைத்தார்
 சுருண்டனர்புரண்டனர்தொலைந்தனர்மலைந்தார். (௨௯)

கரிக்கொடுக்கிகளைக்களப்படப்புடைத்தான்
 பரிக்கொடுப்பரிக்களைத்தலத்துடைப்படுத்தான்
 வரிசிலையவவரையவரின்மடித்தான்
 நிராமனித்தேர்சளைத்தேர்களினினைத்தான். (௩௦)

மூளைபுமுதிரமுமுழங்கிருங்குழம்பாய்
 மீளிருங்குழைபடக்கரிவிழுந்தழுந்தக்
 தாளொழிந்தையுதத்தடநெயிங்கிரிபோல்
 தோளொழிறிருதராவாளொழிந்துகைத்தான். (௩௧)

மல்லொழிமலைமலைத்தோளவைவளைவாய்ப்
 பல்லொழிநெயிங்கரப்பகட்டொழிம்பருந்தான்
 வில்லொழிமயிலொழிம்விறலொழிம்விளிக்கும்
 சொல்லொழிமுயிலொழிநிலத்தொழிந்துகைத்தான். (௩௨)

புகைநெயிம்பொழிபுகைநெயிநெயிந்தான்
 சுகைநெயிஞ்சுடர்விநிந்தேர்தொறுஞ்சென்றான்
 துகைநெயிங்கிரிதொறும்பரிதொறுஞ்சரித்தான்
 நுகைநெயிம்படைதொறுந்தலைதொறுநடந்தான். (௩௩)

வென்விவெம்புரவியின்வெரிநினும்விரவார்
 மண்மலந்தாரணிமாநிபினுமணித்தேர்
 ஓண்டினின்னெண்டினுமுயர்மதமழைதாழ்
 குண்டினுங்குண்டையுதத்துருமெண்குந்துத்தான். (௩௪)

பிரிவருமொருபெருங்கோலெனப்பெயரா
 இருவினை துடைத்தவரறிவெனவெவர்க்கும்
 வருமுலை யிலைக்கெனமதித்தனர்வழுங்கும்
 தெர்வையர்மணமெனக்கறங்கெனத்திரிந்தான். (௩௫)

அண்ணலவ்வரி யினுக்கடியவரவன்சீர்
 நண்ணுவொனும்பொருணவையறத்தெரிப்பான்
 மண்ணினும்விசம்பினுமருங்கினும்வலிதார
 கண்ணினுமனத்தினுந்தனித்தனிக்கலந்தான். (௩௬)

கொடித்தூட்டுகொடுங்கொடுக்கெழுமுலை
 அடித்தொருதடக்கையினிலத்தினிடடரைத்தான்
 இடித்துநின்றநீர்ததத்தெயிற்றுவண் பொருப்பைப்
 பிடித்தொருதடக்கையினுயிருப்பிழிந்தான். (௩௭)

கறுத்தெழுநிறத்தினொயிற்றினரயிற்றூர்
 செறுத்தெரிவிழிப்பவர்க்கிடைக்க முவலத்தார்
 மறுத்தெழுமறலிசளிவொனவதிந்தார்
 ஒறுத்துருத்திரெனனத்தனித்தனியுதைத்தான். (௩௮)

சக்கரந்தோமரமுலக்கைதண்டயில்வாள்
 மிக்கனதேர்பரிசுடைகொடிவிரவி
 உகனசூருநியம்பெருந்துரையுருட்டடிப்
 புகனகடலிடைநெயிங்கரப்பூட்டகை. (௩௯)

எட்டினவிசம்பினையெழுப்படவெழுந்த
 முட்டினமலைகளைமுயங்கினதிகையை
 ஒட்டினவொண்ணறயொண் றூட்டத்துதைந்து
 தட்டிமுட்டாடினதலை யொடுகலைகள். (௪௦)

வேறு.

கானேனாவல்லேவழக்கணங்கள்சதவாளிகொன்ற
 வானேயெய்தத்தனியேநின்மமகமால்வரையொப்பான்
 தேனேபுரைகண்ணலெசொரியச்சீற்றஞ்செருக்கினான்
 தானேயானான்சம்புமாலிவாலன்றலமையால். (௪௧)

காற்றிற்கடியகலின்புரவிநிருதர்களத்தூக்கார்
 ஆற்றுக்குருகிநிணத்தோடயித்தவள்ளற்பெருங்கொள்ளைச்
 சேற்றிற்செல்லாத்தெரிந்துயர்முநிலைதேரர்
 வீற்றுச்செல்லும்வெளியோவிலையளியன்வினாகின்றான். (௪௨)

எதியொன்றற்றேருமலீதாலெளியோருயிர்கோடல்
நீதியன்றலுடவ்வந்தானாக்காக்குநீயில்லாய்
சாதியன்றேற்பிநிசென்செய்தியவர்பின்றனிநீய்றாய்
போதியொன்றன்புத்தமரம்போற்புண்ணைப்பொலிகின்றான். (சுச)

நன்றுநன்றுன்கருணையன்றொருபுநகநக்கான்
பொன்றுவாரிஞ்ஞவனென்றாய்போலுமெனையென்ற
வன்றிண்சிலையின்யிரக்காலால்வடித்தீண்கடர்வாளி
ஒன்றுபத்துநூறுநூறுயிரமுமுதைப்பித்தான். (சுச)

செய்திசெய்திசிலைகக்கொண்டால்வெறுங்கதிரிவோனா
நொய்திசெவல்வதரிசோலென்றமுறுவலுநககான்
ஐயனங்ஈமிங்குங்காலாலழிபுமழையென்ன
எய்தவெய்தபகழியெல்லாமெழுவாவ்வழுவித்தான். (சுரு)

முற்றமுனிந்தானிநுதன்முனிபாமுண்ணும்பின்னுஞ்சென்
அற்றபுகழியுறாமுறியாவுகிரகிற்றதையுன்றைச்
சுற்றுநெறிந்கேமோட்டித்தொடர்ந்தான்ஒருநுற்றுகைகாணான்
வெற்றவெழுவைமழுவாயப்பாலறுத்துவீழ்த்தினு. (சுசு)

சலித்தானையன்சையாலெய்யுஞ்சுரத்தையுச்சாடி
ஒலித்தாரமரர்சண்டாராரிப்பத்தேகரினுப்புகருக்
சலித்தான்சிலையைக்கையாலவாங்கிக்கழுத்தினிண்டயிட்டு
வலித்தான்பகுவாய்மடித்தமலிப்போற்றிலைண்ணிடைவீழ. (சுஎ)

குதித்துத்தேருங்கோல்காளாளும்பரியுங்ஈழம்பாக
மிதித்துப்பெயாத்துநெறிந்தோரணத்தைவீரலீமேற்கொண்டான்
சுதித்துப்பழித்துக்கழிந்தார்பெருமைகண்மிகணத்தீஞ்சி
உதித்துப்புலர்ந்ததோல்போலுருவத்தமரமோடிருர். (சுஅ)

பரிந்துபுலம்புகளிரகாணக்கணவர்பிணம்பற்றி
விரிந்தகருநிப்பேராறீர்த்துமண்கொடாறுமவீச
இரிந்தஈலங்கையெழுந்ததழுகையின்மிங்குவருவே
சரிந்ததரக்கர்வலியென்றெண்ணியறமுந்தளிர்ந்ததால். (சுஊ)

புக்காரமரர்பொலந்தாரரக்கலைப்பாருவில்பெருங்கோயில்
விக்காநின்றாவிளம்பலாற்றாவெருவிவிம்முவாரி
நக்கானரக்கணங்கெலன்றணையநமொல்லாம்
உக்காரிசம்புமர்லியுலந்தான்றென்றேருரங்கென்றார். (சுஐ)

எய்உ பஞ்சசேனாபதிகள்வதைப்படலம்

என்னுமளவினெரிந்தவீங்கியெழுந்தவெருளியான்
 உன்னவுன்னவுதிரக்குமுழிவிழிபூமிமழ்க்கின்றான்
 சொன்னகுரங்கையானேபிடிப்பன்கடிதுதொடர்ந்தென்னு
 அன்னதுணர்ந்தசேனத்தலைவரைவரறிவித்தார். (௩௧)

சம்புமாஸிவதைப்படலம்- முற்றிற்று.

ஆட்படலம்-௯-இ-திருவிருத்தம். அஃ ஈள.

கம்பநாட்டாழ்வார் திருவாடிகளேசரணம்.

ய-வது.பஞ்சசேனாபதிகள்வதைப்படலம்.

சிலந்தியுண்டதோர்குரங்கின்மேற்சேறியேற்றிறலோய்
 கலந்தபொரிடைக்கட்புலன்கழிங்கனல்துவ
 உலந்தமால்வரையருவியா ரெழுமுக்குற்றவொக்கப்
 புலந்தமாமதம்பூக்குமன்றேதுசைப்புட்கை (௧)

இலங்குவெஞ்சினத்தஞ்சினறயெறுழ்வலிக்கலுழன்
 உலங்கின்மேலுருத்தன்னநீகுரங்கின்மேலுருககின்
 அலங்கன்மாலைநின்புயநினைந்தல்லுநன்படலும்
 குலுங்கும்வண்றுயர்நீங்குமாலவெள்ளியங்குன்றம். (௨)

உறுவதென்கொலோவானிழிவென்பதொன்றுடையார்
 பெறுவதுயாதொன்றுங்காண்கிலர்கேட்கிலரிடையர்ந்தார்
 சிறுமையீதொப்பதுயாதுநீகுரங்கின்மேற்சேறின்
 முறுவல்பூக்குமன்றேநின்றமுடிர்க்குமுகங்கள். (௩)

அன்றியும்முன்க்காளின்மைதோன்றுமாலரசு
 வென்றியில்லவர்மெல்லியோர்தமைச்செலவிட்டாய்
 நன்றியின்றொன்றுகாண்டேபெலமைச்செலநயத்தி
 என்னுகைதொழுதிறைஞ்சினரரக்கனுயிசைந்தான். (௪)

உலகமுன்றிற்குமுதன்மைபெற்றோரொனவுயர்ந்தார்
 திலகமண்ணுறவணங்கினர்கோயிலிற்றீர்ந்தார்
 அலகிறேரிபரிசரியொடாண்மிடைந்தபொரரக்கர்
 தொலைவிலாதனகதுமெனவருகெனச்சொன்னார். (௫)

ஆனைமேன்முரசுறைந்தனர்வள்ளுரவரமைந்தார்
மேனவேலையிற்புடைபரந்ததுபெருஞ்சேனை
சோணைமழைமுகிலெனப்போர்ப்படனை துவைப்ப
டனவானிடையினெனப்படைக்கலமிடைந்த. (௯)

சுனைநாக்கொடிமழைபொதுத்துயர்நெடுந்தாள
புனைநாற்றருமாருதிமுனியநாளுலந்து
போரையாற்றலர்புகழெனக்காலப்பாரப்புரண்ட
வளையாற்றுவுண்டொயெனவரப்பிலபரந்த. (௧௦)

சிரமேபார்க்கடூலவிசித்தனர்வெரிநூற்றுவிளங்கச்
சரமொடுககினபட்டிலுஞ்சாததினரீசமையக்
கருவினக்கனரரக்கீர்மாப்பல்லணங்கவினப்
புரவியிட்டதேரீபூட்டினபருமித்தபூட்டகை. (௧௧)

ஆறுசெய்தனவானையின்மகங்களவ்வாற்றைச்
சேறுசெய்தனதேரீகளின்சில்லியச்சேற்றை
நீறுசெய்தனபுரவியின்சுரமற்றைநீற்றை
வீறுசெய்தனவப்பரிக்கவினமாவிலாழி. (௧௨)

வழங்குதேரீகளினிடிப்பொடுவாசியினூர்ப்பும்
முழங்குவவங்களிற்றதிரீச்சியுமொய்கழலொவியும்
தழங்குபல்லியத்தமலையுங்கடையுத்தாழி
விழுங்குமொதையின்மும்மடங்கெழுந்ததுவினாந்த. (௧௩)

ஆழித்தேரீத்தொகையம்பதினாயிரமஃதே
சூழிப்பூட்டகைக்குத்தொகையவற்றிரட்டியில், ரொசைய
உழிககாற்றன்னபுரவிமற்றவற்றினுக்கிரட்டி
பாழித்தோனெடும்படைக்கலப்பதாதுயின்பகுதி. (௧௪)

கூய்த்தருந்தொறுந்தருந்தொறுந்தானெவங்குமுவிண்
நீத்தம்வந்துவந்தியங்கிடுமிடனின்நிறெருங்கக்
காய்த்தமைந்தவெங்கதிர்ப்படையொன்றொன்றுகதுவித்
தேய்த்தேழுந்தன்பொறிக்குலமைக்குலந்தீய. (௧௫)

பண்மணிக்ஞலம்யானையின்புடைதொறுப்பரந்த
ஒண்மணிக்ஞலமையுடையுருமெனவொலிப்பக்
கண்மணிக்ஞலங்கனலெனக்காந்துவகதுப்பின்
தண்மணிக்ஞலமையெழுகதினொனத்தழைப்ப. (௧௬)

நாயக பஞ்சசேனாபதிகள் வதைப்பட்டு

தொக்கதாம்படைசரிசூழன்மடந்தையர் தொழக்கை
மக்கடாயர்மற்றியாவருந்தடுத்தனர்மறுகி
ஒக்கவேகுதுங்குரங்கினுக்குயிர்தரவொருவர்
புக்குமீண்டலொன்றழுகிரங்கினர்புலம்பி, (௨௪)

சைபரந்தெழுசேனையங்கடவிடைக்கலந்தார்
செய்வததாம்பவருந்தேரிடைக்கதினொன்செசல்-ார்
மெய்கலந்தமாநிகர்வருமுவுமையைவென்றார்
ஐவரும்பெரும்பூதமோசாந்துமொத்தடைந்தார். (௨௫)

முந்தியம்பலகறங்கிடமுறைமுறைபொறிகள்
சிந்தியம்புறுகொடுக்கிலையுருமெனத்தெற்த்பார்
வந்தியம்புறுமுனிவர்க்குமமரர்க்கும்வலியார்
இந்திப்பம்பகையாயவையைந்துமொத்தியைந்தார். (௨௬)

வாசவன்வயக்குலிசமும்வருணன்மன்கயிறும்
எசிறென்றிசைக்கிழவன்மனெரிமுனைபெழுவும்
ஈசன்வன்மனிச்சூலமுமென்றவையொன்றும்
ஊசுபோல்வதோர்வடுச்செயாநெடுப்புடமுடையார். (௨௭)

சூர்தடிந்தவன்மயிலிடைப்பறித்தவன்றேகை
பார்ப்பந்தவன்னைத்தினிறகிடைப்பறித்த
முரிவெஞ்சிறகிடைபிட்டுத்தொடுத்தெழுறுக்கி
வீரசூரிகைநெற்றியினடல்ட்டுவிசீத்தார். (௨௮)

பொன்றினிந்ததோளிராவணன்மார்பொடுப்டொருத
அன்றிமுந்தகோடரிந்திடுமழகுறுகுணமுயர்
நி.ஈறவன்றிசைநெறிங்களியானையினெற்றி
மின்றினிந்தன்னவோடையிட்:வீரபட்டத்தர். (௨௯)

வேறு.

நிதிநெறிங்கிழவனைநெருக்கிநீணகர்ப்
பதியொடும்பெருந்திருப்பறித்தபண்டைநாள்
விதியொடுமன்னவன்விழுந்துவெற்றிட்ப்
பொதியொடும்வாரியபொலன்கொள்புணினார். ()

இந்திரனிசையிமுந்தேசுவானிகற்
றந்திமுன்கடாவினன்முடுகத்தாமதன்
மந்கரவாலடிபிடித்துவல்லையேல்
உந்துதிநீயெனவலிந்தஆற்றத்தார். (௩௦)

பாஸிறத்தந்தணன்பணியனாகிநின்
 கோணினேத்திலனெனவுலகங்கூறலும்
 நீண்டுகிராவணன்முனிவுநீக்குவான்
 காலனைக்காலினிற்கையிற்சட்டினார். (உஉ)

மலைவேளநகுந்தமார்பர்மால்சடல்
 அலைவேளநகுநெறிந்தோளநத்தகண்
 கொலைவேளநகுநெறிங்கொலையர்கொல்லனூ
 னுலைவேளநகுமனலுமிழுங்கண்ணினார். (உரு)

தேய்க்கினர்திசைதொறுமுலகைச்சுற்றிய
 சாக்கினர்முழங்கொரித்தங்கியேறினும்
 கால்சூர்ந்தோங்கினுங்காலங்கையுற
 மால்சடல்கிரினுஞ்சரிக்கும்வன்மைபார். (உச)

இவ்வகையனைவருமெழுந்ததானையர்
 மொய்க்கினர்தொரணமனைமுற்றினார்
 சையெயரிசையுறவணிபுங்கட்டினார்
 ஐயனுமவர்நிலைபமைபநோக்கினான். (உடு)

அரக்கரதாற்றலுமளவில்சேனையின்
 தருக்குமம்பாருதிதனிமைத்தன்மைபும்
 பொருக்கெனநோக்கியபுரந்தராதியர்
 இரக்கமுமவலமுந்துளக்குமெய்நினார். (உள)

இற்றனரரக்கரிப்பகலுளையெனக்
 சற்றுணர்மாருதிகளிக்ஞஞ்சிந்தையான்
 முற்றுறச்சலாவியமுடிவிருணையைச்
 சுற்றுறநோக்கித்தன்ரோவேநோக்கினான். (உ௭)

புன்றலைக்குரங்கிதுபோலுமாலமர்
 வென்றதுவிண்ணவர்புகழவேொடும்
 தின்றவல்லரக்கரைத்திருகித்தின்றதால்
 என்றனரயிர்த்தனர்நிருதொண்ணிலார். (உ௮)

ஆயிடையநாமனுமமரச்சோனகர்
 வாயினின்றவ்வழிகொணர்ந்துவைத்தமாச்
 சேயொளித்தொரணத்தும்பர்ச்சேனெயி
 டீயுயர்விசும்பையுங்கடக்கவீங்கினான். (உ௯)

நாயக பஞ்சசேனாப்திகளவதைப்படலம்

வீங்கியவீரனைவியந்துநோக்கிய
 தீங்கியலரக்கருந் திருகினூர்சினம்
 வாங்கியசிலையினர்வழங்கினூர்படை
 ஏங்கியசங்கினமிடித்தபேரியே. (௩௩)

எறிந்தனொய்தனொண்ணிறந்தன
 பொறிந்தெழுபடைக்கலமரக்கர்போக்கினூர்
 செறிந்தனமயிர்ப்புறந்தினவுதீர்வுறச்
 சொறிந்தனவெணவிருந்தையன் றூங்கினூர். (௩௪)

உற்றுடன்றரக்கருமுருத்தூடற்றினர்
 செற்றுறநெருக்கினர் செருகருஞ்சிந்தையர்
 மற்றையர்வரும்பரிசிவராவல்வினாந்
 தெற்று வெனெனவெழு வறுமனெந்தினூன். (௩௫)

உள்க்கியபடைகருமுருத்தவீர்ரும்
 தாக்கியபரிசுளுந்தித்தேரிகளும்
 மேக்குயர்கொடியிடைமேகமாலைபோல்
 நூக்கியகரிகளும்புரள நூக்கினூன் (௩௬)

வார்ப்பதக்கரிகளின்கோடுவாங்கிமாந்
 தேர்ப்படப்புடைக்குமத்தேரின்கில்லியால்
 வீரரையுருட்டுமவ்வீரர்வாளினால்
 தாருடைப்புரவியைத்துணியத்தாக்குமால். (௩௭)

இரண்டுதேரிரண்டுசைத்தலத்துமேந்துவே
 நிரண்டுமால்யாணைபட்டுருளவெற்றுமால்
 இரண்டுமால்யாணைகயிரண்டினெந்திவே
 நிரண்டுபாலினும்வரும்பரியையெற்றுமால். (௩௮)

மாயிருநெடுவனாவாங்கிமண்ணினிட
 டாயிரந்தேர்படவரைக்குமாலழித்
 தாயிரங்களிறையோர்மரத்தினுலடித்
 தேயெனுமாத் திரையெற்றிமுற்றுமால். (௩௯)

உகைக்கும்வெங்கிகளைபுழுக்குந்தேரிகளை
 மதிக்கும்வன்புரவியைத்தேய்க்கும்வீரரை
 மதிக்கும்வல்லெழுவினாக்கமுண்ணிடைக்
 குங்கும்வன்றிலையிடைக்கடிக்குங்குத்துமால். (௪௦)

விசையின்மான்றேர்களுங்கனிற்முவிட்டகன்
 நிசையுமகாயமுஞ்செநியச்சிந் துமால்
 குண்டிகாள்பாய்பரியொயிங்கொற்றவேலொடும்
 பிசையுமாலரக்கரைப்பெருங்கரங்களால். (௩௮)

தீயுறுபொறியிடைச்செங்கண்வேங்கைமா
 மீயுத்தடக்கையால்வீரன்வீசுதோ
 றுப்பெருங்கொடியனகடலினழ்வன
 பாயுடைநெயிங்கலம்படுவபோன்றவே. (௩௯)

சாரொடுமுருளொடுந்தடக்கையாற்றனி
 வீரன்விட்டெறிந்தனகடலின்வீழ்வன
 வளியினெழுஞ்சுடர்க்கடவுள்வானவன்
 தேரினைநிகர்த்தனபுரவித்தேர்க்கோ. (௪௦)

மீயுறவிண்ணிகைமுட்டிவீழ்வன
 வாய்பெருந்திணைக்கடலழுவத்தாழ்வன
 ஓய்வனபுரவியாயுதிரங்கால்வன
 வாயிடையெரியுடைவடவைபோன்றவே. (௪௧)

வரிந்துறவல்லிதிற்சுற்றிவாலினால்
 விரிந்துறவீசலிங்கடலின்வீழ்குநர்
 துரிந்தனர்செநியிற்றரவினாற்றிரி
 அருந்திறன்மந்தரமனையராயினார். (௪௨)

வீரன்வன்றடக்கையாலெடுத்திவீசிய
 வார்மததரியினிற்றேரினவாசியின்
 மூரிவெங்கடல்புகக்கடிதின்முந்தின
 ஊரினவெங்குருதியாநீர்ப்பவோடின. (௪௩)

பிறைக்கடையெயிற்றினபிலத்தின்வாயின
 கறைப்புனல்பொறிகளொடுமிழுங்கண்ணின
 உறைத்தபுபடையினவுதிர்த்தயாக்கைகள்
 மறைத்தன்மகரதோரணத்தைவானுற. (௪௪)

ருன்றுளமரமுளகுலங்கொள்பொழு
 ளுன்றலபலவுளவுயிருண்பானுள
 அன்றினர்பலருளரையன்கையுள
 பொண்ணுவதல்லதுபுறத்தூட்டெவ்வோ. (௪௫)

நாய அபஞ்ச சேனாபதிகள் வதைப்படலம்

முழுமுதற்கண் ணுதன் முருகன் றுதைகை
மழு வெனப் பொலிந்தொளிர் வயிரவான் றனி
எழுவினிற் பொலங்கழலரக்கீ ண்டிய
சூழவிண்க்களப்படக் கொண் றுநீக்கினான். (சக)
வேறு.

உலந்த துதானையு வந்தனரும்பரி
அலந்தலைபுற்ற தவ்வாழியிலங்கை
கலந்ததழுங்குர லின்கடலோதை
வலந்தரும் தாளவரைவரும்வந்தார். (சஎ)

ஈர்த்தெழுசெம்புன லெக்கரிழுக்கத்
தேர்த்துணையாழிபழுந்தினர் சென்றார்
ஆர்த்தனராயிரமாயிரமம்பால்
கூர்த்தனரஞ்சனதோன்ற லுநிறுநான் (சஅ)

எய்தகடுங்கணையா வைபுமெய்கா
தொய்தக லும்படி கைக் களிணுறப்
பொய்தகடொன்று பொருந் திறெறிந்தேர்
செய்தகடும்பொறியொன்று சிதைத்தான். ()

உற்றுறுதேர் சிதையாமுனுயர்ந்தான்
முற்றினவீரணவானின் முனிந்தான்
பொற்றிரணி எழுவொன்று பொறுத்தான்
எற்றினனவெவன் வில்லினினை நன்றான். (ரு)

முறிந்த துழாவி லம்முறியேகொ
டெறிந்தவரக்கொரு வெற்பையெறித்தான்
அறிந்தமனத்தவன் வ்வெழுவேகொ
டெறிந்தவரக்கனையின் னுயிருண்டான். (ருக)

ஒழிந்தவநால்வருமுழிபுருத்த
கொழுந்துறுதியெனவெய்துறுகொட்பர்
பொழிந்தனர்வாளிபுகைந்தனகண்கள்
விழுந்தனசொரியவ்வீரன்மணித்தோள். ()

ஆயிடைவீரனுமுள்ளமழன்ருண்
மாயவரக்கீவலத்தைபுணர்ந்தான்
மீயெரிபுப்ப்தொர்கற்செலவிட்டான்
தியவரச்சிலையைப்பொடிசெய்தார். (ருக)

தொடுத்ததொழித்தசரங்கபிரந்த
 அழித்தகன்மா ர்பினமுந் தியசன்ற
 - - - - - ற்றொழிலான்விடுதெரொடுநொய்தின்
 அழித்தொருவன் றனைவிண்ணினெறிந்தான். ()

எய்ந்தெழுதேரி மிழிவிண்ணினெயல்லாம்
 ந்தியசொடிநிமிர்ந்த துவேகம்
 ஓய்ந்த துவீழ்வதன் முன்னுயர்பாரில்
 பாய்ந்தவன்மேலுடன்மாருதிபாய்ந்தான். ()

*
 மதித்தகளிற்றினின்வாளரியேறு
 கதித்ததுபாய்வதுபோற்கதிக்கொண்டு
 - - - - - குதித்தனன்மால்வகாமேனிசூழம்ப
 மிதித்தனன்வெஞ்சினவீரருள்வீரன். ()

மூண்டசினத்தவர் மூவர் முனிந்தார்
 தூண்டியசேரர்சரங்கபிரந்தார்
 வேண்டியவெஞ்சமம்பேறுவிளைப்பார்
 யாண்டினியேகுதியென்றெதிர்சென்றார். ()

திரண்டியர்தோளிணையஞ்சனைசிங்கம்
 அரண்டருவிண்ணுறைவார்களுமஞ்ச
 முரண்டருதேரவையாண்டொருமுன்றின்
 திரண்டிமிரண்டுகையிற்கொடெழுந்தான். ()

தூங்கியபாப்பரிசூதருலைந்தார்
 வீங்கியதோளவர் விண்ணில்விசைத்தார்
 ஆங்குகண்டவர்போயகலாமுண்
 ஓங்கியமாருதியொல்லையினுற்றான். ()

காணிமிர்வெஞ்சிலைகையினிறுத்தான்
 ஆனவர் தூணியும்வாளுமகைத்தான்
 எணயவெம்படையில்லவொஞ்சார்
 வானிடைநின்றுயர்மல்லின்மலைந்தார். ()

வெள்ளையெயிற்றற்குறுத்துயர்மெய்யர்
 பிள்ளவிரித்தபிலப்பெருவாயர்
 கொள்ளவருத்தடர்கோளரவொத்தார்
 ஒள்ளிகவ்வீரனருக்கனையொத்தான். ()

பஞ்சசேனாபதிகள் வதைப்படலம்.

தாம்பெனவாலின்வரிந் துயர்தாளோ
 டேம்பலிலாரிருநோள்களிற்றுத்தான்
 பாம்பெனநீங்கினரீபட்டனர்வீழ்ந்தார் *
 ஆம்பெனம்ம்பகைபோல்பவுனின் றான். (௬௨)

நீன்றனனேனையனின்ற துகண்டான்
 சூன்றிடையாவுறுகோளரிபோல
 மின்நிரிவன்றலை துருதித்தான்
 பொன்றியவன்புவிதேரொடுபுக்கான். (௬௩)
 வேறு.

வஞ்சமுங்களவும்வெஃகிவழியலாவழிமேலோடி
 நஞ்சினுங்கொடியராகிநவைசெயற்குரியநீராரீ
 வெஞ்சினவரக்கராவொருவனெவெல்லப்பட்ட
 அஞ்செனும்புலன்களொத்தாரவனுநல்லநிவையொத்தான். (௬௪)

நெத்தலையுற்றவேற்கை நிருதகைச்செருவினீர்ந்தார்
 உய்தலையுற்றுமீண்டாரொருவருமில்லையுள்ளார்
 கைதலைப்பூசல்பொங்கக்கடுகினர்காலனுட்கும்
 ஐவருமுலந்ததன்மையனைவருமமையக்கண்டார். (௬௫)

இறுக்குறுமின்னே நம்மைக்குரங்கெனவிரங்கியேங்கி
 மறுக்குறுகின்றநஞ்சினீர்மாதவைதுநோக்கி
 உறுக்குறுசொல்லொழித்தீயெனவுலகமேழும்
 சுறுக்கொளநோக்குவான் நன்செவித்தொனைதீயச்சொன்றார். (௬௬)

தானையுமுலந்ததைவர்கலைவருஞ்சமைந்தார்தாக்கப்
 போனபின்மீள்வேம்யாமேயதுவும்போர்புரிசிலாமை
 வாணையும்வென்றுளோவைல்லையின்மடியநூறி
 ஏனையரின்மைசொம்பியிருந்ததக்குரங்குமென்றார். (௬௭)

பஞ்சசேனாபதிகள்வதைப்படலம்-முற்றிற்று.

ஆட படலம் * ய - இ - திருவிருத்தம் - ௬௩௩௪.

கம்பநாட்டாழ்வார் திருவடிகளேசரணம்.





சுந்தரகாண்டம்.

யகவது அட்சுமாரன் வதைப்படலம்.



சேட்டலும்வெருளிவெந்நீக்கிளர்ந் செழுமுயிர்ப்பனுகித்
தோடடலர் தொயன்மாலை ண்டொடுஞ்சுறுக்கொண்டேற
உடடரக்ருண்டபோலுநயனத்தாடுருப்பட்டானைத்
தூர்ட்டிணைதொழுதுமைநதன்மறித்திடைதருநியெல் றான். (க)

முக்கண னூர் தியன்றேன் மூன் றுலகடியிற் றுயோலீ
ஒக்கவூர்பறவையன்மேலவன் றுயி லுரகமன்றேல்
திக்கயமல்லதேர் புண் றுரங்கின்மேற்சேறிபோலாம்
இக்கடனடியேற்கீதியிருத்தியிண் டினிதினெந்சாய். (உ)

அண்டர்கோல் றண்னைப்பற்றித்தருகெருவடி யேணிந்தக்
கொண்டனெயன்முன் றண்னைப்பணியென நெஞ்சங் கொண்டல்
உண்டதுதீருமன்மேயுரணிலாக்ருரங்கொன்றே னும்
என் டிசைவென்றநீயேயேவுதியென்னை யென் றான். (ஈ)

கொய்தளிர்கோ தும்வாழ்க்கைக்கோடரதீ னுருவுகொண்டு
கைதட மியற்றியிண்டோர்சி றுபழி பிழைக்குங்கற்பான்
எய்ளினனிமைபாமுக்கணீசனெ யென் றமேபோதும்
நெய்தினினைவென் றுபற்றித்தருகுவெனொடியி னுண்பால். (ச)

துண்டத்தூணதனிற்றே றான் றுங்கோளரிசுடர்வெண்கோட்பி
மண் டொத்தநிமிராண் டெழலாயினுமலைதலாற் று
தண்டத்தைக்கடந் துபொங்கியட்புறத்தசலினென்பால்
தண்டத்தையிடுதியன் றேநன் வயிற்றந்தி லேனல். (ஊ)

எனவிவையியம்பியித் திவிடைவெனவின றஞ்சிநின்ற
வண்ணகழல்வயிரத்தி ண்டோண்மைந்சனைமகிழ்ந் துநோக்கித்
தூணபரித்தேர்மேலேறிச்சேறி யென் றினையகொன்னுன்
புணைமலர்த்தாரி னுணும்போரணியணிந் துபோனான். (கா)

ஏறினனென்பமன்னோவிந்திரனிசலிண்ட
நூரெடுநூ றுபுண்டநொழில்வயப்புரவிதொன்றேர்
கூறினரரக்கொசிசுமுறினமுடிசுக்கொண்மூ
உடறினவூரவுத்தானை பூழிபேர்சுடலை யொட்டல். (கி)

1122 அட்சுமாரன் வதைப்படலம்

பொருகடம்மகரமெண்ணினெண்ணலாம்பூட்டைப்பொங்கித்
 திரிவனமீன் களெண்ணினெண்ணலாஞ்செப்பொற்றிண்டேர்
 உருவுறுமணலை யெண்ணினெண்ணலாமூரவுத்தானை
 வருதுதாமரபி வெண்ணினெண்ணலாம்பூவும்வாசி. (அ)

ஆறிரண்டறித்தவெண்ணினொழிரங்குமரராவி
 கோவிலாத்தோழர் வென்றியரகார்தம்பவேந்தர்மைந்தர்
 ஏறிய மீசரர்சூழ்ந்தாரிறுதியின்யாவுமுண்பான்
 சீறியகாலத்தியின்செறிசுடர்ச்சினைகடளன்னார். (ஆ)

மந்திரக்கிழவர்மைந்தர்மதிநெறியடைச்சர்மக்கள்
 தந்திரத்தலைவரீன்ற தநயர்கள்பிறநூந் காதைக்
 கந்தரத்தரம்பமாநிற்றேறூலிநினரர்தியாயோர்
 எந்திரத்தேரர்சூழ்ந்தாரீரிரண்டிலக்கடவீரர். (ஐ)

தோமரமுலக்கைசூலஞ்சுடர்மழுக்குலிசந்தோட்டி
 ஏமருவாரீவிவ்வெலவோலீட்டிவாளெழுவிட்டேறு
 மாமரம்வீசுபாசமெழுமுனைவயிரத்தண்டு
 காமருகணையங்குந்தங் கற்பணங்காலநெயி. (ஐ)

என்றிவைமுதலயாவுமெறிசுரபடைகளீண்டி
 மின்றிரண்டணையுவாகிவெயிலொடுநிலவலிசத்
 தூன்றிநூந் தூளிபொங்கித்துறுதலாலிறுதிசெல்லாபி
 பொன்றிணியுலகமெல்லாம்பூசலமாயமாதேர். (ஈ)

காகமுங்கமுதும்பேயுங்காலனுங்கணக்கிலசாலம்
 சேகுறவினையிற்செப்ததீமையுந்தொடர்ந்துசெல்லப்
 பாகியல்கிளவிச்செவ்வாய்ப்படைவிழிப்பிணத்தவேய்த்தோட்
 டோகையர்முனைமுந்தொக்க தும்பியுந்தொடர்ந்துகற்ற. (ஐ)

உழைக்குலநோக்கினூர்களுலத்தவர்க்குரியமாதர்
 அழைத்தமுருகவிவ்வெலையமலையினரவச்சேனை
 தழைத்தெழுமொலியினாபுப்பல்லியந்தழைத்தலால்விண்
 மழைக்குரலிழியிற்சொன்னமாந்தறங்கொழிப்பமன்னே. (ஐ)

வெயிற்சுரமணிகள்வீசும் விரித்ததிர்விழுங்கவெய்ய
 அயிற்சுரமணிகள்காலுமவிளொளிபருகவண்கர்
 எயிற்றிளம்பிறைகளீன்றவிலங்கொளிபொருங்கயநனை
 உயிர்க்குலவீரவுமண்தபகலன்மென்றிணர்வுதொன்ற. (ஐ)

ஓங்கிருந்தடந்தேர் புண்டவுணையயப்புரவி யொல்கித்
தாங்கினவீரத்தோருங்கண்களமுடத்துதிதுள்ள
வீரகணமேகமெங்குங்குருதிநீர் துள்ளிவீழ்ப்ப
வங்கினகாசமார்ப்பவிருளில்விண்ணிடிப்பமாநோ.

(யசு)

வெள்ளவெஞ்சேணசுழவிண் ணுளோர்வெருவிவிழ்ப
உள்ளநொந்தணங்கிவெய்யகூற்றமுமுறுவதுன்னத்
துள்ளிபசுழல்கட்பேய டோள்புடைததார்ப்பத்தோன்றும்
கள்ளவிழலங்கலாணைககாற்றின்செய்வரவுகண்டான்.

(யசு)

இந்திரசித்தோமற்றவிராவணனேயோவென்றாச்
சிந்தையினுவகைகொண்டுமுனிவுற்றகுரக்குச்சீர்ப்
வந்தனன்முடிந்ததன்முறாமனக்கருத்தென்னவாழ்த்திச்
சுந்தரத்தோனைநோக்கியிராமனைத்தொழுதுசொன்னான்.

(யசு)

எண்ணியவிருவர்தம்முளொருவகுல்யான்முன்செய்த
புண்ணியமுதாலவங்கோன்றவத்தொழிம்பொருந்தினுனே
நண்ணியானுநின்றேன்காலனுநணுகிநின்றான்
கண்ணியகருமபின்மேமுடிக்குவென்கடிதுவென்றான்.

(யசு)

பழியிலானுவென்றானும்பேறையரக்கனல்லன்
விழிபாயிரமுங்கொண்டவேந்தவென்றானுமல்லன்
மொழியின்மற்றவர்க்குமேலான்முரட்டொழிந்முருகனல்லன்
அழியிலொண் குமரன்பாரோவஞ்சனக்குன்றமன்றான்.

(உய)

என்றவனுவந்துவிண்டோயிந்திரசாபமென்ன
நின்றதோரணத்தினும்பரிருந்ததோர்நீதியானை
வள்ளொழிவரக்கனெக்கிவாளெயிறிலங்கநக்கான்
கொன்றதிக்குரங்குப்பாலாமரக்கரிதங்குமுழுவெயன்றான்.

(உக)

அன்னதாமச்சொற்குட்டசாரதியயபகெண்மோ
இன்னதாமென்னலாமோவுலகியலிகழ்தலம்மோ
மண்ணெடுகிந்தவாலிசுரங்கென்றான்மற்றமுண்டோ
சொன்னதுதுணிவிற்காண்பிசேறியென்றுணர்ச்சொன்னான்.

(உஉ)

விடந்திரண்டையமெப்பானவ்வாவினம்பக்கேளா
இடம்புருந்தினையசெய்தவித்தெடுநிசேற்றமெஞ்சத்
தெயுந்நதுசென்றலகமுன்றந் துருவினெடுழிவுமுல்
கடந்துபின்சுரங்கென்றேதுங்குருவையுங்குறவெனென்றான்.

(உக)

அட்சுமாரன்வதைப்படலம்

ஆரித்தெழுந்தரகர்க்கேனயஞ்சனைக்குரியகுன்றைநீ
 பேரித்ததுபொழிந்ததம்மாபொருபடைப்பருவமாரி
 வேரித்தனரிசைகாப்பாளர்சலித்ததுவிண்ணுமண்ணும்
 தீர்த்தனிவீரன்ருணுந்தனிமைபும்வரமேற்சார்ந்தார், (உச)

எறிந்தனநிருதநீவெய்கினெய்தனபடைகய்யாவும்
 முறிந்தனவீரன்மேனிமுட்டினமொகரயானை
 மறிந்தனமுடிந்ததேரும்வாவுமாக்குழுவுமற்றும்
 நெறிந்தனவரம்பியபாக்கையிலங்கைதன்னிலையிற்பேர. (உடு)

காயெரிமுனிபுற்காணிற்கலந்தெனக்காற்றின்செம்மல்
 எரியனுமாவிற்கொல்லுநிருதர்க்கோரொல்லையிலைப்
 போயவருயிரும்போகித்தென்புலம்படர்தல்பொய்யா
 தாயிரகோடிதாருளர்கொலோநமனுக்கம்மா. (உஊ)

வரவுற்றாரிவாராநின்ருர்வந்தனர்வரம்பில்வெம்போர்
 பொரவுற்றபொழுதும்வீரன்முட்டமடங்காற்றல்பொங்கி
 எரியிற்பொய்க்ககிளோணாழியிறுதியினென்னலாளுண்
 உரவுத்தோளரக்கொல்லாமென்பிலாவுயிர்கொத்தார். (உஏ)

வேறு.

பிள்ளப்பட்டனதுதலோடைக்கரிபிறழ்பொற்றேர்பரிபிழையாமல்
 அள்ளப்பட்டழிசுருதிப்பொருபுனலாருகப்படிசேறாக
 வள்ளப்பட்டணமகரக்கடலெனமதிக்கற்றியபதிமறலிக்கோர்
 கொள்ளப்பட்டிளவுயிரொண்ணும்படி கொன்றணம்புலன் வெண்
 [ருணை. (உஅ)]

தேபோபட்டனவென்றார்சிலர்சிலர்தெறுகட்செம்முகவயிரத்தோள்
 பேபோபட்டனவென்றார்சிலர்சிலர்பரியேபட்டனபெரிதென்றார்
 காரோபட்டனதுதலோடைக்கட கரியேபட்டனதடிதென்றார்
 நேபோபட்டனர்படமாடேதனிநிலலாவுயிரொயிநின்றாரோ. (உஈ)

ஆழிப்பொருபடைநிருதப்பெருவலியடலோராய்மகளம்பேழ்வாய்
 தாழிப்பயிதயிரொத்தார்மாருதிதனிமத்தென்புகொர்தகையானுண்
 எழிப்பிண்புண்ணமுமிடைவாழியிர்களுமெறிவேவீனயவரினடாக
 உழிப்பெயர்வதொர்புனலொத்தாரன் லொத்தாண்டாருதமொத்தா
 [ருணை. (உஐ)]

கொன்றணுடன்வருசுமுனைச்சிலர்பலர்குறைகின்றருடல் குலைகின்
 பின்ருநன்றணருதிப்பெருநதிபெருகாநின்றணரருகாரும் [ருநீ
 தின்ருநின்றிவரித்திநின்றருநருநேருமித்தொடுமவனோ
 சென்றூன்வன்றிறவயிலவாழிபுகட்டினின்றூன்விழியொரிக்கிசுந்நீ

உற்றாணிந்திரசித்துக்கிளையவொருகாலேபலருயிருண்ணக்
கற்றாணும்முதமெதிரிவைத்தானதுகண்டார்விண்ணவர்கசிவுற்றார்
எற்றாருகிநிலையென்பாரினியிமையாவிழியினை யிவையொன்றோ
பெற்றாமலதுபெற்றமென்றனர்அநியாதெதிருநீர் செறிகின்றார்

எய்தான்வாளிகளெரிவாயுமிழ்வனவீரோழெதிரவைபார்சோரப் [ளி
பொய்தான்மணி யெழுவொன்றாலன்றதுபொடியாயுநீர் வறவடிவா
வெய்தாயினபலவிட்டான்வீரணும்வேறோர்படையிலன்மறவெங்
கைதானேபொருடையாகத்தொடர்சாலார்தேரதன்மேலானான். (1)

தேறிற்சென்றெதிர்கோல்கொள்வானுயிர்தின்னாணப்பொரு செறிநி
ண்டோர், பாரிற்சென்றதுபரிபட்டன வவன்வரிவிற்சிந்திய பகழிக்
கோல, மார்பிற்சென்றனசிலபொற்றோளிடைமறை வுற்றனசிலமற
யோனும், தேறிற்சென்றவன்வயிரக்குணிகில பற்றிக்கொண்டெதி
ருறநின்றுன். (கச)

ஒருகையாலவன்வயிரத்தின்கில யுற்றுப்பற்றலுமுரவோனும்
இருகையாலவன்வலிபாமுன்னமதிற்றோடியகிவர்பொற்றோளான்
சுரிசையாலவனுருவிக்குத்தலுமதனைசொற்கொடுவருதான்
பொருகையாலிடையிதிர்வித்தான்முநீர் பொறியோயும் படிபறியா
[வே.(கரு)

வாளாலேபொர லுற்றாணிற்றதுமன்சேராமுனம்வயிரத்தின்
தோளாலேபொரமுய்கிப்புக்கிடைசமுவிக்கோலு முடல்முற்றும்.
நீளாரயிலெனமயிரதைத்திடமணிநெய்வாலவனுடனி மிர்வுற்று
மீளாவகையுடைசுற்றிக்கொண்டதுபற்றிக்கொண்டனன்மேலானான்

பற்றிக்கொண்டவன்வடிவாளெனவொளிர்வல்லிற்றுதநிமிர்படர்கை
யால், எற்றிக்கொண்டலினிடநின்னுமிழ்குடரினமின்னிண்டலிழுவ
னவென்ன, முற்றிக்குண்டலமுதலாமையுமுமுழைநாலாவிவர்குடர்
நாலக், கொற்றத்தின்கவல்லவயிரகைகொடுகுத்திட்டுடை யொருகு
தினொண்டான். (கௌ)

நீத்தாயோடினவதிரப்பெருநதிநீராகச்சிலபாராகப்
பொய்த்தாழ்செறிசையரிசிந்துபடிபொங்கப்பொரு முயிர்போ
காமுன், மீத்தாநிமிர்குடர்வயிரக்கைகொடுபிடியாவின்னொடுபண்
காணத், தேய்த்தாணாழியினுலகேழ்தேயினு மொருதன் புகழிறை
தேபாதான். (கதி)

புண்பாழ்குருதியின்வெள்ளத்துயிர்கொடுபுகுநீர் சிலர்சிலர்பொதி
பேயினி, பண்டாரத்திடைபிட்டார்தம்முடல்யுட்டார் சிலர்சிலர்பய
முற்றத் திண்டாடித்திணைநியாமறுகினர்செற்றாரி சிலர்சிலர்செல
வாரர், கண்டாரகண்டதொரிசைசேயினைகொடுகொலவிட்டார்ப
டைகையிட்டார். (கக)

பாடக அட்சுமயன் வதைப்படலம்

மீதுப்வேலையைப் பற்றிச் சிலர் சிலர்பசுவாய்ப்புழி தொறுமேய்வுற்றார்
 ஊற்றுப் பறவையின் வடிவுற்றார் சிலர் சிலர் நான்மறையவருருவார் ஊர்
 மாணர் கண்ணிளமடவாராயினர் முன்னே தங்குழல் வகிர்வுற்றார்
 ஆறு சிலர் சிலரையா நின்சச னென்றார் நின்றவரரி யென்றார். (சஉ)

தந்தாரமுமுதுகிளையுந்தமை யெதிர் தழுவுந்தொறுதுமதமரல் லேம்
 வந்தேழ்வானவொன்றே கினர் சிலர் சிலர் மாணுயொனவாய்விட்டார்,
 மந்தாரங்கிளர்பொழில்வாய்வுண்டிக ளானார் சிலர் சிலர் மருள் கொண்
 டார், இந்தாரொயிது களிது வித்தார் சிலரொரி ம்பால் குஞ்சியையிருள்வி
 த்தார். (சஉ)

வேறு.

குண்டலக் குழைமுகக் குங்குமக் கொங்கையார்
 வண்டலைத் தெழு குழற்கற் றைதால்வருடவாய்
 விண்டலத்தகவினைக் குமுதவாய்வி ரிதலால்
 அண்டமுற்றுளதஜூர முதமேபர மல்லே. (சஉ)

கதிரொழுந்தணையசெந் திருமுகக்கணவன்மா
 டெகிரொழுந்தடிவிழுந்தழுதுசோரிளநலார்
 அதிநலங்கோதைசேமோதியோடன் றஜூர்
 உதிரமுந்தெரி கிலாதிடைபரந்தொழுக்கியே. (சரு)

தாவில் வெஞ்செருநிலத்தி டையுலந்தவர்தமேல்
 ஓவியம்புரைநலார் விழுதொறுஞ்சிலருயிர்த்
 தேவுகண்களுமிமைத்திலர்களாமி துவெலாம்
 ஆவியொன் றுடலிரண்டாயதாலே கொலாம். (சச)

ஓடினருயிர்கனாடு டல்கள் போலுதவியால்
 வீடினார் வீடினார் மிடையுடற்குவைகள்வாய்
 நாடினார் மடநலார் தவையிலாந ண்பகைக்
 கூடினார் ஓடினரும்பர் வாழ்கொம்பனார். (சடு)

கீட்டுவாளணையகட்டு டெரிவையோர் திருவனள்
 ஆட்டிநிற் றயர்வதோர றுதலைக்குறையினைக்
 கூட்டிநீபோருயிர்த் துணைவனெங்கோவினைக்
 காட்டுவாய் திடுபென்றழுதுகைகூப்பினள். (சகூ)

கந்தி ஓலைபையோ ரொழுதநூங்கொம்பனள்
 காந்தனின் றுமிவாணுயர் கவந்தத்தினை
 வேந்தனி பலசினுப்பிவிதி யானடமெனப்
 பூத்திரிர்க்கைகளரன் றெய்ப்புறப்புல்லினள். (சகூ)

நாடினார்நாடியேநனைவருங்கொம்பனார்
 வாடினார்கணவந்தம்மாந்புறத்தீழுவியே
 வீடினாரவ்யின்வெருவிவிண்ணவர்கடாம்
 ஓடினாரரசன்மாடணுகிநின்றாசெய்வார், (சயஅ)

வேறு.

கயன்மகிழ்கண்ணீணைவூழிநான்றுஉப்
 புயன்மகிழ்பரிசுழல்பொடியளாவுற
 அயன்மகன்மகன்மகனடியிலீழ்தந்தனள்
 மயன்மகள்வயிநலைத்தலறிமாழ்கினள். (சயக)

தாவருந்திருநகர்த்தையலார்முதல்
 ஏவருமிடைவிழுந்திரங்கியேங்கினார்
 சாவலன்சால்மிசைவிழுந்துகாவன்மாநீ
 தேவருமமுதன்களிகருஞ்சிந்தையார். (ருய)

அட்சகுமாரன்வதைப்படலம்- முற்றிற்று.

ஆக படலம்- மகிழ் திரு விருத்தம் கூறாயுள்
 கம்பநாட்டாழ்வார் திருவடிகளேசரணம்.

யஉ - வது - பாசப்படலம்



அவ்வழியவ்வுனாகேட்டவாண்டகை
 வெவ்விழியெரியுகவெசுள் வீங்கினான்
 எவ்வழியுலகமுங்குலையவிந்திரத்
 தெவ்வழிதரவுயர்விசயச்சீர்த்தியான். (ச)

அரஞ்சுடர்வேற்றனதனுசனிற்றசொல்
 உரஞ்சுடவெரியுயிர்த்தொருவனெங்கினான்
 புரஞ்சுடவரிசிலைப்பொருப்புவாங்கிய
 பரஞ்சுடொருணைப்பொருவும்பான்மையான். (உ)

ஏறினன்விசம்பினுக்கெல்லகாட்டுவ
 ஆறிருநூறுபேய்ப்புண்டவாழித்தேநீ
 கூறினகூறினசொற்கள்கோத்தலால்
 ழிறினடுநிந்திசைபிளந்ததண்டமே. (ஈ)

வேறு.

அர்த்தனகமுலுந்தாரும்பேரியுமசனியஞ்ச
 வேர்த்துயிரிசுலைபமேனியெனும்பினனமரர்வேந்தன்
 சீர்த்துபோருமெனினுத்தேவர்க்குந்தேவராய
 மூர்த்திசடாமுந்தத்தம்பயோகத்தினிமுயற்சிவிட்டார். (ச)

தம்பியையுன்னுந்தோறுந்தாரைநீர்த்தும்புங்கண்ணன்
 வம்பியல்சில்லையேநோக்கிவாட்டமித்தூருத்தூறுக்கான்
 கொம்பியன்மாயவாழ்க்கைககுரங்கினுறகுரங்காவாற்றல்
 எம்பியோசேயந்தானெந்தைபுகழன்றேறேயந்ததென்றான். (சு)

வேறிரண்டனவுமவில்லுமிடைந்தவும்வெற்பென்றாலும்
 கூறிரண்டாக்கும்வாழ்க்கைகக்குமுவையுங்குணிக்கலாற்றேம்
 சேறிரண்டருகுசெய்யுஞ்செறிமதச்சிறுகண்யானை
 ஆறிரண்டஞ்சுநூற்றினிரட்டிதேர்த்தொடையுட்கே, (சூ)

ஆயமாத்தானைதான்வந்தணியுதண்டவேணதி
 தீயவாணிரதர்வேந்தர்சீர்த்தவரீசேரத்தேசரின்
 ஏயெனுமளவினவந்தானிராவணனிரந்தயுணர்
 வாயிரேயுய்கோயில்புக்கானருவிசோர்வயிரக்கண்ணன் (சு)

தாளிணைவிழுந்தான்றம்பிக்கிரங்கினுன்றறுகணுணும்
 தோளிணைபற்றியேந்தித்தமூவினனமுதுசோர்ந்தான்
 வாளிணைநெயிங்கணமாசர்வயிறலைத்தலறிமாழ்க
 மீளிர்பொன்மொய்ப்பினுணும்வில்லக்கினன்விளம்பலுற்றான். (சு)

ஒன்றுநீயுறுதியோராயுற்றிருந்தானையகிற்றி
 வன்றிறற்குரங்கினுற்றன்மரபுளியுணர்ந்துமன்னு
 சென்றுநீர்பொருதினொன்றுதிமத்திறஞ்செலுத்தித்தேயக்
 கொன்றனைநீயேயன்றேறவர்க்கீர்தங்குமுவையென்றான், (சு)

கிங்கரர்சம்புமாலிகேடிலாவைவொன்றிப்
 பைங்கழலரக்கொடுமுடன்சென்றபகுதிச்சேனை
 இங்கொருவருமீண்டார்தாமில்லையெற்குரங்கதெந்தாய்
 சங்கரனயன்மாலைன்பார்தாமெனுந்தகையதாமே. (சு)

கிங்கயவலியுமேனாடிபுரந்தீயச்சென்ற
 முத்தகணன்சைலையோடுமுலகொருமூன்றும்வென்றாய்
 அக்கணைக்கொன்றுநின்றகுரங்கினயாற்றல்சாண்ட
 புக்கினிலென்றுமென்றுற்புலம்பன்றிப்புலமைத்தாமோ. (சு)

ஆயினுமையதொய்தி னுண்டொழிற்குரங்கையானே
 வயெனுமளவிந்டற்றித் தருகுவெனிடொன்றென்றும்
 நீயினியும்க்கற்பாலையல்லீநீடிருத்தியென்னைப்
 போயினனமரர்கோவைப் புகழொடுகொண்பிபோந்தான் (௨௨)

உடைந்தவலிருணோற்றுப்பலுருக்கொடக்கதிர்க்குழாங்கள்
 மிடைந்தனமிலைச்சியாங்குமெய்யணிபலவுமின்னக்
 குடைந்துவெம்பகைவருன்றோய்கொற்றப்போர்வாள்வில்வீச
 அடைந்தகாரர்க்கர்சாணையகலிடமிடமின்றென்ன. (௨௩)

ஆயியந்தேருமாவமுசக்கருமுருக்கஞ்செங்கட்
 சூழிவெங்கோபமாவுந்துவன்றியநிருதர்சேனை
 உறுதிவெங்கடலிற்குற்றவொருதனிநடுவணின்ற
 பாழிமாமேருவொத்தான்வீரத்தின்பான்மைதீர்ப்பான். (௨௪)

சென்றனென்பமன்றோதிசைகளோடுகமெல்லாம்
 வென்றவனிவென்றோலுமவீரத்தேநின்றவீரன்
 அன்றதுகண்டவாழியுடையமரினாற்றல்
 நன்றெனவுவகைகொண்டாயாவருநடுக்கமுற்றார். (௨௫)

இலைசுலாம்பூணிணுமிருப்பிணக்கருதியீரத்
 தலகிலவெம்படைகடெற்றியளவிடற்கரியவாகி
 மல்களுங்கடலும்பாறுங்கானமும்பெற்றுமற்றோர்
 உலகமேயொத்ததம்மாபோர்ப்பெருங்களமென்றுன்ன. (௨௬)

வெப்படைகில்லாநெஞ்சிற்கிறியதோர்விம்மல்கொண்டான்
 அட்படைவெலையன்னெருமையாராற்றலோமும்
 ஒப்படைகில்லாரொல்லாமுலந்தனர்சுரங்குமொன்றே
 எப்படைகொண்பிவெல்லவதிராமன்வந்தெதிர்க்கினென்றான். (௨௭)

கண்ணொருயிளோயொப்பார்கைப்படைக்கலத்திற்காப்பார்
 எண்ணலாந்தகைமையிலாரிற்றதிடைக்கிடந்தாாதம்மை
 மண்ணுளேநோக்கிநின்ற வாய்மடித்துருத்துமாயாப்
 புண்ணுளேசோலிட்டன்னமானத்தாற்புழுங்குகின்றான். (௨௮)

கானிடையத்தைக்குற்றகுற்றமுங்கரணர்பாயும்
 யானுடையெம்பிவீந்தவிடுக்கணும்பிறவுமெல்லாம்
 மானிடரிருவரானும்வானமொன்றினுமும்
 ஆனிடத்துளவென்வீரமழகிற்றேயும்மவென்றான். (௨௯)

நீப்புண்டவயிரவாகிறெருப்புண்டநிறத்திற்றேறன்றி
 நப்புண்டற்கரியவாயினக்சுவடிடறச்செல்வான்
 தேய்ப்புண்டகம்பியாக்ககைசிவப்புண்டகண்கடையில்
 காய்ப்புண்டசெம்பிற்றேறன்றக்கறுப்புண்டமனத்தன்கண்டால் (உய)

தாருகன்சுருதியன்னசுருதியிற்றனிமாச்சியம்
 கூருகிர்விளைத்தகொற்றக்கனகன்மெட்க்குழம்பிற்றேறன்றத்
 தேருகக்கையின்வீரச்சிலையுதவயிரச்செங்கண்
 நீருகக்கருதிசிந்தநெருப்புதவயிர்த்துநின்றான். (உச)

வெவ்விலையயில்வேலுந்நைவெம்மையைக்கருதிநோக்கி
 வவ்வுதல்கூற்றுமாற்றான்மாறுமாறுலகின்வாழ்வார்
 அய்வுலகத்துளாராமஞ்சுவொளிக்கவையா
 எவ்வுலகத்தைபுற்றாயெம்மைநீத்தெளிதினெந்தாய், (உஉ)

ஆற்றலனையனுகியநிவழிந்தயருய்வேலை
 சேற்றமென்றேறன்றதானேமேனிமிர்செலவிற்புதி
 தோற்றியதுன்பமேநாலையுள் றுறத்தூரந்ததம்மா
 ஏற்றஞ்சாலாணியாணியெதிர்தெசலககடாயதெண்ணு (உரு)

வேறு.

நண்டுவநிகழ்வுளியிரவிதேறொனத்
 தூண்டிதுதேரின்மேற்றேறன்றூந் தோன்றல
 மூண்டிமுப்புரங்கடமுடுகுமீசனின்
 ஆண்டகைவனைகழலநாமடுக்கினான். (உச)

வேறு.

வென்றேனிசன்முன்சிலவிரசாயென்னும்வெம்மை
 அன்றேமுடுகிக்கடிதெய்தவழைத்ததம்மா
 ஒன்றேயினிவெல்லுதேறற்பதயித்ததுள்ளத்
 தின்றேசமைபுமிவனிந்திரசித்துவென்பான். (உடு)

கட்டேறுநறுங்கமழ்கணணியிக்காணாயென்கைப்
 பட்டாலதுவேயவிராவணன்பாபிமாசும்
 கெட்டோமெனவெண்ணியக்கேடருங்கற்பிடுவீன்
 விட்டேகுமதன்றியரக்கரும்வெம்மைதீர்வார். (உசு)

ஒன்றேவிதனைவருமுதியமொண்ணையானைக்
 கொன்றேனெனினிந்திரனுந் துயர்க்கோளுநீங்கும்
 இன்றேதடிக்கெட்டதரக்கரிலங்கையானே
 வென்றேனவிராவணன்மலையுய்யுமீவொடென்றான். (உசு)

அக்காலையரக்கருமணையுந்தேருமாவும்
முக்காலுலகம்மொருமுன்றையுமவென்றுமுற்றிப்
புக்கானின்முன்புக்கூயார்பூசல்பெருக்கும்வேலை
மிக்கானும்வெகுண்டொர்மராமரங்கொண்பிமிக்கார்.

(உஅ)

வேறு.

உடைப்புண்டனயானையுருண்டனயானையொன்றோ
மிதிப்புண்டனயானையிழுந்தனயானைமேன்மேல்
புதைப்புண்டனயானையுருண்டனயானைபோரால்
வதைப்புண்டனயானையிழுந்தனயானைமண்மேல்.

(உஆ)

முடிந்ததேர்க்குலமுறிந்தனதேர்க்குலமுரணிற்
றிடிந்ததேர்க்குலமிற்றனதேர்க்குலமச்சிற்
றொடிந்ததேர்க்குலமுக்கனதேர்க்குலநெக்குப்
படிந்ததேர்க்குலம்பறிந்தனதேர்க்குலம்படியில்

(கஉ)

சிரனெரிந்தவுங்கண்மணிசிகைந்தவுஞ்செறிதாட்
டரனெரிந்தவுமுதுகிறச்சாய்ந்தவுந்தார்ப்புண்
உரனெரிந்தவுமுதுரங்களுமிழ்ந்தவுமொண்டொற்
குரனெரிந்தவுங்கொய்க்கமுத்திழந்தவுங்குதினா.

(கஅ)

பிடியுண்டாரீகணம்பிளக்கலுண்டாரீகளும்பெருந்தோள்
ஒடியுண்டாரீகளுந்தலைபுடைந்தாரீகளுமுருவக்
சடியுண்டாரீகளுங்கழுத்திழந்தாரீகளுங்கரத்தால்
அடியுண்டாரீகளுமச்சமுண்டாரீகளுமரக்கார்.

(கஆ)

வட்டவெஞ்சிலையோடியவானியும்வயவர்
விட்டவிட்டவெம்படைகளுமவீரன்மேல்விழ்ந்த
சுட்டவல்லிநம்படைகலைச்சுபிகலாதனபோல்
பட்டபட்டனதுசையொயிம்பொறியொயிம்பரந்த.

(கா)

சிகையெழுஞ்சுடர்வாளிகளிந்திரசித்து
மிசையெழுஞ்சினத்தநாமன்மேல்விட்டனவெந்து
புகையெழுந்தனவெரிந்தனகரிந்தனபோக
நகையிழந்தனவழிந்தனவானுளொர்நாட்டம்

(கா)

தேருமயானையும்புரவியுமரக்கருஞ்சிந்திப்
பாரின்வீழ்தலுந்தானொருதனிநின்றபணத்தோள்
வீரவீரனுமுறுவலும்வெகுளியும்வீங்க
வாரும்வாருமென்றழைக்கின்றவநாமன்மேல்வந்தான்.

(கா)

புரந்தரன் றலைபொதுரொறிந்திடப்புயல்வாணில்
 பரந்தபல்லுருமேற்றினம்வெறித்துயிர்ப்பதைப்ப
 நிரந்தரந்தலைநெடுநிலஞ்சுமந்தபேருரகன்
 சிரந்தானங்கிடவரக்கண்வெஞ்சிலையைநாண்டெறித்தான் (௩௬)

ஆண்டநாயகன் றாதனுமயனுடையண்டம்
 கீண்டதாமெனக்கிரியுகநெய்திலங்கிழிய
 நீண்டமாதிரம்வெடிபடவவெனெடுஞ்சிலையில்
 பூண்டநாணித்தன்னைழிற்றோள் களைப்புடைத்தான். (௩௭)

நல்லைநல்லையிஞ்சூலத்தானின் றெக்கநல்லார்
 இல்லையிலையாலெறுழுவலிக்கியாரொயிமிகுல
 வல்லைவல்லையின் றுருநீபடைத்தளவாழ்நாட்
 கெல்லையெல்லையென்றிந்திரசித்துவுமிசைத்தான். (௩௮)

நானுக்கெல்லையுநிருதராயுவகத்தைநலியும்
 கோளுக்கெல்லையுங்கொடுந்தொழிந்தெல்லையுங்கொடியீர்
 வாளகெல்லையுமவந்தனவகைகொண்டிவந்தேன்
 தோளுக்கெல்லையென்றில்லையென்ற நாமனுஞ்சொன்னான். (௩௯)

இச்சிரத்தையைத்தொலைப்பெனென்றிந்திரன்பகைஞன்
 பச்சிரத்தம்வந்தொழுக்கிடவானவர்பதைப்ப
 வச்சிரத்தினும்வலியனவயிரவான் கணைகள்
 அச்சிரத்தினுமார்பினுமழுத்தலுமதுடன். (௪௦)

குறிதுவானென்றுகுறைந்திலெனெடுஞ்சினங்கொண்டான்
 மறியும்வெண்டுகாமாகடலுலகெலாம்வழங்கிச்
 சிறியதாய்சொன்னதிருமொழிசென்னியிற்றூடி
 நெறியினின் றதன்ரையகன்புகழெனநிமிர்ந்தான். (௪௧)

பாகமல்லதுகண்டிலன நுட்பணப்பார்த்தான்
 மாகவன்றிசைபத்தொயிம்வரம்பிலாவலகிற்
 மேகநாதனையெறுழுவலித்தோள்பிடித்தீர்த்த
 மேகநாதனுமயங்கினனொமெனவியந்தான் (௪௨)

நீண்டவீரனுநெடுத்தடக்கைகளைநீட்டி
 ஈண்டிவெஞ்சரமெய்தனவெய்துடாவண்ணம்
 மீண்டிபொய்விழுவீசியாங்கவன்மிடற்றடந்தேர்
 பூண்டமாவொடுசாரதிசொப்பபடப்புடைத்தான் (௪௩)

உழழிக்காற்றன்னவொருபரித்தேரவணுதவப்
பாழித்தேரளவனத்ததந்தேர்மிசைப்பாய்ந்தான்
ஆழிப்பல்படையணையவளப்பருஞ்சரத்தால்
வாழிப்போர்வலிமாருதிமேனியைமறைத்தான்.

(௪௪)

உற்றவாளிசுருரத்ததங்கினவுகவுதறாக்
கொற்றமாருதியனையவன்றேர்மிசைகுதித்துப்
பற்றிவன்கையாற்பறித்தெழுந் துலகெலாம்பலகால்
முற்றவென்றமோர்முறிவெஞ்சிலையினைமுறித்தான்.

(௪௫)

முறிந்தவில்லின்வல்லோசைபோய்முடிவதன்முன்னர்
மறிந்துபோரிடைவழிக் கொள்வான்வயிரவாட்படையால்
செறிந்தவான்பெருமலைகளைச்சிறகமச்செயிரா
எறிந்தவிந்திரனிட்டவார்கிலையினையெயித்தான்.

(௪௬)

நூறுநூறுபோர்வாளியோர் தொடைகொடுநொய்தின்
மாறில்வெஞ்சினத்திராவணன்மகன்சிலைவனைத்தான்
உறுதன்னெடுமேனியின்பலபடவொல்கி
ஏறுசேவகன்நூதனுஞ்சிறிதுபோதுருந்தான்.

(௪௭)

ஆர்த்தவானவராவலங்கொளீஇயறிவழிந்தார்
பார்த்தமாருதிதாருவொன்றுநங்கையிற்பற்றித்
தூர்த்தவாளிகண்முறைமுறைதுணிபடச்சுற்றிப்
போர்த்தபொன்னெடுமணிமுடித்தலையிடைப்புடைத்தான்.

(௪௮)

பாரமாமரமுடிபுடைத்தலையிடைப்படலும்
தாயின்னெடுங்கற்றைகள்சொரிவனதயங்க
ஆரமால்வரையருவியினழிகொழுங்குருதி
சேரரநின்னுடறுளங்கினமரரைத்தொலைத்தான்.

(௪௯)

நின்னுபோதம்வந்துறுதலுநிறைபிறையெயிற்றைத்
தின்றுதேவருமுனிவருமவுணருந்திகைப்பக்
குன்றுமோனெடுமாருதியாகமுங்குலுங்க
ஒன்றுபோல்வனவாயிரம்பகழிகோத்துய்த்தான்.

(௫௦)

உய்த்தவெஞ்சரமுரத்தினுங்கரத்தினுமொளிப்பக்
தைத்தசுந்தையன்மாருதிநனிதவகனன்றான்
விதைகன்சிலைவிபினைவிசையினுங்கடுகி
அத்தடம்பெருந்தேசொடுமெறித்தெறிந்தார்த்தான்.

(௫௧)

கண்ணிச் சென்றவிமையிடைகலப்பகன்முல்லை
எண்ணிச் சென்றவெறுழுவலித்திறலுடையிகலோன்
புண்ணிச் சென்றுபொழிபுணல்பசும்புலான்பொடிப்ப
விண்ணிச் சென்றுதேரொழும்பார்மிசைவீழ்ந்தான். (௩௨)

விழுந் துபாரடையாமுனமின்னெனுமெயிற்றான்
எழுந் துமாவிசம்பெய்தினனிடையவன்படையில்
செழுந் தகண்மாமணித்தேர்க்குலம்பாவையுஞ்சிசைய
உழுந் துமேர்வதன்முன்'வெயிடாருதிபுகைத்தான். (௩௩)

வறுதேரிலெனதிர்நிற்குமுரணிலெரியின்
சூறுவெஞ்சினந்திருகுளின்முன்நிரிவானும்
வேறுசெய்வதோர்வினைபிற்றினமையின்விரிஞ்சை
மாநிலாப்பெரும்படைக்கலந்தொடுப்பதாய்மதுத்தான். (௩௪)

பூவும்பூநிறவயினியுந்தீபமும்புகையும்
தாவிப்பாவனையாற்கொடுத்தருச்சீனைசடைத்தான்
தேரிபாவையமுலதமுந்திருத்தியதெய்வக்
கோவிஞ்சன்முன்படைக்கலந்தடக்கையிற்கொண்டான். (௩௫)

கொண்டகொற்றவெஞ்சிலெநெநொடுகூட்டிச்
சண்டுவகத்தமாருதித்தொளொடுஞ்சாத்தி
மண்பொங்கிடமாதிரந்தாளங்கிடமதிதோய்
விண்பொங்கிடமேருவுந் தாளங்கிடவிட்டான். (௩௬)

தணிப்பரும்பெரும்படைக்கலந்தழலுமிழ்தறுகட்
பணிக்கலங்களுக்கரசினதுருவினைப்பற்றித்
துணிக்கமுற்றுயர்கலுமுனுந்பிக்குறச்சுற்றிப்
பிணித்ததப்பெருமாருதிதோள்கண்டபிறங்க. (௩௭)

திண்ணன்யாக்கையைத்திசைமுகன்படைசென்றுதிருக
அண்ணன்மாருதியுறுதன்பின்சென்றவறத்தின்
கண்ணிச் சென்றுபொழிபுணல்பசும்புலான்பொடிப்ப
விண்ணிச் சென்றுதேரொழும்பார்மிசைவீழ்ந்தான். (௩௮)

சாய்ந்தமாருதிசதுமுகன்படையெனுந்தன்மை
ஆய்ந்தமற்றிகளுணையவம்தித்தகறல்
எய்ந்ததன்மெனவண்ணிண்ணிசுண்முதிழ்த்திருந்தான்
ஆய்ந்ததாமிவன்வலியெனவர்க்கன்வந்தும்முன். (௩௯)

உற்றகாலையினுயிர்கொடுதிசைதொறுமொதுங்கி
அற்றேநாக்கினர்நிற்கின்றவாளெயிற்றரக்கர்
சுற்றும்வந்தூடல்சுற்றியதொளையெயிற்றரவைப்
பற்றியீர்த்தனரார்த்தனர்தெழித்தனர்பலரால்.

(௬௦)

சூரக்குநல்வலங்குறைந்ததென்முலங்கொட்டி
இலாத் குமாநகுறொழிகடலொத்ததெம்மருங்கும்
தினாக் குமாசணம்வாசுகியொத்ததுதேவர்
அரக்கொத்தனர்மந்தரமொத்தனனறுமன்.

(௬௧)

கறுத்தமாசணங்கனகமாமேனியைக்கட்ட
அறத்துக்காங்கொருதனித்துண்டாநிலைநவறுமன்
மறத்துமாருதம்பொருதநாள்வாளராவரசு
புறத்துசுசுற்றியமேருமால்வரையையும்போன்றான்.

(௬௨)


வந்தினாத்தனர்மைந்தருமகளிருமழைபோல்
அந்தரத்தினும்விசும்பினுந்திசைதொறுமாற்ப்பார்
முந்திபுற்றேதோருவகைக்கோர்க்காயிலைமொழியின்
இந்திரன்பிணிப்புண்டநாளொத்ததவ்விலங்கை.

(௬௩)

பாசப்படலம் - முற்றிற்று.

அக. படலம்-௨-இ-திருவிருத்தம்-தசுயள
சம்பநாட்டாழ்வார்திருவடிகளேசரணம்.

யக - வது - பிணிவிட்டுப்படலம்



வேறு.

வாய்ப்பினீருமின்னெறிமின்பொழுமின்
வாய்ப்பின்சூடரினைக்கூறுகூறுகள்
வெய்யமினாலகிடைத்தேய்மின்றின்னுமின்
வாய்ப்பின்மலிவிலைநம்முயிரொன்றோடுவார்.

(௬)

மைத்தகடங்கண்ணியர்மைந்தரீயாவரும்
வெபத்தலைபரவெனக்கனன்றுபைதலை
இத்தனைபொழுதுகொண்டிருப்பதோவென
மொய்த்தனர்கொலைசெயமுயுட்கின்ரூர்சிலர்.

(௭)

நச்சுடைபடைகளானவியுமீட்டதோ
 வச்சிரமுடன்மறிதடலின்வாய்மடுத்
 துச்சியினமுத்துமினுருத்ததென்றெனின்
 கிச்சிடையிடுமெனக்கிளக்கின்றூர்சிலர். (க)

எந்நையையெம்பியையெம்முனோர்களைத்
 தற்கனபோதெனத்தடுக்கின்றூர்பலர்,
 அந்தரத்தமரரிதமாண்பாவிவன்
 வந்ததென்றுயிர்கொளமறுகின்றூர்பலர். (ச)

ஓங்கலம்பெருவலியுயிரினன்பரை
 நீங்கலமின்றொடுநீங்கினுமினி
 எங்கலமிவன்சிரத்திருந்தலாற்றிரு
 வாங்கலமென்றமுடாதராசீபலர். (ந)

கொண்டனொதிர்செலுங்கொற்றமாநகர்
 அண்டமுற்றதுநெடூர்க்குமார்ப்பது
 கண்டமுற்றுளவருங்கணவர்க்கேங்கிய
 குண்டலமுடத்தியர்க்குவகைகூரவே. (கூ)

வடிவுடைக்கனற்படைவாயவரீமால்கரி
 கொடியுடைத்தேர்பரிக்கொண்டிவீசலின்
 இடிபடச்சிகைந்தமால்வரையினில்லெலாம்
 பொடிபடக்கிடந்தனகண்டுபோயினான். (எ)

முயிறலைத்தெழுமுதுமரத்தின்மொய்ப்புதோள்
 கயிறலைப்புண்டதுகண்டுகாண்கிலா
 தெயிறலைத்தெழுமிதழர்க்கமோழையர்
 வயிறலைத்திரியலின்மயங்கினூர்பலர். (அ)

ஆர்ப்புறவஞ்சினரடங்கினூர்பலர்
 போர்ப்புறச்செயலினப்புக்கல்கின்றூர்பலர்,
 பார்ப்புறப்பார்ப்புறப்பயத்தினற்பதைத்
 தூர்ப்புறத்திரியலுற்றோடுவார்பலர். (ஆ)

காந்துறுகதெழயிற்றரலின்கட்டொரு
 பூந்துணர்சேரித்தெனப்பொலியும்வாண்முகம்
 தேர்ந்துறுபொருள்பெறவெண்ணிச்செய்யுமின்
 யேந்துறல்பழுதெனவிளம்புவாரீசிலர். (ஐ)

ஒளிவருநாகத்துக்கொல்கியன் றுதன்
 இளிவரலின் றுபின்னெண்ணம்பேறெனுகி
 களிவருசிந்தையாற் காண்டநங்கலைச்
 சுளிகிலையாமெனத்தொழுக்கின் றுர்சிலர். (யக)

பைங்கழலறுமனைப்பிணித்தபாந்தலைக்
 கிங்கரொருபுடைகிளர்ந் துபற்றினார்
 ஐம்பதினாயிரரளவிலாற்றலர்
 மொய்ப்பினினை றுழுவலிக்கருளன்முமையார். (யஉ)

திண்டிறலரக்கர் தஞ்செருக்குச்சிந்துவான்
 தண்டலிறன் றுருக்கரந்ததன்மையான்
 மண்டமர் தொடங்கினன்வானரத்துருக்
 டொண்டனனந்தகன்கொல்லென்றார் பலர். (யக)

அரம்பிபத்தலந்தொறுமம்பொன்மாளிகைத்
 தரமுறுநிலைதொறுஞ் சாளரந்தொறும்
 முரசெறிகடைதொறுமிரைத்துமொய்த்தனர்
 றினாவளைமகளிருநினாந்தமைந்தரும், (யச)

கயிலையிடு றுருகனி க்கணிச்சிவானவன்
 மயிலியந்சீதைதன் கற்பின்மாட்சியான்
 எயிலுடைத்திருநகர்சுதைப்பவெய்தினன்
 அயிலெயிற்றெருருரங்காயென்பார்பலர். (யரு)

அரம்பையர்விஞ்சைநாட்டளகவல்லியர்
 நரம்பினுமினியசொனாநாடியர்
 கரும்பிபல்சித்தியரியககர்கன்னியர்
 வரம்பறுசும்மையர் தலைமயங்கினார். (யசு)

நீரிடைக்கண்மியினெடியநேமியும்
 தாருடைத்தனிமலருலகின்றதையும்
 ஒருடற்கொண்டிதம்முருவமாற்றினர்
 பாரிடைப்புக்குந்தனர் பகைத்தென்பார்பலர், (யஎ)

அரக்கருமரக்கியர்குழாமுமல்லவர்
 கரக்கிலாநெடுமழைக்கண்ணினீரது
 விரைக்குழற்சீதைதன்மெலிவுநோக்கியோ
 இரக்கமொவறத்தினதெண்மையேகொலோர். (யஅ)

ஆண்டொழில் நாமனுமவொடே கிணை
 பீண்டிலன்வேறிலன்விரும்பலுற்றிலன்
 ஈண்டிதுவேதொடர்நீதுலங்கைவேந்தனைக்
 காண்டலேநலனெனக்கருத்தினெண்ணினான். (௧௬)

எந்தையதருளிணுமிராமன்சேவடி
 சிந்தைசெய்நலத்தினுஞ்சீதைவானவர்
 தந்தாளவரத்தினுந்தறுகட்பாசமும்
 சிந்துவெனயர்வுறு சிந்தைசீரிதால். (௧௭)

வளையெயிற்றரக்கனைபுற்றுமந்திரதீ
 தளவுறுமுதியருமறியவாணையால்
 விளைவினைவிளம்பினுன்மிகிலைநாடிபை
 இளகினெனவயினீதலெயுமால். (௧௮)

அல்லதாஉமவனுடைத்துணைவராயினர்க்
 கெல்லைபுந்தெரிவுறுமெண்ணுந்தேறலாம்
 வல்லவனிலைமையுமனமுந்தேறலாம்
 சொல்லுகமுதமெனுந்தாதுசொல்லவே. (௧௯)

வாலிகன்னிறுதியுமரத்துக்குற்றதும்
 கூலவெஞ்சேனயின்குணிப்பிலாமையும்
 மேலவன்சாதலன்வலியுமெய்ப்புமையான்
 நீனிற்றத்திராவணனெஞ்சினிற்குமால். (௨௦)

ஆதலானாக்கையெய்தியாற்றலும்
 நீதியுமனக்கொளநிறுவிநீர்நவும்
 பாதியினீமேற்செலநூறிட்டைப்பயப்
 போதலேகருமென்றநமல்போயினான். (௨௧)

கடவுளர்க்கரசனைக்கடந்தோன்றலும்
 புடைவரும்பெரும்படைப்புணரிபோர்த்தெழ
 விடைபிணிப்புண்டதுபோலுய்வீரனைக்
 குடைகெழுமன்னைநீக்கொண்டிபோயினான் (௨௨)

தூதுவொழிநீர் தொழுதுதொல்லநாள்
 மாகிரங்கடந்தவற்குறுகிமன்னநீன்
 காதலன்மறாமலர்க்கடவுள்வாளியால்
 வுதிவ்வானரம்பிணிப்புண்டதாமென்றான். (௨௩)

கேட்டலுங்கிளர்கடர்க்கேட்டவானென
வீட்டாருள்விழுங்கியமார்பன்யானையின்
கோட்டெதிர்பொருதபேராரங்கொண்டெதிரீ
நீட்டினலுயகையினிமிர்ந்தநெஞ்சினான். (உ௭)

எல்லபிலுவகையாலிவந்ந்தோளினன்
புல்லுறமலர்ந்தகட்குமுதப்பூவினன்
ஓல்லயிடுறாநீருரைத்தெல்லாண்பால்
கொல்லலிர்தருகெனக்கூறுவீரொன்றான். (உ௮)

அவ்வரை தூதருமாணையால்வரும்
தெவ்வரைநீக்கினுன்றியச்செப்பினர்
இவ்வரைநிகழ்வழியிருந்ததீதையாம்
வெவ்வரைநீங்கினுணிலவிளம்புவாம். (உ௯)

இறுத்தனன்கடிபொழிவெண்ணிலோர்பட
ஒறுத்தனனென்றுகொண்டுவக்கின்ருளாயிர்
வெறுத்தனள்சோர்வுறவீரற்குற்றதைக்
கறுத்தலில்சிற்தையாள்கவன்றுகூறினான்.
வேறு. (௩௦)

ஓவியம்புகையுண்டதூலொலொளிர்
பூவின்மெல்லியன்மேனிபொடியுறப்
பாலிவேடன்கைப்பார்ப்புறப்பேதூறும்
தூவியன்னமன்றானிவைசொல்லினான். (௩௧)

உற்றுண்டாயவிசும்பையுருவினாப்
முற்றுண்டாய்கலையாவையுமுற்றுறக்
கற்றுண்டாயொருகள்ளவர்க்குனால்
பற்றுண்டாயிதுவோவறப்பாண்மையே. (௩௨)

கடர்கடந்நுபுகுந்தனைகண்டகர்
உடர்கடந்நுநின்னாழிகடந்திலை
அடர்கடந்நக்திரள்புயத்தையநீ
இடர்கடந்நனைவந்திடர்மேலுமே. (௩௩)

ஆழிதாட்டியென்றாயிர்தாட்டினாப்க்
கூழிதாட்டுவென்னென்றுணாத்நேனது
வாழிதாட்டுமென்றுண்டுண்வரைப்புயப்
பாழிதாட்டியரும்பழிதாட்டினாப்க். (௩௪)

மசய * பிணிவீட்டுப்படலம்

கண்டுபோயினைநீணெதிகாட்டிட
மண்டுபோரினரக்கனைமாய்த்தெனைக்
கொண்டுமன்னவம் போமெனுங்கொள்கையைத்
தண்டினுயெனக்காருயிர்தந்தநீ. (௩௫)

ஊப்பன் னினளின்னனதன்னுயிர்
தேயக்கன்றுபிடியுறத்தீங்குறு
தாயைப்போலத்தளர்ந் துமயர்ந்தனள்
தீயைச்சுட்டதொர்கற்பெனுந்தீயினுள். (௩௬)

பெருந்தகைப்பெரியோனைப்பிணித்தபோக்
முருந்தைமற்றையலகொருமூல்றையும்
அருந்தவப்பயனாலரசாள் கின்றான்
இருந்தவப்பெருங்கோயில்சென்றெய்தினுள். (௩௭)

வேறு.

தலங்கண்மூன்றிற்கும்பிறிதொருமதிதழைத்தென்ன
அலங்கல்வெண்குடைதண்ணிமூலவிொளிபரப்ப
வலங்கொடொளி னுண்மண்ணின் றுவா னுறவெயித்த
பொலங்கொண்மாமணிவெள்ளியங்குன்றெனப்பொலிய (௩௮)

புள்ளாயர்த்தவன் திகிரியும்புரந்தரனயிலும்
தள்ளின் முக்கனாகணிக்சீயிற்றக்கியதமும்பும்
கள்ளாயிரக்குமென் குழலியர் முகிழ்விரற்கதிர்வாள்
வள்ளுதிர்ப்பெருங்குறிகளும்புயங்குளின்வயங்க. (௩௯)

துன்றுசெம்மயிர்ச்சுடர்நெயிங்கற்றைதள்ளுறி
நின் றுகிக்குறநிரல்படக்கதிர்க்குழாநிமிர
ஒன்றுசீற்றத்தினுயிர்ப்பெனும்பெரும்புகையுயிர்ப்பத்
தென்றிசைக்குமொர்வடவன் நிருத்தியதென்ன (௪௦)

மரகதக்கொழுங்குகொடுமாணிக்கநெய்வாள்
நரகதேயத்துணமிக்குறவிருளையுறக்க்சீ
சிரமணத்தையுற்றிசைதொறுந்திசைதொறுஞ்செலுத்தி
உரகர்கொணினிதரசுவீந்திருந்தனெனப்ப (௪௧)

குவித்தபன்மணிக்கப்பைதள்கலையொடுங்கொழிப்பச்
சவிச்சுடர்க்கலணணிந்தபொற்றொளொடுதயங்கப்
புவித்தடம்படர்மேருவைப்பொன்முடியென்னக்
கவித்துமாலிருங்கருங்கடலிருந்ததுகடுப்ப (௪௨)

சிற்தூராகத்தின்செறிதுகிற்கச்சொடுசெறியப்
பந்நி வெண்முத்தினணிகலன்முழுநிலாப்பரப்ப
இந்நு வெண்குடைநீழலிற்றாரகையினம்பூண்
டந்நியானுபித்தலலுவீற்றிநுந்ததாமென்ன

(௪௩)

வண்மைக்குந்நுருமறைகட்கும்வானினும்பெரிய
நிண்மைக குந்தனியுறையளாமுழுமுகத்திசையின்
கணைவக்குந்கொறுங்களிற் றொபிமாதிரங்காக்கும்
எண்மர்க்கும்மற்றையிருவர்க்கும்பெரும்பயபியற்ற

(௪௪)

எதநாயகன்மேறவியையெதிர்த்ததற்பில்னை
நாகர்வாழ்விடமுதலென நான்முகன்வைகும்
மாகமாலவிசுட்பீ மெனநநிவணவரைப்பிடு
தொகைமாதர்கணையமந்திற்றேரென்றினர்கற்ற

(௪௫)

வானரங்களும்வானவரிருவருமணிகர்
ஆனபுன் றொழி மலாொணவிகழ்கின்றவவரும்
எனைநின்றவரிருடிபர்சிலொழிந்தியாரும்
தூநவின்மவேலரக்கர்தங்குமு வெறுசுற்ற.

(௪௬)

நரம்புகண்ணகத்துள்ளுறைநறநிறைபாண்டில்
நிரம்புகில்லரிப்பாணியங்குறயிநின்நிசைப்ப
அரம்பைமங்கையரமிழ்துகுத்தாலன்னபாடல்
வரம்பிலின்னிகைசெவிதொறுஞ்செவிதொறும்வழங்க.

(௪௭)

கூடுபாணியினிசையொடுமுழுவொடுங்கூடத்
தொடுசீறடிவிழிமணங்கையொடுதொடரும்
ஆடமே குககுறினருந்தவமுனிவர்க்குமமைந்த
வீடுமீடகுறுமேனசைமேனகைவிளங்க.

(௪௮)

ஊடினார்முகத்தூறுறையொருமுசமுண்ணகி
கூடினாமுகக்களிநலறயொருமுசங்குடிப்பப்
பாடினார்முகத்தாரமுதொருமுசம்பருச
ஆடினார்முகத்தணிபமுதொருமுசமருந்த,

(௪௯)

தேவரோடிருந்தரசியலொருமுகஞ்செலுத்த
மூவரோடுமாமந்திரமொருமுசமுயலப்
பாவகாரிதன்பாவகமொருமுசம்பயிலப்
பூவையரனகியுருவொடுமொருமுசம்பொருத்த,

(௫௦)

சாசு பிணிவீட்டுப்படலம்

காந்தனை மெல்விரற் சனகிதன்கற்பெணுங்கடலை
நீந்தி மயறுவதெங்கு வென்றொரு நுமுசுநினைபச்
சாந்தனாவிய்கொங்கைநன்மகளிர் தற்சூழ்ந்தார்
எந் துமாடியினொருமுசுமியல்புடனிலங்க, (106)

பொதும்பர்வைகுதேன்புக்கருந் துதற்ககம்புலரும்
மகம்பெய்யண்டெனச்சனகிமென்மணஞ்செலமறுகி
வெதும்புவாரகம்பெந்தழிவார் நகில்விழிநீர்
ததும்புவார்விழித்தானாவேரு பொதுந்தாக்க. (107)

மாறனாவியமகரந்தநறவுண்மிமகளிர்
வீறனாவியமுசுண்முலைமெழுகியசாந்தின்
சேறனாவியசுறுநறுஞ்சீகரத்தென்றல்
ஊறனாவியகடுவெனவுடவிடைறுழைய, (108)

திங்கள்வாணுதன்மடந்தையர்சேயரிக்கிடந்த
அங்குபத்தடந்தாமரைக்கலரியோகுளி
யெங்குண்வானவர்தானவொன்றிவர்விரியாப்
பொங்குகைக்கடற்றுமரைக்கிந் துவேபோன்று. (109)

இருந்தவெண் டுசைக்கிழவனை மாருதியெயிரிந்தான்
கருந்தினுகத்தைநோக்கியக லுமுனிர்கணன்றான்
திருந் தும்தாளிடைவீக்கியபாசத்தைச்சிந்தி
உருந் துநஞ்சுபோல்பவன்வயிற் பாப்பெவனென் றுடன்றான். (110)

உறங்குகின்றபோதுயிருண்டல்குற்றமென்றொழிந்தேன்
பிறங்குபொன்மணிபாசனத்திருககவும்பெற்றேன்
துறங்குளென்பலசிந்திப்பதிவன்றலைசிதறி
அறங்கொள் கொம்பினடீட்டுடனதல்வெனென்றமைந்தான், (111)

தேவர்தானவர்முதலினர்சேவகன்றேவி
காவல்காண்டுவணிருந்தவர்கட்புலன்ச துவப்பி
பாவுகாரிதன்முடித்தலைபறித்திலெனன்றால்
எவதுயானினிமேற்செயுமாள்வினையென்றான். (112)

மாடிருந்தமற்றிவன்புணர்மங்கையர்மயங்கி
ஊடிநீந்துமுடித்தலைதிசைதொறுமுருட்டி
ஆடல்பொண் பிதின் றுர்க்கின்றததுகொடிதம்மர
தேடிவந்ததொர் குரங்கெனும்வாசகஞ்சிறிதோ (113)

நீண்டவாளெயிற்பரக்கணக்கண்களினேரோ
காண்டவீணையிவியிர்சுமந்தெதிரிசிலகழறி
மீண்டபோ துண்புவகைப்பொருள்வென்றிலெனினும்
மாண்டபோதினும்புகழன்றிமற்றுமொன்றுண்டோ. (௫௧)

என்றுதோளிடையிறுக்கியபாசமிற்றேறகக்
சூல்திண்டெலெழுதோளரியேறெனக்கூதியின்
சென்றுகூபுவலென்பகூசிந்சனைசெய்யா
நின்றுகாரியமலெறெனநீதியின்னைந்தான். (௫௨)

வேறு.

கொல்லலாம்பவந்தீனாமல்லன்கொற்றமும்
வெல்லலாந்தரத்தீனாமல்லமேலைநாள்
அல்லலொந்திரண்டனநிறத்தொற்றலை
வெல்லலாமிராமொற்றிறருட்வெவ்வோ. (௫௩)

என்னையும்வெலற்கரிதிவனுக்கீண்டிவன்
நன்னையும்வெலற்கரிதெனக்கூந்தாக்கினால்
அன்னவேகாலங் கழியுமாநலான்
துன்னருஞ்செருத்தொழிறுடங்கறாயதோ. (௫௪)

எழுயருவகங்கள்யாவுமின்புறப்
பாழிவன்புயங்களோடரக்கன்பஹலைப்
பூழியிற்புரட்டலென்பூணிப்பாமென
உழியாய்விளப்பியவுரைபுமொன்றுண்டாஃ. (௫௫)

இங்கொருநிங்களேயிருப்பல்யானென
அங்குறையகன்றனதானைகூறிய
மங்கையுமின்னுயிர் துறத்தல்வாய்மையால்
பொங்குவெஞ்செருவிடைப்பொழுதுபோக்கினால். ()

ஆதலானமர்த்தொழிலழகிற்றன்றருந்
தூசுருந்தன்மையேதாய்தென்றுன்னினால்
வேதநாயகன்றனித்துணைவன்வென்றிசால்
ஏதில்வாளரக்கனகிருக்கையெய்தினால். (௫௬)

தீட்டியவாளெனத்தெறுகட்டேவியர்
நட்டியகுழுவிடையிருந்தவேந்தற்குச்சி
காட்டினனறுமனைக்கடலிராமு
தூட்டியவும்பரைபுலையவோட்டினால். (௫௭)

புவனமெத்தனையவையனைத்துப்போர்கடந்
 தவனைபுற்றரியுருவானவாண்டுகை
 சிவனெனச் செங்கணென்னச்சேவகன்
 இவனெனக்கூற்றின் நிருகைகூப்பினான், (௬௪)

நோக்கியகட்பொறிநுவன்றவாய்களில்
 தூக்கியபொறியொடுமபிர்சுறுக்கொளத்
 தாக்கியபுயிர்ப்பொடுந்தவழுவெம்புகை
 வீக்கினனவ்வுடல்விசித்தபாம்பினே, (௬௫)

அன்னவோர்வெகுளியனமரராஜியர்
 துண்ணியதுண்ணலர்த்துணுக்கஞ்சுற்றுற
 எண்ணிவண்வரவுநீயாராயென்றவன்
 தன்மையைவினாயினான்கூற்றின்மையான் (௬௬)

நேமியோசுலிசியோநெடுங்கணிச்சியோ
 தாமரைக்கிழவனெனதுகட்பஹலப்
 பூமிதாங்கொருவனென்பொருதுமுற்றுற
 நாமமுமுருவமுங்கரந்தூறண்ணினாய், (௬௭)

நின்நிசைத்துயிர்கவர்நீலக்காலனெ
 குன்றிசைத்தயினுறவெறிந்தகொற்றனெ
 தென்றிசைக்கிழவனெனதுசைநின்றூட்சியர்
 என்றிசைக்கின்றவர் யாருள்யாவனீ (௬௮)

அந்தணர்வேள்வியினுக்கியானையின்
 வந்துறவிநித்ததோர்வயவெம்பூதமோ
 முந்தொருமலருளோனிலங்கைமுற்றுறச்
 சிந்தெனத்திருத்தியதறுகட்டெய்வமோ (௬௯)

ஆரையென்னையிங்கெய்துகாரணம்
 ஆருனவிநித்தவரநியவாணையால்
 சோர்விலைசொல்லுதியென்னச்சொல்லினான்
 வேரொடுமமரீதம்புகழ்விழுங்கினான் (௭௦)

சொல்லியவனைவருமல்லென்சொன்னவப்
 புல்லியவவியினெனோவல்புண்டெலன்
 அல்லியங்கமலமேயனைச்செங்கனெ
 ளிவ்விதன்முதன்யுரனில்ங்கைமேயினேன் (௭௧)

அணையவன்யாரசவநிதியாதிபேல்
முனைவருமமரருமூஉர்சேவரும்
எணையவொணையவாயாவர்யாவையுட்
நீணவருமிருவினைமுடிக்கநின்னனொன் (௪௫)
வேறு.

கூட்டியவலியுமேலுளிப்பற்றியகவமுட்யாணர்
கூட்டியபடைபுந் தேவா கொடுத்தநலவரமுட்கோட்புட்
கூட்டியபிறவுவெய்துதிருத்தியவாழ்வுமெல்லாம்
நீட உயபசுதியொன்றொழுமுடலொழுநீக்கநிலை முன் (௪௬)

சேவரும்பிறநமல்லல் நிகைக்களி நல்லல் நிச்சிற்
காவலரல்லனிசன்கலையங்கிரி யுமல்லல்
மூவருமல்லல்மற்றைமுனிவருமல்லலெல்லைப்
பூவலயத்தையாண்டபுரவல்லப்புதலவண்பொலாம். (௪௭)

போதமுய்பொருதுகுகைள்விப்புடையறுபபனுப்பொய்தீர்
மாதவஞ்சாரந்ததீராவரம்புருமற்றுமுற்றுய்
யாதவடிகைநீரானலின்பயதகனவேதுமேண்டெர்
வேதமுமறனுஞ்சொல்லுமெய்யறமுந்நீதிவிலலோல். (௪௮)

உரண்கேடடியாயிற்சுடையிலாமறயின்கண்ணாய்
உரணையாட்டமடடாவறிநினுசுகநிவுமல் லேஷன்
பொரணவகிடங்கீர்சுவலப்பொதுநின்னுமுதலேயெயல்
யாரணங்கொககவநதானமரகாகககவந்தான். (௪௯)

மூலமுநயிவுமீதுமில்லதோர்மும்மைத்தாய
காலமுட்கணககநீத்தீக்காரணன்கைவ்லேந்திசீ
சூலமுந்நிசிரிசங்குங்கரதமுந்துறந் துதொலை
ஆலமுமலருய்வெள்ளிப்பொருப்புய்விட்டபோத்திவந்தான். (௫௦)

அறநடலைநிதுத்திவேதமருள்சுரந்தகைறந்தநீதித்
ந்நதெகரிமுதுலம்புண்ச்செந்நெறிசெலுததித்தீயோர்
இறந்நதநாநிககககோரிடர் துடைத்தேகவிண்டு
பிறந்தகனன்றல்பொற்பாதமேத்துவாபிறப்பறுப்பான். (௫௧)

அலின்னவந்தடிமைசய்வேமுமுமருமெனன்பேன்
நன்னுதறன்னைதேடிநாற்பெருந்திசையும்போந்த
மன்னரித்திடுநுன்பால்வந்ததாணக்குமன்னன்வாவி
சுன்மகனவன்றன் தூதன்வந்தெனன்றனியேனென் முன். (௫௨)

என்றலுமிலங்கைவேந்தனெயிற்றினமெழிலிநாப்பவன்
 மின்நிரிந்தன்னநக்குவானிசேய்விழித்தகதூத
 வன்றிறலாயவாலிவலியன்கொலரசிவ்வாழ்க்கை
 நன்றுகொடுவென்னலோபிநாயகன் றுதனக்கான்.

(அக)

அஞ்சலையரக்கபார்விட்டந்தரமடைந்தானன்றே
 வெஞ்சினவாலிடீளான்வா னும்போய்விளிந்ததன்றே
 அஞ்சனமேனியான்றன்பிணையொன்றன்மாழ்கித்
 துஞ்சினனெங்கள்வேந்தன்சூரியன்றென்றலென்றான்.

(அச)

என்னுடைபீட்டிணைவ்வாலியையெறுபு வாயப்பால்
 இன்னுயிருண்டதிப்போதியாண்டையானிராமனென்பார்
 அன்னவன்றேவிதன்னையங்கதனாடலுற்ற
 தன்மையையுரைசெய்கென்னச்சமிரணன்றையன்சொல்வால்.

(அரு)

தேவியைநாடுவந்தசெங்கனாற்செங்கன்கோமான்
 ஆவியொன்றநட்டானருந் துபர் துடைத்தியென்ன
 ஒலியர்க்கெழுதவொண்ணாவுருவத்தனுருமையோடும்
 கோவியுற்செல்வமுன்னெகொயித்துவாலியையுங்கொன்றான்.

(அசு)

ஆயவன்றன்றொடாண்டோர்நிங்களார்நாடும்வைகி
 மேயவெஞ்சேனைசூழ்வீற்றினிதிருந்தவீரன்
 போயினிர்நாபிமென்னப்போந்தனம்புசுந்ததிதென்
 றேயவன்றாதன்சொன்னாணிராவணனிதனைச்சொன்னான்.

(அஊ)

உங்குலத்தலைவன்றன்றொடாட்பிலாவுயர்ச்சியோனை
 வெங்கொலையம்பிற் கொன்றாற்காடடொழிண்டெற்கொண்டோல்
 எங்குலப்புறுறுஞ்சீர்த்திறுப்பொழியைந்தென்றால்
 மங்குலிற்பொலிந்தொலமாதுடைபுடைத்துமாடோ.

(அஊ)

தம்முனைக்கொல்வித்தன்றொன்றொன்றவந்தவன்புசான்ற
 உம்பினத்தலைவனவயாநெனக்குணர்த்தலுற்ற
 தெம்முனைத்தாதுவந்தாயிகல்புரிதன்மையெண்ணை
 தும்மினைக்கொல்லாநெஞ்சமஞ்சலைநுவறியென்றான்.

(அகா)

வேறு.

துணர்த்ததாரவன்சொல்லியசொந்தலிளப்பு
 புணர்த்துநோக்கிப்பொதுநின்றநீதியை
 உணர்த்தினுலதுறுமெனவுண்ணருங்
 குணத்தினுயிணையனகூறினான்.

(கக)

தூதுவந்ததுசூரியன்சாண்டமுளை
 ஏதுவென்றிபநீதியியைந்தன
 சாதுவென்றுணர்நிற்பேற்றக்கன
 கோன்றந்தனநிலையிற்சுறுவாம்.

(கூ ௦)

வறிதுவீழ்த்தனைவாழ்க்கையைமன்னறம்
 சிறிதுநோக்கலைதீமைநிரூபிசூய
 இறுதியுற்றுளதாயினுமின்னுமோர்
 உறுதிசெட்டியுயிர்தெடிதோம்புவாய்.

(கூ ௨)

பொயிற்றீர்நும்புலன்வென்றுபோற்றிய
 ஆயிற்றீர்வரிதாபிபமாதவம்
 மாயிற்றீர்வருங்கேடருவ்வற்பினால்
 தீயிற்றாபவளைத்துயர்செய்ததால்.

(கூ ௩)

இன்றுவீந்ததுநாளிசீசிறிநிறை
 நின்னுவிந்ததலானிறைநிற்குமோ
 ஒன்றுவீந்ததுநல்லுணரும்பரை
 வென்றுவீங்கியவீக்கமிசுத்ததால்.

(கூ ௪)

கீமைநன்மையைத்தீர்த்தலொல்லாதெனும்
 வாய்மைநீக்கினமாதவத்தால்வந்த
 தூப்தமைதூயவடல்மையிற்றேறென்றிய
 நோய்மையாற்றுடைக்கின்றுநேநாக்கலாய்.

(கூ ௫)

திறந்திறம்பியகாமச்செருக்கினால்
 மறந்துகத்தமகியின்மயங்கினார்
 இறந்திறந்திழிந்தேறுவதேயலால்
 அறந்திறம்பினராரூளராயினார்.

(கூ ௬)

நாமத்தாழ்கடல்நூலத்தவிந்தவரி
 நாமத்தான்மறைந்தாரிளமாதரீபால்
 காமத்தாலிறந்தாரிகனிவண்பிறை
 தாமத்தாரினொண்ணினுஞ்சால்வரோ.

(கூ ௭)

பொருளுங்காமமுமென்றிவைபோக்கிவே
 நிருளுண்டாமெனவெண்ணலீதலும்
 அருளுங்காதலிற்றீர்தலுமலலதோர்
 தெருளுண்டாமெனவெண்ணலீசீரியோர்.

(கூ ௮)

நாச அ பிணிவீட்டுப்படலம்

இச்சைத்தன்மையினிற் பிறரில்லினை
 நச்சிநாளுநகையுறநாணிலன்
 பச்சைமேனிபுலர்ந் துபழிபடேஉம்
 கொச்சையாண்மையுஞ்சீர்மையிற்கூடுமோ. (கூக)

ஒகநீநலகாண்டவருண் றுணைப்
 போகநீகியராளுள்போயினார்
 வேதநீகிவிதிவழிச் செல்வரும்
 காதனீயறத்தெல்லெகடத்தீயோ. (கூ)

வெறுப்புண்டாயவொருத்தியைவேண்டினான்
 மறுப்புண்டாயபின்வாழ்கின் றவாழ்வின்
 உறுப்புண்டாய்நடுவோங்கியநாசியை
 அறுப்புண்டாலதழுகெனலாகுமே. (கூக)

பாராஞ்ஞாறுவபற்பலபொற்புயம்
 ஈராஞ்ஞாறுதலையுளவெண்ணினும்
 உளராஞ்ஞாறுங்கிங்கன லுட்பொதி
 சீராஞ்ஞாறுவைசேமஞ்செலுத்துமோ. (கூஉ)

புரம்பிழைப்புருந்தீப்புதப்பொங்கியோன்
 நரம்பிழைத்தனபாடலினல்கிய
 வரம்பிழைக்குமறைபிழையாதவன்
 சரம்பிழைக்குமென்றெண்ணுகல்சாலுமோ. (கூக)

ஈறினானுகவஞ்சலினற் பிறு
 னூறிநெநாய்தினையாகிறுழைதியோ
 வேறுமின்னுநகையாம்பினைத்தொழில்
 தேறினார்பலர்காமிக்குஞ்செவ்வியோய். (கூச)

பிறந் துளார்பிறவாதபெரும்பதம்
 சிறந் துளார்மற்றுந்தேவர்க்குந்தேவராய்
 இறந் துளார்பிறர்யாருமிராமனை
 மறந் துளாருளராகிலர்வாய்மையால். (கூச)

ஆதலாற்றன்றும்பெறற்செல்வமும்
 ஓதுபல்கிளையும்முயிரும்பெறச்
 சீதையைத்தருகென்றெனச்செப்பினான்
 சோதியான்மகனிற்செனச்செல்லினான். (கூச)

என்றலும்மிவைசொல்லியதெற்கொரு
 குன்றின்வாழங்குரங்குகொலாமிது
 நன்றுநன்றெனமாநகைசெய்தனன்
 வென்றியென்றென்றுதானன்றியேநிலான். (௩௭)

குரக்குவார்த்தையுமானிடர்கொற்றமும்
 இருக்கநிற்கநீயென்கொலடாவிநும்
 புரத்தினுட்டருந்துதுபுகுந்தபின்
 அரக்கரைக்கொன்றதென்துடையாயென்றான், (௩௮)

காட்டுவாரின்மையாற்கடிசாவினை
 வாட்டினேனென்னைக்கொல்லவந் தாரகளை
 வீட்டினேன்பிள்ளைமென்மையினுலுன்றன்
 மாட்டிவந்ததுகாணுமகியினால். (௩௯)

என்னுமாத்திரத்தின்டெரிநீன்பிச
 மின்னும்வாளொயிற்றைகிணம்பீங்கினான்
 கொன்மினென்றனன் கொல்லியர்கேர்தலும்
 நினைமினென்றனன்விடணனிதியான். (௪௦)

ஆண்டெழுந் துநின்றண்ணலரக்கனை
 நீண்டகையன்வணங்கினனிதியான்
 மூண்டுகோபமுறையதன்றாமென
 வேண்டிமெய்யுடையபயிளம்பினான். (௪௧)

வேறு.

அந்தணனுலகமூன்றுமாதியினறத்தினுற்றல்
 தந்தவனீன்புக்கான்றதவெறியுணர்ந்ததுக்கொய்
 இந்நிரங்கருமமாற்றுமிறைவனியியம்புதானு
 வந்தனெனென்றபின்புங்கொல்லியோமனைகள்வல்லோர். (௪௨)

பூதலப்பரப்பினண்டப்பொருட்டினுட்புறத்துட்பொய்தீர்
 வேதமுற்றியங்குவைப்பின்வேறுவேறிடத்துவேந்தர்
 மாதனைக்கொல் செய்தாரகளுளொனவரினுட்வந்த
 தாதனைக்கொன்றுளார்களையாவோதொல்லநல்லோர். (௪௩)

பகைப்புலனனுதியுய்த்தார்பகர்ந்ததுபகர்ந்துபற்றார்
 மிகைப்புலனடக்கிமெய்மைவிளம்புதல்விரதம்பூண்ட
 தகைப்புலக்கருமத்தொனைக்கொறலிற்றக்காரியார்க்கும்
 நகைப்புலன்பிறிதுண்டாமேநங்குலநவையுண்டாமே. (௪௪)

முத்தலை யெஃகன்மற்றைமுராந்தகன் முனிவன்முன்னு
 ஆத்தலை நம்மைநோனாவமரர்க்குநதையிற்றாமால்
 எத்தலையுலகங்காக்கீழ்வேந்தநீவேற்றோவ
 இத்தலையெய்துணைக்கொல்லுதலிமுககமின் னும்.

(1106)

இளையவடண்ணைக்கொல்லாதுருசெவிமுக்கொடர்ந்து
 விளையுரை யென்றுவிட்டார்வீரராய்மெய்ம்மையோர்வார்
 உளை தீயிலாவிநம்பாலிவண்வந்துகண்ணிந்தண்ட
 உளவுரையாமற்செய்தியாதுயென்றமையச்சொன்னார்.

(1107)

வேறு

நல்லதுரைத்தாய்நம்பியிவனவைசெய்தானையானுலும்
 கொல்லல்பழுதேபோயிடையீகூறிக்கொணர்ந்தகடிதென்னு
 தொல்லாலைமுடிமறச்சுடபிறககாச்சுழ்ப்போக்கி
 எல்லாதடக்கவிபிமின்சென்றானினாரைத்தெழுந்தார்.

(1108)

ஆயகாலத்தயன்படையோடிருப்பவாதானலிபிதல்
 தூய்பாசமெனப்பலவுங்கொணர்ந்துபிணிமின்றோளென்னு
 மெய்தெய்வப்படைக்கலத்தவிட்டானமர்ப்போர்வென்றான்
 எயெனமுன்னிடைபுக்குத்தொடைவண்டியிற்றாற்பிணித்தீர்த்தார்.

(1109)

நாட்டினகரினபிவுள்ளயிற்றுநவினுந்தகைமையவே
 வீட்டினுசெனப்பாசமற்றதேரும்விசுதுறந்த
 மாட்டிப்புரவியாயமெலாமருவிவாங்குந்தொடையழிந்த
 பூட்டிம்வல்லிம்முட்டேகாபிப்புரசையிழந்தபோர்யானை.

(1110)

மண்ணிற்கண்டவானவராவலியிந்தவரந்தவரம்பெற்ற
 எண்ணற்கரியவனையாயிசலிப்பறித்ததமங்கியைந்த
 பெண்ணிற்கிசையுமங்கலத்திற்பிணித்தகயிற்றையிடைபிழைத்த
 கண்ணிற்கண்டவன்பாசமெல்லாமிட்டிக்கட்டினார்.

(1111)

கடவுட்படையைக்கடந்தந்தத்திணைகடந்தேனாகாமே
 விபிவித்தளித்தார்தெவ்வரேவென்றேனன்றோவிவார்வென்றி
 சுபிவிசுகின்றகிவ்வூசாச்சுகுகென்றுலாத்துணைவென்று
 நவிவற்றவைநீரற்றநாக்கிமுற்றமுவுந்தானவையற்றான்.

(1112)

நொய்ப்பாசம்புறம்பிணிப்பேநான்மையிலன்போலுடனுணங்கி
 வெய்யவரககர்புறத்தலைப்பவியமுணர்ந்தேவிரைவில்லா
 ஐயன்விஞ்சுகதனையறிந்துமறியாதான்போலவிஞ்சையெனும்
 பொய்யைமெய்ப்பானடிக்கின்றமீயாகிபோன்றான்போகின்றான்.

(1113)

வேந்தலீகோயிலீவாயிலொடுவொலிநீடுந் துவெள்ளிடையின்
போந் துபுறநின்றிணாக்கின்றபொறைதீர்மறவர்புறஞ்சுற்ற
எந்நுநெடுவால்கிழிசுற்றிமுற்றுந்தோய்த்தாரிமுதெண்ணெய்
காந்துகமெந்தீக்கொளுத்திரார்த்தாரண்டங்கடபலங்க. (௩௩௩)

ஒக்கவொக்கவுடவீவிசித்தவுலப்பிலாபுரப்பாசம்
பக்கப்பக்கமிருகூறாய் நூறாயிரவர்பற்றினார்
புக்கபடைஞர்புடைசாப்போபுணரிக்கணக்கார்புறஞ்செய்வோர்
திக்கினளவாலயனின் துகாண்டோகெல்லெதெரிவரிதால. (௩௩௪)

அந்தநகருங்கடிகாவுமழிவித்தக்கன்முதவாயோர்
சுந்தநூநிச்சீதையொடும்பேசுமணிதீர்சீரஞ்செய்ய
வந்தகுரங்கிற்றற்றனைவப் பிய்காணவய்யென்று
தந்தநெருவய்வாயிரொறுப்பயாருமறியச்சாற்றினார். (௩௩௫)

அந்தநகரண்டக்கப்பறந்தாமறிவிப்பார்மீபாலங்கோடங்
கீர்த்தாரமுரசுமெற்றினரிடத்தார்தெழிதகாரொம்மருங்கும்
பார்த்தாரோடச்சானகிசும்பசர்ந்தாரவருமுயிர்பகைத்தாரள்
வேர்த்தாளுந்நாளிவிம்பினுள்விழுந்தாளமுதாள வையதுயிர்தாள

தாயேயனையருணையான் றுணையேயே துந்தகைவிலீலா
நாயேயனையவல்லரக்கர்நலியக்கண்டானலகாயோ
நீயேயலகுக்கொருசான் துநிந்தெதெரிபுங்கற்பசனில்
தூயேனென்னிற்றொழுக்கிற்றெனெரியேயவேணக்கடலென்றார் ()
வேறு

வெளுத்தமென்னகையவள்விளம்புமேல்வையின்
ஒளித்தவெங்கனலவனுள்ளமுட்கினுள்
தளிர்ந்தனமயிர்புறஞ்சிலிர்ப்பததண்ணமையால்
குளிர்ந்தவக்குரிசில்வாலென்புகூரவே. (௩௩௬)
வேறு.

மற்றினிப்பலவெண்ணெவவனல்புவிளைய
கற்றையங்கனலிமற்றைக்காயத்தீமுனிவாசாக்கும்
முற்றுமுமடைச்செந்தீமுட்புரமுருங்கச்சுட்ட
கொற்றவென்றிக்கண்ணில்வண்ணிபுங்குளிர்ந்தவயிறே! (௩௩௭)

அண்டமுங்கடந்தானங்கையனலிபுங்குளிர்ந்தகங்கிக்
குண்டமுங்குளிர்ந்தமேகத்தூந்மெலாங்குளிர்ந்தகொற்றச்
சண்டவெங்குளிர்ந்தவாகித்தழங்குளுள்விழுங்குந்தாவில்
மண்டலங்குளிர்ந்தமீளாநகமுங்குளிர்ந்தமாதோ. (௩௩௮)

௩௫௨ பிணிவீட்டுப்படலம்

வெற்பிஞ்சுவியன் நதன்னமேனியைவிழுங்கிவேந்தீ
நிற்பிஞ்சுசுடாது நின்றநீர்மையைநினைவினோக்கி
அற்பிராரூதசிற்தையநுமனுஞ்சனகன்பாவை
சுற்பிஞ்சுவியன் நதென்பான்பெரியதோர் கனிப்பினானான். (௩௩௧)

அற்றையவ்விரவிற்றான் நனறிவினான் முழுதுமுண்ணப்
பெற்றிலெனெனினுமாண்டொன் றுள்ளாதுபிழையுறமே
மற்றுறுபொறிமுன்செல்லமறைந் துசெல்லறிவுமானக்
சுற்றிலாவரக்கீர்தாமேகாட்டலிற்றெரியக்கண்டான் (௩௩௨)

முழுவதுந்தெரியதோக்கிமுற்றுமுடிமுடிவிற் சென்றான்
வழுவுதுகாலமீதென்றெண்ணினய்வலிதிற்றற்றித்
சுழிவினனிரண்டு நூறுயிரம்புயத்தடக்கைத்தாப்போ
டெழுவுவன நாலவிண்மேலெழுந்தனன் விழுந்தவெல்லாம் (௩௩௩)

இற்றவாளரக்கீர் நூறுயிரவருமிழந்ததோளார்
முற்றினொருலந்தா ளாயன்மொய்ப்பிஞ்சுபிழைமுழுகச்
சுற்றியகயிற்றிஞ்சுநீதோன் றுவானரவின்குற்றம்
பற்றியகயுழிவெண்ணப்பொவிந்தனன் விசும்பின்பாலான் (௩௩௪)

சுண்ணலர்புரத்தையமுற்றுஞ்சுமொழிற்றொல்லையோனுப்
பண்ணினபொருளுநாணப்பாதகரிருக்கைபற்ற
மண்ணவாழ்த்திப்பிண்ணவயங்கெரிமடுப்பெனெண்ணப்
பொண்ணகரீமீதேதல்பொர்வாலிணப்போகவிட்டான் (௩௩௫)

தண்ணிறைக்குறுகண்வெய்யோர் தாமியற்றலுக்கேட்டெண்ணை
அண்ணவர்க்கிதுதியாகவணிநகரழிப்பெலன்ஞ்சு
செந்நிறச்சுகையவெம்போரிமழுப்பின்னர்ச் சீசறலொக்கும்
அண்ணித்தண்ணை றுத்தனனலெழுக்கொற்றநீள்வால் (௩௩௬)

புறமுழுவெலைகாறுமலங்குபேரிலங்கைதண்ணை
எப்பறத்தளவுந்தீயவொருகணத்தெரித்தகோட்பால்
சுப்பறமுமேனியண்ணன்மேருவிற்றுகையுத்தோளால்
முப்புரத்தெய்தகோலையொத்ததம்முரிட்போர்வால் (௩௩௭)

உக்ககடையுலகம்யாவுமுணங்குறவொருகண்ணுட்டம்
சுகைக்கொழுங்கனலைவிசுஞ்செயன்முனம்பயிலவான் போல
மிகைத்தெழுதியராயோர்விநகர்வியப்போர்வால்
தகைத்தலிஞ்சுமேசா லுத்தனிவீரல்சேணி லுய்த்தான் (௩௩௮)

வெள்ளியிற்பொன்னி னுணவிளங்குபொன்மணிபிண் கிஞ்சுகை
 தெள்ளியட்டவுட்டச் சன்னைமுயன்றி நிற்செய்த
 தள்ளாமன்னதேடாறுமுறைமுறைகாவிச் சென்றான்
 ஒள்ளரியோடுங்குன்றத் தூழிவிழுநொடொட்பான் (௩௩௯)

நீனிமநிருசரீண்டு நெய்பொழிவ்வள்விநீங்கிப்
 பால்வருபசிபெனன்பாண்டாருநிவாலைப்பற்றி
 ஆலமுண்டவனன் தூட்டவுலகெல்லாமறிபினுண்ணும்
 காலமெயென்னமன்றேநனலியுங்கொழிநுண்டான் (௩௪௦)

பிணிவீட்டுப்படலம் முற்றிற்று
 ஆட்படலம் யரு இ - திருவிருத்தம் - தள அள
 கம்பநாட்டாழ்வார் திருவடிகளேசரணம்.

யச - வது - இலங்கைபெரியூட்டுப்படலம்.

— * * * * *

கொடியைப்பற்றிவிநானங்கொளுத்தித்தான்
 நெடியதூணைத்சமுவிநெறிசெகவா
 முடியச்சுற்றிமுழுதுமுருகின்றால்
 கடியமாமன்னதேடாறுங்கயங்கனல். (௧)

காசவிட்டவெரிமணிமாளிகை
 முசமுட்டிமுழுதுமுருக்கலால்
 காசவிட்டனவொடியிலந் தூளப்
 பூசவிட்டவிரியற்புரமெலாம். (௨)

மணியிரையவயங்கொளிமாளிகை
 பிணிபிற்செஞ்சுடர்க்கற்றைபெருக்கலால்
 துணி கொடியுற்றதுற்றிலசேர்கிலார்
 அணிவளைக்கைகறல்லாரலமந் தூளார். (௩)

வானகத்தைநெறிம்புகைமாய்த்தலால்
 போனகக்கறியாதுபுலம்பினார்
 தேனகத்தமலர்பலசுந்திய
 காணகத்தாமயிலன்னகாட்சியார். (௪)

கூய்க்கொழுங்கனல்குஞ்சியிற்கூந்தலில்
 மீச்சொரிந்தனமாதருய்வீரரும்
 எத்ததன்மையினுலெரியின்மையும்
 தீக்கொளுத்தினவுந்கெரிசின்நிலார். (௫)

ரா ருச இலங்கையெரியுட்டுப்படல்ம்.

இல்லிற்றங்குவயங்கெரியாயையும்
 சொல்லிற்றீர்ந்தனபோலவனதொல்லுருப்
 புல்லுக்கொண்டனமாய்ப்புணரீப்பறக்
 கல்வித்தம்மியல் பெய்துங்கருத்தீர்ம்பால்(௬)

ஆயதங்கொர்குறளுருவாய'உத்
 தாயளந் துலகங்கடரக்கொள்வான்
 மீயெழுந்தகரியவயிமேனியில
 போயெழுந்துபரந்த.துவெப்புதை. (௭)

நீலநின்றநிறத்தனகீழ்நிலை
 மாவின்வெஞ்சினயானடைமானுவ
 மேல்விழுந்தெரிமுற்றுப் விழுங்கலால்
 தோலுரிந்துமுழன்றனதோலெலாப். (௮)

மீதுமங்கலந்தாலன்னவெப்புதை
 சோதுமங்கலத்தெயொருசுற்றலால்
 மேது மங்குலிமீயீழ்புணவீழ்மட
 யோதுமங்குலிமீயாதொதுங்கினார். (௯)

பொடித்தெழுந்தபெருப்பொற்போவன
 இடிக்குலங்குளின் ஓசலுமெங்கணும்
 வெடித்தமீயிலவெதுப்படமீயெருலம்
 துடித்துவெந்துபுலர்ந்துயிர்சொர்ந்தவால்(10)

பருகுமீமநித்துள்ளுறப்பற்றலால்
 அருகுநீடிபவாடசுத்தானானள்
 உருகியேலைபிணுபுக்குற்றன
 திருகுபொன்னெடுந்தீண்டிற்றண்டவால்(11)

உரையின்முந்தாலுண்ணுமெரியதால்
 வரைநிவந்தனபன்மணிமானிகை
 நிராயினீனெடுஞ்சோலையினிஞ்சுமோ
 தரையும்வெந்ததுபொன்னெந்துநனைமயால்(12)

கல்லினும்வலிதாப்புதைக்கற்றையால்
 எல்லிபெற்றதுமையவர்நாடியல் *
 வல்லிதேவநிவந்தனமாடணிச்
 இல்லியொடுந் தீண்டனதேதொலம். (13)

பேயமன் நினைநின் றுபிறங்கொரி
 மாபருண் டறவுமநித்தகால்
 தூபொரஹர்வைகிடந் துண்னிணல்
 தீபரஹ்நியுந்தீமையுஞ்செய்வரால். (௧௪)

தழுவிவங்கை தழங்கொரிதாய்ச்செலீஇ
 உழுவிவவேலைபுலைபிலிமறுகின
 எழுமெழுஞ்சுடர்கடற்றைசென்றெய்தலால்
 சூழுவுதணபுணன்மேதங் கொதித்தவே. (௧௫)

உணனிலோடுமெரியொயியங்குவார்
 காணிலோடுநெயிம்புணக்காணெரு
 வானிலோடுமெளிர்மயங்கினார்
 வேனிலோடருந்தீதரிடைவீழ்ந்தனர். (௧௬)

தேனவாம்பொழிநிப்படச்சிந்திய
 சோணைமாமலர் துய்ப்பி சொடர்ந்தயல்
 போனதீச் சுடர்பண்டரிசுதீசுடங்
 காணமாமெனவீழ்ந் துகரிந்தவே. (௧௭)

நற்கடனி துறம்முயிர்நாயகன்
 மற்கடந் தறமாண்டனஃவாழ்விலம்
 இற்கடநநிவி ம்பகலம்பாமென
 விற்கடந்தது தற்சிலாவீடனார். (௧௮)

பூக்கரிந் துமுறிபொறியாயலட
 நாககரிந் துசனைநறுஞ்சாம்பராய்
 ம்கரிந் துநெயிம்பணவேருறக்
 காக்கரிந் துருங்கரியானவே. (௧௯)

காரமுழுக்கவெழுங்கனற்கற்றைபோய்
 உளாமுழுக்கவெதுப்பவுருகின
 சோமொழுக்கமறமையிற்றுண் டுபொண்
 வேர்விடுப்பதுபோன்றனவிண் ணெலாய். (௨௦)

நெருக்கமீடிகையொக்கநெருப்பெழுச்
 செருக்குமீவண்கந்ர்த்திங்களைச் சென்றுற
 உருககுமெய்யினமுதமுசுத்தலால்
 அருக்கருஞ்சிலராவிபெற்றாரோ (௨௧)

௩௩ இலங்கையெரியூட்டுப்படலம்

பரிதிபற்றிநிமிர்ந்தெழுபைங்கனல்
 கருகிமுற்றுமெரிந்தெழுகாரீமழை
 அருகுகற்றுமிருந்தையதாயதின்
 உருகுபொற்றிரளொத்தனனெண்சதிர் (உஉ)

தீளகொளுந்தியதாவொரிதாமணி
 முளைகொளுந்திமுசக்திடைமொய்த்தேபேர்
 உளைகொளுந்தவுலந் துலைவுற்றன
 வளைகுளப்பின்மணிநிறவாசியே. (உ௩)

எழுந்தபொற்றலத்தேறலினீள்புதைக்
 கொழுந்துசுற்றவுயிர்ப்பிலிக்கொளுமுற்
 றழுந்துபட்டினரொத்தயந் தாரழல
 விழுந்துமுற்றினர்கூற்றைவிழுங்குவார் (உ௪)

தொசுகத்துகிலுற்றதொழுங்கனல்
 தூசினுத்தரித்தொடுசுற்றுற
 வாசமைக்குழல்பற்றமயங்கினார்
 பரசுகழப்பரவைப்படரல்குலார். (உ௫)

வேறு.

நிலவிலங்கியதுகிலினைநெருப்புணறிருதர்
 இலவினுஞ்சிலுத்தானவெனுநகையனையர்
 புல்விபிழ்க்கணாகண்டவமுதுகப்புணரும்
 கலவியின்சணாகண்டலர்மண்துனர்கடவீமேல். (உ௬)

பஞ்சரத்தொடுபசுநிறக்கிளவெந்துபதைப்ப
 அஞ்சனக்கணினருவிநீர்முலைமுன்றினலைப்பக்
 சஞ்சரத்தனகொழுநனாத்தழுவுறுங்கொறுப்பால்
 மஞ்சுறப்புசுமினனென்ப்புவையிடைமறைந்தார். (உ௭)

வளாயினைப்புணாமாடங்கொளரிபுகமகனிர்
 புளாயில்பொற்கலன்விசும்பிடைவில்லிபூப்போவார்
 த்ளாயினுட்புகைப்புடலையிற்சுரிந்தனர்சுலங்கி
 த்ளாயினுட்பொலித்திரப்பாவையின்செய்வார். (உ௮)

அகருமஞ்சுறுஞ்சாந்தமுமுதலியவநேசம்
 புகரினண்டரத்துறுவெறியுலகெலம்பேரீர்ப்பப்
 பகருமுழியிற்காலவெங்கடுங்கனல்பருகும்
 கருவெடுவெடுகணகர்க்கணவனங்கவர். (உ௯)

மிண்ப்பரந்தெழுதொழுஞ்சுடருலகெலாட்விழுங்
 நிண்ப்பரும்பெருந்திசையுறவிரிகின்றநிலையால்
 சிண்ப்பரந்தெரிசேந்நிலதின்றவுஞ்சிலவும்
 கண்ப்பரந்தவுந் தெரிகிலகற்பகக்கானம். (௬௦)

முளும்வெம்புகைவிழுங்கவிச்சுற்றுமுழுநீர்
 மாளும்வண்ணமாமலொறுநிச்சுலொதாறுமடங்கிப்
 புளைவியன்னபோவனபுணரியிந்புணன்மீயை
 மீளயாவையுந்தெரிந்நிலமுகிழ்வணமிசைய. (௬௧)

மிக்கவெம்புகைவிழுங்கவிவெள்ளியங்கிரியும்
 ஓக்கவெற்பிடுடைவன்னமுங்காக்கையினுருவ
 பக்கவேலியிப்படியகுபார்க்கடல்முடிவிற
 திக்கயங்களுங்கயங்களுமவேற்றுமைதெரியா. (௬௨)

கரிந்துசிந்திடக்கங்கனொடர்ந்நுடல்கனுவ
 உரிந்தவெம்பினமோடினர்தீரிடையொளிப்பார்
 சரிந்தசுந்தலுங்குஞ்சியுமிடைசலிற்றமும
 சரிந்துவேகிழ்வெவாத்தனவெறிதுணாப்பரவை. (௬௩)

மருங்கின்மேலொருமகவுகொண்டொருதனிமகவை
 அருங்கையாற்பற்றிமற்றொருமகவுபின்னரற்ற
 நெருங்கினொரொடுநெறிசுழலகறுக்கொளநீக்கிக்
 கருங்கடற்றலைவீழ்ந்தனரர்க்கியர்க்கதி. (௬௪)

வில்லும்வேலும்வெங்குந்தமுமுதலியவிறகாய்
 எல்லுடைச்சுடொனப்புக்கொங்கெலாமுருகித்
 தொல்லநன்னிலைதொடர்ந்நுபேருரைவன்தொழிலாந்
 சல்லிபுண்டையிற்றிரண்டனபடைகவெச்சால். (௬௫)

செய்தொடர்க்கழல்வல்லியும்புரையுஞ்சிந்தி
 நொய்துணிபுடவன்றறிபறித்துடலரிதுழைப
 மொய்தடசெவிநிறுத்திவான்முதுகினிமீமுறுக்கிக்
 கையெயித்தழைத்தோடினவோடைவெங்களிமா. (௬௬)

வெருளும்வெம்புகைப்படலையிமேற்செலவெருவி
 இருளும்வெங்கடல்விழுந்தனவெழுந்நிலபறவை
 மருளிமீன்கணம்விழுங்கிடவுலந்தனமணத்தோர்
 அருளிவஞ்சுணாத்தஞ்சமென்றடைந்தவரணைய. (௬௭)

௩௩௮ திலங்கையெரியூட்டுப்படலம்

நீனாவற்றிடப்பருகிமாநெயிநிலந்தடவித்
 நாரூவைச்சுட்டிமலைனைத்தழற்செய்துகனிமா
 மே நூவைப்பற்றிபெரிக்கின்றகாலவெங்கணல்போல்
 ஊன்காமுற்றுவித்திராவணன்டணபுக்கதுயர்தீ. (௩௮)

வானமாதருமீறுளமகளிருமறுகிப்
 போனபோனதுகதறிசிலர்னவரும்போனார்
 எனநின்றவொங்கணுமிரிந்தனரிலங்கைக
 கோனவானவர்பதி கொண்டநானொனக்குலைந்தார் (௩௯)

நாவிபுந்தறுங்கலவையுங்கற்பகநக்கப்
 பூவுமாரமுமகிலுமென்நினையனபுகையத்
 தேவுதேவ்மனைசெறிபெருங்குலமெனத்திசையிற்
 பாவையார்நறுங்குழல்களும்பரிமனங்கமழந்த. (௪௦)

சூழும்வெஞ்சுடர் தொடர்ந்திடயாவருந்தொடரா
 வாதிவெஞ்சினத்தாண்டொழிலிராவணன்டணயின்
 ஊழிவெங்கணலுண்டவுலகமென்றுயர்ந்த
 ஏழும்வெந்தனவெரிந்தனநெயிநிலையேழுட். (௪௧)

பொன்கிருத்திபகாயகாலிராவணன்புரைதீர்
 சூற்றமொத்துபர்தடநெயிமாநிலக்கோயில்
 நின்றஅற்றெரிபருகிடநெயிவுறவுருகித்
 தென்றிசைக்கேமார்மேருவுண்டாமெனத்தெரிந்த(௪௨)

அனைபகாலைபினரக்கணுமரிவையர்குழுவும்
 புணமணிப்பொவிபுட்பகவிமானத்துப்போனார்
 நினைபுமாத்நிரையாவருநீங்கினர்நிணையும்
 வினையிலாமையில்வெந்ததவ்விலங்கல்மேலிலங்கை.(௪௩)

ஆழித்தேரவனரக்கரையபுலெழநோக்கி
 ஏழுக்கீசெழுவவறிக்கியவுலகங்கொரியும்
 ஊழிசொல்லவந்நூற்றதோயிநினைவெறுண்டோ
 பாழித்தீச்சுடவந்ததென்னகொணப்பகர்ந்தான். (௪௪)

சரங்கர் கூப்பினர்சங்கினைதிருவொயிங்காணார்
 இரங்குகிளவலரக்கரிநியம்பினரிநையோய்
 தரங்கவேலையினெடியதன்வாலிட்டதழலால்
 குரங்குகுட்டித்தென்றலுமிராவணன் கொடுத்தான்(௪௫)

என்று கொல்குரங்கன்னதிவ் விபுளதில்க்க
 நின்னு வெந் துமாநீ நெழுங்கிற் றது நெருட்டித்
 தின்னு தேக்கிடுகின்ற துதேவர்கள்கிரீட்டார்
 நன்னுநன் னுபோர்வலி யெனவிராவணனைக்கான். (ச௬)

வேறு.

உண்டநெருட்டைப்
 உண்டனரீபற்றிக்
 கொண்டணைவென்றான்
 அண்டவைவெல் றால். (ச௭)

உற்றகலமுன்
 சற்றகுரங்கைப்
 பற்றுமினென்றான்
 முற்றுமுனிந்தான் (ச௮)

சாரயனின்றார்
 விர்வினாந்தார்
 நெருதுமென்றார்
 தேரினர்சென்றார். (ச௯)

எய்யையிசந்தார்
 வில்லர்வெருண்டார்
 பல்லதிகாரத்
 தொல்லரிதொடர்ந்தார் ()

வேறு.

நீர்செழுவேலைநீமிர்ந்தார்
 தார்செழுதானைசமைந்தார்
 போர்செழுமலைபுனைந்தார்
 ஓசெழு வீரருயர்ந்தார் (௯௧)

விண்ணினவேலைவிளிம்பார்
 மண்ணினையொடிவளைந்தார்
 அண்ணலைநாடியணைந்தார்
 உண்ணினின்மேறயல்வண்டார் ()

பற்றுதிர்பற்றுதுரொன்பார்
 எற்றுதுரொற்றுதுரொன்பார்

முற்றினர்முற்றுமுனிந்தார்
 சற்றுணர்மாருதிவண்டான் (௯௩)

எவ்வொடுவஞ்சொதிர்ந்தார்
 தாஸ்தொடுவதைகொடுதார்போல்
 வேய்வொடுமீகாலினர்வெந்தீ
 வாஸ்தொடுதானும்வளைந்தாய். ()

பாதவமொன்றுபருத்தான்
 மாதிரம்வானிவ்வளைதீசான்
 மோதினன்மோசமுனிந்தார்
 வதியுநாளுமிழந்தார். (௯௫)

நாறிடமாருதிநொந்தார்
 உளறிடஜுனிபிடிண்ணீர்
 சேறிடஜுரபிசெந்தீ
 ஆறிடவொடினதாராய். (௯௬)

தொற்றினர்துஞ்சினரல்லால்
 ஏற்றிடல்வீரொதிர்ந்தார்
 காற்றிறம்மதன்சலைகற்றான்
 கூற்றினுமும்மடிக்கொன்றான் ()

மஞ்சறமேனியவன்றான்
 மொய்ப்பினவீரமுடிந்தார்
 ஐப்பதினாயிரரல்லார்
 பைப்புனல்வேலைபடிந்தார் (௯௮)

தொய்ச்சினன்வாலதிதோயாக்
 தாய்ச்சினவேலைவந்தார் [ர்
 போய்ச்சிலர்பொன்றினர்பொரு
 வச்செசமைந்தொதிர்ந்தார். ()

நாகய இலங்கையெரியூட்டுப்படலம்

சுற்றினதேரினர்தொலா
 விற்றொழில்வீரம்வினைத்தாள்
 னற்றினன்மாருதிபெற்ற
 உற்றெழுதொருமுலந்தாள் (சுய)

பார்த்தனள்சானகிபாசா
 வேர்த்தெரிமேனிகுளிர்ந்தாள்
 வார்த்தையென்வந்தனையெண்ணுப்
 போர்த்தொழில்மாருதிபோனான்

விட்டுயர்விஞ்சையர்வெந்தீ
 வட்டமுலைதிறுநவையும்
 புட்டொரள்சொலைபுறத்தும்
 சுட்டொலதென்பதுசொண்ணூர் ()

தெள்ளியமாருதிசென்றான்
 கள்ளவரகட்கன்கண்டால்
 எள்ளுவார்பற்றுவொண்டு
 ஒள்ளரியோனுமொளித்தான் ()

வந்தவர்சொல்லமகிழ்ந்தான்
 வெந்திறல்வீரன்வியந்தான்
 உய்ந்தவென்னென்னயுயர்ந்தான்
 பைந்தொடாசாள் கள் பணிந்தால் .

இலங்கை யெரியூட்டுப்படலம்.
 முற்றிற்று.
 அபடலம்யசகூ திருவிருத்தம்
 தஉமாருயக.

சம்பநாட்டாழ்வார்திருவடிகளேசரணம்.

யநு - வது - திருவடி தொழுதபடலம்



நீங்குவென்வினாவின்னென்னுநினைவினன்மாருங்குநீன்ற
 தாங்கொருகுமிக்குன்றையருக்கனினைநீந்தசுவயன்
 வீங்கினனுலகையெல்லாம்பிமுங்கினென்னெவ்வீரன்
 பூங்கழறொழுதுவாழ்த்திவிசும்பிடைக்கடிதுபோனான். (5)

மைந்நாகமென்னநின்றகுன்றையமுரபிவெய்திக்
 கைந்நாகமீனையோனுற்றதுணர்த்தினன்கணத்தின்காலைப்
 பைந்நாகநிற்குமவீர்தன்னைடுவரவுபார்க்கும்
 கொய்ந்நாகநறுந்தேன்கிந்நுங்குன்றிடைக்குதியுங்கொண்டால் (உ)

பொய்வருங்கருமமுற்றிற்பென்பதோர்பொம்மல்பொங்க
 வாய்வெரிஇநின்றவென்றிவானவீரர்மண்கு
 பாய்வருநீளத்தாங்கணிநுந்தனபறவைப்பார்ப்பத்
 தாய்வரக்கண்டதன்னவகையிற்றளிர்ந்தாரம்மா. (ஈ)

அமுதனர்சிலவர்முன்னினிற்றித்தனர்சிலவர்ண்மித்
 தொழுதனாசிலவராடத்துள்ளினரிசிலவர்களி
 முழுதுறவிமுங்குவார்பொன்மொய்த்தனர்சிலவர்சுற்றும்
 அமுவினர்சிலவர்கொண்டிசுமந்தனர்சிலவர்தாங்கி. (ச)

தேனொடுகிழங்குகாயுநநியனவரிதிற்றேழி
மேன்முறைவைத்தேமண்ணனுசர்ந்தனைமெலிவதீர்தி
மானவாண்முசமேநங்கட்குரைத்ததுமாற்றமென்று
தானுயர்சாகமெல்லாமுறைமுறைசிலவரித்தாரி.

(௫)

தாள்களின்மார்பிற்றேறவிற்றலைகளிற்றடக்கைசம்மின்
வாள்களின்வேலிற்றோலின்மழையினின்வகுத்தபுண்கள்
நாள்கண்மேலுலகிற்செய்றவெண்ணைநம்பிகண்ணை
ஊழிகொளநோக்கிநோக்கியுயிருகவுளைந்துயிர்த்தாரி.

(௬)

வாலிகாதலனைமுந்தைவணங்கினனென்கின்வேந்தைக்
காலுறப்பணிந்துயின்னைக்கடன்முறைசடவோர்க்கெல்லாம்
மேலுறவியற்றியாங்கணிருந்திவணிருந்தோர்க்கெல்லாம்
ஞாலநாயகன்மன்றேவிசொல்லிணைன்மையென்றான்.

(௭)

என்றலுங்கரங்குள்சுப்பியெழுந்தனரிறைஞ்சித்தாழா
நின்றனருவகைபொங்கனிம்மலானிமிர்ந்ததெஞ்சர்
சென்றதுமுதலாவந்ததிறுதியாச்செட்பந்பாலை
வன்றிறலுரவோயென்னைச்சொல்லினன்மருத்தினிடைந்தன்.

(௮)

ஆண்டகைதேவியுள்ளத்தருந்தவமடையர்சொல்லிப்
பூண்டபேரடையாளங்கைக்கொண்டதும்பசன்றுபோரில்
நீண்டவாளர்க்கோடுநிகழ்ந்ததுரொருப்புச்சிந்தி
மீண்டதும்விளம்பான்முன்றன்வென்றியையுரைப்பவென்கி.

(௯)

பொருதமைபுண்ணென்சொல்லவென்றமைமேபொந்ததன்மை
உரைசெயலூர்தியிட்டதோங்கிரும்புகையேயோதக்
கருதலீர்பெருமைதேவிமீண்டலாச்செயலேகாட்டத்
தெரிதரவுணர்ந்தேம்பின்னொண்ணினிச்செய்துமென்றார்.

(10)

யாவையுமினிவேறெண்ணல்வேண்டிவநிறையுமில்லைச்
சேவகன்றேவிதல்னைக்கண்டமைவினாவிற்செப்பி
ஆவதவ்வண்ணலுள்ளத்தருந்துயராற்றலேயாம்
போவதுபுலமையென்றப்பொருக்கெனவெழுந்துபோனார்.

(11)

போயினர்களிப்பினேயும்புங்கவன்சில்லியினின்றும்
ஏயின்பகழியன்னவெழுந்துவிண்படர்ந்துதானிக்
காய்கதிர்க்கடவுள்வாணந்துக்கிசென்றிறுக்குங்காலத்
தாயனவிரரும்போய்மதுவனமதிவிறுத்தாரி.

(12)

நான்கு திருவடி தொழுதபடலம்

சுதுநாளிற் றந்தசாலவெண்பதோர் வருத்தநெஞ்சத்
 தாதலானுண்வுதீர்ந் துவருத்தினமனிபமெய்மைச்
 சாதமீர்த்தளித்தவீர்தந்தருளுணவுமென்னப்
 போதுநாம்பவாலிசெய்ப்பாலெண்ணுடனெழுந்தபோரார். (ய௭)

அங்கதன் றன்னையண் மியனைவருமிருகைகூப்பிக்
 கொங்குதங்கலங்கன்மார்பநின் னுடைக்கூரக்குச்சேனை
 வெங்கதமொழிந் துசாலவருந் தினவேடையோடி
 இங்கிதற்களித்தல்வேண்மிரு லுமிழ்பிரசமென் றார். (ய௮)

நன் றெனவவனுநேர்ந்தானரலைபுநடுங்கவார்த் துச்
 சென்றுறுபிரசந் தூங்குஞ்செழு வமைதனிநூடே
 ஒன்றின்முன் றென்றுபாபுமொடிக்குமென்பிரசமெல்லாம்
 தின் றுதின்றுவகைகூருந்தேனு கரளியின் மொய்த்தே. (ய௯)

ஓருவர்வாய்க்கொள் றுந்தேனையொருவருண்டெளிதிற்போவார்
 ஓருவர்கைக்கொள் றுந்தேனையொருவர்கொண்டோடிப்போவார்
 ஓருவோடொருவ்விராண் றத்தழுவவர்விழுவொடி
 ஓருவர்மேலொருவரேறியோகையென் றுவகைகூர்வார். (ய௭)

இன்னண நிகழங்காலையெரிவிழித்தெழுந்துதீறி
 அன் றென்றுஞ்சோலைகாக்கும்வான ரவறொறோக்கி
 மன்னெயிங்கதிதொன்மைந்தலுணையைமறுத் துநீயர்
 என்னிண ந்தென்செய்தீர்மண் னும்முயிர்க்கி றுநியென்ன (ய௭)

முனியுமாமெல்லைமெயங்கோனென் றவர்மொழிந் துபோர் து
 கனியுமாமதுவனத்தகைக்கட்டழித்தீட்டதின் று
 நனிதருகவியின் றுனை நண்ணலார்செய்கைநாண
 இனியெழும்மாற்செயலின் றென் னுத்ததிமு கற்கியப்பினோ. (ய௭)

கேட்டவன்யாவோயும்மதுவனங்கேடுசூழ்ந்தார்
 காட்டொன்றெழுந்தானன் னார்வாணிசெய்முதலகற் றோர்
 கட்டம்வந்தி றுத்ததாகவங்கதனை ழுன் னால்
 மாட்டினகவியின் றுனைமதுவளரு லவையீட்டம். (ய௭)

உரங்கிளர்மதுகையான் றுணையா லுதுறிக்கொண்டே
 குரங்கினந்தம்மைமெயல்வம்மலில்க்கினங் கொடுமைகூறிக்க
 கரங்களாமென்றெநாந் தேநகைவலொடுவெண்ணிலோமும்
 தரங்கிளரிதூண்பட்டிழிந் தின் னன்றதயன் னோலம். (ய௭)

எனவுரைத்தனலிற்பொங்கியெழுந்தினைத்திரண்டுமே
கனைகழற்சுவியின்சேனைகல்லெனக்கலந்துபுல்லப்
புனைமதுசீர்சாலைபுக்கான்மதுதுகர்புனிச்சேனை
அனைவைவாழ்த்தியொடியங்கதனடியின்வீழ்ந்த

(உக)

இந்திரன்வாலிக்கீந்தவின்சுவைமதுவின்கானம்
அந்தரத்தவர்க்குநோக்கற்கரியவெண்ணைதன்னைச்
சிந்தினைகதினோன்மைந்தன்நிறவின்னயநிதியுன்றே
மந்தரமனைபதோளாயிற்றதுன்வாழ்க்கையின்றே.

(உஉ)

மதுவனந்தனையின்னெமாட்டுவித்தனைநீயென்றாக்
கதுவிமனவாலிசேய்மேலெறிந்தனன்சுருங்கற்பாறை
அதுவனைப்புறங்கையாலேயகற்பியங்கதனுஞ்சீறித்
ததிமுகன்மன்னைப்பற்றிக்கூத்தினன்மடக்ககதன்னை.

(உ௩)

வாய்வழிசுருதிசோரமணிக்கையான்மலங்கமோதுப்
போப்பொழித்தினோன்மைந்தற்கென்றவன்மனைப்போக்கித்
தீயெழும்வெகுளிபொங்கமற்றவன்சேனைதன்னைக்
காய்தனல்பொழிபுங்கையாற்குத்துதிரகட்டியென்றான்.

(உ௪)

பிரத்தனரெசொடிசடம்மாற்பிணித்தனரிபிண்ணுமுன்னும்
இடித்தனரசனிபஞ்சுவெறுழ்வலிக்கரங்களொச்சித்
துடித்தனருடலஞ்சொர்ந்தாரெசொல்லும்போய்நீருமென்ருப்
படித்தனன்வாலிமைந்தன்பயத்துடனவரும்போலார்.

(உ௫)

அலைபுனல்குடைபுமாபோன்மதுக்குடைந்தாடித்தத்தம்
நிலைவர்க்க்கினியதேனுங்கனிசுரும்பிறவுந்தந்தே
உலைவுஅவருத்தந்தீர்ந்திட்டுபவனத்திருந்தாரப்பால்
கிலைவனைத்துலவுந்தேரோன்றெறும்வெயிறணிவுபார்த்தே.

(உ௬)

முத்தலையெஃகினுற்குமுடிப்பருங்கருமமுற்றி
வித்தகன்றுதுமிண்டதிறுதியாய்வினைந்ததன்மை
அத்தலையநிந்தவெல்லாமறைந்தனமாழியான்மாட்
டித்தலையிசுந்தவெல்லாமியம்புவானெடுத்திடுக்கொண்டாம்.

(உ௭)

வேறு.

சேற்றிளமரைமலர்த்திருவைத்தேர்மெனக்
காற்றின்மாமகன்முதற்கவியின்சேனையை
நாற்றிசைமருங்கினுமேனிநாய்கற்

மேற்றினனிருந்தனன்சுதியின்செம்மலே! (உ௮)

1109 திருவடிவொழுதங்கடலம்

காரீவராயிருந்தனன்கதிரின்காதலன்
 சீரியசொற்களிற்றெருட்டச்செங்கணன்
 ஆருயிராயிரமுடையகுமெனஞ்சீ
 சோர்வொறுஞ்சார்வொறுமுயிரித்தூத்தோன்றினான்

தண்டலினைபிந்திசைமூன்றுந்தாயினர்
 கண்டலரிமடந்தையைபென் னுங்கட்பிரா
 உண்டியிரகத்தெனவொறுக்கவும்முள்ளன்
 திண்டிமலனுடனைநினைபுஞ்சிந்தையான். (1109)

ஆரியனருந் துயர்க்கடலினுழ்பவன்
 சீரியகண் றுநஞ்செய்கைதீர்வரும்
 பூரியவெப்பழி பொடித்ததாமெனச்
 சூரியகீசுறுவனைநோக்கிச்சொல்லினான். (1110)

குறித்தநாளிகந்தனகுன்றத்தென்றிசை
 வெறிககருங்குழலியைநாடண்டேயினர்
 மறித்திவண்வந்திலரிமான்முளர்கொலோ
 பிறித்தவர்க்குற்றென்தென்பெற்றிபோ. (1111)

மாண்டனளவளிவண்மாண்டவார்த்தையை
 மீண்டவர்க்குரைத்தலின்விளிதனன்றெனப்
 பூண்டதோர் துயர்கொடுபொன்றினூர்கொலோ
 தேண்டனரின்னமுந்திரிகின்றூர்கொலோ. (1112)

கண்டனரக்கரைக்கறுவுகைமிக
 மண்டமரிதொடங்கினூர்வஞ்சர்மாயையால்
 விண்டலமதனின்மீயினர்வொல்வேறிலாத்
 தண்டலினைபிஞ்சிறைதனைபட்டாரகொலோ. (1113)

கூறினநாளவரிருக்கைகூடலம்
 ஏறலஞ்சுதுமெனவின்பதுண்பங்கள்
 ஆறினரருந்தவமயர்கின்றூர்கொலோ
 வேறவர்க்குற்றெனவிளம்புவாயென்றான் (1114)

என்றுணாத்தீட்டுமுந் திருக்கும்வேலையிடு
 வன்றிறற்றிமுக்கண்ஜானகோகண்முன்
 தன்றலைப்பொழிகருகுருதிதன்னைமுடி
 னுன்றெனப்பணிநாணவிருந்துகட்டியே. (1115)

எழுந் துநின்றையசேளின் றுநானையோ
 டழிந்த துமதுவன்மடையவென்ற லும்
 வழிந் திடுகுருகுயின்வதனநோக்கியே
 மொழிந் திடங்கியார துமுடித்தனோரொன. (௩௭)

நீலனுங்கமுதனுநெடியஞ் றமே
 போலுயர்சாம்பனும்புணரிபோர்த்சென
 மேலெழுசேனையும்வினாவின்வந் துறூச்
 சால்புடைமதுவனந்தனையழிப்பவே. (௩௮)

தகைந்தவச்சேனையைத்தள்ளி நில்லையும்
 மிதழ்ந் துரைத்தினையந்தனன்வாலிசேயெமக்
 குகந்தனபுகன்றவவ்வுரைபொருடையே
 புகைந்தொருபாறையின்புணரிப்புநீக்கியே. (௩௯)

இமைத்தன்முன்வாலிசேயெழில் கொள்யாக். மையச்
 சமைத்தியென்றெறிதரப்பறங்கையாற்றலைத்
 தமைத்தருகனலெனவழன்மெற்பற்றியே
 குமைத்தியிர்பவைதப்பநீகூறுபோயென்றான். (௪௦)

எம்பலொடெழுந் துநின்றிரவிகாண்முனை
 பாம்பணையமலனைவணங்கிப்பைந்தொடி
 மேம்படுகற்பினளென்னுமெய்யம்மையைத்
 தாம்புகன் றிட்டதிச்சலமென்றோதினான். (௪௧)

பண்டருகிளவியாடண்ணப்பாங்குறக்
 கண்டனரன்னதோர்களிப்பினாலவர்
 வண்ணிறைமதுவனமழித்துமாந்திய
 தண்டநாயகவினியவலந்தீர்கெரு. (௪௨)

வந்தனர் தென்நிசைவாலினொனப்
 புந்தினொந்தெண்ணெகால்புகலற்பாலொன்
 றெந்தையுமிருந்தனநிரவிகாண்முனை
 நொந்தவத்ததிமுகன்றன்னைநோக்கியே. (௪௩)

யாரவணிந்துத்தவரியம்புவாயென
 மாருதிவாலிசேய்மழிந்தன்சாம்பவலை
 சோர்வறுபதினெழுவேர்கடுன்னினூர்
 ஆர்கலிநாணவந்தாரீர்க்குஞ்சேனையார். (௪௪)

எக்க திருவடி தொழுத்படலம்

என்றவனுரைத்தபோதிரவிகாதுலன்
வன்றிறற்றதிமுகன்வதனநோக்கியே
ஒன்றுனக்கூணர்த்துவதுளதுவாலிசேய்
புன்றொழிற்செய்கைசேர்புணரப்பனல்லால். ()

கொற்றவன்பணிதலைக்கொண்டுதெண்டிரை
சுற்றியதிசையெலாந்துருவித்தோகையைப்
பற்றியபடைகளுகாககடிந்துபாங்கர்வந்
துற்றனரவனாயாமுரைப்பதென்னையே (சசு)

அன்றியும்வாலிசேயரசதர்தலின்
பின்னறுதநீதோபிணங்குஞ்சிந்தையாய்
ஒன்றுநீயுணரலையுதுதிவேண்மிமேல்
சென்றவன்றனைச்சரண்சேர்தியீண்டென (சஎ)

வணங்கியசென்னியன்மறைத்தவாயினன்
உணங்கியசிந்தையெனமிங்குமேனியன்
கணங்கொளாடெகியக்கானநண்ணினான்
மணங்கொளர்தாரினான்மறித்தும்வந்தோ (சஅ)

கண்டனன்வாலிசேய்கறுவுகைமிக
விண்டவன்மெதுர்மீன்பொன்னின்
உண்மெதுமுயிரொன்னவன்னினான்
தொண்டெனத்ததிமுகன்றொழுதுதோன்றினான். ()

போழ்தந்தனயான்செய்தகுறைபொறுக்கென
வீழ்தனனடிமிசைவீழுவாலிசேய்
தாழ்துதைபற்றிமெய்கழீஇக்கொண்டுமமயான்
சூழ்த்தும்பொறுக்கெனமுதன்மைசொல்லினான்

யாமுதற்குறித்தநாளிறத்தலெண்ணியே
எமுறத்துயர் துடைத்தளித்தவேற்றம்போல்
தாமரைக்கண்ணவன்றுயரந்தள்ளநீர்
போமெனத்தொழுதுமுன்னதுமன்போயினான் ()

வன்றிறற்குரிசிலுமுனிவுமாறினான்
வென்றிகொள்கதிருந்தனைவெம்மைபாறினான்
என்றுகொண்டயாவருமெழுந்துபோதலே
நன்றெனவேகினூர்நவைக்கணங்கினூர் (ருஉ)

இப்புறத்திராமனுமிரவிசேயினை
ஒப்புறநோக்கிவந்துற்றதானையர்
தப்பறக்கண்டனமென்பரோதகா
தப்புறத்தென்பரோவறைதியாலென்றான். (௫௬)

என்புழியனுமனுமிரவியென்பவன்
தென்புறத்துளனெனத்தெரிவதாயினான்
பொன்பொழிதடக்கையப்பொருவிலவீரனும்
அன்புறுசிறந்தையனமையநோக்கினான். (௫௭)

எய்தினனதுமனுமெய்தியேந்தறன்
மொய்கழறொழுமுகிலன்முளரிநீங்கிய
தையலைநோக்கியதலையன்கையினன்
வையகந்தழீஇநெடிதுறைஞ்சிவாழ்த்தினான். (௫௮)

திண்டிறலவன்செயறெரியநோக்கினான்
வண்டிறமேலாதுயும்வலிபண்மற்றிவன்
கண்டதுமுண்டவள்கற்புறன்றெனக்
கொண்டனன்குறிப்பினுணருங்கொள்கையான்

ஆங்கவன்செய்கையையளவையாமென
ஒங்கியவுணர்வினாலவினைந்தனானினான்
வீங்கினன்குறள்புனல்கண்கள்விட்பினன்
நீங்கியதருந்தாயர்காதனீண்டசே. (௫௯)

கண்டனென்கற்பினுக்கணியைக்கண்களால்
தெண்டிராயலைகடவிலங்கைத்தென்னகர்
அண்டரிநாயகவினித்திறத்தியையமும்
பண்ணினதுயருமென்றதுமன்பன்னுவான். (௬௦)

வேறு.

உன்பெருந்தேவியென்னுமுரிமைக்குமுன்னப்பெற்ற
மன்பெருமருகியென்னும்வாய்மைக்குமிதிலைமன்னன்
தன்பெருந்தனையென்னுந்தகைமைக்குந்தலைமைசான்றான்
என்பெருந்தெய்வமையாவினமுங்கேட்டியென்பான். (௬௧)

பொன்னலதிலலைப்பொண்ணெயொப்பெனப்பொறையினில்
தன்னலதிலலைத்தன்னெயொப்பெனத்தனக்குவந்த
நின்னலதிலலைநின்னையொப்பெனநினக்குநீந்தாள்
என்னலதிலலையென்னெயொப்பெனவெனக்குமீந்தாள். (௬௨)

நாகரீக திருவார்தொழுதபடலம்

உன்குலமுன்னதாக்கியுயர்புகழ்த்கொருத்தியாய
 தன்குலந்தன்னதாக்கித்தன்னையித்தனிமைசெய்தான்
 வன்குலங்கூற்றுக்கீந்தவ்வானவர் குலத்தைவாழ்வித்த
 தென்குலமெனக்குத்தந்தாளென்னினிச்செய்வதெம்மொழி. (௯௧)

விற்பெருந்தடந்தோள்வீரவீங்குநீரிலங்கையெவற்பின்
 நற்பெருந்தவத்தளாயநங்கையைக்கண்டேனல்லேன்
 இற்பிறப்பென்பதொன்றுமிரும்பொறையென்பதொன்று
 கற்பெனும்பெயரதொன்றுங்களிநடம்புரியக்கண்டேன் (௯௨)

கண்ணினுமுளைநீதையல்கருத்தினுமுளைநீவாயின்
 எண்ணினுமுளைநீகொங்கையிண்குலவைதன்னினொவ்வா
 தண்ணல்லவங்காமனய்தவலரம்புதொளைத்தவாறுப்
 புண்ணினுமுளைநீதுன்னைப்பிரிந்தமைபொருந்நீற்றாமோ. (௯௩)

வேலையுளிலங்கையெண்ணும்விரிநகொருசார்விண்டைய
 சாலையுமலைதானுமில்லதாரிகளகக்கற்புச்
 சோலையங்கதனிணும்புபுல்லினறெழுதித்ததாய
 சாலையினிருந்தானையதவஞ்செய்தவமாந்தையல். (௯௪)

மண்ணெயிங்கொண்டிப்போனாவானுயர்கற்பினுடன்
 புண்ணியமேனிதீண்டவஞ்சுவானுலகம்புத்த
 கண்ணகல்கமலத்தண்ணல்கருத்திலாட்டொழிதல்கண்ணின்
 எண்ணருங்கூறுப்பாய்தியென்றதோர்மொழியுண்டென்பான் ()

தீண்டலென்கண்ணும்வாய்மைநுகைமுக்கன்செய்தமுட்டை
 கீண்டலதநந்தனுச்சிகிழிந்திலதெழுந்துவேலை
 மீண்டலகடர்கள்யாவுமவிநூந்திலவேதஞ்செய்கை
 மாண்டலதென்நுந்தன்மைவாய்மையானுணர்நிடம்குறொ (௯௫)

சோகத்தாளாயநங்கைகற்பினுறெழுதற்கொத்த
 மாதத்தார்தேவிமாநும்வான்சிறப்புற்றாமற்றைப்
 பாசத்தாளிப்போதீசன்மகுடத்தாள்பதுமத்தாளும்
 ஆகத்தாளல்லன்மாயனாயிரமொளலிமேலாள் (௯௬)

இலங்கையைமுழுதுநாடியிராவணனிருக்கையெய்திப்
 பொலங்குழையவகையெல்லாம்பொதுவுறநோக்கிப்போந்தேன்
 அலங்குதல்சோலைபுக்கெனவவழியணங்குண்க
 கலங்குதென்மொழியிற்றாயகண்ணினிர்க்குடலிற்செண்டேன் (௯௭)

அரக்கியரளவற்றருமலகையிங்குமூவுமஞ்சச்
செருக்கினல்கண்பிசெய்யமெய்க்கனறீக்கச்சீர்த்த
இரக்கமென்றெறன்றதானேயேந்திழைவழுவமெய்தித்
தருக்கியசிறைபுற்றன்னதகையளத்தமியளம்மா.

(சூக)

மாண்பிறந்தமைந்தகற்பின்பாணுதனில்பால்வைத்த
சேண்பிறந்தமைந்தகாதல்கண்களிற்றெவிட்டித்தீராக்க
காண்பிறந்தமையானீயேகண்ணகன்ரூலந்தகன்னுள்
ஆண்பிறந்தமைந்தசெல்வமுண்டணயாதுயன்மே.

(எய)

அயிர்ப்பிலர்காண்பாரீமுன்னுமறிந்திலொனிணுமைய
வெயிற்புணையிலங்கைமூதூரிந்திரையாக்கைக்கேற்ற
மயிற்புணையிலினாநமைந்தருநாளுமாங்கே
உயிர்ப்பொடுமுயிரினேடுமீசுசனின்ருமீவாரும்.

(எச)

தையலைவணங்கற்கொத்தவிடைபெறுந்தன்மைநோக்கி
ஐயானிரந்தகாலையலங்கல்வேலிலங்கைவேந்தன்
எய்தினனிரந்துகூறியிறைஞ்சினனிரந்துநங்கை
வெய்துணைசொல்லச்சீறிக்கோறன்மேற்கொண்பிவிட்டான்.

(எஉ)

ஆயிடைபணங்கின்கற்புமையநின்னருநாஞ்செய்ய
தூயநல்லறனுமென்றிங்கினயனதொடர்ந்துகாப்பப்
போயினனரக்கிமாணாச்சொல்லுமின்பொதுவினென்றாங்
கேயினனவொலாமெல்லந்திறத்தாறங்கியிற்றார்.

(எடு)

அன்னதோர்பொழுதினங்கையாருயிர்துறப்பதாக
உண்ணினள்கொடியொன்றேந்திக்கொம்பொடுமுறைப்பச்சுற்றித்
தன்மணிக்கமுத்திற்சார்த்துமளவையிற்றமீத்துநாயேன்
பொன்னடிவணங்கிறின்றுநின்பெயர்புகன்றபொதில்.

(எச)

வஞ்சனையரக்கர்செய்கையிதுவெனமணக்கொண்டேயும்
அஞ்சனவண்ணத்தான்றன்பெயருரைத்தளியெயன்பால்
துஞ்சுறுபொழுதிற்றந்தாய்துறக்கவென்றுவந்துசொன்னுள்
மஞ்சனவனமென்கொங்கைவழிகின்மமழக்கணீரான்.

(எடு)

அறிவின்றேறிச்சொன்னபேரடையாளம்யாவும்
செறிவுறநோக்கிநாயேன்சுந்தையிற்றிருக்கமின்மை
முறிவறவெண்ணிவண்ணமோதிரங்காட்டக்கண்டரள்
இறுதியினுயிர்தந்தீயுமருந்தீதாதத்தனையதெந்தாய்.

(எசு)

மாய நிருவடி தொழுதபடலம்

ஒருகணத்திரண்டிகண்டேனொளிமணியாழியான்ஹ
 திருமுலைத்தடத்துவைத்தாள்வைத்தலுஞ்செவ்வநின்பால்
 கிரகமென்பதனின்புந்தவெங்கொழுந்தியினால்வெந்
 திருகியதுடனேயாறிவலித்ததுகுளிர்ப்புளுற (எஎ)

வாங்கியவாழிதண்ணைவஞ்சுருர்வந்ததாமென்
 றாங்குயர்மழைக்கணீராலாயிரங்கலசமாட்டி
 வங்கினளிநுந்ததல்லாலியம்பலளைய்த்தமேனி
 வீங்கினள்வியந்ததல்லாலிமைத்திலருயிர்ப்புவிண்டாள் (எஅ)

அண்ணவர்க்கடியனேனிற் பிரிந்தபினைத்தவெல்லாம்
 சொன்முறையறியச்சொல்லித்தோகைநீயிருந்தசூழல்
 இன்னதென்றறிவிடாமேபித்தனைதாழ்த்ததென்றே
 மண்ணின்வருத்தப்பாபுமுணர்த்தினெனுயிர்ப்புவந்தாள் (எக)

இங்குளதன்மையெல்லாமியைபுளியியையக்கேட்டாள்
 அங்குளதன்மையெல்லாமடியனுக்கறியச்சொன்னாள்
 திங்கொன்றிருப்பெனினே திருவுளந்தீர்ந்தபின்னை
 மங்குவெனுயிர்மொடென்றுன்குரைகழற்றலைக்கணவைத்தாள். (அய)

வைத்தபின்றுகிலின்வைத்தமாமணிக்கரசைவாங்கிக்
 சைத்தலத்தினிதினீந்தாடாமணக்கண்களார்
 வித்தககாண்டெயன்றுகொடுத்தனன்வேதநன்னால்
 உய்த்துளகாலமெல்லாம்புகொழிமொக்கநிற்பான். (அக)

சைப்பையப்பயந்தகாமம்பரிணமித்துயர்ந்துபொங்கி
 மெய்புறவெதும்பியுள்ளமெலிவுறுநிலையைவிட்டான்
 ஐயனுக்கங்கிமுன்னரங்கையாற்பற்றுநங்கை
 கையெனாலாயிற்றன்றேகைபுக்கமணியின்காட்சி. (அஉ)

பொடித்தனவுமொம்மோநீதுபொழிந்தனகண்ணீர் பொங்கித்
 துடித்தனமார்புநீசொருந்தோன்றினவியர்வின்றுள்ளி
 மடித்ததுமணிவாயாவிரவதுபோவதாதித்
 தடித்ததுமேனியென்னையாருளார்நன்மைதேர்வார். (அங)

ஆயிடைக்கவிகளோடுமங்கதன்முதலியுயோர்
 பெயினர்வணங்கிப்புக்கார்வீரனைக்களியின்வேந்தைப்
 போயினதருமமுற்றிப்புகுந்ததேர்வோம்மறன்னால்
 சேயிருமநியமெண்ணத்திதழ்தருமுக்கதாராள். (அச)

ஆண்டையினருக்கன்மந்தனையதேளரிவைநம்பால்
காண்டலுக்கெளியுளானுள்ளென்றலுங்காலந்தாழ
நுண்டினுமிருத்திபோலாமென்றனென்றலோடும்
நூண்டிரண்டினயதோளான் பொருக்கெனவெழுந்துசொல்லுள்

எழுசுவம்படைகொன்றனையெனுமளவினெங்கும்
முழுமுறைசொற்றகொற்றவள்ளுவர்முய்கமுந்திய்
பொழிதிரையன்னவேலைபடைபரந்தென்னப்பொங்கி
வழுவுலில்வள்ளத்தானெதென்றிசைவளர்ந்ததன்மே (அக)

வைபகமதனிமாக்கண்மயங்குவர்வயவெஞ்சேனை
எய்திடினென்பதூன்னியிராகவனிதினெவப்
பெய்தனிகிழங்குகேனென்றனையனபெறுதற்கொத்த
செய்யமால்வையையாரூச் சென்றனதகைப்பில்சேனை (அஎ)

வீரரும்வினாவிற்போனார்விலங்கன்மேலிலங்கைவெய்யோர்
சொர்விலாக்காவற்பாபும்பெருமையுமரணங்கொற்றக்
கார்நிறத்தரக்கொம்போர்முசலிபகணிப்பிலாத
வார்கழலனுமன்சொல்லவழிநெடிதெளிதிற்போனார் (அஅ)

அந்நெறிநெடிதுசெல்லவரிக்குலத்தரசனே
நன்னெறிக்குமார்போகநயநீதுடன்முணர்ந்தசேனை
இன்னெயும்பவழக்குன்றிற்புகலெலாமிறுத்தபின்னர்
பன்னிருபகலிற்சென்றுதென்றிசைப்பரவைகண்டார். (அக)

திருவடிதொழுதபடலம் - முற்றிற்று.

அக. படலம் - யருது - திருவிருத்தம் - தகராசம்.

சுந்தரகாண்டம் - முற்றிற்று.

கம்பநாட்டாழ்வார் திருவடிகளேசரணம்





படலாகராதி



(பக்கம்.)

(பாட்டு.)

நடக	யக-வது	அட்சகுமார்வதைப்படலம்	ருய
நாடுந	யச-வது	உலங்கையெரியூட்டுப்படலம்	சூச
சூந	ரு-வது	உருக்காட்டுப்படலம்	நாய
யுந	உ-வது	ஊர்ந்தேடுபடலம்	உநாசு
ச	சூ-வது	கடறவுபடலம்	கூடு
சூந	ந-வது	காட்சிப்படலம்	எ
சூஎ	அ-வது	கிங்கரர்வதைப்படலம்	சூக
நாடு	கூ-வது	சம்புமாலிவதைப்படலம்	ருச
எஅ	சூ-வது	சூடாமணிப்படலம்	அகூ
நாசுய	யரு-வது	திருவடிதொழுதபடலம்	அகூ
ருந	ச-வது	பிந்தினிப்படலம்	அஉ
நாடுஉ	யி-வது	பஞ்சசேனாபதிகள்வதைப்படலம்	சூஎ
நாஉஎ	யஉ-வது	பாடப்படலம்	[ம] சூந
நாடுரு	யுந-வது	பாட்டுப்படலம்	நாசுய
சூய	எ-வது	பொழிலிதுத்தபடலம்	சூய

அகூ-திருவிருத்தம்
 தனியன்
 அகூ-தகாசக

பிழைதிருத்தம்.

பக்கம். | பாட்டு. | வரி. | பிழை. | திருத்தம்.

எ	சூஎ	ந	சிகரப்படா	சிகரப்படர்
உய	சூச	உ	உதயமேய்மடி	உதயமேமடி
ய	ய	ந	முலைக்கதிர்	முலைத்திர்
உந	அக	ச	வருகென்றூன்	வருகென்றூன்
சஉ	உநாசு	உ	செய்யந்	செய்யுந்
எடு	கூஅ	ச	நிலவிணு	நிலவிணு
எஎ	நாசு	ந	யென்றூன்	யென்றூன்
கூரு	சூரு	க	சுடர்சூடை	சுடர்சூடை
நாடுஉ	ருச	உ	சூமுழி	சூமுழி
நாஉஎ	சூஅ	ச	மாட்டணுகி	மாட்டணுகி
நாசுய	சூஉ	உ	விந்நொழில்	விந்நொழில்

